

சுவாகள் பாதுகாப்பு மயியம் ஓரியநூல்  
தமிழ்த் தாய் 67 - வெளியீடு

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் செற்றிய

# யொதிகை நிகண்டு

உகட் தமிழராய்ச் ச் நிறுவனம்  
International Institute of Tamil Studies





"அறிவுச் செல்வங்கள் அனைத்தையும்  
தமிழக்குக் கொண்டுவர வேண்டும்.  
இனிவரும் நூற்றாண்டுகளுக்கும்  
அருந்தமிழை ஆற்றல் படுத்த வேண்டும்"

- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  
பூர்ச்சித் தலைவி

**அம்மா வர்கள்**

கல்விடை நகர் சாமிநாத கவிராயர் அவர்கள்  
இயற்றிய

# பொதுகை நிகண்ட

சுவடிகள் பாதுகாப்பு மய்யம் அரியநூல்  
தமிழ்த் தாய் 67 - வெளியீடு  
பதிப்பாசிரியர்

முனைவர் கோ.விசயராகவன்

எம்.எம்.ஃபில்,எம்பிஎ.பி.எட்,பிஸ்டி  
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.



உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES

இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்  
தாமணி, சென்னை - 600 113

## **நூல் விவரக் குறிப்பு**

<b>நூல் தலைப்பு</b>	: பொதிகை நிகண்டு
<b>நூல் ஆசிரியர்</b>	: கல்விடை நக் சாமிநாத் கவிராயர் அவர்கள்
<b>வெளியீட்டாளரும் பதிப்புரிமையும்</b>	: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாம் முதன்மைச் சாலை மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை - 600 113.
<b>தொலைபேசி எண்</b>	: 044 - 22542992
<b>வெளியீட்டு எண்</b>	: 870
<b>மொழி</b>	: தமிழ்
<b>பதிப்பு ஆண்டு</b>	: 2015 : முதற்பதிப்பு :
<b>பயன்படுத்திய தாள்</b>	: 16 கிகி டி.என்.பி.எல்.வெள்ளை
<b>நூலின் அளவு</b>	: 1/8 டெம்மி
<b>எழுத்தின் அளவு</b>	: 11 புள்ளி
<b>பக்க எண்ணிக்கை</b>	: 304
<b>அச்சப்படிகளின் எண்ணிக்கை</b>	: 1200
<b>விலை</b>	: ரூ. 200 (ரூபாய் இருநாறு மட்டும்)
<b>ISBN</b>	: 978-93-85165-25-2
<b>அச்சகம்</b>	: ராஜ் எண்டர்பிரைஸஸ் திருவல்லிக்கேணி சென்னை - 600 005.

முனைவர் கோ.விசயராகவர்ஸ் எம்.,எம்.பி.எல்.பி.ஏட்.,பி.ஏ.டி.

இயக்குநர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

சென்னை 600 113

## அணிந்துரை

பழங்கால அரியநூல்களையும் சுவடிகளையும் பாதுகாக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டு நிறுவனத்தில் 34 இலட்சம் மதிப்பீட்டில் சுவடிகள் பாதுகாப்பு மய்யம் மாண்புமிகு மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. அவ்வகையில் நாடெங்கினும் உள்ள அரியநூல்கள், சுவடிகளைத் திரட்டும் பணி தொடங்கப்பட்டு, கண்டறியப்பட்டுள்ள நூல்களைத் தமிழ்த்தாய் 67 - பெருவிழா, பிப்ரவரி 2015இல் வெளியிடும் திட்டத்தின் கீழ், 1934 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்நால் இப்பொழுது மீட்டுருவாக்கம் செய்யப்பெற்று வெளியிடப்படுகிறது.

செந்தமிழ்மொழி இலக்கிய வளத்தால் இமயத்துக்கு மேலும் வளர்ந்துள்ளது. அதுமட்டுமன்று சொற்கவையும் பொருட்சவையும் மிகுந்து சொல்புதிது சுவைபுதிது பொருள்புதிது எனப் புகலும் அளவுக்கு சொல்வளம் மிகுந்த செழிப்புடையது. காலப்பழைமையும் கருத்துச் செறிவும் சிந்தைக்கு விருந்தாக அமைந்து அடிச்சொல்லும் வேர்ச்சொல்லும் பாடிக்களிக்கும் பல சொல்லும் அமைந்த சிறப்புடையது. அதனால் ஒரு சொல்லுக்குப் பலபொருளும் பல சொல்லுக்கு ஒரு பொருளும் ஏராளமாகப் பயின்றுள்ளன. இடத்தால், காலத்தால், சூழ்நிலையால், வாழ்க்கை நிலையால், பண்பாட்டுக் கலப்பால், பிறசமய வழக்கால், பிறமொழி வழக்கத்தால், சொல்லும் பொருளும் மிகப் பலவாய் விரிந்தன. அவற்றைப் பட்டியலிட்டு வரையறுத்து வகைப்படுத்தி உரைப்பதுதான் நிகண்டு. இன்றைய நிலையில் அதனை அகராதி என்கின்றனர். வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு யாதெனின் அது தமிழ் நிகண்டுகள் கூறும் தெய்வப்பெயர், மக்கட்பெயர், விலங்கின்பெயர், மரப்பெயர், இடப்பெயர், பல பொருட்பெயர், ஒலிப்பெயர், பெயர்ச்சொல், உரிச்சொல் என்பன போல் வகைப்படுத்தி உணர்த்தும் அற்புதம்.

அத்தகைய சிறப்புக்குரிய நிகண்டுகளில் ஒன்றே பொதிகை நிகண்டு. இது விருத்தப் பா தொகுதிகளாக முதல் பகுதியாகவும், அகர வரிசைப்படி இரண்டாம் தொகுதியாகவும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைநகர் சாமிநாத கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது இந்தப் பொதிகை நிகண்டு. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வெக்சிகன் பதிப்பாசிரியராக இருந்த எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வரிய நூல் ஒளியச்ச மூலம் மீண்டும் வலம் வருகின்றது.

தமிழ்நினர்களின் தமிழ்த் தொண்டினை எப்போதும் பாராட்டுவதில் முதன்மையானவர் மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆவார். மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழ் மீதும் தமிழர் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கொண்டுள்ள அன்பும் கருணையும் அளப்பரியன். தமிழின் மேம்பாட்டுக்கெனப் பல திட்டங்களை மேற்கொண்டு செயலாற்றி வருகின்றார்கள். ஒல்லும்வகையெல்லாம் தமிழ் வளர்த்துவரும் மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நன்றிகளைப் பதிவு செய்கின்றோம்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களுக்கு நன்றி.

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நால் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் என் நன்றி.

இயக்குநர்

## முன் ஞாரை

---

பொதிகை நிகண்டின் ஆசிரியராகிய சாமிகாத கவிராயரைக் குறித்து ஒரு சில செய்திகளே அறியக் கிடக்கின்றன. திருக்கல்வேலி ஜில்லாவைச் சார்ந்த அம்பாசமுத்திரங் தாலுகாவில் கல்விடை நகரில் இவர் வாழ்க்கைவர். இங்கிளன்டு நூலேயன்றி ஜூவகை இலக்கணங்களையும் உணர்த்தும் சாமிகாதம் எனப் பெயரிய நூலொன்றும் இவர் இயற்றியிருக்கின்றனர். சர்மிகாதத்திற்கு விருத்தி யுறை யொன்றும் உள்ளது. இவர் தனயராகிய சிவ சுப்பிரயணியக் கவிராயர் தாம் இயற்றிய பூஸ்வைப் புராணத்தைக் கொல்லி 985-ம் ஞால் (கி. பி. 1810) அரங்கேற்றியதாக கூறுகின்றார். ஆகவே இராது காலம் சுமார் 150-ஆண்டுகளுக்குமுன்பாகும். பொதிகை நிகண்டின் ஏட்டுப் பிரதியோன்றில் '984-ம் ஞா ஷத்மீ' 8வத் தின்மோயன் தனவாய் வாசித்து வரும் ஏடு முற்றும்' எனக் காணப்படுகின்றது. அக்காலத்துத் தானே இப்பொதிகை நிகண்டு பிரசாரத்தில் வந்துள்ளமை அறியத் தக்கது.

1930-ல் யான் வெளியிட்ட நாம தீப நிகண்டின் பாயிரத்தினின்றும், அந்தநாலாசிரியரான் தங்கையாகிய சாமிகாத கவிராயர் பொதிகை நிகண்டெடைப் பெயரிய ஒரு சொற் பல்பெயர்த் தொகுதி நூலொன்று இயற்றியுள்ளாரென்று தெளிக்கேண். இங்கிளன்டின் கடிதப் பிரதியோன்றும், ஏட்டுப் பிரதியிரண்டும் எனது நண்பர் திருவாளர் கா. கமச்சிவாய முதலியாரவர்கள் சில வருடங்களுக்குமுன் அன்புடன் உதவினர்கள். இங்கிளன்டு நூற்பாலினால் இயன்றது.

பின்னர் ஆட்வார் குறிச்சி திருவாளர் எம். பி. எஸ். துரைசாமி முதலியாரவர்கள் வேறு இரண்டு பிரதிகளை அனுப்பி யுதவினார்கள். இப்பிரதிகள் ஒரு சொற் பல் பெயர்த் தொகுதியேயன்றிப் பிற தொகுதிகளையும் உடையனவாயிருங்தன. சூடாமணி நிகண்டின் முறையே இவற் றில் மேற்கொள்ளப்பட்டது. தொகுதிகளெல்லாம் விருத்தயாப்பினால் இயன்றன. இயற்றியவர் முற்கூறிய சாமி நாத வீராயரே. இரண்டு பிரதிகளும் மிக குறைப்பாடு உள்ளன. ஒன்றில் முதலாறு தொகுதிகளும், பிறதொன் றில் முதலான்பது தொகுதிகளும் இருங்தன. இங்நூலின் பூரணமான பிரதியொன்று பெற்றுக்கொள்ள வேண் கி மென்று பெரிதும் முயன்றேன். வெகுகாலம் வரை கிடைக்கவில்லை. முடிவில், காகர் கோவில் வித்துவான் திரு. க. சுவாமிநாத ஆச்சாரியாரவர்கள் அவ்வூர் வாசியான சப்பிரமணிய பண்மதரிடமிருங்க ஓர் பிரதியைப் பெற்றுத் திருவனந்தபுரம் அரசர் கல்லூரித் தமிழாசிரியர் திருவாளர் பண்ணிருக்கப் பெருமான் முதலியாரவர்கள் மூலமாய் அனுப்பினார்கள். இதன் கண்ணும் பதிலேராவது தொகுதியில் முகர வெதுகை வரையே காணப்பட்டது.

திருவாளர் கமச்சிவாய முதலியாரவர்கள் தந்த கடிதப் பிரதியைப் பெயர்த் தெழுதி யுதவிய கண்பர் திருவாளர் P. R. மீனூட்சி சுந்தர முதலியாரவர்கள். பெயர்த்தெழுதிய பிரதியைக் காலஞ்சென்ற திரு. த. கணகசுந்தரம் பிள்ளையவர்கள் வீட்டிலிருங்குது கிடைத்த ஓர் கடிதப் பிரதியோடு ஒப்பு நோக்கிக் கொண்டேன்.

சென்னையிலிருங்குது பிரசரிக்கப்படும் கலாசிலைப் பத்திரிகையில் இங்நூல் தொடர்ச்சியாய் வெளியிடப் பெற்றது.

குடாமணி நிகண்டின் முறையை அனுசரித்து இயற்றிய நூலை முதற் பகுதியாகவும், நூற்பாவினால் இயன்ற ஒரு சொற் பல பெயர்த் தொகுதியை இரண்டாம் பகுதியாகவும், இப்பிரகரத்தில் அமைத்துள்ளேன்.

இங்நூலை அச்சியற்றுத்தற்குப் பிரதிகள் முதலியன் கொடுத்தும், பிறவாறும் உதவிபுரிச்த அன்பர்களைனவர்க்கும் என்று கண்ணி வரியதாகின்றது.

சென்னை } S. வையாடுபிப் பிள்ளை,  
10—2—1934 } தமிழ் வெள்விகன் பதிப்பாளியர்.

## தற்சிறப்புப் பாயிரம்

பூமாது புவிமாது போற்றுமுமை மாதும் [தோன்  
பொன்மலைவில் வியுமீன்ற கைம்மலைபின் ஹுதித்  
மாமாது குறமாது மணவாளன் செங்கூர்  
வழிவேல ஓடிமலரை மனத்திடத்து விரினைத்தே  
கோமாது விரிந்தனைய பலங்கண்டும் பார்த்துக்  
கும்பன்மகிழ் பொதினகநிகண் டென்ரெருருநால்  
நாமாது புகழ்பொருஞா நதிகுழிக்கல் விடையூர் [பகர்ந்தான்  
ஏதிகுலன் சுவாயிகவி ராசசங்க சிதியே.

தமிழ்கராதியின் ஆதார நூற்றெடுக்கி—ஈ

கல்லிடை நகர்  
 சாமிநாத கவிராயர்  
 இயற்றிய

## பொதிகை நிகண்டு

சென்னை சர்வகலாசாலை  
 தமிழ் லெக்ஷிகன் பதிப்பாசிரியர்  
 S. வையாபுரிப் பிள்ளை, B. A., B. L.,  
 பரிசோதித்தது.



காபிகைப்]

1934

[வீலை நூ. 1-4-0

# பொதிகை நிகண்ட

## காப்பு

பொன்புத்த வெள்ளிப் பொருப்பதூம ஞேன்மணிய  
முன்புத்த வேழ முகத்தானே - யின்புத்த  
புவணியல் போலப் பொதிகைகள் ஈடப்பாடப்  
பாவணிய வீய்த்துகாப் பான்.

நால்

## I. தேய்வப் போயர்த் தோகுதி

சங்கர ஞுமாபதி பிரானம்பன் யோகி  
சயம்பிறை சதாசிவன்கன் கானன்மா ணேங்கி  
அங்கணன்பே யோடாடி சருவஞ்ஞன் ஞானி  
யமலனர ஸீலகண்டன் பித்தனித்தன் சோதி  
மங்கைபங்கன் சம்புமகே சன்வாம தேவன்  
மாதேவ ஸிமலன்விடை யோன்கொன்றை ஞுடி  
கங்கையணி வோன்பரச தரனுதி சிரியன்  
காலகா வன்கயிலை யானிதிகம் பரனே.

1.

பரமனாரி யான்குறை கங்கிபுலித் தோலான்  
பாண்டரங்க ஏக்கனுகுத் திரன்மூர்த்தி யீசன்  
சிரதரன்பிஞ் ஞுகன்காம தகனனழு லேங்கி  
சித்தனாலு பமன்குல னசஞ்சலன்த பார்த்தி

யரவன் சான்னி வாடியண்ணல் பெருமா  
 னக்திவண்ணன் கண்ணுதலைம் முகன்பூத நாதன்  
 வரனனகன் புனிதன்முகுந் தாபங்கன் பகவன்  
 மத்தனத்தன் ரத்துவா தீதன்மஞை முதலே. 2.  
 முதல்வனீ சுரந்டனன் சிற்பரன்க பாலி  
 முக்கணன் புராதிசிம்பு ஓயிதே னனந்தன்  
 மதகரியை புரித்தவன்பெம் மானீமத் தாடி  
 உயிரவன்பி ஞகியா லமர்க்டவுள் சடையோன்  
 சதனபோச ஏன்பிச்சா டனன்விமலன் மெய்யன்  
 ரும்புருநா தன்சாம தாற்பரியன் புயககன் [லான்  
 விதுவணிவோ னெண்குணவெண்ண போன்மலை வில்  
 வெண்ணீற்றன் பசபதிநாற் கீறுன்றுகிவன் பெயரே.  
 சிலவயிழைய வல்விபரை யச்தரிப வாணி  
 தேவியுல நாயிசத்தி காமக்கோட் டத்தி  
 கவுரியறம் வளர்த்தசெல்வி சுக்தரியீச் சுரிபூந்  
 கணைக்கிழுத்தி யருகேஷம் சாம்பலிதாய் வாலை  
 புவனைதிரி புரைவாழி யபிராழி யன்ன  
 பூரணியா ரிஷையமலை யீசனிடப் பாகி  
 தவசதா னங்திமா தாநாரி கையைய  
 சங்கரியம் பிளகயுமைபார்ப் பதியையேழ் காணே. 4.  
 காளிகாத் தினையபாலைக் கிழுத்திபண்ணம் பணத்தி  
 கன்னிநா மினிவிமலை பஞ்சமீமா தங்கி  
 யாளிபூர் பவள்சாவுரி பகவதிவாட் கையா  
 ஓயிகலை யூர்த்தியயி ராணியா மளைவே  
 தாளிபயி ரவிமாரி ஞுவிசக்ர பாணி  
 சாமுண்டி நீலிதூர்க்கை சண்டிகைகொற் றலையென்  
 போளிலித்தை கங்கைநா ரணிலீரி யோகி  
 ஞுமியி டாரிதா ஞுகவிரா சணியே. 5.

சமரிசெனையீகங்காளி/மாவினிய கோரி

தமருகியங் தரிவிசையை ஈங்காரிமுக் கண்ணி

யமரியர் ஞோடி காமிரெந்துக் காத்திரி

ஷயகையோ மதீனா மாணைய மதுபதிக பாலி

குமரியல் கைக்கொடியான் வல்லணங்கா ரண்மியா

கோரியற பதுங்காளி தூர்க்கைபொதுப் பேரா

மிழைவல்லங்கா வஞ்சனிகுர் மாயவுங்கண் பனியோ

டிடாகினி சாகினிசன்மினி யோகினியர் கினவே. 6.

\* ஆகுவா கனிலம்போ தரங்குற்ப கண்ண

ஞைனமுகன் கணபதிமுக் கண்ணன்விக்கி னேசன்

ஏகதங்த ஞைங்கரங்பா சாங்குசன்க யாரி

யேரம்பன் வக்கிரதுண் டன்விகா யகண்பேர்  
வேகமிகு முக்கிரன்கெங் ஸிறங்கிம்பு ஊனேன்

வில்லிகட்க தரங்கடையன் சிறுவிதி மகாரி  
மோகமுயர் பத்திரைக்கு காயகன்கு ரோதன்

முக்கணன்பத் தாம்வீர பத்திரன்பேர் மொழியே. 7.

மொழிபுலவங் வேவன்சேய் குகணமரா் தனவாய்

குருகன்காங் கேயென்வேள் குர்ப்பகைம யூரன்

குழகன்மான் மருகன்கார் த திகைமகன்வி சாகன்

குமரனு நிருகரன்கண் முகன்சடாக் கரத்தான்

அழகன்சேவலங்கொடியோன் கடம்பன்வெற்பன்கவாயி

யமணைழித்தான் குறிஞ்சிமன்கற் பகவெவறிக்தோன் சேங்

எழில்லையன் செட்டிவள்ளி தெய்வானை கேள்வன் [தன்

சகன்மகன் சரவணப வன்கங்தன் பேரே. 8.

\* ஆகுவாகனன் முத்தோ ஞைங்கரன் விக்னேசன்

அரன்மகன் விநாயகன் பாசாங்குசன் முக்கண்ணன்

ஏகதங்த ஞைனமுகன் கயழுக சங்கார

ஞேரம்பன் குமரன் முன்னேன்கணபதிக் கிரேழ்பேர்

(பி - ம்)

பேருவகி வாறுதலத் திறைவலுமை சிறவன்

பேசுருத்தி ராபுதத்தா ஞாதனி னேகன்

தாருகசங் காரியவு னைரைக்கடிக்தோன் குவன்

சங்கரா சாரிதிருப் புகழன்வெறி யாட்டான்

குருகி ரஜைக்காத்தோ னருணகிரிச் கருங்வோன்

செங்கிடா யூர்தியயற் திறைபுரித்து விடுத்தோன்

மேருவகைத் தோனிலக்கத் தொன்பதின்மர் முன்னேன்

+ வேடனேன்னே ஸடம்பதுஞ்சப் பிரமணியற் காமே.

ஆஜைவா னன்முடுவ வாளியா ரியலே

டரிகரபுத் திரண்புறங்காப் பான்றப் பணக்தன்

கானுறுகுத் திரதேவன் சாதவா கணத்தான்

கடல்வன்னைன் காரிதவ ஏக்கண்ணைன் பூதன்

ஏஜையோகோ ழிக்கொடியோன் பூரணபுட் கலைசே

ரிறையோகி தண்டதர னறங்காப்பான் கையன்

பானலணி வான்சாத்தன் வனமூர்த்தி நீண்டோன்

பரியூர்தி யையன்பே ரிருபான்முத் தொகையே. 10.

முத்தன்கேத் திரபாலன் சட்டையன்க பாலன்

முடிவற்சே ஜையன்வடுக விருவாணி காரி

சித்தன்கா வைணவுர்க்தோன் றமிழ்கிழவன் குமரன்

திரிகுவன் கருங்குதிரை யாளிபிள்ளை ஏக்கன்

வித்தன்ஞா விறையூர்தி வயிரவன்பத் தொன்பான்

வினங்குபெய ராம்வடிகன் ஞுய்வடுகி மோடி

\* குத்தினிவெங் காடுகாள் மாரியொடு டி கொற்றி

கொடியைழு தணங்குபெய ரெட்டெனவிள்ள டன்றே.

விண்டரியச் சுதன்கண்ணன் கரியலன்கோ பாலன்

விட்டுஞ்சுகா ரணங்வாச தேவன்கா குத்தன்

\* கடங்கோன் (பி-ம) + வேடனூட ஜைம்பதுஞ் (பி-ம)  
† கொற்றிபெருக் (பி-ம) \$ குரி (பி-ம)

## தேய்வுப் பேயர்த் தோகுதி

7

கொண்டல்வண்ணன் கருடகே தனங்கருடா ரூடன்  
கோவிந்தன் மால்மதுகு தனங்னந்த சபனன்  
வண்டிருவ ஞரசிங்கன் வாமனன்மு ராரி  
மாயன்டி யோன்றிரிவிக் கிரமன்வன மாவி  
தண்டனுபேங் திரண்பகவன் சங்குசக்ர பாணி  
சம்புபிரான் பழியிடந்தோ ஞுந்திபுத் தோனே. 12.

பூவளங்தா னவநித சோரணிரை மேய்த்தோன்  
பூமகன்கோன் றிருமார்ப ஞுலகுண்டோன் வலவன்  
காவலன்று மோதரன்மா தவன்வாம னேமி  
காளிகா மர்த்தனன்கே சவன்சார்ந்க பாணி  
தேவகிசேய் மதன்றந்தை யயன்றந்தை முகுந்தன்  
கிதரன்ச ஞூர்த்தனன்பேய் முலையுண்டோ னனந்தன்  
கோவலன்ரா கவன்ராமன் கடற்றுயின்ரே ஞேயன்  
குவடைத்தோன் கடலையடைத் தான்புருடோத்  
தமனே. 13

தமன்விஶைய சாரதுபத். தவதார ஞுகி  
சகடுதைத்தா ஜெம்பட்டயான் பாண்டவர்ச காயன்  
உமைதுஜெவன் பின்ஜெமன்டி தாம்பரன்வ ராகன்  
உயர்பதும நாபனறி துயிலனந்த பாலன்  
கமலலோ சனன்றுச ரதிபெருமா ஜெண்பான்  
காமபா வன்பலபத் திரன்முசவி வெள்ளீ  
யமர்நிலாம் பரலேர்குண் டலனிரே பதிம  
னனந்தனலா யுதன்பனந்தா மன்பலதே வனுக்கே.

தேவர்முது வோன்ஞானி வரன்சதா னந்தன்  
றிசைழுகன்மா ஞுந்திவங்தோன் றுதாவி தாதா  
மேவுமெண்க ஞேண்டேவதன் பரமேட்டி குரவன்  
விரிஞ்சனிர ணியகெற்ப னயனன்ன மூர்தி

தாவில்படைப் போன்விதிமண் பொதுத்தக்கை குதன்

\* சம்புகம்மங் தணன்கமல யோனிபிதாப் பகவன்  
பூவிருங்தோ னனக்கொடியோன் கலையன்ம ஞௌளன்  
போதனிறை சதன்பிதா மகன்பிரமன் பெயரே. 15.

பெயர்பெறுபொன் பொறிவிமலை மாவாக்க மினையான்

பெருங்திருப்பு மான்சலஸச கமலையாரிப் பிரியை  
பயங்கு மகன்விச்சை யிக்திரைதாக் கணங்கு

பதுமைசி தேவிசெய்யான் செல்வியீலக் குமிபேர்  
நயஙாணி பாரதிபா மகன்வாக்கி கலைமான்

ஞானிபுரா தனியுலக மாதாவெண் க்மலை

+ சயபழுவ வான்பூர வாகளிகா யத்ரி

‡ சொற்காவித் திரியிசைமான் பிராம்நா மானே. 16.

மானதன்வே ஸிரதிகண்ப னுருவிலிம னேபு

மாரண்மது சகன்சம்ப ராரிதென்றற் மேரோன்  
வேணிலான் மதனழகன் மோகன்வில்லி மால்சேய்

மீன்கொடியோன்மதிக்குடையோன் பெண்படையோ  
ஆனமேனு சன்கரும்ப னங்கசன்கந் தற்பன் [ன்வசந்தன்

அனங்கன்பு மகன்சேய்ஜித் தசன்பஞ்ச பாணன்

₹ காளிறைபு வாளிஜினிப் பரியனிருட் களிற்கேளுன்

கடன்முரசன் காமன்மனேப வள்மதனன் பேரே. 17.

மதத்சர வயிரியரி மருத்துவன்கோ சிகண்மால்

வச்ரதரன் புருதான் போகிமுகி ஹர்தி

சதக்கிருது புரந்தரன்வா சவன்மகவான் புலவன் [தன்

சக்கரன்பொன் னகர்க்கிறையா யிரங்கண்ணன் வேங்  
னதுச்ச பன்கோ பதிகாரி வேங்விமன்னன் கரியோ

னமராகோன் சுகிகேள்வன் மருதமிலத் தங்கிபன்

\* சம்பிறையங் (பி-ம்) † சயபழுவ (பி-ம்) ‡ சாவித்திரி  
(பி-ம்) ₹ கானுறுபு (பி-ம்)

## தேய்வப் பேயர்த் தோகுதி

7

கதிப்புரோ கிதண்பாக சாதனங்வ லாரி

காமண்பி ராபதனுச் சிரவாவுக் கிறையே.

18..

\* இறையாகண் டலன்சப்ப ராஸிபஞ்ச கிதியோன்

இந்திரன்ச காசிதே வேங்தரன்முப்பா னெண்பேர்

அநூற்சிபு வேரமிசைசுங் தரியிக்தி ராணி

யயிராணி பேராகு மரம்பைதிலோத் தமையோ

உறுவசிமே னகைசுகியும் பஞ்சலே சையராம்

உயர்தருச்சங் குடன்பதுமஞ்ச சுரபிசிங்தா மணியுங்

குறைவிலைங்து கிதிமகவா னேவல்கேட்பதுவாங் [கே.

கொண்டவின்னுட்டிறைதொடிதானிடியெனப்பேசவ

சுவற்க ரும்பர் விபுதருயர் கிலையர்வரர் வானேர்

சுரரமர் கடவுளர்புத் தேவிரையர் மெய்யர்

தவத்தரண்ட ரமுதர்வின்னேர் மேலோரா தித்தர்

தானவர்பண் னாவர்பகவ ரதிதிசுதர் தீர்த்தர்

அவிப்புலவர் புங்கவர்பட்ட டாரகனி வேகர்

ஆத்தரிமை யோரவுனு ரியர்தேவர் முப்பா

னவக்கடவுள் இயவுள்புத்தேள் சூரணங்கு தேவு

கல்லதெய்வுங் தேவதமெட் டென்பர்பொதுப் பேரே. 19

பொதாமங் தெய்வமின்னூர் தமக்கணங்குஞ் சூரும்

புதுதேளிர் பெண்கள்பெய ராமகளி ராகு

\* முதியள்கெட வணங்குதவ்வை கலதிசி கேடி

முகடிகொடித் துவசிசர வாகிசேட் ஸ்டயின்பேர்

\* இறைசயங் தன்றக்கை சம்ப (பி.ம)

\* முதுசேட்டை கிறப்பில்லாள் கலதி கிகேடி

முகடிகெட வணங்குதவ்வை கேட்டைதிரு முத்தாள் மதியேக வேணிகாக்கைக் கொடியாள் கழுதை

வாகனி முதேவிபேர் ஜிரிபதங்க கங்கை

சதிவிமலை பகிரதி மந்தாகினி தீபவதி

சனுவி ஈதிசகத்திரமுகி தீர்த்திலைக்யா பகையே (பி.ம)

மதிதழனி துணிவிமலை இரிபதகை கங்கை  
வராதித் பவதிமந்தா கிணிபகீ ரதிவா  
ஏதிசனுவி யுஞ்சிசிந்து தீர்த்திகைகளீர் மடந்தை  
நனிவிசுத் திரமுகிதூய் தாக்கியா பககயே. 21.

பகுமரக்கர் தயித்தியர்தண் டாரவுண ரசரர்  
பண்ணவர்மாற் றூர்னிருதர் இதிமைந்தர் யாதர்  
தகுவர்னிசி சர்பிசிதா சனர்வக்ர தந்தர்  
தாஷவரி ராக்கதர்மெய் காப்போர் கார்வண்ணர்  
மிகுடைங்க டாமிராக்ஸ் கதரசரர் பொதுப்பேர்  
விஞ்சையர்கோ சரர்கேடி யோருடன் சேணியருங்  
கனவித்தி யாதரர்பேர் கந்திருவர் யாழூர்  
காங்திருவர் கிம்புருடர் கிண்ணராம் பாரே. 22.

பாரிடஞ்சா தகஞ்சாதங் கிருத்திமேமே கூளி  
பலிகவரும் குறளாறும் பூதப்பே ராகும்  
சூரலகை கணமண்ணீன கூளிவெறி பாசன்  
சோகுமயல் கடியழன்பி ரேதம் வேதாளஞ்  
சாரினாங்கன் கழுதுகுண பாசிவங் குணபஞ்  
சாவுநிசி சரம்வெள்ளீ மீமசம் பசாச  
கூருமருள் வியந்தரம்வெங் கால்கிரகஞ் சங்கை  
குணங்குபினை மறிவிலிமுப் பானென்றும் பேயே. 23.

பானுவழி வங்கியெரி தழல்கணவி தபனான்  
பாவகனங் காரகன்றீ வகத்தும கேது  
தீனிச்டர் தகனனனல் ஞஞ்சிப்பிசித்ர பானு  
கிகிதேயு வாரலரி சோதிதெங்கிழுத் திசையோன்  
ஆனதனஞ் செயன்சுபலன் சுசிசாத வேதா  
வழனம்வன்னி ஞானிகனல் பகவன்வா யுசகன்

\* கதரவுணர் (பி-ம)

ஆனெழுநாக் கொல்லியச மூர்த்தியுதா சனனே  
யுதிரணெருப் பக்கினிநாற் பானென்றூய்க் காட்டே.

காட்டமூல்கா வகங்தாவ மாகும்பா வகன்றீக்  
கடவுளாங் கடையனலுத் தரமடங்கல் வடவை  
மூட்டுவட வாக்கினியூ யித்தியா மனையார்

மூள்சுதைச் வாதாவாஞ் சுவலைதி நடையாம்  
ஆட்டுபொறி புலிங்கமா முற்கைதீக் கொள்ளி  
யரணினெருவி தீக்கடைகோல் புகைகுய்வு வெடிகுய்  
பூட்டரிதா ஸிப்பாவி நைறதூம மொன்பான்  
புகையுறையொட் டுறைநிரா லம்பன்மூன் றரிதே. 25.

அரிமடங்கல் கால்கூற்று எடுவனிமன் சூல  
ஏறவன்மால் சமன்மறவி யந்தகன்றென் நிசைக்கோன்  
தருமனமன் தெரன்னவன்செங் கோற்கடவுள் பாசன்  
சண்டன் மூன் கணிசியன்கா ரானூர்தி காலன்  
கரியன்வைவுச் சுதன்றண்ட தரணிருபத் தாறுங்  
காலன்பேர் குத்தனுஞ்சித் திரனுமவன் கணக்காம்  
வரந்திமன் பாசதரன் குடதிசையன் பெருக்கன்  
வலையாளி சலபதிச ரூமன்வரு ணனுக்கே. 26.

வருணமறல் மழையலர்புட் கரமாரி புவனம்  
வாரிகார் வாருதகம் வனங்கமலம் பவனம்  
இரதமஞ்சம் பரம்பயச சலிலங்கீ லாலம்  
ஏரிகயம் பாணீயம் புனலால நாரங்  
கருவியயம் பதமளக மம்புகோ வனிகம்  
கவங்தஞ்சி வனஞ்சிந்து பயஞ்சலமம் புதங்கம்  
பரமழுத மங்குசமப் புடன்கிலங் தோயம்  
பாணிவெள்ளங் காண்டம்வா ருணீஷரம் பானே. 27.  
பாயுங்கால் வளியுலவை நீழல்சமீ ரணன்கம்  
பவமானே கோடைகொண்டல் பரிசனன்மா ஹரவோன்

சாயுரக வர்த்திகங்த வாகனங்பர வர்ஜஸன்

சலன்னுயி ரொலியுதை கோதையரி குதை  
வாயுமருத் துயிர்ப்பளிலங் கக்தவகன் புலனே

மாலிகங்த ஞாகஞ்சுட் கோணன்மா ருதமே  
\* யாயுசகன் வாதம்வந்து கட்திர்வங்கழ் வேற்ற  
லாம்பவனம் வாணடசதா கதிகாற்றே மூரே.

28.

ஆறுதென்றன் மலையக்கால் வசந்தன்மங்தா நிலமே

யருஞ்சிறுகா விளங்காறென் காறென்றி மென்கான்  
மீறுமங்த மாருதம்பத் தாங்கோடை மேல்கால்

மிகுவடக்கை வாணடவட கால்கொண்டல் கீழ்க்கால்  
தேறுயிர பான்னுதா னன்சமன்வி யான்ன்

நேவனு கன்கூர்மன் றனன்கிருதன் ரசக்கால்  
குறைசா ரிகைசுழல்கால் கட்திருமூ திருமே  
சொற்பளிக்கா லூழிக்கால் சண்டமா ருதமே.

29.

உதியரசன் புருடவா கணனியக்கர் வேங்த

தென்றுதனத னிருஷிதியான் மரகதன்வி மானன்  
பதினினேகி தன்கணகன் மங்கிரிபுட் பகத்தான்  
பாக்கியன்பிங் கலன்கின்ன ரேசனள கேசன்

நிதியிறைவன் முட்கரண்வச் சிரவணன்பொக் கிழ்ணே  
நிறைசெல்வன் சிவிசையன்மூன் நேழ்குபே ரன்பேர்  
மதியருக்கர் பன்னிருவ ருருத்திரர்பன் நென்றுவர்  
வசக்களொட்டு மருத்தரிரண் டனைத்தும்வா னவரே.

வானம்வெளி மங்குலண்ட மம்பரங்கோ வனக்த

மாகம்விசம் பாசினிமீ வான்கெதியங் தரங்கம்  
தானமும்பர் சுபங்காயம் விண்டலம்புட் சரம்விண்  
சார்வியோ மங்ககன மாதிரங்குண் டலங்தோ

---

\* யாயுங்சகன் (பி-ம்)

நானமிலாக் குடில்வேணி யாகாச மூப்பா  
ஞெஞ்சுபெயரா மண்டக்டா கங்கடக மோடு  
மேணிலைபித் தினகதோடு கடமதற்கேழ் பேராம்  
‡ மேருவிள்ளென் பால்வடபா வயனமிரு கதியே. 31.

கதிரவனென் றருணனு மூலரிசுட ரிரவி  
கனவிதின கரண்பருதி தரணியினன் சண்ட  
ஞைதயனரி பானுதிவா கரண்வேந்த ஞழுலோ  
ஞெளிபதங்கன் பாற்கரண்றி விரண்வெய்யோன்சவிதாப்  
பிதிரணவி யெழுபரியோன் பகல்சோதி விசையன்  
பேசுபனிப் பகைவிலோ சனெனல்லி தபன  
வீதயனங்ட யோனிதின மனிசான்ஞேஞ் மாலி  
யிருள்வலவிவித் தகண்குரன் விண்மணியா தவனே. 32.

ஆதித்தன் ஞாயிரு யிரங்கிரணி பகலோன்  
அருக்கனெல்லை சம்புதிமி ராரிவிருச் சிக்னே  
யோதுற்ற வலஞ்சுநற்றி கண்ணண்மார்த் தாண்ட  
ஹுலகவிளக் கோராழி யான்கமல பாங்தி  
குதற்ற யித்திரன்செங் கதிராறுபா னிரண்டுஞ்  
குரியனும் பருதிலுட்டம் விசையழு மண்டிலமும்  
வெதிக்கு மொனிர்கிரணை கரங்கிளர் திவிரமாம்  
வெயிலென் றா மூதவழுர் கோள்வட்ட சிலையே. 33.

ஷிலவுபிறை மதியழுத கதிர்திங்க ஏரலோ  
னிசாபதியம் புலிகுழுத னண்பனிந்து களங்கன்  
கலையன்முயற் கூடுசு குரங்கிபசுங் கதிரோன்  
கலாநிதிநி சாசரன்க தாகரன்கு பேரன்  
அலவனிம கரண்சாங்தன் குளிரியல்லோன் வேங்தன்  
அரிகுடோ தயன்மானி யுடுபதிதண் சுடரே

---

‡ விளம்பியதென் (பி-ம்)

கலவிதுதா னவன்சோமன் சங்கிரனே மூக்தா  
நன்னிலாச் சங்கிரிகை நிலவின்பே ரறியே.

34.

அறிவோனங் காரகன்வக் கிரன்பவுமன் குருதி  
யரத்தனில் மகனானவன் குசன்பூம ஞேரல்  
பிறதாபன் வளவனமூல் மங்கலன்சே யுதிரன்

பெருங்தீக்கோண் மேடன்விருச் சிகன்செவ்வாய்க் கிருபா  
நெறிமால்பண் டிதன்கணக்கன் மதிசேய்தேர்ப்பாகன்  
நிபுணனது வழிசாமன் வாக்கிபுக்கி புலவன்  
செறிதுத னருணனறி வோன்சவுமன் பச்சை  
சிந்தைகை ரியன்மேதை புதன்பதினென் பதுமே. 35.

பதிபிரகற் பதிபீதன் குருச்சீவ னரசன்  
பகர்வேந்த னங்தணன்பொன் சரரவுமச்ச னூசான்  
முதியசிகண் டிகன்வேத னூண்டளப்பா னெனதும்பண்  
மூன்றும்வியா முப்பெயரோர் கண்ணன்வெள்ளி சுங்கன்  
நுதிகவிகாப் பியனுசன்பாற் கவன்பளிக்கு மழூக்கோள்  
சுகன்புகர்சல் வியன்சீதன் போதிபுயல் காணன்  
மதியசுர குருத்தின்கள் பிரசாரினேள் வியனும்  
வகுத்திருபான் சுக்கிரன்பேர் தொகுத்தனர்கா ரணதே.

காரிகதீர் மகன்சவுரி காக்கைவா கனத்தான்  
கரியலேய் முகனீலன் முதுமகன்பங் கங்கன்  
ஸுரிமேற் கோள்சக்திற் சாவுகன்கீழ் மகனே  
முடவன்மக்தன் கலியன்வினி சனிபதினெனுன் பான்பேர்  
சீரியரா ஜவின்பெயரே தமங்கரும்பாம் பாகுஞ்  
சிகிமதியின் பகைதேஷ் செம்பாம்ப தாகுஞ்  
கூரில்சனி மகன்மாங்கிழுவிகன்முப்பே ராகுஞ்  
கோளேமூங் தொடுத்தாட் சிமுமையும்வா ரமுமே. 37.

மேடமதற் காட்டின்பே ரிடபம்லிடைப் பேரா

மிதுனெந்தா ரணங்கவலூன் நண்டியா ழிரட்டை  
பாடல்லிழாச் சயமள்பா டவையாங் கற்றகம்.

பயில்சேக்கை ஞெண்டின்பேர் புவிசிங்கப் பேர்கள்  
நோடிசிங்கப் பேர்ப்பெண்கள் பேர்கள்ளிப் பேராங்

கோல்சிரை நூங்கல்செட்டி வாணிகன்கட் டை நூக்  
காடுசிறை நூலைதுலாங் தொடர்மணிபற் பழுங்தேட்

காம்பெயரும் விருக்கிகம்லிற் பெயர்தனுசா\*மகனே. 38.

மகரமது கலைபுல்லாய் சுறமானென் றுரைப்பார்

வருபாண்டப் பொதுப்பேரே கும்பமதா மீன்பேர்  
பகருமீ னப்பெயரா மோரையில்லி ராசி

பவனமுமா முதற்றெருட்டி மூன்றுவட்ட மாகப்  
புகுஞ்சை பத்திரையே சனையடிடனே விருத்தை

தூரைண்யாங் திதிபக்க மாமிருக்கக் தாரை  
பகுசிதங்தா ராகணா ஞற்றைக்கைக்கை சோதி

பம்புமீன் கணக்தினம்பன் மூன்றுநக்கேத் திரமே. 39.

திரமுதனு வேறிரலை மருத்துவைனப் பசியாழ்ச்

சௌன்னியுடன் பரிப்பேரு மச்சவதி நாமம்  
பரணிக்கு வன்சோறு கங்குன்முக்கட் டடுப்புப்

பகல்காடு தாழிதார் சோடுதா சிதாதி

தருமனுட் பூதமிலை பதினாலு மதற்காம்

சாற்றளகி றுலாரல் வாணனங்கி யளக்க

ரிருவையறு வாய்றுமீ ணடை விதனே [வைத்தனரே.

பெரிநாட்கார்த் திகைப்பேர்பன் னிரண்டென

வையமுருட் பிரமனுட் டுசுகுதெதி பண்டி.

மானம்பார் தேசுந்று லைமீ னுரோணி

யொய்யுரோ கணியதின்பேர் மதிசாட்பே ராளன்  
மும்மீனிக் திரண்பாலை சரிப்புறமார் கழியாம்  
வெய்யவன்மான் றலைமாழ்கு மதியுமக சிரமாம்  
வியன்சிலையா மூறைசெங்கை மூதுரையா திரைப்பேர்  
பொய்யில்கழை கரும்புபிண்டி யதிதிகாட்பாலை  
புணர்தமா வணம்புணிதம் புணர்பூசுக் கொடியே. 41.

கொடிருக்கு காள்வண்டுதைமதிபாற் குடங்கர்  
குளம்பூசும் பாம்பாயில் கவவயணிகா ஞன்கு  
மிழுவதா யிலியப்பேர் சென்னுமலி வாய்க்கா  
விகைவேள்வி கொடுதுகழுற் சனிபிதிர்கான் மாசி  
பழும்வேட் இவுளைன்பான் ஏகமெலிகா விதனே  
பகவதிகாட் கணைதுற்கை யிடைச்சனியும் பூரங்  
கடையில்வரு சனிகெய்ததோர் புயனுக்கு ரியனுட்  
கானுந்தி பாற்குணிபங் குளியேழுத் திரமே. 42.

உத்தமக்கைம் மீன்கன்னி கவுத்துவங்கா மரமே  
யுடன்களிறு தீகாலை விராணவ்வி யெண்பே  
ரத்தமதாஞ் சவைபயறு துவட்டனு ணுனிகா  
எளக்குகெய்மீன் புலிதச்ச ஞுடைப்பேர்சித் திரைக்கா  
மெய்த்துளக்கு மீன்மரக்கால் காற்றினுள் விளக்கு  
வீழ்க்கைவெறு நுகம்பதுமங் தீபமெட்டினு கோதி  
\*முத்தில்விலை காட்சனகு காற்றினுள் சேட்டை  
முறம்வைகா சியும்விசா கந்தனைப்பன்னுவரே. 43.  
பனைப்பெயர்தேண் மித்திராலு எனுடாட்கிஷப்பார்  
பாழியிக்தர ஞட்சேட்டை வல்லாரை வேதி  
+யனற்பெயருங் சேட்டைக்கு கானிதேட்ட கடைவில்  
அசுரனு ணன்றில் கொக்கா மேழ்பெயரு மூலம்

---

ங் கைமதிபார்க் (பி-ம்). \* முற்றில் (பி-ம்) † ஞுகவே (பி-ம்). ‡ யனைப்பெயருங் (பி-ம்)

புனற்றினமே யுடைகுளமுற் குளமாம்பு ராடம்.

பூமிநாட் கூவன்மணி முடியானி யாடி

தொனித்தகடை குளம்விசா ஞத்திராட மோணஞ்

சோணமுக்கோன் மாயவனு ஞலக்குதசிர வணமே. 44.

வண்கொடிப்பேர் பறவையா வணிசன்ஞ வசாள்

வயிரமா மவிட்டப்பேர் வருணலூட் சண்டன்

பண்குன்று செங்குப்போர் சதையப்பேர் நாளி

பாதாண் முற்கொழுங்கோல் மிசையுநாட் புரட்டா

பெண்களிற்பு ரட்டாதிப்பேர்நீப முரசு

பிற்கொழுங்கோ வரசறிவட்டுத்திரட்டா திப்பேர்  
கண்கடைமீ ஸிரவிளாட் டொழுப்பெருநாட் குல

நாவாய்ப்பேர் புருடா ஸிரேபதிக்காஞ் சால்பே. 45.

சாலியருங் துதிலாட்டீன் முப்பெயராங் தினமே

சமையபெல்லை யுடிக்காலா ஸியங்திலாத் திலச

மேல்வைநாட் பகல்வைக வல்கலும்பன் ஸிரண்டாம்

எல்லைகால் பதம்போழ்து கொன்பொழுது வேலை

காலைசெல்வி யாமமைம யம்பாணி யெல்வை

நாலம்போ திரேழ்நா மிகைநாழி கடிகை

மேவிருத்தை பதங்கண்ண ஞத்தா மிகையாம்

விகலைக்கலை நாலநுட்பங் துடிபுடனுங் கணமே. 46.

கணமிறைமாத் திரைவேச மொல்லைசிறு வரையே

காலவிறை வாநொடியும் வல்லையுமற் றதற்காம்

பண்ணியுடெடும் போதுநிட் டித்தனெ டித்தல்

பாணித்த வெளாட்பேர் பாஞ்சே யரைநாள்

அணிதிலா வெற்பகந்பே ரெல்லிசிசாக் கங்குல்

அல்லியா பரிமாலை சாமங்த்தம் யாமம்

உணருதிச் யாமினியிராக்கருக்க விரலாம்  
உச்சிமத்தி யானைடிப் பகலேவன் பகலே.

47.

கங்குலரி விதியல்லவகல் வைகறைதப்போ தாகு  
நலிலுக்கையங் காலைப்பேர் யாமமதாஞ் சாம  
மின்பழுறு சக்தியங்கி சாயமா லெபின்பேர்  
இருணீலங் துணங்கறல்கச் சங்கதமங் திவாந்தம்  
வன்பினங்த காரமரி கருத்தியிர மாணய  
மாசமாம் பூரணராச் சிவிவாலி யாகு  
மன்பமரா ரக்குகுவா மமவாசி சுடர்க்கட்  
டமையுமாம் பல்வழுவாப் பூரணப்பேர் வருமே.

48.

வருடமா யனஞ்சாமன் சமையாண்டப் பித்தம்  
வற்சரப்பே ராரூகு மயனமதிற் பாதி  
பருவமிரு தானியமா மதிதின்கண் மாதம்  
பல்லூழி மடங்கலுக முடிவயலூட் கற்பம்  
பெருவயதா யுகமாயுள் வானுளென் ரூகும்  
பின்றையிற்றை பின்னைபின்பு பிங்கிபின்னு ஓராகும்  
நெருங்குமுன்பு முன்றைமுற்றை முன்னைமுங்கை முங்கு  
தேற்றுநென்ன வொன்பானு முன்னுட்கா ரிகையே.

கார்க்குதிர் முன்பளிபின் பனியொடிள் வேணிற்  
கடுவேணி லாறுமா வணிமுதலீ ரிரண்டாய்ச்  
சேராடி வரைநிரையாய்ப் பெரும்பொழுதென் ரூகுஞ்  
சிறுபொழுது காலைபுநன் பகலுடனெற் பாடு  
மேர்மாலை யாமமுழும்லவ கறையுமென வாரு  
யுதித்தைந்து கடிகைமுத வொல்வொருபத் தாகுஞ்  
கூர்மாதப் பிறப்புவிசுச் சங்க்ராந்தி யாகுஞ்  
கோடைவே ஸிற்காலஞ் சுற்கால மழையே.

50.

மழைபரம்வின் கந்தமணை கொண்டன்மஞ்ச சில  
மால்விளைவு முகில்க்ருவி சீமுதஞ் சீதம்  
பொழிகள் ஞ்செல் வார்க்குயிற்கொண் மூத்தாஶா தாரம்  
புயன்மங்குஸ் சீமுகம்ப யோதாமம் புதங்கம்  
எழிலியம்பு புகைவிசம்பு சலதரங்கார் மாரி  
யிலோகுளிரி ககனம்விண்டப் பிரம்வாங்கங் தரங்ம  
யழைமேக எாற்பதென்றூம் விழியொலிசென் மடங்க  
லசனியரு க்மிகுளிவிண்ணே நனவேறு யிழியே. 51.

இடிசவலை தடிதடித் துச் சஞ்சலையின் சம்பை  
யிலங்குகன ருசிமின்னல் வித்துருவோ டொண்பான்  
வடிதிவலை துளிதூவல் சொரிசிதறி துறன்  
மாரிபிதிர் வான ஞ்சி கரம்வருடம் பெயலே  
துக்ஷியத்தி யாவிசிக ராந்தர்றன் மஸழயாங்  
கொடுஞ்சோனை பனித்தல்விடா மழையாமா சாரம்  
கொடியமழை தலையல்மழை விடுதலிமங் துகினம்  
நீகரமூன் ரூம்பனிப்பீர் சிகமெனவு முறுமே. 52.

உறைதனிசி கரங்தலையல் சிதர் துவ வாவி  
தூயுளிதிவலை துமிபெயல்பன் கென்றூகுக் துளிப்பேர்  
நிறைகளே பலமாலி யெனுமாலாங் கட்டி  
நீநீண்டுமிக் திரதனுவான் சிலைபச்சை வில்லா  
மறைறுமுனிவர் கருடர்தயித் தியரியக்கர் சித்தர்  
வானவர்கிம் புருடர்ப்படர் கிண்ணரர்கங் தருப்பர்  
பொறைநாக ருடிப்பேய்விஞ் சையர்மாக வாசர்  
போகர்சா தீகரரக்கர் கணம்பதினெட் டுக்கே. 53.  
முதலாவது தேய்வப்பேயர்த் தோகுதி முற்றும்.

\* மிகுளம் விண்ணே (பி-ம). † குடியுதகி (பி-ம்.) ‡ யுளி (பி-ப) நீநீண்டவான் சிலையிக் திர தனுப்பச்சை வில்லா(பி-ம)  
ஃ ரதரரக்கர் (பி-ம.)

## இரண்டாவது

மக்கட் பேயர்த் தோது.

அடிகளிரு டிகன்பொரியோ ருறுவர்தவர் முளைவோ

ரறவர்தபோ தணர்துறவோர் முனிவர்வல்லோர் நித்தோ  
படிவளிலிங் கிளன்யோகர் புலன்வென்றோர் தடிக்தோர் [ர்

பண்ணவரக் தணர்முதியோர் பற்றில் ரகாமர்

சலடமுடியோர் மாதவர்தா பதரறிஞர் துயோர்

சார்பில்லோ ருயர்ந்தவர்மோ னிகளையர் மெய்யர்  
ஒடிவில்களி மூலசா காசனரென் ஞான்கோ

டோன்றுமருக் தவர்காம மெண்றுசொல்லுக் தமிழே. 54.

தமிழ்முனிவன் கும்பனுருத் திரசமனன் பொதிகா

சலங்பொருகினத் தலைவன்வா ருதியுண்டோன் குறியோ  
அமர்விக்தம் பிலம்புகுத்தோன் லோபாமுத் திரையன் [ன்

ஓரிமதா சனன்வில்வ லாரியகத் தியன்பே

ருமிழ்ச்சமியர் திகம்பரர்கா ஊழுகர்பா சுபதர்

யோகர்ஷங்கவர் மால்சலமய முனிவர்பா கவதர்  
திமிரருகர் சாவகர்மா சிவர்புத்தர் சமணர்

தேரர்சா ரணர்பவுத்தர் சாக்ஞியர்சி வரரே. 55.

வரமுனிவர் தொமுகுலத்தோர் மேற்குலத்தோ ருயர்க்தோ

மறையோர்வே தியர்வேதர் முப்புரிநூன் மார்பர் [ர்

இருபிறப்போர் பூசரர்நூ லோராதி வருண

ரெரிவளர்ப்போர் விப்பிரராய்க் தோர்ச்டங்கர் பார்ப்பார்  
விரியறவோர் மெய்யர்முத்திச் செல்வரக் த ஞானர்

விக்தமா கூயர்வேத பாரகர்வேன் வியிடேனூர்

பெரியரைய ரக்தணர் பிராமணர்க்கா லேழும்

பேர்பிரம சாரிவன்னி யாமெனச்சொல். வனமே. 56.

\* குவொன்பான் (பி-ம்.)

அனக்கொடியுங் கமலமா லைபுச் தரும முரச  
 மக்கணர்க்கே யாமோத வோதுவித்தல் வேட்டல்  
 கனத்தின்வேட் பித்தலீ குதலேற்ற லாறு  
 கருமமவர் தொழிலாகும் பாரத்து வாசி  
 தனுக்குரவன் கும்பசன்வே திக்கொடியோன் ருரோனை  
 சாரியன்பேர் பண்டிதர்கள் லோர்சான்றே ரான்றேர்  
 வினிப்புலவ ருலகுமே தாவிதக்கோ ருயர்க்கோர்  
 மிக்கோரா ரியர்விசா ரிதரறிஞர்க் கவையே. 57.

அவைகலைஞர் மேதையர்கற் றவர்கவிஞர் முத்தோர்  
 அறிஞர்கவி காவலர்பா வலர்புலவர் குருச்  
 சலவயிபுதர் விற்பனார்வித் துவான்முதுவோர் சாடுச்  
 சாருதிதங் கருமவர்க்காங் குரவனிறை போதன்  
 பவமிழுர வோன்டிக எத்தனைய ஞன்டோன்  
 பணிக்கனு சான்சாமி கோமானு பாத்தி  
 கலையில்பெரு மானதிகன் பதியீச தேசே  
 முதனு சிரியனு சாரியன்றே சிகனே. 58.

தேசபதி தோன்றல்கோ வியற்கோன்மண் டலிகன்.  
 செம்மல்விற லோன்குகியன் குரிசின்மல்லன் கோமான்  
 ஈசனர பதிலோலன் கொற்றவன்பார்த் திபன்மன்  
 ஏந்தலாண் டகைதுரைடு.பாலன்னனல் வேந்தன்  
 பேசரச விபுணரன் விசையன்வழா அன் பொருநன்  
 பெருந்தகைபி ரானிறைவ முதன்மன்னன் பெருமா  
 னேசமுடி யோன்காக்கன் றலைவன்றூட் டிகனே  
 சிருபனு யன்கொழுங் விடலைபு பதியே. 59.

பதிமுதல்வன் புரவலனு திபன்றீரன் பூபன்  
 பதிதன்கா வலன்மகிபன் மீனியொடு காளை  
 யதிபனைம்பத் தாறுபெயர் புவிராசர்க் குரைப்பார்  
 அடுத்தோத லீதல்படைக் கலம்பயிறல் வேட்டல்

எதிர்பகலமேற் சேறல்புவி புரத்தலவர் தொழிலாம்  
அழுபடைகூழ் குடியமைச்ச கட்பரனு றடைமை  
நிதியினநம் பொருளின்பங் தளையறத்தான் மறத்தா  
னிஞமித்த வெற்கடத்தல் முறையே. 60-

முறையரிச்சக் திரனளங்பு ஞாரவாச் சகரன்  
முசகுங்தன் கார்த்தலீ ரஜாஞ்சக்கர விருத்தர்  
திறைகொள்வீரா டங்காரி திருதிதுந்து மாரி  
செம்பியனே சகரனளன் முதல்வாள் வேழாம்  
அறிகன்னன் சிசுபாலன் சங்திமான் சங்த  
ஙங்திமான் வக்கிரனக் குரளிடையேழ் வள்ளல்  
பெறுமலைய னெழிலிகள்ளி பகங்தொடையன் பாரி  
பேகனே ரியுங்கடையேழ் வள்ளன்மூ வகையே. 61.

வகுத்தபா ரதர்க்குருகோத் திரர்கவுரர் பவுரர்  
வழிப்பேராம் பனைக்கொடியோன் சரவனையிற் புதுத்  
பகுத்தகாங் கயன்பிரம சாரிலீட் மென்பேர் [தோன்  
பாண்டிகுங்கி சேய்மூரகக் கொடியனுதிட் டிரனே  
தகைப்பொறையன் குவளைமா லையன்றருமன் பேராஞ்  
சற்பதுசன் காந்தாரி திருதிராட் டிரன்சேய்  
தொகுத்தவணங் காமுடியன் வலம்புரிமா விகையான்  
சயோதனைன் தாந்திரியோ தனன்பெயர்கன் னிகையேயு..  
கன்னனங்கர் கோன்கச்சைக் கொடியோன்கா வீனன்  
கதிர்சேய்குண் டலமோ ருதிபிருகோ தரனே  
மின்னிடும்பி டமன்கைபுரன் சிங்கதுசன் றண்டன்  
வீமன்பேர் காண்டிபன்பற் குனன்கைவா சாசி  
தன்னனுமக் டிகொடியனல்லற் குருப்பாத்தன் விகையன்  
றனஞ்செயன்ச வேதவா கனன்மகவான் பாலன்

---

\* வாசிரிய (பி-ம்.) † திருப்பிதுந்து (பி-ம்.) ‡ மனகபுரன்  
(பி-ம்.) \$ கொடியனவாற் (பி-ம்.)

பன்னும்விவற் சனங்காண்டா வனப்பகை கிரீடி

பாசுபதன் கிருட்டிணனர்ச் சனங்பெயராய் மதியே.

மதிகுலத்தான் மீனவன்கை தவன்வேம்பின் ரூரான்  
வழுதிவர குளன்மாறன் செழியன்வைகை நதியான்  
பொதிகையினேன் றயிழ்நாடன் கொற்கையன்கை டலினேன்  
பூழியனுக் கிரன்குமரிச் சேர்ப்பன்மீன் கொடியோன்

சிதைவில்கவு ரியன்முடியோ துதித்தவன்பஞ் சவனுந்

தென்னனும்பாண் டியன்மூலேழ் புவிக்கொடியோன்

[பொன்னி

நதியுடையான் செம்பியன்கோச் சூரியன்மால் வளவன்

கற்கோழி வேந்தனூர் மாலையனே ரியனே. 84.

கேரிவெற்பன் கிள்ளிசென்னி புன்னுட னபையன்

கிகழ்சோழன் பதினைந்தாங் கொல்லிவெற்பன் கோஹத  
கேரளன்குண் டகன்கோளன் வில்லவன்வாஞ் ஜியினேன்  
கீரிப்பொருநைத் துறைதவன்பூ மீயனுதியன் குடகன்  
சேரலன்குட் டுவன்வரம்பன் மலையமான் குடக்கோ

சேரமான் பொறையன்வா னவன்கொங்கன் போஞ்சின்  
ரூரினன்மூ வேழ்பெயருஞ் சேரன்பேர் வேனிர்

தருகுறும்ப ராட்டர்புரோ சருங்குறுமன் னவரே. 65.

மன்னியகுழ் வோருழையர் நால்ரெண்ணர் துணைவர

மாத்தியர்முத் தோர்முதவோர் தேர்ச்சியரே னுதி  
பொன்னமைச்ச ராவிரிவை மக்கிரிக ஞுமம்

பொருநர்படைத் தலைவார்சே னேசர்தள வாய்பேர்  
நன்னியித்தி கண்சாக்கை வள்ளுவனுள் னளப்போ

ஞுமமாங் காலிதியர் கணக்கறபி தானங்  
துன்னுபரி யாளர்முறை யோர்பரிவா ரப்பேர்  
தோற்றுகா ஸியக்காரர் கருமரனும் பரிசே. 66.

பரதவரெட் டியர்காய்கள் கலிப்பரினங் கோக்கன்  
 பரதர்சி ரக்த்தாமர் கோவலர்கோ வளிப்போர்  
 பொருள்வேச ரதகுழுவ ரொட்டியர்முத் தொழிலோர்  
 பொன்னீட்டர் தேசிகரிச் சியர்வணிக ரிப்பர்  
 தருமமன்னர் செட்டியர்கோ வர்த்தனர்சி லேட்டை  
 தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பே  
 ருறையோதல் வேட்டல்பசுக் காவலுப கார  
 முழவுவா ணிபம்வசியர்க் காகுமறு தொழிலே.

67.

தொழிலாளர் வெள்ளைவட்டர் காராளர் களமர்  
 சுரக்திகு லேசர்கார்ப் பினையர்மே ழியினேர்  
 உழவர்பூ பாலர்குவ சௌத்தாமர் சதுர்த்த  
 ருயிர்வளர்ப்பார் வேளாள ரயன்பதத்தி ஹதித்தோர்  
 விழைவினைஞர் பதினைந்துஞ் சூத்திரர்பே ரிவர்க்கு  
 வியன்கல்வி யுழவீதன் மூவர்தொழின் முடித்தல்  
 வழிபாடு வாணிபமா மறுதொழிலென் றுறைப்பார்  
 வகுத்தாற் குலத்தைவழி படுவோர்மற் றவரே.

68.

மற்றவயித் தியர்பிடக ராடுன்வே தியர்மா  
 மாத்தியர்வா கடர்மருத்தர் பண்டிதர்பே ரேழாம்  
 வெற்றியரை வனர் துவட்டர் தபதியர்கண் ஞாளர்  
 வினைஞர் கொல்லர் சிற்பியர்தட் டார்முனைவர் சொன்ன  
 குற்றறிவார் மண்ணீட்டர் கஞ்சர்கலர் கண்ஞர்  
 ஒவர்தச்சர் கம்மியர்பேர் பதினெட்டா மோதர்  
 சித்திரரோ வியர்பேராங் தோற்றுன்னர் பொல்லர்  
 செம்மார்பே ராரியர்மி லேச்சர்மிலைச் சருக்கே.

69.

சரிதையுறு யோனகர்கோ னகர்யவன ராகுஞ்  
 சக்கீர்வார் வளைபோழ்ந ருன்விற்பார் சூனர்  
 சிருநாலர் கைக்கோளர் தக்துவாயர்த் தருமா  
 முமண்ரே யனவருப்பு வாணிகர்பேர் சிற்பி

மருளுவச்சன் பேர்குயவன் வேட்கோபி வேளான்  
மட்பகைசுக் கிரிகும்ப காரகண்கு ஸாலன்  
றரிகுசுவன் பேர்குனர் பொல்வர் துன்னர் சாலி  
தூப்போர்பேர் காரோட ருறைகாரர் மானே.

70.

மாணியே ஞுதிசீ யங்கலிமஞ் சிகனே  
மயிர்வினைஞுன் நீர்த்தலே விதன்பேர்சன் டாளர்  
கனைர்கன கதர்களைஞுர் கொலைஞுர்மா தங்கர்  
இழிஞுர்வங்கர் குஜுங்கர் கவுண் டரும்புலையர் பேராங்  
தேவரிசையர் வயிரியர்பண் ஜைவர்குத ரோவர்  
சென்னியர்வச் திப்பர்செயி ரியர்மதங்கர் பாணர்க்  
கானபேர் சுக்கிரியு நங்கியுஞ்செகக் கான்பே  
ரடிதுச னேகாலி யீரங்கோ லியனே.

71.

கோலியகா ழியர்வண்ஞூர் பேராம்பா சீகர்  
கூலியர்பண் ணியர்பாகர் பாசகரே மண்டயர்  
வாலுவரு மவர்க்காகுங் தமிழ்க்கூத்தர் பேரே  
வாயிலோர் கழுழக்கூத்தர் பேரேவே மும்பர்  
தோல்வினைஞுர் பேர்பறங்பர் பாடினிபேர் பாட்டி  
சொல்விறவி மதங்கியாங் கஞ்சகிவெமய் காப்பான்  
சால்வலவர் பண்ணுவார் வாதுவர்மா வலர்மாச்  
\*காணியர்பேர் மதயானைப் பாகாதோ ரணரே.

72.

தோராத தேர்ப்பாகன் வலவான்சா ரதியுஞ்  
குதலுமாங் குஜுங்கர்சவுண் டிக்கியவர் குழலர்  
வராரு நரம்பர்குயி ஜவர்மேழர் யவன  
ரிசைப்போர்பேர் படிவர்சவுண் டிக்கர்பழையர் பிழிஞர்  
ஒராய்கள் விலைஞுர்பேர் கிழுலுரி யோன்பேர்  
உல்லியரே கூவநூ லோர்பேர் சீ காமன்

வாராகு மீகாமன் மீவான்மா ஹமிய

மரக்கலன்பேர் \*நீகாண்பேர் நியவனென விரும்பே. 73-  
விருத்திதொறுத் தொண்டடிமை சேடர்தொதுத் தொத்  
விண்ணினாகர் தாசர்தொழும் பாஞ்சேட ராக [தாள்  
தருளித்தர்கண்பர் சிலதர் துணை வோர்தோழ ரினங்க  
தீராண்பாங்கர் பேரேடா முன்னிலையான் சிலதி  
திருத்தினுழு தண்டிப்பெண் ஜூசிபாங்கி தோழி  
சேடிபேர் முன்னிலைதா னேடியெ வாளாம்  
வருத்துழூய ஸ்ரேவல்ரே பரிசனர்பேர் விளையில்  
வழியினிற்பண் பினிலுரைப்போர் தூதரென்றேத்  
தனவே. 74-

ஒற்றருசாச் சாரணர்வேய் வேயரென நான்காம்

ஓர்வெறியாட் டானன்வே லோன்படிவன் முருகன்  
நெற்றுகோ மரன்நேவ ராளிபெய ராகுங்

தேவராட் டியின்பெயரே காவினியென் ரேதும்  
மற்றைவழிச் செல்வேரர்பேர் பதிதராம் புதியர்

வம்பரதி திகஞுமா ஸ்ரோதுமலர்வம் பலரே  
நுற்றயலோ ரேதிலராங் கம்யியரே தொழுவர்

தொழிற்செய்வோர் பேர்வியவ னேவுவான் கூற்றே  
கூத்தரவி நயர்பொருஙர் கிருத்தர்கண்ணு ளாளர்

கோடியர்நட் டுவர்நடத்தார் வயிரியர்ளா டகர்பேர்  
பூத்தினொ டக்கிருத்தி டந்னியலங் காரி

ஏபோர்மையளாங் கூத்திகள்பேர் வந்திகவி கற்றே  
॥ ஞாத்தவண்டர் கடிகையர்பே ரியவுள்புக மோன்பேர்  
அருளாங்கா ருண்ணியன்கிரு பாலுதயா ஹவின்பேர்

---

\*நீகாண் (பி-ம.) தரிகுத்தர் (பி-ம) தீராண்பாங்கர் (பி-ம)  
ஸ்ரேவல்புரி (பி-ம) ஸ்ரோதுமலரம் (பி-ம) ஏபோர்மை  
களாங் (பி-ம) ॥ ஞாத்தர் (பி-ம)

தூர்த்தரிடங் கழிபோகர் பரத்தர்விடர் பழறர்  
தூர்ச்சனர்பல் ஹவர்விடமர் காமியர்பேர் விதியே. 76-

விதரணனு தாரிதேயி கொடுப்போன் வியாழன்

வேளாளன் வள்ளியோன் புரவலனே கேள்வன்  
உதவுவோ னீகையான் ரூதாத் தியாகி

யுபகாரி வள்ளலளி யோன்கொடையா ஸியின்பேர்  
இதவசனன் பரிசிலான் யாச்சனல் கூர்க்கோன்

ஏழாழதரித் திரன்றீன னிலம்பாட்ட னேற்போன்  
கதியிலா வெற்கனு துவன்மிதியன் கிஞ்சன்

கலியன்வறி யோனுறுகண் ணுளனிர வலனே. 77.

வலவைவல்லோன் வல்லுநன்மாட் டார்பேர்கூர்ப் பிலன்

மந்தனு நாகரிகர் சதுரர்கா முகராங் [பேர்

குலமிலர் குலீனரா மழுகிலன்பண் ணநைறயாங்

குருடனங்த ராளனுடன் சிதடனுமங் தகன்பேர்  
அவிபேடி கடுங்கிவதம்பெண் டகஞ்சண்டங் கிலீப

மாகுங்கள் சினகோடி கோணவாங் குஞ்சம்  
உலைவில்வா மனஞ்சிந்து குறனாகு முங்கை

ழுமைகுணி மூகையுமாம் வெதிர்செவிடென் றறியே.

அறிவிலன்யா தன்பேதை மடனேழை மூகன்

அஞ்சிமுதை யண்ணையஞ்ஜனு சிதடன்முழு மகனுஞ்  
சிறியர்நல மிலர்கயவர் மூடர்கலர் சுமடர்

தியர்நசிர் கணிட்டர்கள்வர் கலகர்புல்லர் மூர்க்கர்  
பொறியிலர்கு னவர்சீத்தை காபண்டிதர்சிற் ரினரே

புன்ஞுவர்கீழ் மையர்மூச்சண்டர் பல்லுவரு லோபர்

நெறியிலர்கல் லார்பதகர் முறையிலரோ டதமர்

நீசர்கையர் தீக்குணரு மீனர்பேர் முடிவே. 79.

முடங்குபங்கு குனிசிதைவு மூடவர் பேராகு

முழுச்சனனர் வேதிகர் சிசாதர்வஞ்சர் பேராங்

கடும்படிறர் தீனர்கர விடர்திருடர் சொரர்  
 கள்வர்புரை யோர்கபடர் தேங்கன்னர் பேராம்  
 துபர்த்தவர்புல் ஹவர்லேட்டர் காதலர் ஜினேகர் [தோ  
     குழ்கல்லோ ரார்வல்ரொன் றினர்நயக்தோர் விஷைக்  
     ருடன்பசைக்தோர் கள்ஞார்சேர்க் தார்பெட்டார் கட்டந்த  
     ஒட்டினர்வல் ஹகர்புரிக்தோர் மித்திரர் மேவினரே. குறி  
 மேவலர்கார் பிலரரிகள் பரர்கெலினர் கேநார்  
     வேண்டார்பத் ரூர்பணகவர் கருதலர்வில் வங்கர்  
 தாவிகலர் கிட்டலர்கூ டலர்சேரா ரெண்ணார்  
     தரியார்செற் ரூர்கிகரா ரடையலார் திருக்தார்  
 ஏவுவணாங் காரமரார் பொருகருள்ளார் நள்ளார்  
     எதிர்ந்தார்வெய் யோரிரிஞ் ரமடர்மன்னு ரொன்னூர்  
 வாவுதெவ்வ ரயித்திரிரொட் டார்மநுவார் மானர்  
     மாற்றலர்போற் றலர்சேயர் குரர்வட்கார் கேளார் ~~கு~~  
 தாவுமின்னு தார்முஜென்தோ ரண்டர்விட்டார் நண்ணார்  
     துண்ணூர்மண் டினரொல்லார் கெறுஙருஞ் சத்துருவே;  
 துரிதமிலாக் கேன்குமிம்பஞ் சார்புகுழ் நட்டார்  
     துஜெக்டனி யிருஜோநட்புக் கிளைவிருக்து கடும்பு  
 பரிசனம்பா சனக்துடர்மித் திரகுற்றேர் கேளிர்  
     பற்றுறவு பந்தநண்பு தமரொக்கல் சுற்றம்  
 உரியர்ன்ஸி யிருபத்தே முறவின்முறைப் பேரா  
     முட்டீதி சவலைபயத் தான்பீருப் பீதன்  
 வெருவிசகி தன்பிளிற னச்சமுற்றேன் பேராம்  
     விளம்புஙக்க னெண்பங்கு வாணிபாற் பழிமே. 82.  
 படர்மறவர் வாஞ்சுவர் மன்னர்கதர் வயவர்  
     படைத்தலைவர் பூரணர்கூ னியர்மிண்டர் துண்டர்  
 திடர்வியவர் பூதர்விற லோர்மீஸி வண்டர்  
     திறலோரண் னியரேசன் னத்தரா யுத்தர்

அழிமுவேழ் வீரர்பெயர் \*காதகன் காருகனே [கணிகை . யருச்துதன்கா வணுங்கொலைஞர் பேர்பொருட்பெண் தொடரும்விலை மகன்வேசி பெறுவகொள்வாள் பரத்தை குளைபய னிலிதாசி வரைவில்பெண்பேர் குறியே. 83.

குறவர்கா னவர்புனவர் பழிஞர்வெற்பர் குழுவர் குன்றுவரு மிறவுளருங் குறிஞ்சியர்பே ரதிற்பெண் சிறுகுறத்தி கொடிச்சியாங் கானகநா டன்பேர் சிலம்பன்வெற்பன் பொருப்பனும் புள்ளுவரோடெயினர் மறவர்தெறும் பினரிறுக்கர் பாலையர்பே ரெயிற்றி மறத்திபல்வி பெண்காளை தவிட்சையு மீளியுங்கோப் பொறையிலர் விரோதர்கா தகர்கோபர் வன்பர் புளிஞர்வன கரர்ச்சுவரர் பாவழுர் த் திகளே. 84.

திகடியினர் பையர்பா தகர்கோளர் மறவர் ஜில்லர்கொலை ஞேரர்காடர் முருடர்வேட் உவரே பகர்வேடர் மாகுலர் ஜிராதாரிவை குறிஞ்சி பாலைமக்கட் பொதுப்பேராம் பெரதுவர் கோவிக்தர் சுகவழுத ரண்டரா வலர்விந்தர் பாலர் தொறுவர்கோ வலர்குடவர் கோபால ராயர் [யோ இகழ்மொழியர் பொறையர்கொச்சையோர்மூல்லைத் தினை ரிடையர்பதி னேமுநடு நிலத் தினர்பேர்ப் பொதுவே. 85] பொதுவிகையின் முடைச்சிநடு நிலத் தியோடு குடத்தி புன்மொழிச்சி யாச்சிதொறு வியுழிடைச்சி நாம மதினிறைவன் குறும்பொறைநா டன்கோன்கா ஞடன் அண்ணலுங் தோன் றலுமாகுங் தொழுவர்மன்னர் னளம ருதகர்கழு னியர் விளைஞர் பண்ணையர்கம் பளரே யுழவர்கடை ஞோர்களைஞர் மருதங்கிலத் தவர்பேர்

ஈதியுறுகா வாட்டிகடை சியர்கிழுத்தி யுமத்தி  
நன்மகிழ்ஞன் கிழவலுா ரன்றலைவன் பேரே. 86.

தலைநுளோயர் பரதர்பர தவர்த்திமில ரளவர்  
சலவாணர் கலவர்மரக் கலர்கழியர் கடலர்  
வலைஞரிலை கெய்தனிலத் தார்நாமம் பரத்தி  
வலைச்சிகடற் பெண்குழைச்சி நுளோச்சிகுரத் தியுமே

யலைநிலப்பெண் ஞைம்புவம்பன் றஹநவன்மெல்லன் சேர்ப்  
அரிய கொண்களைம்பேர்கெய்தற்றலைவன் பேராம்பன்

விலைசெயுமுப் பனத்தார்க்கே யளமரெனச் சாற்றும்  
வேண்டியமன் பதைபஞ்ஞீ விரண்டு மக்கட் பரப்பே.

மக்கண்மா னிடர்மாந்தர் யாண்டையர்மன் னிலத்தார்  
மனிதர்மா னவர்மாக்கள் சனருவகர் மனிடர்

தக்கமனுப் பன்னிரண்டு நரர்பேரா ஞாதி

தாயத்தார் குடிச்சற்ற மூதாதை பாட்டன்  
புக்கபிதா மகன்பேரன் பெரியோன் விதாதாப்

பேரற்றன்பேர் தங்கைபிதாத் தாதையப்ப இனயன்  
தொக்கபிதி ரீன்றூனம் மானத்தன் பயந்தான்

ரெமுயச்சன் பதிலென்றுங் தகப்பன்பே ரணைத்தே. 87

அன்னையனை யாய்தல்லி மோய்தளை யீன்றூள்

அம்மைவாயின் பொறையவ்வை யாயிபெற்றூள் புனி

தன்னைபயங் தான்மாதா வம்மைனைபன் னேமூங் [ற்றருய்  
தாய்பேர்தல் வையுமாகும் வளர்த்ததாய் செவிலி

மன்னுகைத்தாய் கோடாய்பா ராட்டுந்தாய் பிற்றருய்

மாமனம்மான் மாதுலனு மாயியத்தை யாகு [ ணி  
முன்னுதித்தாள் சேட்டைதல்வை தன்னையக்கை யன்  
மூத்தாள்பே ரத்தையக்காடமக்கையுங் தங்கிடுமே. 89.

தங்கைபே ரிலையான்கை பாங்கிபின்னை பின்னாஞ்

சட்டகனுஞ் சகலனுமோர் குழியினிற் கொண்டவனும்

புங்கவன்ஸுத் தோணையன் சேட்டன்னு வண்ணைன்  
பொறையன்முன்னேன் றம்முன்னேன் பான் றமைய  
மங்கனுட்ட னனிச்சனே பின்வளினவல் பின்னே[ன்பேரா  
ஞதரஞ்சேர் தம்பியென்றே யினையோன்பே ராஞம்  
செங்கணிவாய் மான்னையாய் சோதரரே துணைவர்  
சேர்ச்கோ தரருமுடன் பிறங்தவர்பேர்க் கணிப்பே. 90.  
கணவன்வரன் கொழுநன்வேட் டோ ஞுரியன் கேள்வன்  
கண்டன்கா தலன்கொண்கன் பதுபிரான் றலைவன்  
மணமகன் பிரீதியன்ம ஞோனண்பன் காங்தன்  
மணவாளன் றவன்மகிழ்கன் வல்லவனே பத்தா  
துணைவனு யகன்பேரில் வாள்காங்கை தேவி  
துணைவிகா தலிமனையிற் களங்தாரம் பாரி  
யனைமனையான் வாழ்க்கைவிருங் துரிமைமண வாட்டி  
யைகுமிம்பி பன்னிமண மகளா நாயகியே. 91.

அகவிளத்கம் பெர்ருள்செம்மல் குட்டன்முளை யினவல்  
அருளேனயன் சிறுவன்கா தலன்மதலை தொன்றல்  
மகன்மருமரன் சுதன்பாலன் சங்ததிகா வெச்சம்  
மைந்தன்மழு வோன்சேடன் புத்திரன்சேய் தனையன்  
புகழ்வழிகங் தனன்புதல்வன் குமரனு வேழாம்  
புதல்விசுதை புத்திரி குமாரியையை பாலை  
நகுசிறுவி தனையைசெல்வி பங்தனையே குட்டி  
நங்தனையே மதிப்புமகன் பெண்பிள்ளைக் கியம்பே. 92.

பின்னைசிறூர் முளைகுழவி யெச்சமகார் மகவு  
பிஞ்சுகுஞ்சு குழங்கையிரு மக்களுக்கும் பொதுப்பேர்  
விள்ளுகைமை பெறும்பிள்ளை கோளகண்கோ ஏரிலியாம்  
வேற்கேர்க்குப் பெறும்பிள்ளை குண்டகளுங் கண்ணிக்  
குள்ளமகன் காளீன ஞந்குலத்தி ஞண்பெண்  
ஞுயர்பிழிபாய்க் கலங்துபெற்ற பிள்ளையனு லோமன்

ரென்னுமா வீழிபும்பெண் தூயர்புமாய்ப் பெற்ற  
 சேய்விற்கி லோமனெச் செப்பினர்முன் ஞேரே? 3  
 முன்னுரைத்த வனுலோமர் பிற்கிலோ மரிலே  
 முறைவழா தீன்றபிள்ளை பேரக்க ராளன்  
 பின்னதின்மா றிப்பிறக்க சேய்விராத் தியனும்  
 பிறங்கடையே மருகன்மரு மானுன்கு பேரு  
 மன்னியமின் மருமகன்பேர் காளைமகன் மாக்க  
 ஞடவன்பூ மான்குமர னவன்புருட ஞடே  
 வின்னவுமைங் தனுமாண்பாற் பொதுப்பேரா கம்பி  
 யென்பதான் சிறப்புநங்கை பெண்ஜிறப்பாக் தெரியே? 4  
 தெரிவைமா வீரிநாரி மகள்வளரிதை மாது  
 சிறுமியினம் பிழிமடக்கை தையல்பினு மகடே  
 அரிவைமட வரலணங்கு பேதைமங்கை பெதும்பை  
 யாடவள்கா ரிகையாட்டி பெண்டுங்லாள் காங்கை  
 பிரிவையமா யோன்மனிதி கங்கைநா கரிகை  
 பேடுமட வாள்பேதி வஞ்சனியே விரும்பி  
 வரிசையினங் கஜினதோகை யாரூறும் பெண்பேர்  
 வாழுவதி தம்பதியு மாண்பெண்ணிரட்ட டையரே. 95.  
 இரவிகங்கை நாயகிதாய் சாமியத்தை யடிக  
 ஸிசமாட்டி தலைவியையை கோமாள் பிராட்டி  
 யரசியர சாளிறைவி கண்ணுட்டி குரத்தி  
 யப்பதினேழ் முதல்விபேர் கண்ணிகும ரியின்பேர்  
 திரள்விதலை யமங்கலிநா விலிகைக்கை கயினி  
 தீர்க்கல னழிமகள்பேர் மைமைவங்கி யிரண்டு  
 மூரமவடி பேர்வண்ண மகள்கோலஞ் செய்வாட்  
 குரியபெயர் விருத்தைமூப் பள்ளவள்பேர்க் சிறப்பே? 5  
 சிறுபேத பெதும்பைமங்கை மடங்கையே யரிகை  
 தெரிவைபே ரிளம்பெண்ணேழ் பருவமின்னு ரிவர்க்கே

யறுமேழிபன் வளைந்றுபதின் மூன்றேபத் தொன்பா  
னையெங்து மூப்பாலேன் ரெண்ஜீங்தும் வயதாம்  
குறளிகுண்டங் ட் கூளிதுட்டை யொடுபவிலி தூங்கி  
குட்டனியோ சுதியெட்டுங் தொழுத்தைபேர் கூறும்  
வெறுமோரை பொய்தல்பண்ணை யகவயாயம் பெண்கள்  
விளையாட்டுக் கெடவரலு மாமதற்குத் தானே. 97.

தானைவா ஜினிகவனம் பரிசர சிதானஞ்

+ சனம்பாடி பாதுகீகங் தங்திரம் பதாதி  
சேஜைபலங் காங்தாரங் தனம்பகுதி கூடி

திரள்பதா ஜினிகடகஞ் சோஜைதண்டம் யூபம்  
வாளியமடகமளிகம் வருதினிலு வொன்பான்

வாய்த்தபடைப் பொதுப்பேரொட் இண்டை\*தொங்தே  
கானஜீகுழ் படைவகுப்பா மணிகைகெற்றி தூசி [யூபன்  
கடைக்குழூழூழூயதாங்தார் கொடிப்படையாகுமதே] 98

ஆகமுடம் புருவமுடல் புணர்ப்புறப்புக் குரம்பை  
யங்கமுயிர் கிலையூற்கம் விக்கிரக மூர்த்தங்

தேகமவை யவங்காய மாதாரஞ் சட்டை

திருமேனி தாபரமெய் புட்கலஞ் சரீரம்  
மாகனங் களேபரம்பூ தியம்பிண்டஞ் சடலம்

வடிவாங்காத் திரம்பூட்சி கடம்புதைசட் டகமே  
சாய்கைதலு வாக்கைபுரம் படிவருப்பா ஞெட்டாஞ்  
சவம்பிணங் களேபரம் ப்ரேதமழுன் கழிவே. 99.

கழல்சரணம் பதம்பாத மங்கிரிதாள் சலனங்

காலடி.யோன் பான்கரண்டை கரடுபர டாகும்  
முழுகுகணைங் கால்சங்கங் கஜைக்காலாஞ் சாலு  
முழங்குமுழங் கான்முட்டாங் குறங்கூரு வாம

† கூளி (பி-ம்)    + சமை (பி-ம்)    \* கொங்தே (பி-ம்)

மெழுதுவான் கோசமைச் சூர் துடையாகுச் துடைவே  
 ரிசைவுகள்து கொழுத் துமூட்டுக் கிரக்திசுக்து பொருத்  
 தழுவியதோர் கழுத் துமாங் கடிதடமே நிதம்பஞ் [தாங்  
 சகனமல்கு வாம்பக்க மொக்கரை யொக்கலையே. 100.  
 வெத்தபகம் யோனிகுய்யம் பெண்குறியாம் பூவுங்  
 கற்புராச் தானுமாங் காயிலிங்கன் கோசம்  
 புலத்தவாண் குறியாகுங் குறிகாணுத் தலமே.

பொதுவாகு மின்டையுக்க மருங்குங்கி நுசப்பு  
 வெத்துதுமத் திமயரையா மிதலைச்சுழி போகில்  
 காபியுங்கி யிலஞ்சிகொப்பூழ் காமமா முதரங்  
 துலக்குமடி வயினகடி மோடுகுக்கி சடரங்  
 துத்தவலமுஞ் சுத்தும்வயி ரூகும்பூண் முலையே. 101.  
 முலைசுவற்கங் கொம்மைங்கில் கொங்கைதனஞ் சேக்கை  
 முகிழ்பயோ தரங்குயங் குஞுலக்கணம்மம் பறம்பாம்  
 மலைமுலைக்கண் சுதலைசிலீ முகம்பாற்கண் குசா  
 மருமழுர மர்பகல மாகநெஞ்சே ஷயக்தாஞ்  
 சொலுநெரிசல் பொறிதேமர் பீர் துத்தி ஏத்தி  
 சணங்குவரி திதனிவசக் திகையினக்கி தித்தி  
 பொலிதிதலை நுணங்கிரேழ் தேமலாம் வாகு  
 புயமொய்ம்பு தோனினியற் பேர்ப்பகந்தோ ளணங்கே  
 தோன்கரமே புயம்பாணி யத்தமுங்கைத் தலப்பேர்  
 \*தோட்டமுங்கை கூர்ப்பரமாங் கிலுத்தமணிக் கட்டா  
 மாள்குடக்கை யகங்கையங்கை யுள்ளங்கைப் பேராம்  
 அங்குவியே விரலாகு கைத்தின்பே ருகிரா  
 மூள்கையொன்ற ராணுமதாம் வென்னபரம் பிறகு  
 முதுகுபுறங் கோரைவெரின் பிறக்குமாங் தோண்மே  
 ணீள்கயிலோ டெருத்தங்கைம் பிடரிபரஞ் செஜில்  
 திதலமிமில் சிறுபுறமும் பிடரியா மின்கே. 103.

இங்கிதங்கள் தரங்கண்டங் களமிடறு கழுத்தா  
 றிசைக்கிரி பழுமென்பார் முகம்வதனச் தூண்டம்  
 பங்கயம்வத் திரமைமங்து மாண்ணமாக் தட்டம்  
 பாலிகையே யிதழோட்ட மதரமுத்த முதடாக்  
 தங்கியமோ வாய்தட்டங் தாடியாஞ் சதனங்  
 தங்தம்பல் லெயிருகு நகைமுறைவல் மூரல்  
 பொங்கிழியார்ப் பசியாசம் விடம்பனமுஞ் சிரிப்பாம்  
 புகல்சிகுவை நாத்தாவங் தாரமிவை நாக்கே. 104.  
 காக்கின்மே வண்ணமண்ணுக் குண்ணுக்கென் ரூகு  
 நவிலுமண்ண மிடறுஞ் சிபுகமண்ண மணரி  
 யாக்கணலுங் கீழ்வாயின் \* புறமாங் கபோல  
 †மனுக்கதுப்புக் கொடிறுகவுன் கண்ணங் கேசமூமாம்  
 பார்க்கும்விழி நயனதேத் திரமக்கஞ் சக்குப்  
 பார்வைதிட்டி திருட்டிலோ சனக்தார காட்ட  
 கோக்கம்விலோ சனக்திருக்குத் தெரிசனமம் பகங்கோ  
 நுவலோலோ கனக்தாரையக்கிகண்பத் திரட்டே. 105.  
 இருவிழியின் விளிம்பிமையா மணிதாரை யாகு  
 மினைநாசி கோஜைகிரா ணங்தூண்ட முக்காம்  
 பிருநுதல் புருரம்பீர் புதல்புதடி பூருப்  
 பீருகுடி புருவமதாங் கேள்விவள்ளுக் காது  
 சொருகு ட்சோத் திரங்கன்ன மமங்துபேர் செவிக்காஞ்  
 குழுமுளை மனிகம்விலா டம்பனிச்சை பாலம்  
 பெருகுபண்ட மத்தகமுண் டகநுதலாம் பத்துப்  
 பேருநெற்றி யாகுமென்பர் பேராறிஞ ருவங்தே. 106.  
 உவலிமுண்டஞ் சிரஞ்சென்னி முடிமூர்த்தஞ் சிகரம்  
 உத்தமாங் கங்தலைசே கரமுக்கி கம்மே

---

\* புறமாகுங் கதுப்போ (பி-ம்) † டனுக்கொடிறு கவிழ்  
 கபோலங் கண்ணமாகும் (பி-ம்) ‡ தோத்திரம் (பி-ம்)

வலிரொடுமெத் தகம்பதினு ஜஞ்சிரளின் பேரா

சவிர்பங்கி யளைக்குப்புச் சிகைகுஞ்சி குழினாக  
தவிர்ச்சரியல் குழல்கேச மோளிதொங்கல் பித்தை

தளையிச்சங் தார்ஜிரோ ருகமுமாண் மயிர்ப்பேர்  
வலிசடிகை குழிநவி ரஞ்சுட்டி யுச்சி

காண்சியிலி சிகைசிக்கஞ் சிமைகுழிமிருடியே.. 107.

முடிமவுலி குழல்பங்கி சிகழிகைபின் னகமே.

முச்சிதம் மிலங்கொப்புச் சுடிகைதொங்கல் கொண்  
குடையபெயர் சரியல்குழல் குரலளகன் கேசம் [யடத்  
உளைக்குப்புப் பரிசாரங் குழந்தைக்குரு னோதி

நெடிமைச்சருள் பஞ்சிரோ தங்கோதை யைம்பா

னேர்விலோ தங்கூந்தல் கொந்தளமா ராட்டம்  
அடிரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோத

மளகமயிர்க் குழற்சியெனத் தெளிகுலைவசீ மயிலேரி  
மயிர்க்கெற்றிவ ரோமமுஞ் சிரோதமுமாம் வேணி

+ மயிர்த்திரள்கோ டரம்பின் னலூங்கபத்தங் குடில  
+ மியற்சடில முஞ்சடைப்பேர் வாரிவரை பிறங்கோ

திறைவரியும் பொறியாகுஞ் சரைதிறையாம் பலிதஞ்  
செயத்தகரைப் பேர்காடி சுகனனஞ் கரம்பு

சிரையாகுஞ் கழலையின்பே ரரலையதாங் காச  
மயிர்த்தகபங் கோஸ்மயயாங் கச்சைவாடுச் சேக்கை

யங்கிதமே வசியுடலிற் தழும்பாயத் திடிமே. 109.

அத்திகளே பரமங்க மெலும்பாங்கங் காள

மாவலோ முழுவெலும்பாம் வெண்டலை கபாலம்

மெய்த்தலையி ஞேழிமண்ணட யாங்கவங்தம் யூப [யல்

மெய்க்குறைமட்ட டையுமதுவாங் கிருத்திமங்தோக் குரி

தமயிர்த்திரனே பின்னல்சடிலங்குடிலஞ் சடைப்பேர்(பிம்)

+ இயற்றுகோஷரமுமாம் (பி-ம்)

வொத்துரிவை யுரியொலிய வதன்பொச்சை கருமக்  
குளிர்துவக்குப் புனிறுவட கம்புறணி ஓபார்கலவ  
கவுத்தபச்சை தோற்பெயர்குல் சினைகருப்பம் விக்த  
வாலைவயா வயிந்பொறை பீன்கவயல்கருப்பேர் தருமே. 110

தருதசையுன் விட்க்குமுடை வள்ளுரம்புண் புனிதக்  
தடிபிஜிதம் புலவுபுலா விறைச்சிட்டியிற்றி யூத்தை  
புரணிடு தியழுழுத்தல் மாங்கிஷப்பேர் குருதி  
புண்ணீர்சோ ணிதமுதிரஞ் செம்பால் புலாணீர்  
ஏருவைசெக்கிர் கறைசுடுவல் கோரிகெய்த்தோர் சேரரை  
யிரத்தப்பே ரீருளென்ப திரலாஞ் சோரி.  
வெருவுதுப்பு விழுக்கிழுது கெய்சிணம் வெளுப்பு  
விளர்விளிறு கொழுப்பாகும் காழும்பின்பேர் வழுக்கே. 111

வழுத்தருமா சமூக்கூத்தை விட்டைகட்ட மிலத்தி  
மலமாகும் பொறிவாயில் குறிகங்தங் கரணஞ்  
செழித்திடுவிஸ் திரியப்பேர் மெய்வாய்கண் மூக்குச்  
செவியைக்கும் பொறியாகுஞ் சுவையொளியூ ஞேகை  
யழுத்தியதோர் நாற்றமைக்கும் புலனுகுஞ் சிவ  
ஞூதனிய மானஞூப் புற்கலன் சேதனனே  
யொழித்தபசுப் ப்ரகிருதி சதசத்துச் சகல  
ஞுயிர்பூமா னவ்வியத்த ஞுள்ளமான் மாவே. 112.

மக்கட் பேயர்த் தோதுதி முற்றும்.

\* ஏயில் (பி-ம்)

† யித்தி யூற்றை (பி-ம்)

மூன்றுவது  
விலங்கின் பெயர்த் தோகுதி

மாப்புலி கராளியரி மாவுயப்போத் தறகு  
மடங்கல்கே சரிந்கா யுதயிருக ராசன்  
கோப்பின்விலங் கரசகண்ட ரவமாளி சீயங்

கோளரியை முகன்பஞ்சா ணனம்பூட்டகை வயமா  
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூலேவழும்  
சிங்கப்பே ராம்பூட்டகை வானமே யாளி  
காப்பறுகும் யாளையா ஸிப்பேராங் காட்டாக்  
கவையமா வாமாவென் நியம்பினர் வல்லவரே. 113-

வல்லியம்வன் மாவேங்கை திலிபுண்ட ரீகம்  
வயவரிசித் திரகாயஞ் சாத்துலம் வயமாப்  
புல்லுழுகை மிருகாளி கொடுவரி வியாளம்  
புலிதரக்குக் குயவரி வியாக்கிரம் வியாயி  
யொல்லுக்குவட்ட மிருபாண்பேர் பல்லமெலுக் கரடி  
பல்லுகமே தலைவிரியு மாமதன்பேர் கிருச்சம்  
பாய்க்கசச முயன்றுன்றுமுச்சுபேர்தக் தனரே. 114.

தக்திபோ தகங்கயங் கராத்திரிவல் விலங்கு  
சாமோற் பலம்பகு வழுவையிபங் கடினவ  
மங்குணி மங்கமாக் கோட்டிகரி கருணி  
மருண்மாக்குஞ் சரம்பூட்டகை மாதங்க நால்வாய்  
சிக்துர மதாவளங்கைம் மாக்களிறு கும்பி  
சிறுகணிதக் தாவள முவாத்தும்பி வேழ  
முங்கிரதி தூங்கல்கறை யழுபுழைக்கை வயமா  
வொருத்தலே ரம்பமத சிதியெறும்பி யுடனே. 115.

---

\* பத்தொன்பான் பெயராம் (பி-ம்)

உடற்றுபுகர் முகங்களப காகமத தீப  
 மும்பலத்தி கோட்டுமா மாதிரங்கோ வாம்பல்  
 கடைக்கிரிக ரேணுவா ரணங்களவ கேழேழ்  
 நான்கானைப் பொதுப்பேரத் தினிகருணி வடனவ  
 பிடிப்பேர் கரேணுவுமா மதகயங்கோற் கடமாம்  
 பேர்யூப நாதனே யரசுவா வின்பேர்  
 துடர்க்களபங் கயமுனியே கயக்தலை போதகருக்  
 துடியடியும் யானைபெறங் கன்றதின்பேர் தானே. 116.  
 தானமதா கடங்கடாங் கம்பமதப் பேராங்

தாலுமத கங்குடமத் தகங்கும்ப மாகும் [கடையுமா  
 யானையின்கை துதிக்கைதொண்டுகொண்டவங் தொண்  
 மதின் காடங்கொடிறினைரி கவுணுமதச் சுவடா  
 மானமொடு பிருதுகொம்பு கடுவாம்புட் கரமே  
 மதக்கைதுனி யாமெயிலு கோடுதங்த மருப்போ  
 னேமில்கொம் பாம்புண்ணிம் புரியாகும் பட்ட

மோடையாஞ் செவியடிகு ழிகைகதுப்பாங் கடமே 117.

கடைக்கணிரி யாணமாம் பல்வடி கரீரங்  
 காங்கியும்புட் கரமுமாங் கைநீர் விலாழி  
 தடுக்குழுங்கா 'லங்கிதங்காத் திரம்பின்கா லரங்  
 தாலவாட்டம் வால்வாலி னுனியேவோ சுகமாம்  
 படுத்தமுது மேமஞ்சா மதினேய்பா கலமாம்  
 படுகுழிப்பேர் பயம்புகொப்பம் வாரியாங் கூட்டம்  
 மடிக்கடக மாங்துயிலு மிடமே சேவகமா  
 மதின்கூடப் பேரோளி வாரி யாலையமே. 118.

ஆலநிகர் துசிசயிங் தவங்கவணி யிவுனி  
 யத்திரிகங் திருவமரி கோடையுன்னி பாய்மா

† கோடினை (பி-ஃ)

வாலியயச் தூரகதம்பாடலம்பரிமண் டிவமா  
 வாசிகொக்கச் சுவஞ்சுடிவங் கணவட்டம் வாகங்  
 கோவவய மாத்தூரங்கங் கிள்ளைகுர கதமே  
 கோடகம்பத் திரிகுந்தங் கொய்யுளையே கோரச்  
 தூலமுறு மட்டம்வே தோற்பவம்வா ரிசமே  
 தூரமா திகங்கற்கி சத்தியமண் டசமே.

119.

அண்டமர்க்கங் தூகம்புரவி கோணங்கோடரமென்  
 ரூநேழு மிரண்டுமே குதிரைப்பே ரெனலாம்  
 மண்டுகுரங் குரச்சைகுளம் பின்பேர் விலாழி  
 வாய்நீரான்று சுவல்குசைவே சகமுங் கேசரிப்பேர்  
 கொண்டநடை வீதிய்தா மந்திரமே சாலீ  
 குதிரைநிற்கும் பந்தியின்பே ராதிக மாதிகமே  
 தண்டுபரி மாற்கமதாம் வானர மழுரங்கு  
 சரஞ்சசமே மல்லமெனச் சாற்றிடுமைக் கதியே. 120.

கதிசரபி தொறுத்தேனுக் கபிலையாக் குடக்கோக்  
 காவிநிரை யான்குரங்கோ மளம்பெற்றஞ் சேதாச்  
 சுவைதபதினைச் தாம்பசவின் பேர்கபிலை தேனுச்  
 சரபிதெய்வப் பசவாகுங் காவிதொறுக் கோட்டஞ்  
 சிதனினிரை காலேயம் பசுக்கூட்ட மைந்தாஞ்  
 செகுத்தன்மடுச் சுவரயீன்பை பீனசமு முலைப்பேர்  
 வதிகிருட்டி பத்திரைவற் சலமீன லீந்றூ  
 மலுவற்கை யாந்தன்னம் வற்கமுங்கன் ரூமே. 121.

கன்றுத சுரையிருல் சேப்புல்லம் பூணி [யான்  
 காளைகுண்டை விடைபாண்டில் புங்கவங்கோப் பதி  
 குன்றுத தூர்வகமே றிடபகங்கி கூளி  
 குத்தங்கு ரியம்பாநல் கொட்டியமே மூரி

சென்றேடும் பகடுபெற்ற மெருதுஙா வாருக்  
திமிலியிலக் கேழுரிப்பாங் கார்மூரி மேதி  
மன்றாருங் கவரிகா சாமயிடங் கவவத்தாள்  
வடவைசவு ரியங்காரா னெருஷமயின்பேர் பகரே.122.

பகடுமெயி டங்கிடா வின்பேர்க்கை மல்டாம்

பள்ளைமறி யொருத்தருவை யயமேடம் வருடை  
தகரருண டுமேழுக்கதண் ணகங்கிடாய் வெள்ளை

சகஞ்சாக முதள்கார்வற் காவிதுள்ளன் மோத்தை  
யுகழ்புருவை செக்கைமே டகங்கொக்கை யசமை

யுத்துருக்கம் பளம்வெறியே ழகங்கொறியாட் டின்  
அகழ்ச்சரபம் வருடைவரை யாட்டின்பேர் சோர [பேர்  
னணங்குகுட்டன் மறிபறஞுங் குட்டியின்பேர் கருதே.

கருமாவல் லுளிகோல யைமாக்கு ரோட்டுக்

களிறுபோழ் மாக்கனலி கோணிவன்றி காஞ்மா  
விருளிடு தரமுந்தாழ் போத்திரி வராக

மெறுளிது கருமொழு வீரணிஜிடு கிருட்டி  
யரியேனங் கோட்டுமாக கிருகிடுகே முதுமே

யடும்பன்றி காலேழ்பேர் சல்லமுண்மா முளவு  
தரிசலஞ்சல் வியஞ்சல்வி யெய்முள்ளஞ் சலவஞ்

சல்லவருட் பன்றியதின் முட்சலலஞ் சலமே.

124.

சலிப்பில்டி கரஞ்சவரஞ் சமரியன்ன மெகினம்

சவரிமாக் கவரிமா மானமாப் பட்டம்  
வலிப்பின்மரை சாமரைப்பே ராவிதங்கான் குதிரை

மரையாகு மருணமறி யுழையேணன் குனன்  
குலைப்பில்பினை சாரங்க மிரலைங்வி யிருக்குங்

குரங்கமே வற்கையமான் பன்னிரண்டாங் கருமான்

---

‡ மேழுக்கிண் (பி-ம்)

கலைப்பேராங் கலையிரலை \*வற்றசையம்புல் வாயாம்  
கத்திரங்காத் திரங்கிரி கிலன்றீர் வையுமே. 125-

வயருறுமத் திரிகோரு கரங்காள வாயே  
வாலேபன் கருத்தவம்வே சரிக்முதைப் பேரா  
மியறுறுகோ வேறுகழு ஈதப்பேர்வே சரியா  
மிரவணக்தா சோகநெடுங் கழுத்தல்கண கதமே  
யுயருறுமத் திரிகாப மொட்டகத்தின் பேரா  
முக்குரோட் டோரிகோ மாயுவாண்ட னிகல  
னயருன்னான்திறுங்கிசம்பு சிருகாலன் †சண்ட  
ஞக்கினிதி தம்பூரி மாவோடி கரியே. 126.

கரமிருகம் பிலவங்க மங்திகவி வாலி  
உக்கயிவா ஸரஞ்சாகா மிருகங்கோ டரமே  
யரிகவுன் பூகங்கா னவினேத ஞக  
மாடும்வலி முகமதிச்சங் கிசகமற் கடமே  
யுரங்காதங் கோகிலங்கா னவன்மூலேழ் குரங்காம்  
பூகங்கா ருகமிரண்ணிங் கருங்குரங்கா மோரி  
கரிமுகன்கோ ஸாங்கலங் கலைக்கலங் கடுவன்  
கன்களே மைம்முகமெட் டாமுசவென் ஞேதே. 127.

ஒதிவிட ருகங்குவன் வெருகவவன் பூனை  
யோண்பூஶ மார்ச்சாலன் மண்டலி விலாளம்  
பாதகஞ்சை யெலிப்பகையிற் புலிபவணம் பாக்கன்  
பதினாலும் பூளையின்பேர் மிருகமத கரக்த  
மாதுருக்க நான்மான் மதமெனும்பே ஸரக்து  
மருவளர்கள் தூரியின்பேர் மறுவிமறி நாவி  
மோதியபேர் மூன்றுபுழு குப்பூளைப் பேரா  
முசலிகோ தாவுடும்பின் பேர்ததியு மாயே. 128..

\* வச்சையம்புல் (பி-ம)

† மாங்கிசம்பு (பி-ம)

† கண்ட (பி ம)

தடுஞமலி கீழ்ச்சென்னி பற்காட்டி நாக்கி  
சாரமே யன்பட்டி குக்கல்குரை முகனே  
முடிவால்கூரன்சனங்கள் ஞாளியக்கன் சூரன்  
முடிகெக்கினம் பாசிசன கஞ்சவாச் சுக்கினம்  
விடுபுரோ கதியிருபா ஞயின்பேர் கொக்கும்  
விருக்கமுஞ்செங் நாயின் பேர் மூஞ்சுறுச சண்ட  
ஞடிகுறன் சந்தரியுஞ் சுவவுமா முறுத்தை  
யணிற்பேராம் வெளிலும்வரிப் புறமுமாக் திருவே. 129..  
திருக்கல்சாய் சதங்காம ஞபிகா முருகி  
சினிப்பகைதண் டாக்மோ \*ஞேஞேஞ்தி யோதி  
சரடஞ்சா யணங்கோம்பி முசலியோக் தியின்பேர்  
சார்கருப்பை யாகிரும்பன் சிகரியெலி வாகுப்பாங்  
கருவிருட மூடிகமா சிருங்துருத்துங் தளமே  
கணக்தமும் பெருச்சாளிப் பேர்குரங்கு மாமான்  
மிருகம்விலங் சின்பொதுப்பேர் கணங்குலம் விழுகம்  
விருத்தஞ்சா வங்கட்டம் யூகஞ்சே கநமே. 180.  
சேகரத்தி லேறும்பல் பகடோரி கலைமாச்  
சேவல்போத் தொருத்தல்களி றுதழ்கண்டி மோத்தை  
வேகமுற்ற தகர்க்குவன் போதகஞ்சே விரலை  
விலங்கினுண் பேர்பிடிபி ஞைமங்தி பெட்டை  
நாகுபினை பாட்டிபெடை நீபேடுகட மையும்பெ  
ஞைமாம் பறழ்பிள்ளைத்துஞ்சிகன்று பார்ப்பு  
வாகின்மறி குருளையுங்குட டியின்பேராங் குருத்து  
மருப்புலகை சிருங்கங்கோ கடம்பேராங் கொம்பே.  
கொம்பிலா மிருகப்பேர் குமரமே மையுமாங்  
கூலம்வே சகக்தோகை வாவிலாங் குலமும்

\* ஞைஞேத்தி (பி-ம்) † குழவி கன்று (பி-ம்)  
நீபேடுகட (பி-ம்)

வெம்புவா வதியுமாம் வாற்கிழே பிருட்டம்  
 வெருகமாம் பீவிமயில் போத்தெழால் சேவ  
 வம்பறவை யான்பேராம் பேடுபெடை பெட்டை  
 யளகுபுள்ளின் பெண்பேராங் குஞ்சபிள்ளை பார்ப்பு  
 செம்பறவைக் குஞ்சியின்பேர் தொழுதியதின் கூட்டஞ்  
 சிறகடித்த லோசனித்த றுழனியொலித் தாக்கே. 133  
 தாக்கியன்புள் ஞானங்கீர்த் தனன்பறவைத் கரச  
 சற்பாரி ககபதிகா காசனனே வயின  
 னேர்க்கலுழன் வயினதே யன்கருடன் பேரா  
 மெகினமோ திமமஞ்சம் விகங்கம்வக் கிராங்கங்  
 தேக்கன மராளமெழு பேரன்ன மதற்காஞ்  
 சிம்புள்ளார்முகம்வருடை சம்பரத்து ரோணம்  
 மார்க்குமட்ட பதியெண்காற் புள்ளுடன்வா ருண்ட  
 மனவசரப மாமசணப் புட்பேர்கே கயமே.

133.

கேயன்சி காவளம யூரமஞ்சனு பீவி  
 கேழ்ஞுமலி சிகண்டிகலா பஞ்சருணி நவிரங்  
 தோகைபிணி முகமொகரஞ் சிகிமயிலீ ரேழாங்  
 தூவிசங்தி ராங்கமணி கூழைதொங்கல் சருண  
 மேகநிறப் பீவிகலா யக்தோகை சிகண்டம்  
 வேசகங்கங் தலுமயிலி னிறகாகு முருந்தென்  
 ஞாகுமதன் முள்ளின்பேர் குரலேங்க வகவ  
 ட்லால்லெழா வியன்மயிலாட் டென்கேமீத் தனரே. 134  
 கேமியா னெயிறுஞ்சி சக்கரமே கோக  
 கேராஜைக் குருகுகொம்பி சக்கரவா கப்பேர்  
 காமகா களம்பரபுட் டம்பிகமே பிதத்தி  
 கனகண்டங் கோரகைகோ கிலங்குயிலின் பேராம்

† யூவம்வருடை (பி-ம்)

‡ லால்லய ருதன்மயிலாட் (பி-ம்)

ஷமன் ரோட் டான்குடினானு கௌசிகமே பெரும்பு  
 ஞாஹலவுஞ் சூரானிசா சரிக்கை யதின்பேர்  
 சோமனிலா முக்கிபோ தகைசகோ ரமதாங்  
 தாக்கணங் குரீஇசிதக னெனும்பேர்சார்க் தனவே. 135  
 சாரங்க மென்பதுசா தகப்புள்ளாங் கரடங்  
 தனியரிட்டம் பிள்ளைகொடி காரிபுட்டங் காகம்  
 கூருங்காக் கையின்பேராம் ராயசழு மதற்காம்  
 கொண்டகா கோலமண்டங் காக்கைப்பே ரர்க்கங்  
 காரண்ட நீர்த்காக்கை குக்கில்செம்போத் தாகுங்  
 காரிபிள்ளை சிரவுஞ்ச மூன்றமன்றி வாகும்  
 பாரின்புண் டரமுவணம் பணவைழு கங்தி  
 பவணைபா சஞ்சகுங்த மெருவைகழு கிதுவே. 136-

இதற்பூமுஞ் சிரவமுமே கவுதாரி யாகு  
 மிகற்சேவல் வாரணங்குக் குடஞானி குருகு  
 புதப்படையாண் டலைகொற்றி துவசஞ்சா மப்புட்  
 பகுசரனு புதங்காலா யுதங்கோழிப் பேரா  
 மதக்கற்கி கஞ்சரீ டங்கிகிணி வயவன்  
 வலியான்பேர் கஞ்சனம்பா ரத்துவா சமும்பேர்  
 பிதற்றுவய வன்கயவாய் வஞ்சளன்கஞ் சனமே  
 பிள்ளைவயான் காரிகரிக் குருவிப்பேர் பாரே. 137.

பாரசிகை பாறுகங்கஞ் சேந்மென மூன்றும்  
 பருங்தாம்வா னம்பாடி கம்புள்கலிங் கமதாங்  
 சீரமவங் தினைவன்னி தத்தைசவா கதமே  
 கிள்ளையரி சுகஞ்சாரு வொன்பதுபேர் கிளிக்காஞ்  
 சாரிகையே பூலைநா குணவாய்ப்புள் ளாகும்  
 சுகடம்விகக் கங்குவிங்கம் புலிங்கமுமூர்க் குருவிப்  
 பேரதுவா முங்ளூங்ளான் பேராங்கூ னிருடி  
 பிங்கலைகின் னரமாங்கைப் பேராயுன் னுகவே. 138.

உன்னமொடு சின்னரங்கி ராமசிர்ப் பறவை  
 யுக்ஞரோ கழுமாகுங் காளபதம் புறவும்  
 பொன்னுறுக ஏரவதம்பா ராவதங்க போதம்  
 புறவாங்து துண்மூலமாக் கயிலசமே குறும்புத்  
 தென்னுறுதுகா டையின்பேராக் திகத்திரிண்தித் திரியே  
 சிரல்கவுதஞ் சிச்சிலியின் கொத்திபொன்வாய்ப்புன்ஸா  
 மன்னுசெவ்வற் குருவியின்பேர் சில்லைபகண் டையதாம்  
 வாருடய்புள் ஜோடிசலாங் கழும்பொய்யாப்.புன்னே.

புட்கரம்வண் டானஞ்சா ரசஞ்சிகரி தாளி  
 போதாப்பி தாக்ஞகுருகு காரையின்பேர் குரண்டங்  
 கட்குருகு பகம்வலா கழுங்கொக்கின் பேராக்  
 காதம்பம் பூழான்கா ஞங்கோழிப் பேராம்  
 வாட்குசம்பங் கோழிகம்பு எாங்துரிஞ்சில் வாவல்  
 வெளவாலஞ் சலிகையா லாவழுமற் றதற்காம்  
 வெட்கியவிங் திரகோப மீயன்று தாவா  
 மின்மினிப்பேர் கைச்சோதழுநித்திலென வறியே. 140.

அறுபதஞ்சி லீழுகஞ்சஞ் சரிகமா மதுப  
 மரிஞுதம் புண்டரிகம் வரிகழுது ஞியிறு  
 போறியனியீ மதுகரங்கே சவும்பிருக்கஞ் சரகம்  
 புட்பிரசம் பிரமரஞ்சஞ் சாளிகங் கண்ணுசி  
 துறுமலர்க்கேள் சாரங்கங் கரும்புமக்கி சீதம்  
 கரும்புகே சரங்கண்டங் தும்பிவாரிக் கடைதேன்  
 சிறைவண்டாஞ் சிமிலிசில் லைசில்வீ டெநடி  
 சிதடிசலா பம்பதங்கம்\*சில்லிசைவிட்டிலுக்கே. 141.

\$ திக்கிலியே (பி-ம்)

¶ நுளம்பு நித்திலறியே (பி-ம்)

\* சில்லிசைவிட் (பி-ம்)

விட்டநளம் பனுலமச கஞ்சுள்ளல் சவவல்

வெவ்வொலுங்கு மற்கந வொடிநொன்னல் கொதுகாம்  
பட்சஞ் தங்குடினஞ் குருவிபக்கி விரும்

பதகம்விகங் கஞ்சுகுனம் பினிமுகம்புட் போகின்  
கட்டியபத் திரிவயினம் புலிங்கமே யக்கங்

கக்ஞுரீஇ பறவையின்பேர் சினைகருப்பீன் வரிட்டம்  
முட்டையுடன் கோசமண்ட மாஞ்சுண்டஞ் சஞ்சு

மூக்கலகு சவவுமாஞ் சச்செனங்கும் பறையே. 142.

பறைசதனங் குரல்லாசங் கூட்டுசிறை சேதம்

பத்திரமே தோகையிறை தூவிபிச்சங் கூர  
விறகுபக்கஞ் சதஞ்சிறகின் பேராகுஞ் சிகடை

இறும்பழவி யூர்மிருகம் டிவிகைசுட்லோக  
முறைவிபிலன் கண்மூக்கி யெறும்பின்பே ரொன்பா  
லூலுகைகர வான்சிலம்பி ஜிலங்தியின்பேர் தெறுக  
முறுகுவிருச் சிகங்துட்டன் விடகனிதே எாகு கான்  
முகடேமற் குணமூட்டை குடவனும்பன் னுவரே. 143.

பன்னகமண் டலிபோகி யிகிமிருக நாகம்

பாங்தள்விட ருகம்புயங்கம் சக்கிரிம ராளங்  
துன்னரவு தாசனன்கட் செவிதக்த சூகஞ்

ஆரிபல ஞானங்கஞ் சுகியரிவி யாளங்  
குன்னுரகங் காத்திரவே யன்பணி லிகாதக்  
கூடபதம் விடதரங்கா கோதரமா சுணமே  
யன்னியங்கும் பினசமண் டசம்பணங்கா ரீச  
மங்கதங்கா விலிசர்ப்ப மாருஹம் பாம்பே. 144.

பாம்பினுட்குச் சூடசற்பன் சூடகற்பம் பறவைப்

பாம்பாமி ராசிலக் துண் டமுஞ்சாரைப் பாம்பாங்

† லோப (பி-ம்)

கம்புகரு வழிலையின்பே ரிராசமங்த மானுஞ்

கோளகமண் டவியாகு மூர்க்கனே ஊகங்  
தேம்பெரும்பாம் பேபாந்தன் மாசனமாம் விரியன்  
சிறுபாம்பாங் கண்கொத்தி மாலுதா சனஞூம்  
ஊம்புதட்டம் பைசாறு பற்கட்டா முத்தி

துத்திபொறி பணம்பைப்பட ஊக்கவர்நா னிலத்தே.) 146  
நிலவேர்க்கழ் நன்னைம் பூநாக மானு [கும்]

நிரைக்கறையான் திதல்செல்லா முமுவுசலெவன் று  
பலிதம்பொங் திற்கோதாக் கோகிலமே புள்ளி

பல்விகெவு ஸியின்பேரா செளிவட்டை செழுகஞ்  
சிலதுநா கரவட்டை நொள்ளையதா மாழல்

சிதலாகு மீனிநா குணிகிருயி கீட  
முலையுமெலும் பிலிபொட்டுப் புழுவின்பேர் கிளிஞ்சி  
ஆமையெருங் தேரல்பிண்ட மிப்பிசிப்பிக் குறுமே.) 147

உறுப்படக்கி துளிகர்மங் கச்சபமே கம—

மொடுக்கியா மையின்பேராங் கரவுகரா விடங்கர்  
றைத்தவன்மீன் கிஞ்சுமார முதலையினபே ரலவன்  
கன்வனு மதிகுளுண்டு கலவத்தான்கற் கடக  
\*நிறுத்தகுளிர் கென்னிந்னளி யிடுக்கிஙன்டின் பேரா  
நீகமரி மரைதேரை தளர்நுண்மண் கேங்  
தறுத்துசரி சபக்தவளை யாம்வட்டி யலகு

கோகிபல கறைகவடி வெள்வரியும் பணியே. 147.

பணிலம்வா ரணாகு சுரிமுகங்கொக் கறைகளன்

பாலிவலம் புரிகொடு வளைங்து நத்தை  
தணியுமிடம் புரிசத்தன் கம்புவெள்ளை சங்கஞ்  
சலஞ்சலமே சங்கின்பே ரிப்பியாயி ரஞ்குழந்

+ சிதலை செல்லா (பி-ம்)

\* நிறுத்தகுளிர் (பி-ம்)

தணியுமிடம் புரியாகு மிடம்புரியா யிரஞ்சுழங்

ததனைவலம் புரியென்பார் வலம்புரியா யிரஞ்சுழங்  
மணிவளையே சலஞ்சலமாஞ் சலஞ்சலமா யிரஞ்சுழங்

வனைபாஞ்ச சன்னியமென மொழிவர்களை ஞோரே. 148

கலைமகர மாண்சரூ மீனேறுஞ் சுறவாங்

கயல்சபரஞ் சேலாந்கெண் டையின்பேர்வ ராண்மீன்  
மலையிறு விறலாகுஞ் கெடிற்றுமீன் கெளிறு

மலங்கின்பேர் நூற்றையதா மாரலா ராலாஞ்  
சலசரமீப் புழல்வகுலி மயிலைப்பட்ட மச்சம்

சலலைசம்பை புழன்மீன மீண்பொதுப்பேர் பத்தாஞ்  
கெலுமானை மீன்றியியம் மீனைவிழுஞ் குவது

திமிதியியம் மீனையுண்ணுஞ் திமிங்கிலஞ்சங் ததமே. 149

முன்றுவது விலங்கின் பேயர்த் தோதுதி முற்றும்.

## நாலாவது

### மரப் பேயர்த் தொகுதி

சுந்தரன் தருவுமரி சுந்தனமும் பாரி  
 சாதமுமங் தாரமுங்கற் பகழுமெனத் தருவோ  
 ரைந்தாகு மலயசஞ்சங் தாரமே சுந்த  
 மாகுதிதண் வாசிலே பனம்பூசல் சாந்தம்  
 \* பங்தான் சாந்தொடுசுக் திரதிலகஞ் சாத்துப்  
 † படிவிறைப ஷரமுஞ்சங் தணமரப்பேர் ‡பினெங்  
 கங்தார்செஞ் சுந்தனமா மகிலகருப் பூழிற்  
 காகதுண்ட மாக்துருக்க மரவழுங்குங் குமமே. 150.

குழமதுருமோற்றுபவங்குயரு பினிகண்ணி காரங்  
 கோங்கின்பேர் பின்றுமாம் வகுளங்கே சரத்தோ  
 டமையிலஞ்சி மகிழ்மரப்பேர் பாடலம்புன் காலி  
 யகவயிரண்டும் பாதிரியாஞ் சண்பகஞ்செண் பகமாங்  
 கமழ்சிறுசெண் பகஞ்சாதி மாவதியென் றிரண்டாங்  
 கருமுகைபித் திளகயாகுங் திலகமஞ்சா டியதாம்  
 சமிகலீச நெருப்புவன்னி குவிசமுமா மனிச்சங்  
 தருப்பலம்புன் காலியாங் குருக்துகுக்த மாமே. 151.

ஆமலக செல்லியின்பேர் கடுவேபத் தியழு  
 மரிதகிபு மாந்தான்றி கலித்தரும மாகுங்  
 காமரம்வா ஞேங்கிபழு மரங்யக்கு ரோதங்  
 காஜுவெடு வீழிவடங் தொன்மரமே கோளி

\* பிந்தாத (பி-ம்)

† பேசுமைப (பி-ம்)

‡ பேசுமைப (பி-ம்)

§ பலங்குயரு பினிகண்ணி (பி-ம்)

யேஹுமா ஸம்பூத மாவின்பேர் பத்தா  
 மிறவிசலிடியிரத்தியிக் திரியுமித்திப் பேராக்  
 தேமரச சுவலைசரா சணமச்ச வத்தங்  
 திருமரம்பிப் பிலம்போதி கணைபணவ மதற்கே. 152.

அதமதவு கோளியுதும் பரமத்தி கான்கா  
 மாரமார் சல்லதிதா தனியாத்தி கான்காம்  
 இதழியாக் குபத்தா மங்கடிக்கை மதலை  
 இணர்ப்பாசு பதமாறும் கொண்ணறயின்பேராகும்  
 வதரிகோற் கொடிகோல்குல் வலியிரங்கை யாகு  
 மற்றிரக்கைதக் கனிகோவந் கொண்ணடயென வாகுங்  
 கதகமே சில்லமில்லங் தேரூகும் பூவை  
 காசையச்சி யஞ்சனிகாற் பெயர்காயா மரமே. 153.

மருதின்பே ரருச்சனமும் † பூதவரு மாகும்  
 வாசக்தி குருக்கத்தி காளிமா தவிப்பேர்  
 குருக்கிமுத் தகமுமாம் ஏலவதேகிபனசங்  
 கழையா சினிசக்கை வருக்கைநத்தை பாகல்  
 தருபலாப் பலவின்பேர் நேரோடு காவல்  
 சம்புநவ் வாங்குழிநா வற்பேர்கா தவமா  
 குருகருணங் சம்பிரமம் புலிலிகுசம் ராச  
 மோகிசத பலமெழுயிக் கேந்பேர்கொன் ஞரே. 154.

காரநா ரங்ககா ரத்தையே கரங்த  
 காராலுமாம் வாகைப்பேர் பாண்டில்சி ரிடமாம்  
 பூரணிசன் மலிபொங்க ரிலவின்பேர் தாளி  
 புத்திப்பட் டிகைகள்ளன் போந்துபுல்லு கெடுவை

ஃ யிரத்தி யிரக் (பி-ம்) † பூதவரு (பி-ம்) ஏலவதேசி





அதிமது மதுகமட்டி யதிந்கமுமா நீலி  
 யவுரியா ஏறவிலிப்பே ரவியாங்கோத் திரிகை  
 மதுரகமுத் திரிகையாம் வானீரம் புள்ளி  
 வஞ்சளமும் வஞ்சியின்பேர் முழிஞ்சில்முன்னை யாகுங்-  
 கதவியிலை மரகவிரை திரண்பதி செகுலி  
 காயரம்பை வாழைமரு கேமகர வாழை  
 விதமாகுஞ் செம்மரத்தஞ் சிவமங்தா ஏமுமாம்  
 விருங்தம்வனங் குல்லைதுழாய் துளசிதுள வினுக்கே.  
 தனிரும்வலம் புரிநக்கி யாவட்ட மாகுங்  
 துடியாஞ்சி யேலமதாம் புனமுருங்கை புங்காங்  
 தனவுமா கதிமவ்வ ஹாதிகைகற் பைக்துங்  
 தனிர் த்தமுல்லைப் பேருழினை சிறுபுளை யாகுங்  
 தனிர் குளவி பளிச்சைமலைப் பச்சையா மிசங்கு  
 குண்டலிமுத் தாம்பறுமாம் பாஜுவருக் கெகருக்கா  
 மனிபயிலும் பலினிஞா முவின்பேர்பா விகையே  
 யடம்பாகுஞ் சித்திரமே ரண்டமா மணக்கே. 163..

மணத்தமா வதிமவ்வல் புருணமனங் கமுமே  
 மல்லிகைப்பேர் த் புட்டில்பச நாய்ப்பிராய் புக்காங்  
 சணப்பீரம் வச்சிரமா விருட்சம்வச் சிராங்கம்  
 கள்ளியின்பே ரிச்திரகு ரியஞ்சிங்து வாரங்  
 துனுக்குறுகிர் குண்டிநொச்சிப் பேராக்து ரோணக்  
 தும்பையாங்குருஞ்சனஞ்சிற் குருமுருங்கை யாகுங்  
 குணத்துடிக் தாளங்க் தாளிக் தனமாங்  
 கோதிகோ தும்பையதாம் பாயசம்பாற்சொறியே.164..  
 சொறிமூலி கண்ணிருங்காஞ் சொறியாகு மத்தங்  
 தூர்த்தூர மதுமத்த மருணமத்து மத்தா

---

‡ விட்டில் பச (பி-ம்)      ६ குருஞ்சினாஞ்சிக (பி-ம்)

சறுமருப்பாத் திரகமல்ல மிஞ்சியாங் தேறு  
 நன்னிசிடீ தகங்கதலி யரிசனங்காஞ் சனியே  
 செறிமஞ்சட் பேர்சண்டிழவேர்க்கொம்பு சுக்காங்  
 திட்சை மரீசங்கோ எக்கிரங்கல் கமரி  
 கறிமிசியல் கலினைகா யழுமினகாம் பத்தல்  
 காஸ்கொறுக் கச்சிசர வணஞ்சரநா ணாலுமே. 165.

நாணியமா கதிகலினி பிப்பிலியே செற்ப  
 நாசினிகா மண்கடுகி திப்பிலிப்பே ராரூம்  
 பூஞுபகம் பிடித்தகரம் பச்சிலை தமாலம்  
 புல்லகண்டங் சுறைவேழ மிக்கிரச தானி  
 வேஞுவொடு கன்னலா லையுங்கரும்பென் ரூகும்  
 வெரிவச வாசிடீ தகழுல கந்தங்  
 காஜுவிரை மூலமிரு வேவிப்பேர் கவிரங்  
 கணவீரங் கரவீர மலரியின்பேர் மரபே. 166.

மருக்கொழுங்கு தமனகமா மிருவாட்சி யனக்க  
 மயிலையுமாங் குல்லைகஞ்சம் பங்கிகஞ்சா வாகும்  
 பருத்தியின்பேர் காற்பாசம் பன்னாலும்பஞ் சியுமாம்  
 பகன்றிகிலு கிலுப்பையின்பேர் குன்றிகுஞ்ச மாகும்  
 மிருக்களிகத் தரிவங்கம் வழுதிலையின் பேரா  
 மிதற்குவழு துணையுமாங் காரவல்வி கூரம்  
 விரைத்தபா கலின்பேர்க்கக் கரிப்பேர்வா ஹங்கி  
 வென்னாரிப்பே குருவாரம் வென்னோ னிகமே. 167

காளவாழுத் தும்பிபிறக் கொடிசரையாங் கொற்று  
 னக்கைதயென்றாக் திரிபுரிசா நடைப்பேர்மஞ் சிகமே  
 தாளியின்பேர் புலிதூட்சு யின்மகை யீங்கை  
 தாணீஞ்சி லாம்பகண்டை சிவிதைசியே தையுமாங்

கோளுறுமா டாதோடை வாகையாம் விரலி  
 கோடைகர மலரியிலாங் கலியேகார்த் திகைப்பூத்  
 தாளுறுகாக் துகங்தோன்றி கோடல்காக் தளின்பேர்  
 சகுடஞ்சேம் பாகும்பா விரிபசிரிக் கடைவே. 168.

அடவொடுசிக் குருவுமிலைக் கறியாகுஞ் சிவங்தி  
 யருதவல்லி சீங்திறபேர் கமதாயக் தானே  
 துடருஷில வாகைப்பேர் தாடிமமே சுதஞ்  
 சூட்டுச்ததிக் கொடியாகும் புட்டில்பீர் பீர்க்காம்  
 படலிகையு மாக் தூர்வையிளம்புல்லே \*சுற்பம்  
 பதம்விடா ரியுமறுகாஞ் சுருளிலைதாம் பூலங்  
 கொடிதிரையன் மெல்லிலைதின் ஸிலைநாக வல்லி  
 குறித்தபா ணடைக்கொடியும் வெற்றிலைப் பேர்க்  
 கியம்பே. 169.

இயவையா டக்ம்யாம முதிரையொடு தோரை  
 யேல்மினை துவரையாங் கடலைமஞ்சு ரமதாம்  
 பயறுமூஞ்து மாடமா முற்கமே பாசிப்  
 பயறுசிறு பயரூகுக் தட்டையிதை கூலங்  
 கயவுறுகா ராமணியாங் குலத்தமே கொன்றுக்  
 காணமாஞ் † சிற்கடிமுற் கம்போகு சிம்பை  
 வியனவரை யாங்குரால் சில்லிசா கிணியு  
 மேகநா தனுங்கிரைப் பேராங்கன் னிகையே. 170.

கன்னிகாக் கணங்கினை கருவினாயின் பேராக்  
 கற்றுழை குமரிகன்னி மஞ்சியா ரஜை  
 மன்னுசச ரியுமாகு முருளரிசி கொற்ற  
 மல்லியாஞ் சிவங்தசி வனிபாலைப் பேராம்

\* கற்பம் (பி-ம்)

† சிற்கடிமுற் (பி-ம்)

சொன்னாகுசை குசங்குமுதங் கூர்ச்சமுக்கெர்ப் பையதாய்  
அண்டிலின்பேர் சமங்கைக்கூச்சாக் தொண்ணட விம்பன்.

[கொவ்வை

யன்னகோ வையின்பேரா நூழில்கொடிக் கொற்று  
ஞேயிடும்வச் சிரவல்வி பிரண்ணடயெனக் கழறே. 171.

கழல்கழங்கு கச்சுர முழல்கழற்சி யாகுங்

கண்முரிவேத் திரஞ்சாதி சூரல்பிரம் பாகுஞ்  
செழில்சனங் காயமிவை யுள்ளியின்பேர் சுரசஞ்

சிறுகிழங்காங் கருணைகந்தஞ் சேனைகு ரணமாங்

தழைவரிவி ரீகிமணி மூக்கிபயிர் பைங்கூழ்

சாலிபசம்டிபுலிதொலியல் சொல்வைபத்து செல்லாம்  
வழுதுவைப லாலம்வைக்கோ வழுதுபடி யரிசு

வளரரிதண் இவழுமாங் தவிடுமுட்டை முடையே. 172.

முடிகுகொய்யே நொறுங்காகும் பதர்பதடி யாகு

மூட்டுபொழி பொங்கழியுச் தூற்றுகெற் பொலியாம்  
வழிவில்போர்க்டிகுவைகுடு சும்மையென மூன்று

மலைகெல்லின் பேர்தோரை யைவனமாங் குள்கெற்  
கடுகுநீர் வாரமா மேனல்கம்பு கவலை

கங்கிறடி தினையாகு மேனல்குரல் கதிரா  
நடுமிருவி யருவிதினைத் தாளாகுஞ் சொன்ன

னறுங்கிறுங்கு சோளமதாங் கோத்திரவம் வரகே. 173.

வருத்து மெள்ளுக் குமிகைதில் மெண்ணூவு நாற்பேர்

மற்றதின்காய் கவையாம்வே யரிசிதோ ரையதாங்  
குருத்தெருவை குகரிவா ராகிசாய் முத்தங் [தியதாங்  
கோரைகொறுக் கையின்பேர்வாட் கோரைசெருங்

\* புவிசொல்லு வையொன்பா னெல்லாம் (பி-ம்)

\$ குவை குர (பி-ம்)

தாரித்தகண்டல் முண்டகமே பூச்சிலுள்ளிப் பேராக்  
கல்லார நீர்க்குளிரி யானைட்டி கிடைச்சு  
பருத்தசடை கிடையாக்குச் சுவன்சடைச்சி நாரம்  
பாசியான் காளாம்பி யாம்பியுமூன் டிடுமே.

174.

முண்டகமம் போருகஞ்ச ரோருகஞ்ச ரோச  
முனரிமறை சலசங்கே கயம்பதுமம் விக்தம்  
புண்டரிக களினங்கோ கனகமா துங்கி ·

பூநிதிபங் கயம்வனச மம்புசம்வா ரீச  
மிண்ணைத்திரு மனைகமல நாளிகண்ணி கேங்திர  
மிறும்பிலிரிஞ் சம்பகற்பூச் சகசமர விக்த  
மண்ணுவிதி யகஞ்சதபத் திரிபுவனங் கஞ்ச  
மம்புயமூப்பானுலுக் தாமரைப்பேரிறுமே.

175.

இறும்பிரா ஜிலங்தளங்தா மறைப்பூவாம் பொகுட்டே  
யேற்றுகுட்டூக் கண்ணிகைபூங்கொட்டையதாமதின்காய்·  
மறிந்தவரா டகம்புட்ப ராகம்தின் மணியாம்  
வளையங்தாள் கொடிநாள் நாற்பேரா நீல  
மறிந்தகுவ வயக்கோலங் கல்லாரம் பான  
வரத்தமிக்கி வரங்குவளை காவிகழு நீராய்ப்  
பெறும்பெயருற் பலமூமா செய்தலல்லி யாம்பல்  
பெருங்குமுதங் கயிரவநாற் பேரெனப்பேர் தருமே.

தருவடவி நகஞ்சாகி குசஞ்சாதி சாலங்  
தாபரம்ஶா தவம்விருக்க மகலீயமத் திரியே  
தருமம்பூ தரங்தாருப் பொதும்பர்பொங்கர் பதினேழ்  
சொல்லுமரப் பேர்பொழினக் தனவனமூய் யான  
மரிதுடவை பூச்தோட்ட மரச்செறிவா ராம  
மடவியுத்தி யானம்வன முபவனங்தன் டலைகா

முருகிரண்டேழ் சோலைக்காஞ் சகுனமொடு கங்த  
மூலமிலை கிழுங்காங்தூர் சடைசிலைவே ராமே.

17

வேருறுமங் குரம்பொடிப்பு நாறுகான் முளையாம்  
விடபங்கோடிபக்கொம்பு பஜைகிளைகோல் கொம்பர்-  
தாருவுடன் கவடுவை களைபொங்கர் காம்பு  
தாழ்புறக்கஞ் சாய்கையுறுப் பிடபங்கோடரமே  
வாருலவு தழைகப்புக் கொப்பின்பேர் நூழில்  
வள்ளியிரத் தியிலதை வல்லிகொடிப் பேராஞ்  
சேருமரி கலைகாழ்ப்பு கரிகாழா சினியுஞ்  
சேகுவயி ரமதாகும் பொந்துபொள்ளல் பொய்யே.

பொய்யாத தலந்தகடு பன்னமடை யோலை  
புல்லுவலை சாய்கைசத னஞ்சதம் பலாக  
மெய்யார்பத் திரந்தழைத் மாலமிலைப் பேரா  
மென்கிசலை குழுதுகிளைவல் வரிமுறியே யலங்க  
லெய்யாத மஞ்சரிபல் வலமும்பூஞ் தளிர்ப்பேர் [த்தலுமே  
இவிர்த்தல்கிலிர் த் தலுக்குளிர் த்தல்கிளைத்தல்குழை  
கொய்யாது தளிர்த்தலின்பேர் வனன்பயினே முருக்கு  
குருத்துமுதற் செறியானி பிசினுமதன் முகிவே.

முகிழுஞ்சா வகம்போகி னைனமெரிக்குண் மொட்டு  
முகிழ்கவிகை கோரகமே மூகைமொக்கை யரும்பா  
மகலுமலர் தாமயினர் துணர்புட்பங் குசம  
மலர்போது சமனசங்தார் வீடும்பூப் பொதுப்பேர்  
தகுகண்ணி துணர்தொத்து மஞ்சரிபூஞ் கொத்தாங்  
தாதுமக ரங்தங்கே சரங்கொங்கு மலர்த்துண்  
மகரமும்ப ராகமுமா மவிழ்தல்விள்ள வெகிழ்தன்  
மலர்தல்வெடித் திடல்விரித லுடைதலவர் தலுக்கே. 180

அலரினால்லி யகவிதழாம் புல்விபுற விதழா  
 மயர்பழம்பூத் தேம்பல்செம்மல் சாம்பழுமா மேடு  
 மலர்தகடு தோடுமடல் பூவிதழாம் பிஞ்சு  
 வடுக்காய்தீ விளியுமாம் பலன்கனியே பழமாம்  
 பலனதின்றேல் செதினாகுங் காழ்கொட்டை பீசம்  
 பரல்விதைவித் தாங்குச்சம் படிச்சாறு தாறு  
 குலைகுடும்பு காய்க்கொத்தாம் பலனங்காய்த் ததுவாம்  
 கொடுமபகே சிளைவடிகு பழிபலனி வாதே. 181.

பலிதமில்பூ வாக்காய்க்கு மரங்கோளி வானப்  
 பத்தியமா மூலர்ந்தமரம் வானமெனப் பேரா  
 மூலமடவி யாரணியம் வனங்தாவம் புறவ  
 முயர்தடகி கான்கடறு காக்தார மத்தம்  
 திலமூளரி சுரங்கனம் பழுவம்விடர் காஜ்டாங்  
 தில்லங்கா னகம்வல்லை கானங்கடங் [களரி  
 தொலைவில்பொக்கை குறும்பொறைகண் டகங்கல்லி  
 துருக்கமே கட்சிமுப்பா ஞஞ்சேர்காட் டினுக்கே. 182.  
 காட்டுங்கிற தூறுகுன்மம் பஞ்சி செடிவிடபங்  
 காணரியல் சிறுதனரூம் பதுக்கையற விறலாம்  
 வீட்டுக்குறுங் காடிறும்பாம் வல்லைபெருங் காடாம்  
 விளையரண்கா வற்காடாம் முதையதுதீர் காடாம்  
 பூட்டதிக மினங்காடாங் கரிகாடு பொக்கை  
 பொதிசரமும் பொரிகாடாம் பொக்கைவே வியின்பேர்  
 கூட்டகக்கா மூண்புறக்காழ் பெண்ணெகும் வெளிரு  
 கொடுவாலவி யாங்கடுக்கண் டகமிரண்டு மூன்னே. 183.

முளரியறல் \$ சமிதையெரி துரும்புசன்ஸி ஞஞ்சிழி  
 முடுகுசிரா யிக்குகட்டை யிங்தனமே காட்ட

மூனர்முருடு விறகின்பே † ரூரையதிங்கங் குளியம்

யோகலு வியுமருஞ்சு மெளடத்தின் பொதுப்பேர்  
தளர்வறுசல் வியகரணி கருவியின்புண் ஞைற்றல்

சந்தான கரணி துண்டம் பொருத்தலாம் விரணக்  
களையொழித்தல் சம்மான கரணையதா மூர்ச்சை

களைந்துயிரீ சூதலமுத மழுதசஞ்சி வனியே. 184.

வளைதாம மலங்கல்சிக ழிலைகண்ணி யணியல்

மாலிலைகதார் மஞ்சரிகத் திலைகபடலை மிலையல்  
புனைகோதை சுக்ளைகவா சிலைகதொங்க லொலியல்

பூஞ்செரியல் பினையலிலம பகங்துடரே சுருங்கல்  
சினைவாகுஞ் தொடையிருபா ஸிரண்டுமா லையின்பேர்

நீமீலம் பகங்குட்டு நுதலணியென் ஞாகுஞ்

\* சினையாகும் வாசிலைகப்பேர் படலைசிக ழிலையாஞ்

செயம்பெற்றே ரணிவதுதரன் வாகைமா லைகயே. 185

நான்காவது மரப் பேயர்த் தொகுதி முற்றும்.

† ரூரையதகங் (பி-ம்)

\* சினையாகும் (பி-ம்)

## ஐந்தாவது

### இடப் பேயர்த் தோகுதி.

மாவிலா னங்களில் சிருவரணம் வீடு

வாழ்சிவங்கை வலஞ்சித்தி முத்தம்பிப வருக்கங்  
காலுமுத்தி கேவலம்பஞ் சமகெதிமீ ஓத

கதியமுத மோக்கமூமோட் சமதாகு முவளை  
மேலுலகு கோவில்வா னகம்புவனஞ் சவர்க்கம்

விசம்பும்ப ருயர்சிலைபுத் தேனுலகு கற்பம்  
சீலவிமா னமுங்தேவ லோகமதாஞ் சேடி

சேணிவிஞ்சை யூர்பவண நாகருல கதுவே.

186.

அதமதோ கதிபிலம்பா தாளம்பா தலமா

மனறுகும்பி சிறையிருளா வீரமூழல் பூதி

\* புதவுசுவப் பிரகரகங் தினிரிதூர்க்க ஸிறையம்

புலவுஞார கம்பவர்க்க மள்ளவிலை கரகா

¶ முதுவிசம்பம் பரமுலகு தேங்தினச்கோக் கசுப

முகமரித மாசைமா திரம்புலமே காட்ட

மிதுதிக்காங் கிழக்குப்பூ ருவங்குணம் பிராசி

யின்திரியே குணக்கிரவி யோனிகீழ்த் தினசயே. 187.

தினசயினிற்கி வேதைதெற்குத் தெக்கணமே வாசி

தென்றினசயா மழுமாம்பச் சிமங்குடக்கு †மேன்மேற்

‡ குசிதமுறு பிரத்தினசவா ருணங்குடமேல் தினசயா

முத்தரமு தீசியுதி யுதக்குவட தினசயாம்

வசுதைமே தினியுலகு தலம்புடவி தரணி

மண்கிடக்கை தரைபாலம் பிருதுவிகா ஜினிபூ

\* புதவுசுவப் (பி-ம்)

† மேற்கோ (பி-ம்)

¶ முதிர் விசம்பம் (பி-ம்)

‡ உசிதமுறு (பி-ம்)

அசலைதாத் திரிநகங்தாடு ராதலங்கோ விபுலை  
யம்பரியம் புயாக தாரையுகம் புவியே.

188.

புவனிதரித் திரிசகமண் டலஞாலம் வையம்  
புவனமக லிடஞ்சாங்கத மகினேயி பாரி  
பவனம்வச மதிவிசவம் பொழில்வேலா வலயம்  
பாத்திபம்வை யகமிம்பர் படிதாலம் பொறையே  
யவனிதா ரணிபணைசுக் கரங்களங்கோத் திரிபா  
ரளக்கர்வசுங் தரையிகம்ப ஞதரிதா பரமே  
குவலயமா \$ திரங்தரைபூ தலங்திணைபூ தியமுங்  
குவ்வுமறு பத்தாறும் பூமியின்பேர் காடே.

189.

நாடுகண்ட நிவரமண் டலமேணி தேச

நல்லமுவஞ் சனபதம்பை திரமுலகு பாண்டில்  
கடுசும்மை தண்ணைடையே பொழில் புதினென் காகுங்  
குறிச்சினிலம் பட்டினாரி வேசனஞ்சம் வாகம்  
பாடிபுரம் பூண்டிவே சனநியமம் பாக்கம்  
பதிகர்வைப் புறையுன்குறும் பகரநொச்சி வேவி  
கேடை நிகாயஞ்சோ † பணமுட்டம் வசதி  
கிளர்சேரி பூக்கம்பூ ரியம்வாழ்க்கை குடியே.

190.

குடிக்காடு புரியருப்பம் பக்கணங் கிராமங்  
குகைமடம்பம் பன்னிகோ சர்க்கற்பம் பாண்டி  
படப்பைதா வளங்கிலையங் குடம்வாசன் சரணம்  
பாழிசும்மை கறுவடம்பேட் டகலுள்பட்டி யிருக்கை  
திடத்தாமங் கடைகரங் குலங்குப்பங் கோட்டங்  
† சேர்வுவாழ் வறுபாளேன் ரூக்குமூர்ப் பொதுப்பேர்

\$ ராதரங்கோ (பி-ம)      \$ திரங்தரைபூ (பி-ம)

\* பதின்மூன்ஞாகும் (பி-ம) † பானமுட்டம் (பி-ம)

‡ சேர்புவாழ் (பி-ம)

தடக்கிரிசார் குறிஞ்சிசுரங் சார்பாலை காடு  
சார்மூல்லை காடிசார் மருதகெய்தல் கடலே. 191.

கடகமுவ எகன்சால மோதையெயில் வரைப்புக்  
காப்பரண்வெண் ணகையகப்பாப் புரிசையிஞ்சி யானை  
தடமதின் வளாகதொச்சி யாரல்சிறை வேலி

¶ தள்ளுவதி பிரகாரம் வாரியுடன் கோட்டை  
துடர்வளையம் நீஷேங்கைசுற்றின் மதிற்பேர்கா லேழாங்  
தோணிலிதப் பெச்திரக்கோ சங்தகைப்பு நாஞ்சில்  
படர்ஞாயின் மதிலுறுப்பாங் கிடக்கோடை யகப்பாப்  
\$ பத்வுடுப்பாம் புரிகேணி பரிகமகழ் வாயே. 192.

அயிலிகடை புழைதோட்டி தூம்பொடுது வாரம்  
வாரியும்வா சுந்பேராங் கோபுரங்கள் வாயிற்  
சேயபெரு வாயிலுமாம் புதவுகுறும் புழையே  
கிட்டியின்பே ராம்வாசற் \* படிகருக்கு கமாம்  
பாயும்வழித் திண்ணையின்பே ரளிந்தமாக்குதனம்  
பரிகமுமுப் பரிகையகப் பாவுமே கையின்பேர்  
சாய்விலர யியங்கா முந்தப்பேர் மானஞ்  
அமத்தமும் வேரமுமாகு மண்டபப்பேர்ப் பொதுலே. 193

பொதுமன்றம் பலமன்றம் பொதுச்சபையாக் தெற்றி  
பொற்சாலை யம்பலஞ்சித் திரகூட முப்பேர்  
விதிதரணி வேத்தலையத் தாணியரண் மனையும்  
வேங்திருக்கை யாங்குலமா ஸிகைபவனஞ் சால  
மதியதிரு மனைகோயி வரகரிற்பேர் யள்ளி  
யறச்சாலை யறப்புறமு மாங்தனியே சாலை  
மதிகோட்டஞ் சேதியஞ்சன் னிதிசிலையுக் கோயின்  
மக்திரங் கேதனக்தே வாலயப்பேர் சேரே. 194.

---

¶ தழிவேதி (பி-ம்)      நீ வேங்கைசுற்று (பி-ம்)  
\$ பகவுடுப்பாம் (பி-ம்)      \* படிச்சுக்கு (பி-ம்)

## இடப் பெயர்த் தொகுதி

65

சேர்புவயின் பாத்திமா விளைமாடம் புக்கில்

செறிவசதி யிடவகைமன் திரமுறையு வில்லஞ்  
சாருமனை யகமில்லென் நீரேழும் வீடாக்

தாழ்குச்சிற் குரம்ணப்புவரை கூறைசிற்றில் குடிவா  
மாருறையுன் கங்தவா ரமுமந்தப் புரமா

மட்டிலுக் களைபாக சாலையுணுக் கோட்டம்,  
கர்மணடப்பள் வியின்பேர்குட் டிமம்படுத்த பூமி

குறுதிட்டை மண்ணீடு திண்ணைவே திலையே. 195.

வேதியே யோ.மகுண்ட மாம்பள்ளி பாழி

வியன்மடங்தா பதங்காண்டை முனிவரிருப் பிடமா  
மேநுமிறை \* வளவிலீட் டிறப்பாகும் விடங்க

முகடாமங் கணமுன்றி வின்முழுமுற் றமதாம்  
பாதியா ரோகணஞ்சோ பானங்தாழ் வாரம்

படியுமாங் கலனிருக்கை பண்டசா லைதாம்  
காதுசவர் பித்திலைபல் கணிகுறுங்கண் சாலம்  
காலதர்வா தாயனமே சாளரஞ்சா வகமே. 196.

சாலமுயர் சுலதாரை யங்கணங்தும் பாகுஞ்

சாட்டுக்கா மரஞ்சுல்லி † குருதமுக்கூட் டாய்தம்  
ஊலமுத்தா னமுமடிப்பாங் கலன்கள்கு பூமி

கள்ளையதாங் தக்கசமே சதுர்க்கையதாஞ் சங்து  
மூலைமுக்குச் சங்கியின்பேர் கோணமுடுக் காகு

முக்கங்கி யங்கிசிருங் காடகாந் சங்கி  
கோவியிடு சுருங்கைகண்ன வாசவின்பேர் புகலே

குதிரின்பேர் பாடிபா சுறையுழுனைப் பதியே. 197.

பதியுறையூர் கோழியதாங் காஞ்சிகச்சி காஞ்சிப்  
பதியாகுங் காளகங்க டாரமாங் கூடல்

\* விளவிலீட் (பி-ம) † முத்கூட்டுக் குருதம் (பி-ம)

மதுரையான் காவிரிப்பூம் பட்டினம்பு காராம்  
 வஞ்சிகரு ஓர்யேதூ வனகெல்லை யாகு  
 யிதுலைவிதே கைப்பெயரான் கோசௌசா கேதம்  
 விதிதையேயாத் தியின்பேரா மவங்தியுஞ்சை யாகு  
 அதியினவில் முத்தம்வா ரணவாசி வார  
 ஞாகிகா சிப்பெயர்சிங் கனமீழ ககரே.

198.

நகர்க்கூலம் பீழ்க்கையங் காட்டியா வண்மா  
 கவின்றகைசுச் தெருமன்ற மரர்க்கநிய மழுமாம்  
 \$ வகுத்தகுறுக் தெருமறுகாம் பக்கணஞ்சி ரேணி  
 வாட்டபூ ரியஞ்சேடி தெருக்குள்ளல் வீதி  
 புகுத்தவா பீனம்வே சனமாகும் பத்தும்  
 பொதுவிதிப் பேர்செண்டி வையாளி வெளியே  
 யகற்றுதிரு முற்றமிலை புரவிவட்ட காண்கா

மடருத்தான் பூழிபொடி புழுதியின் பேர்த் தரமே. 199.

தரணிகுன்று குவடிவரை பதலைக்கஞ் சயிலக்  
 தானுமா திரம்லிலங்கல் விண்ணுக்கையஞ் சினமய  
 மிரவிபொருப் படுக்கல்பூ தரஞ்சாரல் பொச்சை  
 யிறும்புகுறும் பொறைத்திகிரி சுரும்புபொகுட் டசல  
 மரிசிகரம் பிறங்கல்வெற்புச் சிகரிசிலை நாக

மத்திரித ராதரஞ்சி லோச்சயம்வே தண்டன்  
 சிரிதடங்குத் தரம்பொங்கர் மங்தரங்கற் பறம்பு  
 கேளிதங்கல் லக்கவிரங் கணதரமோ திமமே.

200.

ஒதிப்புருப் பதம்வீரஞ், சிலம்புபொறை விசைய  
 \* மோங்கல்பொற்றை கோத்திரிசி ராவணமே பிலி  
 பாதவமென் றஹபதுமே மலையின்பே ரறையே  
 பாறையின்பேர் கோடுகொடு-முடிகூடஞ் சிகர

\$ வகிர்த்த (பி-ம்)

\* மோங்கல்பொறை (பி-ம்)

மீதுயர்க்க குவடைக்கு மலையினுச்சிப் பேராம்  
விவரமுழை முடிக்கார்விடர் கந்தரமே நிகுஞ்சம்  
பேதமுழைஞ் சிலுங்குகைப்பேரநையின்பேர் \*முழைஞ்சூ  
பிலமுமா மதன்வாச னாழைச்சருங் கையுமே. 201.

சுருங்குதடஞ் சாரல்வா ரஞ்சானு நிதமபஞ்  
சொன்னமலைப் பக்கமதாங் கற்பாழி பொறையே

கரண்டைதுறு கல்லாகும் வலஞ்சிலைகல் ஹபலங்  
கனசிரா வணாஞ்சைய மூலங்திரண்ட கல்லா

மூரம்புபரல் பருக்கையதாங் குவைதிடறு திட்டை  
மோடுசவல் மேடுகுப்பை திடர்ப்படரே வன்பால்

விரிக்தகுவா வங்கலோ துங்கல் பதுக்கையுமேட் தின்பேர்  
விடர் விட்பு கமர்மூன்று நிலம்பிளங்த வடிவே. 202.

வடமலைவின் மலைதேவா வயங்துருவா ரூட்

மங்தரமுத் தரகிரிபொன் மலைமத்து மலையே  
கெடுமலையு மேறுவின்பேர் வெள்ளிமலை கயிலை  
நீண்டசயி லாநிவிசை யாத்தம்வே தண்டங்

கடதவள கிரியிரச தாசலஞ்சி வாத்திரி

கயிலாச கிரிப்பேர்தென் மலைபொதிசை மலைய  
மடர்பொதிசங் தனகிரிதாம் பிரபேதி தமிழ்வெற்

பகத்தியா சலங்தென்றத் திரிபொதிய மலையே. 203.

மலையாகுங் குடமலைவல் வியங்கொல்லிக் கிரியாம்

வட்டவரை யுவளகஞ்சக் ரவாள கிரியா

மொலியல்வரு புனரமினி குடினஞ்சுதுனி யேணை

முங்திதுறை சிங்துங்கி யாற்றின்பே ருயனை  
கஹழிகான் யாற்றின்பே ருவகையரு வியின்பேர்  
காகங்கி பொன்னிகா வேறிகா விரிப்பேர்

\* முரஞ்சு (பி-ம்)

சலயிஞ்சுக் கணகங்கை கடாதிதண் பொருளை

தண்பொருக்கங் தாம்பிரபன் னியும்பெரியா நெனுமே-  
ஆற்றினிற்கோ தாவிஸிப்பேர் விருத்தகங்கை வைகை

யாற்றின்பேர் வேகவதி கவுதமைப்பேர் கோதை  
மாற்றுகண்ணிப் பேர்குமரியோடைகால் கால்வாய்

+ வாய்க்காலின் பேர்குரம்பு குலைசேது வரம்பு  
‡ தேற்றுமணை செய்கரைப்பேர் கோலங்குக் கெரமுங்தாங்

தெளிங்தங்கு சலசலமா முக்கிசிர்ச் சழியா  
முற்றின்பே ருதவியாங் கூவலே ட்டக்கு

மொடுபுவ லகம்புகிண ருமெனச்சொல் வாரே. 205.

வாரியரி நேமிநதி பதிபவ்வங் குரவை

வாருணாஞ்ச வேங்கிரியன் னவமனக்கர் கார்கோள்  
கிருவரி சலங்கிதி கரங்கநி ரஜைமுன்

வீர்தரங்கி திரையுததி யுவர்வேலா வலயம்  
வீரையக ராவயமம் பரமத்தி யோதம்

வென்ளம்பா ராவரரம் வேலையே சலதி  
பாருடைசுக் கரம்புணரி கடலம்பு ராசி

பரவையுப்புச் சலராசி யாழிசா கரமே. 206.

கரைசரலை யார்கவிவா ரணாஞ்சிங்கு பெருங்கிர்

கழிச்சிரத்தி ஞாகரம்வா ருதிசலவட் டமுமென்  
ஷரைதருணம் பதுபேருஞ் சமுத்திரத்துக் காகு

மோரமலை வாய்தீர்ச் தடம்வாரங் திமிரி  
வரையணைக் கங்கோடு பாரசீர்க் கரைப்பேர்

வளர்வேலை பாரியம்பா ராவாரங் குஹும்

விரைகடவின் கரையாங்கல் லோவமலை தரங்கம்

விசிகரஞ்சி கரங்குமிழி நீரறலுக் திரையே. 207.

\* டாகுங்கால் (பி-ம்) †வாய்க்காலோடைய தாஞ்சேதனை  
குரம்புவரம்பு (பி-ம்) ‡ தேற்றுகுலை (பி-ம்) \$ கூப (பி-ம்)

திருகுபுவ்வம் புற்புதமா சூசமொக்குள் கொப்பூழ்  
\*செறியுரையுங் குமிழியின்பேர் நூரைபேன மாகும்

குரைகலங்க ஸீர்கதுழழி யாவிலமாங் கவுக்

துகும்பீரங் கயக்தொடுகுண் டமுக்தகழ காத  
நிரலுறமா முழுநீங்து புனலாம்வ எாறு

நிறைநீர்பி ராறுமதா முவர்நீர்ப்பே குழையா  
மிருணமழ னிலமுழுவர்த் தலமாகுங் காய

விடுங்கானன் முரம்பென்னு மிம்முன்றுங் கழியே. 208.

கழிமுகக்தோ ஞாமுகம தோமுகமே போக்து

தகயவரி புகாருமழி முகமுமென டவேழா  
மழிவிலுவ எகமனக்கர் கழிநிலமுப் பளமா

மரங்கமாற் றிஷடக்குறையா மிலங்கைதுருத் தியுமாம்  
குழையனக்க ரசறுதொய்யில் செதும்பளறு சகதி

குழம்பசம்பங் கணம்பொகுட்டுக் கொள்ளல்பங்கம்பூழி  
நியளறுதெளி மயசுசெய்யல் வரிதோணி காலா

முஞ்சுறமச பாகமன்னல் சேதகமுஞ்சு சேதே. 209.

சேநதனிற் குமிழ்பொகுட்டாம் வெண்மணல்வா ஒகமாக்  
தீயகரு மணலறலா மதரயிரி மணலாம்

பாறில்புளி னாந்தாதி மணற்குஞ்குங் தரிசு

பாழ்கிராம் பின்பேர்புற் றரைசாட்டு வலமா

மூறிலஞ்சி பொய்கைவன தரம்வட்ட மெல்லவ

யுவளகங்கோட்ட டகந்தங்கல் கயம்பயக் தடாகங்  
காறுசுளை குழிபல்வ வங்கிடங்கு மலங்கல்

குண்டலு குண்பண்ணை யேரிபங்கம் படுவே. 210.

படுகர்குளஞ் சலக்தரநீர் நிலைகளினி யோடை

பட்டப்பிலஞ் சகமாவி யலக்கைதகுட்டங் கேணி

\* செறியுரையுங் (பி-ம்) + கொம்பீரங் கயத்தொடு (பி-ம்)

‡ கயவுரி (பி-ம்) ட வாரு (பி-ம்) § யளறுகளி (பி-ம்)

முடவாடுபுட் கரணிதம் பூலிமுப்பா னெட்டும்

வாவியின்பே ரிச்திரவா விகளிலவச் திஙகயாங்  
தாடவஞ்செய் மாக்கழனி பகோயாவ வாவச்

காழ்பழனம் பானல்செறுக் கைதைபண்ணீன யகணி  
கராடவரப்புன் வயல்கண்டம் விளைங்லப்பேர் புஞ்செய்  
குண்டில்பாத்தியுமிலவமுப் பேர்சிறுசெய் யாமே. 211.

செய்வரம்பு மாசிபாம் பொடிகுரம்பாம் வரம்பிற்

சேரகுகு கங்கெனவா முழவின்பேர் தூடவை  
தொய்யிழமாஞ் சாலேயஞ் செங்கெல்விளை நிலமாங்

துதிக்குமுரு வரையென்ப தபலவிளையு நிலமா  
மொய்கடவு தூடவைகொல்லை படப்பையுங்தோட்டப்பேர்  
முதையல்பழங் கொல்லையின்பேர் புதியகொல்லை  
பொய்யுறவன் மீகயளை புற்றாகுங் குரும்பு யினையாம்  
புற்றஞ்சோ ஞாந்துச்சி லொதுக்கிடப்பே ரளவே. 212.

அளவுதருஞ் சாந்தமொரு வந்தம்வே றிடமா

மரங்கமா யுதங்கூத்துச் சூதுபயில் கனமாம்  
வளர்கழுகங் கனங்கிடைகல் ஹரியென நாஞ்கு

மகிழ்கல்வி பயிலிடப்பே ரமர்க்களம்போர்க் களமே  
கனரிபொருங் கனம்யுத்த கனமிரண களஞ்செங்

கனங்கடவை படுகளமா கவழுமி மடவை

தளருமடு கனமிறுக்கை செருக்களஞ்செம் புலமே

தடவைபறங் தலையொடுஞாட்பகஞ்சமர்செயிடமே. 213.

இடிகாடு சுடுகாடு காளவனஞ் சுடகை

யெரிவனங் துற் காடுபினை வறைபுறங்கா முமம்  
படுகாடு பிதிரவனமே சுடுங்கை மயானம்

பன்னிரண்டாங் குயிலாயங் குடம்பைகட்சி கூண்டு

தலவிளையு (பி-ம்)

தடிகடு பஞ்சரமு தமாம்பாழி பாயல்

சட்டகங்கண் படைபடுக்கை யமளியன் விசேக்கை  
விசெயன முறையுள்கட்சி துவிலிடமாம் பொத்து  
மென்பன்னை சேக்கைப்பட்டம் விலங்குதயி விடமே.

துயிலிடம் வெம் பரிகரிக்குக் கண்டஞ்சே வகஸாக்

தொழுவேயா னிசீபசவின் புரையாகு மருப்ப  
முயருமா ரிடமழுவ மழுக்கிடமா ஞென்னல்

உவளகங்குப் புறல்பயம்பு தாழ்வுகுழி படிகர்  
பயலிழிவு கிழக்கவல்கீழ் பள்ளமதாங் கோழிப்

பறவுவயிடங் கிரவுஞ்சம் யோசனைப்பேர் புகையாம்  
குழிலுஞ்சா மார்த்தங்கா வதங்காத மாகுங்  
கூப்பிடது ரப்பேர் குரோசமென வருமே.

215.

வரியிடலை யடிசெப்பங் கிறியியலை வாரி

தலகுங்கெதாழுக்க நடைதாரி வதிசெலவு பாதை  
சரிகடறு வயலைகெறி யதரிகுலை பயணங்

தாரையத்தங் கால்பதலை யாறுவகி \*ரயனாங்  
தெருகடலை பதமாற்கஞ் சுரம்வட்டை பட்டஞ்

சேர்வழிப்பே ரேழைங்தா மருகெற்றிப்பேர் தூம்பு  
சுரமத்தங் கடங்கடறாங் கவலைகவர் வழியாஞ்

சுநங்கைசோ பானமா ரோகணங்கற் படியே.

216.

படியனக்கர் பெருவழியாம் விடங்கர்கிறு வழியாம்

பனைவரம்பின் வழிப்பேர் மரீசியாம் வழிபா  
விடைவயின்கண் குலமுதலுட் பதியகங்தேம் பக்கம்

இடன்களஞ்சார்ட்டிகடை முனைமேல் வாமங்கீழ் குழல்

† மாம்பன்னி (பி-ம்)

\* ரயனாம் (பி-ம்)

‡ வகுங்கெதாழுக்கு (பி-ம்)

₹ புழைதினைமேல் (பி-ம்)

புடைவலம்பின் பாடுபட்டி வாய்வைப்புத் தேயம்  
புறமருஞ்கு நிலத்தான் முழிதலையிற் பாங்கர்  
கடைமுகம் வங்கமய ஒத்துதெவவு முன்கால்  
கைபுலநாற் பானேழு மிடப்பெயரின் பாலே.

217.

பால்புடை \*பாரிச மருங்குபுறஞ் சார்வ  
பாங்கர்சிறை ஞாங்கருழி யாங்கர்பக்க மாகும்  
சால்பிரமன் கூழழஙனக் தலையொத்த வத்துஞாகச்  
சமன்மைய மாதனமத் திமங்ஞு நாப்பண்  
எலிடைபு குலாகு வீண்டிவணே யிம்பர்  
இவ்விடப்பே ராண்டவணவ் விடமும்ப ருவனு  
மேஹுடனஞ் ஞாங்கர் தலை யண்ணர்முன்றுண் முதலாம்  
வினவுமெங்கி யாங்கெவண்யான் டெவ்விடமத்

தனியே. 218.

கந்தாவது இடப்பெயரீத் தோதுதி மற்றும்.

\* யாரிசம் பாங்கு புறஞ்சார்பு மாடு (பி-ம்)

## ஆருவது

இயற்கைச் செயற்கைப் பலபோருட் பேயர்த் தோகுதி  
அத்தமிர ணியமாழை வங்காரங் காண  
மாசைபொலன் செங்தாது மாசையிறர சாமி  
பத்திரம்பூ ரியங்காரஞ் சாதகும்பம் புதையல்  
பண்டங்காங் கேயமுத ஒஸ்ரவசமா டன்தம்  
வித்தமா டகமீகை பொருள்பூரி செங்கொல்  
வெறுக்கையரி பீதஞ்சா மீகரஞ்சாம் புனதங்  
கைத்துஷிதி சந்திரங்கூட்டி மித்திரையே யேமங்  
காணிகாஞ் சனங்தங்கம் வேங்கைசொன்னங் தனமே.

தனியீழம் பிங்கலந்தே சிகஞ்சாத ரூபங்  
தமனிய சிதானம்பீ தகமாடை தொடுக்கங்  
கனகமப ரஞ்சிதிர வியஞ்சவண மருத்தங்  
கல்யாண முகரிசெம்பொ னறுபதோ டிரண்டாங்  
தொனிதார மிரசதங்கா வுதங்களத புதமீ  
சுல்லுவெள்ளி வெண்பொன்னேங் திருமேனி யெருவை  
செனிவுத்தாம் பிரஞ்சிக்க முதும்பரமே சுற்பஞ்  
செம்பாகு மீயம்வங்கஞ் திருஞெஞ்சொன் னதுவே.  
சொன்னல்கருங் தாதகிகொல் வயங்கரும்பொ னிரும்பாஞ்  
சொன்னவை யைம்பொன்னேங் தராமதுக மாகு  
மின்னுறையுங் கஞ்சமும்பெண் கலமாழுன் ஜெங்தோ  
டிவையுங்தா தெழுலோகங் காரீய நாகம்  
பின்னுவங்கங் தானுமா யாபுரியார் கூடம்  
பித்தளையா மிழவகூட நவலோக மாகும்

உன்னியவுங் சாரமே தகணமொடு மாலை  
யுலோகமதன் கட்டிகள்சம் பகமிரும்பா ணிகளே. 221)

இரும்புணியே காந்தப்பேர் சங்திரகாந் தப்பே

ரின்துசிலை சூரியகாந் தஞ்சலா ஸையதாந்

திருஞ்ஞத மிரதம்விக்தாந் கெந்தகப்பேர் சாறி

சத்தியுமாந் சாதிவிங்க மிங்குலிக மிலிங்கம்

\* பொருங்குலிங்க மாருமரி தாரப்பேர் பழுப்புாம்

பொரிகார மிடங்கண்டாந் காயமின்கென் ரூகுங்  
திரும்புருசி சயிக்தவமே வலணமுப்பின் பேராஞ்

சீதாரி குங்குலியங் குங்குலுகுக் குலுவே.

222.

குலவுமா ணிக்கமுத்து மாகதமே நீலங்

கோமேத கம்பதுமி ராகமே வயிரங்

சிலைவில்வயி ரேரியமே பவாநவ மணியாங்

செம்மணிமா மணிமாங்கிக் கப்பேர்முத் தாரம்  
அலர் தரள மவுத் திகநித் திலமுத்தம் பச்சை

யரியுமர கதமாகு அணிநிலை மாகுங்

கலியில்கோ மேதகப்பேர் மேதைபற்ப ராகங்

கவுத்துவமாம் வச்சிரடியன் பதுவயிர மாமே.

223.

வயிடு ரியம்வால் வாயமாம் பவாம்

வருதுவர் துப் பொதுதுகிர்வித் துருமரத் தலும்பே  
ரயிர்பிரவா எமுமாங்கா சிரற்றினங்கன் மனவோ

டரதனஞ் சலாகைமங்கிப் பொதுவக்கு மனவு

பயிலுருத்தி † ராக்கமுப்பேர் வளைமணிக்கு மாகும்

பளிங்குபடி கப்பளிக்காந் காரிகமுந் தாதுஞ்

சயகாவிக் கல்லாகுஞ் சிக்துரஞ் சிலேகஞ்

சடிகைசுட்டி திலதம்பொட்ட டிலைதிலகப் பெயரே? 224)

\* பொருங்குலிக (பி - ம) † ராக்கயிப்பேர் (பி - ம)

திலகம்புண் டரநுதலி விடுகுறியாக் தொய்யில்

சேயிலைழயார் முலைக்கோல மாஞ்சாங்கு களபக்  
கலவைக்கே நேவிரைகா லேகவண்ணங் தளமாங்

காசநூற்றே வங்தகர மயிர்ச்சாங்கின் பேராம்  
புலிகலவை வட்டிகைட் தமுநான்கு சாங்தாம்

பூசுபொருட் பேரங்க ராகமாங் கூலம்

பலபொருளே மனவுகம்பண் ணியம்பண்ணி காரம்

பரிகாரம் வளங்தாரம் பலபண்ட மிலையே. 225.

பண்டாரம் பொக்கிலுப்பேர் தண்டங்கோ சமுமாம்

பளிதய்பா னிதஞ்சிகற் சரங்கனசா ரமுமே

கொண்டார்கற் பூரமெனத் தேய்வைசெச்சை சேறு

குழய்பாமச் சுதம்விங்த மறுகரிசிக் கூட்டாம்

அண்டாத துப்பரத்தங் கொம்பரக்காஞ். செம்பஞ்

சுலத்தகமாம் பூளையில் டி யின்பஞ்சின் பேரார்

துண்டான பருத்திபன்னல் தூலம்பஞ் சாகும்

துய்துடர்குத் திரங்தங்து பனுவலிலை நூலே. 226.

நாவின்முதற் கயிறுகச்சை குஜங்தாமம் பழுதை

நுண்பாசம் வடம்புரிநா ணிரச்சையக்கங் தாம்பாஞ்

ஶாலம்வலை யாம்வலையிற் கயிறுமா சென்பார்

சாணிதிரு நீறுபொடி சாக்தங்காப் பேமஞ்

குவிலிபு தியின்பேராம் பொடிபூழி புழுதி

தானிச்சனங்தாதுதுக ணீற்றின்பே ராகும்

வாலடலை வெண்பலிசாம் பருஞ்சாம்பற் பேரா

மண்சாங்கு சுதைகளபஞ் சுடுசண்ணங்ணதகுமே. 227.

தகர்சின்னம் பிதிர்சிதர் பராகமே பின்னங்

தரணிரே ஞுவின்பேராம் \*பிசின்பயினென் ரூகும்

\* வம்பஞ்சின் (பி - ம) # சாம்பவாகு (பி-ம்) ॥ தகுமே  
(பி - ம) \* பிசின் பயிஞு மதற்காம் (பி - ம)

ஞாகிழிதீக் கொன்னிய்தாங் கடைக்கொள்ளி முனரி  
 நினிரா தமுமலா தமுமாகுங் கந்துள்  
 பகரிஞக்கை கல்லமுமே சரியின்பேர் வெண்டேர்  
 பாழ்த்தேர்பொய்த் தேர்கானல் பேய்த்தேரின் பேராம் 228  
 மகிழ்விதைக்கென் மணியலகு பலகறையும் பரலாம் வாய்த்ததுக்கை யநைதூக்குச் சல்லியெனும் பொருளே.  
 பொருவுபுன்கம் பாளிதம்பா வடிசிலைனுப் புழுக்கல்  
 பேரனகங்குற் றண்டியிசை மடையயினி பொம்மல்  
 சருமிதலை கூழ்சனம் போசனம்பாத் தமலை  
 சாதமோ தனமன்னம் புநாநியிரல் மூரல்  
 பருகுவல்சி புவனகங்குற்புப் பழுதுசொன்றி கவளம்  
 பட்சண்மூண் பதமுப்பானு றஞ்சோற் றின்பேர்  
 சுருணவு பலிசருவோ டவியாமாற் றணவு 229  
 தோட்சோபுப் பொதிசோறு கட்டனத்தின் பேரே.  
 பேருணவு பெருப்பாகும் பாயசம்பாற் சோரும்  
 பிழையிச்சில் சேடமிகு பொருநெச்ச மிகையாம்  
 ஒருமெச்சி தூச்சிட்ட மாங்கருணை பொரியற்  
 குறும்பேர்பால் பாகரக்கு மோழைக்குழ் காடி  
 யாருறகஞ் சியின்பேராம் வெங்கையகு குல்வி  
 யாவிடுக்கா ரியின்பேர்பிட் டரிலருப்ப நொடிதாம்  
 பூரிகமண் டகைதோய்வை யடைநோலை யூபம்  
 புதுக்கஞ்சம் லட்டுக்கமோ தகங்களப்ப வகையே. 230.  
 வகையாம்பின் ஞக்குலொச்சை வறையல்மலா வகமாம்  
 மாவின்பே ரிடிநுவனை பிண்டியென மூன்றாம்  
 புகையாணங் தீயல்குழம் பிவைமூன்றுங் கறியாம்  
 புளிங்கறிப்பேர் துவையாகும் பாளிதமே புல்வங்  
 தொகையான கண்டமிரே கண்டமென வைந்துங்  
 தூயகண்ட சருக்கரையா மக்காரம் விசையம்

நகைகன்னல் கட்டிகுள மைச் துகருக் கரையா  
ஏறும்பால்கீ ரம்பயச பயமழுத சான்கே.

281

அமுதமைய நவாநிதக் கவினம்வெண்ணை காற்பேர்  
ஆகார மலிகிருத மாச்சியக்துப் பிழுது  
தமிழேய மேழுநெய்ப்பே ரளைபெருகு ததியுக்  
தயிராமோ ராப்பழுசர் தக்கிரங் கலாயங்  
கமழுதிக மற்சிகையா மமரிசுதைமருங்து  
கனியமிழ்த மழுதப்பேர் களங்கரளங் காள  
முமிழ்க்குவா வங்காலங் காரிசிக்கி கஞ்சா

முண்ணுட்டங் குளகிறைத் தூறைவிலங்கண் பாலே. 232

பாவிபடு விழிவிசனி யிக்காணங் கஞ்சாப்  
பாடவி சுயோகிவே கிளிமருட்டங் கங்கவ  
மாலிமா தவம்பானங்கு சூலிகுக்தி விகுனி  
வடியரிட்டங்கு சாயனஞ்சு லோகிசிக்கர் மோவி  
யாலியடம் பேநைபிழி சுவிகைசுரை சூரை  
யறிவழிமுண் டக்மேதை வீளம்பியம்பி தணியல்  
சாலியா வசங்தோப்பி காளிதொண்டி சேறு  
சாரூம்பல் ஞமலியா † துவமறவி மதியே.

233.

மதுரையுடன் மாரிசுமா வினியைம்பா னிரண்டு  
மயக்குகள்ளின் பேராகு நனைநவு தேறன்  
முதுபிரச மதுகரங்கள் வேரிமக ரங்த  
முருகுசறை மட்டுமதுத் தேன்பேர்பன் னிரண்டாம்  
இதுகளுமக் கள்ளினுக்காம் வெள்ளில்பா டையின்பே  
ரிறுங்காடு சோதனி துரானரலே சிக்குச்  
சிதள்மயலுஞ் செற்றையின்பேர் சுடுபுசுமை சும்மை  
சோடைசும் மாடைந்துஞ் சுமட்டின்பேர்ப் பரப்பே. ()

234

† துவமறவி (பி - ம்)

பாசகுளிர் கணிச்சிதழ னவியமழுத் தண்ணம்  
 பாலமுமா மூவிலைவேல் குல்காளன் சத்தி  
 கூட வெருளுறுமுத் தலைக்கழுவே கழுமுளுஞ்சு வப்பேர்  
 விட்டேறு சத்திமதங் கயிலெலங்கம் ஞாங்கர்  
 அரணமுடம் பிடிகுக்த மொன்பதும்வே வின்பேர்  
 அடற்கைவேல் கப்பணக்தோ மரமாகு மேமி  
 யொருபருதி சுதெரிசனம் வகையெய்க்க தினிரி  
 யொளிவட்ட மாழியெட்டுஞ் சக்கரப்பேர் தனக்கே.

தனுசரா சனஞ்சித்து வாரங்கோ தண்டக்  
 தடிசிலைது ரோணங்கார் முகஞ்சார்ந்கஞ் சாப  
 முனிதவர்க்காண் டிபம்பேஞ்ஜு கொடுமரம் பினுக  
 முணவங்கோ டொன்றம்வில்லாஞ்சார்ந்கமால்வில்லாம்  
 அனகண்விற் பினுகமதாம் பூரிதொடை காரி  
 யாவம்வடங் குணப்பூட்டுச் சிஞ்சினிகா ஞரம்பும்  
 வினையநா ஞியின்பேராம் பற்றுக்கை பாசம்  
 விற்கட்டாம் விற்குதைப்பேர் குலையாம்பத் தினியே  
236

பத்திரம்போத் திரஞ்சிலீ முகக்தொடை யுரோபம்  
 பகழிமாற் கணங்கங்க பத்திரங்கோல் பாணம்  
 அத்திரஞ்சா யகம்புங்கக் தோணிவண்டு கதிரம்  
 ஆசுகம்பத் திரிபுதை ககம்விசிகம் பல்வக்  
 தத்துக்கைன வாளியேச் சரமம்பின் பேராஞ்  
 சரக்கட்டுக் குப்பிகுலை புதைப்பழுக்கா முடுவே  
 இத்தரமாங் குதைபகழி புங்கமதா முடிவீர்க்  
 திறகுகாம் பாமொட்டம் புதண்டயா வனவே. 237.

ஆவரா நீழிகையாகுக் நாணியம்புக் கடாம்  
 அகணிசத் கோடிவக்சி ராடுதப்பேர் சம்பம்

---

கூட வெருளுறுமுத் (பி - ம)      \$ வரியையாவக் (பி - ம)

சுவயிரங் குவிசமுமாங் குயங்கொடுவா எரிவாள்  
 புள்ளமுமா மசிவீர்க்காக் தகங்கட்டகங் கோண  
 மாவுசிமட் டாயுதக் தூ வத்திவஞ்சு டு முவணி  
 வள்ளேதி காவாளங் குறும்பிடிவாட் கரிகை  
 மேவுகண்டங் கண்டகம்பத் திராட்ட முசன்தி  
 வேஹுவிரு பானிரண்டு கத்தியின்பே ரெழுமே. 238

எழுக்கணையம் பரிகமுமாங் கழுக்கணடமுட் கழுவா  
 மிகல்வட்டஞ் சுழல்படைபா ராவுளைய மாகுங்  
 கொழுத்ததண்டு பிலியெஃகம் பிண்டிபா வமதாங்  
 குந்தக்தோ மரங்கொக்த மீட்டிவிட்டே றைக்தும்  
 பழுச்சவள மாழுலைழுக் கரிகருவி குளிராம்  
 பருகவியங் கோடாரிப் பேர்க்குடா ரழுமா  
 முழிப்பெயரே தறிகைகணிச் சியுமாகு மீர்வா  
 ஞரக்ரபத் திரமும்வே தினமுழுமூரத் தாரே. 239.

தாரொடுகப் பணங்கோல மிருப்புமுண்ணு ராசஞ்  
 சலாகையாஞ் சுவர்களையுங் கருவிகண்ண மாகுஞ்  
 சீர்க்கைததண் டெறுங்வயிரங் குணில்குறண்டேழ் தடிப்  
 தேறுசங்கு கூத்திகைகாத் திரிமட்டி முட்டம் [பேர்  
 போர்முசன்தி முற்கரமாம் பறளீப்ர விகைகற்  
 பொறியல்லி யன்னோக்தும் பற்றிரும்பாங் கவணின்  
 பேரொடுசில் கவணைகுளிர் குணிலுமா முசிப்  
 பேர்க்குசி யதின்றுளைப்பேர் பாசமாக் துடரே. 240.

துடர் துவக்குச் சங்கிலியா மிடங்கணிபு மதற்காக்  
 துடர் சிகஙம் டப்பைந்தனையு மிடங்கணியும் விலக்கா  
 \*மிடலாணி யுசிகண்ட மூன்றெழழுத்தா ணியின்பேர்  
 விடுபடை யத்திரமாம் விடாப்படைசத் திரமாம்

---

டு முவளி (பி-ம்) டு பைந்தனையு (பி-ம்) \* மிடரேணி (பி-ம்)

படைசருவி தாளைகடு முட்செனங் கழுமுட்

படைக்கலமெஃபு கேதிதுப்பு வேறுமா யுதப்பேர்  
வடிநிசிலை பூவயிர்வா எயின்முளைமுட் கூர்மை

வளியுமா நுதிநுனியாம் தடறுபுட்டி ஒழையே. 241.

உறுப்பலகை கடஞ்தகட்டங் சிடுகுசேடகங்தோ

நீலுரிச்சிராய் வட்டணங்கட் தியம்வட்டங் தட்டு  
மறைபரிசை வேதிகைதோற் பரமுங்கே டைப்பேர்

வன்கோவை கைப்புடைகைக் கட்டியின்பேர் சிரகம்  
பறிவில்கி சுகங்தலைக் கிராணப்பேர் பருமய்

பரம்பரண மெய்யுறை சடாரிகச்சை கண்ட  
மிறுகியசா விளையரண மேடகங்கச் தளமா

சீராறுங் கவசப்பே ரெறுங்கரிய குழலே. 242.

கரிமுக படாஞ்சுழி கைமங்தனமாம் புரசை

கவுடுகச்சை தூசாளைக் கழுத்திலிடு கயிரும்  
பரியபில கடம்பலகா ரங்கரிமேற் றலிசாம்

பல்லணம்பண் ப்படைபருமம் பரம்பரிக்கல் லைஷயாம்  
புரவிலாய் வடம்வற்கம் வடிகயிறு குசையாம்

பொற்கடியா வங்கவினங் கறள்கவின மூட்டாம்  
வரிசையங்க வடிமொட்டுப் படிகச்ச மாகும்

மத்தினைக்கோல் சம்மட்டி யாழுளைகே சரியே. 243.

கேசரப்பிஞ் ஞகமொன்றுங் தலைக்கோலப் பேராங்

கிரீடஞ்சுசே கரஞ்சுடிகை முடிமெலி மோலி  
மாசில்கு டிகையேழு மகுடப்பேர் மகுட

யாலிகை கரோடியதா முடியுறப்பு மகுடம்  
ஆசில்கோ டகம்பதுமங் கிம்புரிதா மழுமாம்

ஆரமுங்கண் டிகைமதா ணியும்பதக்க மாகுக்

தேசுறுகன் ஞவதங்கஞ் செவிமலர்ப்பே ருத்தி  
 திருவாங்தொய் யகங்தலைப்பா ளையின்பேர்புல் வினவே  
 புல்லகஞ்சுட் டிலம்பகமு நதலஜியாஞ் சட்டி  
 பொலன்சுடிகை யாமோடை பட்டமதாங் குழுப்பேர்  
 சல்லிமிரி சிகையொடுகுண் டலமரகுஞ் \*தும்பு  
 தாடங்கங் தோடாம்வல் விகைகுனுக்குக் கொட்டை  
 வல்லகடிப் பிணைகம்பி கடுவடங்கா தணியாம்  
 வாகுவலை யத்தின்பே ரங்கதங்கே யூரம்  
 நல்லதோ ளணியாங்கங் கணங்தொடிகண் டிகையே  
 நற்கடக மாம்புனு லுபவீதம் பிடியே.

245.

பிடிகஞ்சு டகஞ்சங்கு வளைகுருகு கன்று  
 பெறுவண்டு தொடிசரியொன் பானும்வளை யலின்பேர்  
 † படியினிலைச் சினைவீக மாழிமோ திரமும்  
 பவுத்திரமும் விரலணியாஞ் சரமாரங் தாமம்  
 வடமொடுகாழ் சரப்பணிப்பேர் சரிமணி கலாபம்  
 மனவுதோ ரையுமரைப்பட் டிகைப்பேர்மே கலையே  
 விடுகாஞ்சி யேகலா பந்தாமம் பதுமம்  
 விரிசிகையு மணிக்கோவை யாமரைமே வணியே. 246.

அரைஞானே யிரதனங்கின் கிணிசதங்கை கழலே  
 யாணணிபா டகம்பாத கடகமொவ்வோர் பேராம்  
 பரிபுரது புரமரவங் குடச்சுலே ஞெகிழி  
 பரவினரி யகஞ்சிலம்பாம் பரவரியாம் பாத  
 சரமதின்பேர் பாதசா ஸ்தான்பு ஞூரஞ்  
 சங்கிலி மதாணிதகை வங்கிகலன் பண்டங்  
 கருதுபணி யிழையணியா பரணம்பு டணப்பேர்  
 கயின்மடையே கடைப்புனு மயிலனைய நிதியே. 247.

\* தும்பு (பி-ம்)

† படியின்மிலைச் (பி - ம்)

திதிசெய்த விஷை தூக்கக் தொங்கவின்பேர் தாங்கி

கெறிவயிரங் கோளைக்கிம் புரிப்புணைன் ரூகுங்  
கொதிதவிகை வள்ளம்பா சனக்தட்டஞ் சக்கங்

கோரச்தா வங்கலமும் வட்டிலின்பேர் கிண்ணங்  
திதிகைநா ழிகைவட்டிற் கண்ணாழமாங் தறுவி

கிலகுமஞ்சட் இவப்பேர்நெய் விடுஞ்சருவை சருக்கா  
முதிபடிக்கம் படியக்யா யிக்தனமே தூப

மூட்டிதட வென்பதுமாங் கண்ணடமணி யாமே. 248.

கண்ணடபட விஷைபரங்த கைமணியாய் பாண்டில்

கஞ்சமுங்கிட் டியுக்தாள மெறிமணிசே கண்டி  
கெண்டிகோ டிகங்கடப மாம்பாணி கோயாங்

\*கேள்கரகங் கரண்டகங்குண் டிகைகமண்ட லப்பேர்  
கொண்டின்னம் பிலியாங் காளங்கா களமாங்

கோடிரலை யாம்பல்வயிர் கொம்பாகும் பணவங்  
திண்டியா னகம்படக மாமிடக்கை யாமக்

திரிகைகுளிர் முழுவமாங் கடிப்பின்பேர் குணிலே249.

குணில்புமோர் கட்பறைப்பேர் பதலைமொக்கை யாகுங்  
குடப்பறைபன் றிப்பறையாஞ் சகண்டமூர சாகுங்

திணியதக்கை சல்லரிதண் ணுமையொடு நிசாளங்

திமிலைபம்பை யாகங்தி துக்துயிபே ரிகையாங் [யாங்  
துணிவின்முகு கியக்துடிதொண்டகங்குறிஞ்சிப் பறை

துடிபாலைக் காம்பம்பை கோட்பறைமூல் லைக்காங்  
திணைமருதப் பறைகெய்தற் பறைப்பேர்சா பறையாங்

கிரிக்கரடிப் பறைதட்டை சிறுபறையா குளியே. 250.

கழிமுழுவம் பதலைகடிப் பறைபகுவாய் தலிலாங் [யா  
கொடுக்துடிதண் ணுமையுடிக்காம் பரினமண்மாற் சினை

+ திதியமத (பி-ம)

\* கேழ்க்கரகங் (பி-ம)

முழுவதின்டி முருஉதக்கை பேசிடம்பை பீவி  
 முரசுதகு ணிதக்தண்ணக் துந்துமித தடாரி  
 கழிவில்கோட்ஜெயியமே பஜெயம்வாத் தியப்பேர்  
 கவிப்பாத பத்திரஞ்சத் திரங்கவிகை தொங்கல்  
 அழிவில்பிச்சங் குடையின்பேர் கால்செய்வட்ட முக்க  
 மாலவட்டங் தாலவிருங் தமுமாஞ்சிற் நிடையே. 251.

சிற்றால வட்டம்வீ சனம்பீவி விசிறி  
 சிறியசாக் தாற்றியுமாங் கோடிகம்பூத் தட்டாங்  
 கற்றூய்மீ டிளைக்கடிப்புக் கோடிகங் துமாணம்  
 கண்டிளைக்காண் டமும்பூண்கொள் கலமாமம் மாஜெ  
 பற்றூரம் மஜெயின்பேர் கங்துகமே பங்தாம்  
 பங்துமட்டத் துருத்திபெருங் தாரைசிறு தாரை  
 வற்றூத சிவிறியுமாஞ் சீப்பின்பேர் சிக்கம்  
 மயிர்வாரி கங்கமுமா மாரைபா யினுக்கே. 252.

பாதங்காப் புக்கழிரேல் செக்ருப்புப்பா துகைப்பேர்  
 பாவன்மிதி யடியாகு மதிற்கொட்டை குடையாங்  
 கோதுஞ்சா ணங்தோட்டி யங்குசங் துரேட்டி  
 கோணமே கசப்பகையின் பேரெடைப்பட் டடையா  
 மோதுங்க டத்தின்பேர் சம்மட்டி குறு  
 முருஉக்கட்டுக் கோலுகையா ணக்கோலாங் கோளன்  
 ரேதும்பேர் கொழுவாயின் ஞராடிம் பண்ட  
 மோரையா முலைத்துருத்தி யுதியோடத் திரியே. 253.

அத்துசிலை குருகிரண்டின் கொங்லுலைஸுக் காகு  
 மாரிதொட்டி \*புதவுகபா டங்காப்பு வாரி  
 தைத்தகத வின்பேர்தாழ் †கடப்புத்தாழ் சீப்பாக்  
 தறிநிலைகங் தெழுக்கம்பங் கான்மதலை தாழு

\* கதவுகபா (பி-ம்)

† கழிப்புத்தாங் (பி-ம்)

இத்தனையுக் தூணின்பேர் யூபம்வேள் வித்தாண்  
என்பரா எானம்வெளி லானைத்து ணுகு  
மத்தினகயே கவுசிகந்தம் பழும்விளக்குத் தண்டாம்  
வல்லிகையு மதற்காகுங் குறுந்தறிபோ தினகயே. 254..

போதம்பா றம்பிபா ரதிதோணி வங்கம்  
புணையானங் திமிலிகவ்வு மதலைதொள்ளு நாவாய்க்  
கோதகஞ் சதாப்பஂறி பாதையா தனமுன.  
கூறுமரக் கலம்பதினெட்டாமதிற்பா யிதையாஞ்  
சேதமறு வஞ்சிவள்ள மோடக்தோ ணியுமே  
சிறுகலமாம் படுகையைய்பி மிதலைதொள்ளுப் பகடு  
பாதையிற்போம் பட்டிகையே புணையெனுமேற் பேரும்  
படிந்ததெப்ப மதின்பேராம் விசியின்பே ராயே. 255.

அரிகுயவெங் திரம்வையஞ் சயங்தனங்கூ விரியே [பேர்  
யகல்கொடிஞ்சி யிரதஞ்செங் தனங்தேரோன் பான்  
பருதிசில்லி நேமியுக்கி யுருளுதரி தினிரி  
பாரியங்கா லாழிபத்துக் தேர்க்காலின் பேராங்  
தெரிகிடுகு தேர்ச்சுற்றாஞ் சார்பலகை பாவாங்  
தேர்மொட்டுக் கூம்பாங்தேர்க் கதிரின்பே ராராம்  
விரிதட்டுத் தேர்க்குநாப் பணுமாகுங் கொடிஞ்சி  
மெய்த்தகூ விரமாகுங் தவிசுதடுக் குரித்தே. 256.

உருள்சகடஞ் சாகுசா காடுவையம் பாண்டி  
வெலாழுகுவண்டி லாம்பாண்டில் கஞ்சிகைவை யழுமே  
பரிகள்கட்டு மூர்த்தியின்பேர் கங்கிருசன் னிரும்பாம்  
பண்டியுமாங் தண்டிகைகளஞ் சிகைமணிக்கால் யான  
மரசர்வா கனம்வையஞ் சிவிகையின்பேர் பள்ளி  
\*யணிதழுமாம் பீடிகைவிட்ட ராந்தவிச மீடம்

---

\* யணிதழுமாம் (பி-ம்)

வரதிபத்தி ராசனஞ்சிங் காதனமாம் பாண்டில்  
மஞ்சமொடு பரியங்கம் பாரிதட்டி ஒறுமே.

257.

தூறிசிக்கஞ் சிதர் தூக்குச் சிமிலியாக் தடியே  
யுலக்கைமுச வழுமாஞ்சோ தனிதுடைப்ப மாரு  
முறமதைச்சுற் பஞ்சளகு சேட்டைசின்னங் தட்டு  
முற்றிலென்பார் குதம்பக்தாங் கிடுகுசட்ட மாகு  
யிறவை வட்டில் வட்டிகைகூ டைப்பேராஞ் சேணி  
யிறவையே கடவைதட வையுமேணி யாகுங்  
தறகுகண்ணே ணியின்பேரே மால்பாகுங் தழுவே  
தட்டைசிளி கடிகருவி யாமெனக்சொல் வினரே. 258

சொற்கழுங்கு காசவல்லுச் சுதாகுங் கவறு  
துள்ளாயங் தாயமதாஞ் சாரினா யாகு  
நற்கலனை படைபடைவா ஞுகங்தொடுப்பே ரலமே  
நாஞ்சிலி லாங்கலப்பை பணவைகழு திதணங்  
கற்குலவு பரணின்பே ரம்பணங்கால் குளகங்  
கடன்கச்சங் தூம்புமரக் காவின்பேர் நாழி  
வற்கமே குஞ்சமதாங் தண்டு குழா யின்பேர்  
மஞ்சகமஞ் சிகைபேழை மூழிபெட்டி யாமே. 259.

ஆம்பியே பூட்டைகா ராம்பிகிழா ரரியா  
மாசே வூஞ்சலூஞ் சவின்பேராம் பெரிய  
தாம்பின்பேர் பண்பாகும் பிழாவிடா விறையாங்  
தயிர்கடையுங் தறிவெளிலா மூழிமத்த மூழை  
காம்புமத்தின் பேர்வகிர்வார் வள்ளாகுங் துணியே  
கடிகைகண்டங் துண்டமாங் கஞ்சனங்தற் பணமே  
பூம்படிமக் கலஞ்சுடி முகிர்தமொளி வட்டம்  
புளகமத்தங் தெரிசனங்கண் ஞெடியின்பேர் கூடே. 260.

† உறிசிதகஞ் (பி-ம்)

கறைவேடம்புட்டங் கானகஞ்சித் திரையே

சேஷ்சோ டிகம்படாம் பரிவட்டஞ் சீரை

வேறுடையம் பரஞ்சாடி நிலியக்ஞ காடை

வேதகம்பட்டாசாரங் கலைவிங்கம் பஞ்சி

யாறுடிக்கை கோசிகஞ்சம் படந்தாளை வட்ட

மாபரணங் குடிகம்வத் திரம்வாசம் புடவை

தூறின்மடி மிடையலிலக் கரமறுவை சீலை

\*துப்பட்டி வேட்டிசோ மன்றுகிலென் பாரே. 261.

பாரியோடு காகமுகல் வாடையாக் காம்பு

பாளிதங்கோ சிகம்பட்டி நேத்திரம்பட்டாடைப்

பேரெனலாங் தேவாங்கஞ் சாயச்சீ லையின்பேர்

பிணித்திடுசித் திரப்புடவை பொத்தகமென் ரூகும்

போர்வைமீக் கோளாகும் வடகமத்த வாளம்

போர்த்தியவுல் வாசமுமா முத்தரா சங்கஞ்

சாகுமுத்த ரீகமே யேகாச மாங்கொய்

சக்கிவி யாக்தோக்கை முன்றூளை மெய்யே. 262.

மெய்ப்பைகாஞ் சுகமங்கி காஞ்சிகைகுப் பாய

\* மேல்வானங் கஞ்சகமுஞ் சட்டையாம் வயிரம்

வைப்பின்வாயி ரச்சுழி மயிர்ப்படமாம் விண்ணிகை

வார்வம்பு பட்டிகைவட் டிடைழுலைக்கச் சின்பேர்

கைப்பில்குஞ்ச கங்தலைப்பா வாங்கண்டங் காண்டங்

கஞ்சிகை படாமெழினி யவடிபடங் திரைப்பேர்

ஜூப்படங்கு வானிவிதா னமுமேற்கட்டியின்பே

ராகுஞ்கே வணங்குழிவட டத்தின்பே திரணையே. 263.

அணைதலிச தளிமெத்தை யாகுழுபத் தாண

மணைத்தலை யணையின்பேர் கம்பலஞ்சிம் புளியும்

\* துகிலின்பே ராகுக்கூன் ரூகவுரைப் பாரே (பி-ஃ)

† மேல்வாளம் (பி-ம்) † ரணுமே (பி-ம்)

பனையுறுகம் பளத்தின்பேர் கேதனம் பதாகை  
 படங்குபடாஞ் சுத்திவிலோ தனக்தோகை வாளி  
 பினைதுவசம் பெருங்கொடியாஞ் சிறுகொடிகத் திகையா  
 மேர்வீதிக் கொடிவிடங்க மாகுக்தார் சிதவல்  
 நுணிசிக் விரமுங்தேர்க் கொடியாமோ வியழுக்  
 துவங்குறுவட் டிகையோவுஞ் சித்திரப்பேர் மரபே.

204

மரவுரிவற் கலையிறைஞ்சி சிரையின்பே ராகும்  
 வளர்பதலை தளஞ்சாடி யகளமுங்தா ழியின்பேர்  
 உரைகரீ ரந்தடாக் குழிசியா மிடங்க  
 ருந்றவட்ட நிறைநீர்ச்சா ஸ்லாமிடங்கர் குடிகை  
 பரவுகட்ட தாலிகும்பங் குணங்கலசங் குடமாம்  
 பாளைமிடாக் குண்டமதா நுவற்கரிதற் கரியே  
 கரகஞ்சி கரங்கண்ணல் சிரகமதாங் குடினஞ் [நகே.  
 கடினஞ்சிசைப் பாத்திரமாஞ் சுடர்மணிக்கொப்பண

205

கொப்புரி கிடாரமொடு தலிசுமதற் காகுஞ்  
 குடிலைகுண்டு விசைனைச்ட்டி யாங்கலசப் பாளை  
 யப்பெயர்கஞ் சைனையாமங் தனிதயிர்த்தா ழியின்பே  
 ரகில்சராவஞ் சுத்திகையாம் பாண்டிலிடிஞ் சிலுமென்  
 றிப்பெயரே சுடர்த்தழி யாம்பாண்டங் கலமென்  
 றிரண்டுமே கொங்கலப்பேர் மூடைபொதி சமைப்பேர்  
 ஏய்ப்பறு சிலாவட்டஞ் சாஜைக்கல் லாகு  
 மெழுதுகோல் துகிவிலைகோ வஞ்சனக்கோல் வழிவே.

206

ஆறுவது இயற்கை சேயற்கைப் பலபோருட் பேயர்த்  
 தோதுதி முற்றும்.

— — —

## ஏழாவது

### பண்பு பற்றிய பெயர்த் தோகுதி

வடிவளவு வண்ணமொடு காட்சிகருத் தைச்து  
 வகைபண்பாம் பருதிதட்டு கேமிகொம்மை வலையங்  
 கடகங்கோ எங்களில் யாழிமல்லம் பாண்டில்  
 கடுங்கிகிரி மண்டிலஞ்சக் கரம்விருத்தம் வளையம்  
 அடிகொள்பா விழுகபதினேழு வட்டவடி வாகு  
 மரியடர்பி யைமைமூன் நேதகட்டு வடிவாங்  
 குடிலங்கூன் கோண்கோட்டம் வளைத்தல்வணர் வாங்கல்  
 குலவல்தட்டுக் கோணவளா வழும்வளீவா மணவையே  
 அவைதொழுதி குழுக்கோட்டக் தோடுசங்கங்கட்ட  
 மடர்சமுகங் திரள்குவிதல் மொய்கண சிகாயஞ்  
 சவைகுவால் சமுதாயங் \*கழுமல்குப்பை கதம்பஞ்  
 சமவர்யங் கருவிகிவ கங்குவ விராசி  
 குவைகுழாங் தொகுதிவெதாகை மூலைான்பா கென்றாங்  
 குழல்க்கிர்காள் வேய்நாளி தாம்புபுரை வேழுத்  
 துவணைஷ சுரைதுளையே புழல்புழை துவாரஞ்  
 சுரியையடை தமராகுங் கற்றைக்கிர்த் திரளே. 268.  
 திரட்சிகணை குவைகொம்மை கேர்த்துறுமல் சோகஞ்  
 சேடுபுஞ்ச மாழைவட்டுப் பிழும்புமுண்டங் குழிய  
 முரத்தபங்கங் தொழுதிபிண்டம் பூகழுத்தை குவித  
 ஹண்டையுமாம் படலைபம்பல் படர்ச்சிபரங் தனவாங்  
 தரப்புனகங் குழிப்புமொக்குள் கொப்புளாம் பிணரே  
 சற்சரையாம் பயினிசங்கங் குவிதல்கூ இதலாம்

---

\* கழுமல் (பி - ம்)

பரப்பழுவம்\*பப்போவல் பரவைபாப் பாவல்  
பாய்தல்தா வுதக்கெனிர்தல் விரிவுவிசா வழுமே. 269.  
சாலகணிடகதழ்வதிகம் விதப்பூகம் பெருகல்  
தவம்புதுமை மதம்பிறங்க விறப்பமலைட்டுங்கு  
சிலமிகை யலைபூரிப் பான்றல்கூர் கழுமல்  
சிறப்புகுத்தல் பொங்கலின்பேர் பெருமைமாத் தடங்  
மால்கருமை பகடேந்தல் பாடிருமை மோடு [தொன்  
வால்குவவு தகைபொழில்பீ டண்ணல்பளையீடு  
மேல்கயவு களிபாழி வீறுசெம்மன் மானம்  
வியன்றுரீ மூடலைகாட்டுலேபூன்றுன் ஞுகவே. 270.

உன்னதமே டொழுக்கமுக்கம் பரிசியிர்ப்புப் போக  
ஷத்துங்க மிகையேந்த லோங்கல்கப்புத் தாங்கல்  
மன்னுதலே புரையுக்கம் பிறங்கல்புங்க நிலப்பு  
வார்தல்சேண் சிரயிரு பாளிருபே ருயர்வாம்  
பன்னமதுப் பருமைபருஷப் பீனமுமா மகறல்  
பாழியாப் பாய்வுதடம் வியலகலு எான்ற  
வெண்ணுமெட்டு மகலப்பேர் கண்ணதைபா மியுமா  
மிருச்சேர் செம்மைசெப்பஞ் செவ்வலசெவ்வ னணங்கே. 271

அனுநானுக்கங் கூர்முளரி நூழைநுவணை நாழை  
யாய்தலயி ரோய்தலுயிர் முன்னுணங்கு நுப்பம்  
நுனுகுதோசி நுண்ணமயின்பேர் நுளியுமாஞ் சின்ன  
நாவியிறை கண்ரூச கலங்தோகங் தன்னங்  
கணம்வறிதிட் டிமையொட்ட ராறுமற்ப மாகுங்  
கவிதூரஞ் சேண்சேய்மை யாம்வழிதல் போகல்  
குணியொழுகா யதங்தீர்தல் வார்தல்வரி யுறையே  
கொடினேர்பு கெடுமைகெடி ளீஸப்பேர் முழுவே. 272.

---

\*பப்போவில் (பி-ம்) டகதழ்வனிகம் (பி-ம்) ட்யூங்கு(பி-ம்)  
ங் வேமேஜனவுன் (பி-ம்) ஏ மைநுவணை (பி-ம்)

முடிவகலம் யாவடங்கல் சமத்தயமீனாத் தகண்டம்

முழுவதுமுற் றடையமுட்ட மெல்லாம்பன் ஜேர்பேர்  
யிஷைவுதுற்றல் செறிபொதுளன் மின்டல்பம்ப ஸிபுடம்

விரளங்ரக் தரங் துன்ற வடர் திழுஞ்கு துதைதல்  
கடிலகணி துறைதுறுமல் துன்னனெனருங் குதற்பேர்

துதைதலுடன் பதினெடுன்பா ணுக்தேய்வு சிரப்பே  
யொடிவுதவா லீனமரு குதல்ளிகல் சிறுக

வோய்வுகுன்ற லீறுசிங்க ஹனமெஞ்சல் குறைவே. 273

குறைவில்பு ரஸங் கிளைத்தல் கமங்தெவிட்டன் யலிதல்

குளிர்ததும்பல் பரங்துவன்றல் கெழுத்திகழ்த லார் த  
விழைவுபிறங் குதன்முழுத்தல் செகிழுண்மல்கல் கழும

னிரம்பலே தெவிழுல்பெரு குதலிருபான் பேரா  
மறைவில்பங்கு பயல்பாகம் பகுதியத்தன் கூறு

வாரம்பால் பாதியின்பேர் சீர்க்குருஞாட் பதிகம்  
பொறைகனம்பா ரமுமாகுங் துவக் துருவங் தோண்றல்  
புவியினிற்ற வாளொய்மை யிவகுகொவ்வி வேசே. 274.

இலகுமென்னமை சுகுமார மிருதுவா மளவை

யின்னையின்பே ரனங்தமு மபாரமுமா னமுமாம்  
பவவளவை கடன்கச்ச மளவாமா வம்பம்

பற்றுக்கோ நேற்றங்குக் கங்துதண்ட மாகுக்  
தலைமுதலக் கிரமோஜை புருவமுன் ணுதி

தாளெனமுவா யடியாகுங் கடைமுடிவீ றிறுகி  
கலமுகிவு முற்றங்தட்டமொல்லையின்பேர் காப்ப

ணள்ளிகைநாச் சமன்பகல்மத் திமத்தின்பேர் வரையே.  
வரைவுதுணை தளையவதி தாறனவு காறு

மானமட்டுப் பிரமாண கோசமடு காலை

275

பரியங்த மேணிகோ தனங்காடுங் கொற்றம்  
 பதினெட்டா மெல்லையின்பேர் சிரஸ்பங்தி யோளி  
 சிரையாங்கூர்ப் புக்கழிப்புள் எதுசிறத்த வாகு  
 நீமமரி தெளிர்தயங்கல் காங்திரகல் சோதி  
 விரியல்வயங் குதல்விளங்கல் யின்னிலவு வெயில்வாள்  
 வில்வாம சிழுல்லங்க லொடித்தவில குதலே. 276.

இலங்கவிலைமத் திடலோளிர்தன் மிளிர்துளங்கல் பிறந்த  
 வெந்கிரணை மவீர்தல்சுடர் தேசுங்கை தாமங்  
 துவங்கல்கதிர் மின்னால்பிர காசமுப்பத் தாரூஞ்  
 சுக்கிலங்கெள ரவங்குருகு வெள்ளிவால் குருத்து  
 கலஞ்செய்விளார் சிதம்பாண்டி பாலசுவஞ் சுவேத  
 நூரதவளஞ் சுசிசிதம்ஸ்திபான்மையப தார  
 மலங்குபாண் டுரம்விசிதம் வெளுப்புவெள்ளை விளக்க  
 மருச்சனஞ்சுப் பிரயிருபா ஸெந்தும்வெண்மைக்கருளே  
 அருணஞ்சேய் சேப்பரத்தன் செக்கர்துவர் சோண  
 மரக்குப்பா டலம்பூவல் சேதுதுப்ப ராகங்  
 குருதியத்துச் சிந்துர மூலோகிதமஞ் சிட்டங்  
 குறிசெந்து சிவப்பேயின் குவிகமுஞ் செங் நிறப்பேர்  
 கருள்காளங் காளகமை களங்காரி கார்மாக்  
 கறைநீலங் காளிமமா வஞ்சனமே மாய  
 மிருளசித மீரெட்டுங் கறுப்பின்பேர் களங்க  
 மிழிபுகறை கசுமா சிவைமலினப் பசையே. 278.

பசுமையரி தஞ்சாமம் பாசரிழபலாசம்  
 கைதரித்துச் சாமளம்ஷப பத்தாம்பச் சையின்பேர்  
 திசியரித்தி ராபம்பி தகம்பீதம் பொன்மை  
 நிறப்பேர்பிங் கலம்பச்சை பசப்புமாங் கபிலம்

வளிபுகர்புற் கெனல்புன்னமை புற்குரா னிறமாம்

வளிபுகர்கேழ் பயப்புவண்ணஞ்சு சாயல்சந்த மாணமை  
கசிவருண மேனியிருக் குருவடிவு நிறப்பேர்

கட்டழகு விசித்திரப்பே ரழகலங்கா ரழுமே. 279.

காரிகைபொன் சந்தந்தே சிகஞ்சோக்கு மஞ்சு

காமரோண்னமை வாமம்பூத் தகைதளிம மாணமை

யாரிகவின் மயம்விடங்கஞ் சபஞ்செழுமை காந்த

மந்தம்நவ்வி மணிவானப்புக் கோவங்கு மாணமை

யேரணிகல் யாணர்வண்ணம் பெரவன்சே டி.ராம

மெழின்மாதர் குருகுபொற்புச் செல்விதொட்டி பாங்கு

தேரணங்கு சந்தரம்பத் திரமம்மே கோக்குச்

சித்திரம ஞேகரமு மழகேழேழ் தருமே. 280.

தருணங்கோ மனக்கொம்மை குழவுவெண்னமை நாகு

தகைமழவு குருளைவின்போ தகம்புருவை யவன  
முருகிளைசு பதினைந்து மிளமையின்பேர் விருத்த

முற்றன்றுப் பாமழுங்கல் புல்லெனன்மட் கலுமாம்

உரமறிவு தெளிவுபுந்தி புலன்போத மேநைத

யுணர்வுமதி காட்சிஞா பகங்தேறல் ஜெலங்

தெருளங்சே தனஞ்சைதன் னியஞான மாகுங்

தெளியும்பே ரறிவுமுதுக் குறைவாமென் நறியே. 281.

அறியாமைப் பேரசே தனமாகு மூரி

யடல்களி மீளிகோன் முடலையும்பல் வாய்ஷமை

விறலீடு கலக்திரங் திண்மைமைந்து கோன்னமை

மெய்யூக்க மிடலாண்னமை மொய்ம்புவலி மல்ல

லெறுழும்துகை தானமதஞ் சத்துவங்துப் பாற்ற

லேண்மூர ஞாரங்தோற்றங் தாவுதா மாணக்

திறல்பாழி முன்புவயம் பலமுடுகல் மல்லாய்ச்

செப்புகாற் பான்மூன்றும் வலுவெணச்சொல் வீரே 282.

வீரியம் பராக்கிரமன் சவுரியஞ்சே வகுமே

வீரப்பேர் வெங்றிவலன் னொற்றமுல்லை வாகை  
போர்விஷயஞ் சயமாடு விறல்புகல்லெற் றியின்பேர்

பொறியாக்கங் திருப்பெருக்க மிடம்வாழ்க்கை விபவம்  
சீர்விருத்தி வெறுக்கைமா டியற்கைசெல்வப் பேரான்

செழுமைசால் பான்றல்வள நிறைமாண்பு வாய்த்த  
னேரமைதி மாண்மாண்டன் மாட்சிமைப்பேர் பத்தா

ங்லையழிவு தோல்விதோற் றிடரூலைவாங் கனியே283  
கனிகிருபை தகவிரட்சை போர்வையரு ஸிரக்கங்

கருணைதயாத் தயவின்பேர் தூய்மைசத்தங் துப்பு  
புனிதம்பா வனங்தூய்து வேத்தியர்தூய் சவுசம்

ழுதமே பவுத்திரமுஞ் சுசியின்பேர் சாந்தம்  
பனியளிதண் மழழுசீத னளிர்குளிர்சீ தளப்பேர்

படுங்குடுமை கோரம்வெம்மை யுருமம்வெம்ப ஹருப்ப  
மனல்கரு மந்தாபம் வெப்பழுமுட் டினப்பே [மன்றே.  
ரடைவளப்பங் கொழுமைசெழு மையுங்கொழுப்பா

அன்பின்பேர் நாரீரம் பரிவார்வ சேய

மளிபாசம் பற்றுணங் காதல்புரி வாகு  
கண்பவமேழ் தொடருமன்பே யுழுவவா மகிழ்ச்சி

உகைகடிசம் மகமலர்ச்சி சுகங்தொய்யில் கட்டி  
யின்பழுமா னங்தமதா மேமழுமற் றதற்கா

மிறமாப்பெக் கனிப்பேமாப் பபிமானங் தங்து  
பின்புமத்தஞ் செம்மாப்பு தருக்குமதர் செருக்குப்

பெருமிதம்வீற் றிருத்தல்பா டலமலர்ச்சி கனிப்பே. 285.

களியக்கெஞ் சளமுன்ன மிதையமே யுன்னங்

கருதுசித்த மனத்தின்பேர் ஜிந்தனைதி யானங்

தெளிசினைவிங் கிதங்கருத் துச் சூழ்சியெண்ணங் குறிப்புச்  
சிங்கைதாட் டியழுமாம் வலித்தன்முன்ன ஹக

முள்பட்டால் சிக்தித்த விளைத்தலுள்ள ஹழ்த்த [தலவ்  
லுன்னவின்பேர் புக நலென்னைல் பேண்டுக்கட்ட அ  
வளர்க்குதல்கா ஜால்கண்ணல் குறித்திடலெட்டாகும் [யே.  
வரையறத்தல் குணித்தல்கணித்திடலெனவே பொறி  
பொறைநாகித்தல் சமைகோன்றல் சமித்தல்பொறி மையின்  
பொறையின்மைக்காரோலுமை பொறுமையின்பேர் [பேர்  
ஏறுமைங்கு யெஞ்சேடு விழுமங்கனர் யாணர்  
நலமணியுத் தமங்குமை கடவுளோன்மை நன்று  
\*முறுதியின்பே குண்குமைவரன் முறையியதி தெய்வ  
மூழ்விதிப்பே ருறுகோங்பு தவன்விரதங் தவப்பே  
ரறமுதலி தருமே ஒன்றைமதன்ம மாகு  
மாணையின்பே ரேவலர மமைவாமென் பதுவே. 287.

அதிகமு தியம்பயப்புப் பயம்பகை யிலாப  
மாக்ககங்தல் பலித்தலுமாம் பழுமைமுன் புராண  
முதுமுறைத்தான் ஹழ்புரா தனம்பூர்ப்ப முக்கைத  
மூரிதொண்டு பண்டுதொல்லை யொல்லைபு குவமாம்  
புதுமைபுனை நூதனம்புத் தேள்விருந்து கோடி  
புனிறுவம்பு கடியாணர் கவம்புதிது மாகுங்  
திதிதிரமன் ஹுதரூது துஞ்சனிலை பேரூங்  
தேறுமன்ற நிச்செயக்தீர்க் கந்தரிப்பு சிசமே. 288.

சிசப்பிரிய மோகைமா ராயமூவ கையின்பேர்  
நீங்காலமை தண்டாலை யானுமை யாகும்  
தலக்கிகுளை கேண்மைதொடர் கேள்கட்பு டமறுபே  
மறுத்தல்வட்க ஹட்கிலச்சை காண்சமழுத்தல் வெள்கல்  
கசக்கம்வெட்க மாங்கேண்மை யுணர்வுகண்ணு கரிகங்  
கண்ணேட்ட நயப்புமதாங் கணிதமெண்ண மாகு

---

\*முறுதியுமா முண்மைவரன் (பி-ம) † வக்த்திகுளை (பி-ம)  
நாற்பேர் (பி-ம)

\* மசத்தியிலா வழுக்கின்கை யமலம்விம வழுமா  
மதிகார முறைகைமபா ரம்பரியத் திறமே. 289.

திறத்தினுடன் வகைக்கூறு பாடுவகுத் தவின்பேர்  
தினைகுடியாம் பரியாய முறையாகு மாவே  
வெறுப்பறுத்த வொல்வாகை முஜையவா வின்கை  
வேண்டாகை யுவர்ப்புமாம் வீரத்திசார் வறுத்தல்  
துறத்தறு வியின்பேரோற் றுகையொருகை குறிப்புத்  
தொட்டிமையாஞ் செய்திசெய வியல்பொழுக்கா கார  
கெறித்தன்மரி யாதமுறை கைக்கை யாய  
க்கிழெறி மஞ்சரிகை யகைசாரித் திறமே. 290.

ஶாரமொடு டேசேறிரதக் தயிமுதஞ் சுவைப்பேர்  
தனியிலவும் புளிபுளிப்பாக் திந்தக்கைப் பாகுங்  
காரமே காரில்கடுகெங் காயக்காத்துப் பாகுங்  
கனியினிதின் மதுரக்கீச் தெங்குதித்திப் பினிப்பாம்  
பேர்பேரே யபிதான் காமமுமாக் துப்புப்  
பின்னேது டுவாயில்கா ரணநியித்தக் திறமே  
வார்பொருட்டா முரனாக்க முள்ளயிகு தியின்பேர்  
வாழ்வியப்பற் புதமிறும்பூ தழிசெய்விம் மிதமே. 291.

விம்மிகிறை வேறுவின்பேர் சபலமாக் துப்பு  
வீளைவுமல்லன் மங்கலம்போக் கீயம்பொற்பு மலர்ச்சி  
பொம்மல்பூப் பொலிவொன்பா னாகைவுபுல்லல் கெழுமல்  
பொருங்தலாம் வெகுவிதா னுவிதம்பல் விதமா  
மும்மையொழி பிறப்பம்மை மறுகைவரு பிறப்பா  
மொழியிம்மை யிப்பிறப்பா மொருகைமயொரு பிறப்பா  
மெம்மையெக்கப் பிறப்பாமேழ் பலமேழு பிறப்பா  
மிழிதகவு பளிபவமா மெளிகையெண்ணைய யுரித்தே. 292

\* மசத்தி விலக்கு (பி-ம)    ‡ சேறிரதமமுதமிலவ (பி-ம)  
ட வாயில்கா (பி-ம)

உரிமையின்பே ருளிபாங்கு \*கெழுக்காணி கிழமை  
 யுரித்தாட்சி தகைதாயம் பாலுடன்பத் தாகும்  
 விரைவுருகு கங்தமோ தவம்வம்பு நாற்றம்  
 வெறிகடியா மோதக்தேம் பரிமளங்கான் வசங்த  
 மருமதுவை கறைவாச மன்றல் ரொன்பான்  
 மணமாகு நாறுதல்கா் தித்தல்கமழ் தலின்பே  
 ரகுவருப்புத் துற்கங்தம் பூதியா்ம் பயிர்ப்போ  
 டருவருப்புக் குக்கிதமாங் நூவுமன்னு மிழிபே. 293.

இழுக்குமறல் பொல்லாப்புப் பொல்லாங்கு ழறவி [பேர்  
 யிகழ்ச்சிபுன்னம கீழ்ச்சோர்வொன் பாலுமறத் தலின்  
 வருக்குமாங் காரில்பழிபோக் காரில்பிழைதோன் காச  
 வடுத்தவறு பொய்பழுது தப்புவனைச் யேத  
 மழுக்குமிறை குறையேச்சு கறைகோது கறையே  
 யாசுமறப் புகர்களங்கக் துகள்கழிப்பு மாசு  
 கொழுப்பரிப்புச் செயிர்மானம் புரைமுப்பான் மூன்றங்  
 குற்றமதாக் தனர்க்கியின்பே ரேட்டையசாக் கொடியே.

கொடுமையின்பேர் பூதிகண்ட முறைப்புவஞ்சங் கோரங்  
 \$கோட்ஜெயுக் கிரங்கலாங் கடுமைசடம் பத்துங்  
 கடினமுமாங் குறையிலம்பா தொற்கயின்மை மிச்சை  
 கலிவறுமை குறுவாழ்க்கை சிரப்பல்கல் சிறுமை  
 மிடியாடுகல் குரவீரா ஏறுன்றுதரித் திரப்பேர்  
 வெறுமையுமா மரிமுருட்டு தெவ்வுமூரண் பகையா  
 மடியுமதா முறவியுற வாமடம்பே தமையு  
 மருட்சியுமா மேதித்த வினைவிரக்கப் பயனே. 295.

பயமடப்புத் தாருண்ணாங் கவலைவெறி வீமம்

பனிப்புப்பீர் வெறுப்புருமு வெறுவுகுர் பிறப்பே

---

\* கெழுக்கோணி (பி-ம்)      \$ கொட்டஜெயுக் (பி-ம்)

யர்வுட்குக் கோபம்வெடி பேம்புலம்பு விழைகொ  
ஏச்சமதா கும்பிரமச் தூரிதமிறை கவன  
முயவழுங்கல் கவந்சிகதி யணங்காய்வு சமழ்த்த  
லுயங்கலா குலமோவு கலக்கநொசி மழுங்கல்  
வயாவருத்தம் பதினெட்டா மடியிழிவு நந்தல்  
வழுவருங்கல் கயங்கேடு சுதங்கங்தல் சிதைவே. 296.

சிதம்புசித்தி சீரணங்கித் தூதபுங்குணமின் மையின்பேர்  
செழியுமதாம் வீளம்பிதந்தா மதமாகுஞ் சண்டங்  
கதங்குரு ரங்கோப மறம்வெகுளி சீற்றங்  
காய்வளர் கலாம்புகைதல் விடைத்திடல் குரோத  
ஏமுதும்பல்கறுப் புருத்தல்சிவுப் பேபுழுங்கல் சீற  
லூட்ற்றநீ வீரருணவல் கொதித்தல்கன்றல் கனுறல்  
வெதும்பல்பவ தொங்தமே சலம்வாயிறம் வெம்பல் [மே.  
வெறுத்தல்செயிர் மறமரிப்பெண் \*ஞைவொன்றுஞ்சின 297]

சினத்தபட ரின்னல்வெறுப் பிடும்பைபுன்கண் கேதஞ்  
செல்லல்கோட்டாலையலக் கண்டீழை யரங்கை  
பனித்தல்கவல் யாதனையின் ஞங்குபையு ளேதம்  
பருவரவிட்ட டளமுறுகண் மம்மரல்லல் கரங்கை  
துனிப்பிடுக்கண் பீடையலம் வரலல்ல கண்டஞ்  
குர்விமுமங் கையாறு கவலைதுக்கம் கைபத  
வனுக்கநோய் நட்லையெவ்வம் வெய்துறலே பழங்க  
ஐனயெட்டுங் துன்பத்தி ஸபிதான விதமே. 298.

விதீர்ப்புலைவு தள்ளாடல் பொதீர்ப்பஸத்தல் பளிப்பு  
விதலைகம்பங் கம்பிதஞ்சஞ் சலஞ்சபலங் துளங்க  
லதீர்ப்புவிதர் குலைவுகலங் கலங்கல்கடுக் கமதா  
மழுங்கலுமாக் தலையிழிவு சாய்வாகுஞ் தஞ்ச

மெதிர்த்தண்ணம் தாழ்வாகு மொழிவிழிவோ இவர்ப்பே  
தெய்வனங்கை ஈகலூர்வல் னிச்சைதலின்பேர் குடில  
மதிப்பிலிசாட் டியம்படிறு புள்ளுவங்குத் திரமே  
மாண்யகுற்யம் பட்டினமூட்டும் வள்ளுச் செமனுமே 299.

என்னவனெற் ரூவோவை யேர்வக்கோ வக்தோ  
வேயத்தா வன்னேவற் புதலுமிரக் கமதாங்  
கொன்வறிது வீதாலீண் பயனிலிகாற் பேராங்  
கோணன்மனக் கோட்டுமுமவ் வியமுமழுக் காரும்  
பின்னம்விப ரிதம்விகிர்தம் வேற்றுமை விருபம்  
பேதம்விள்ளல் வீகண்ணடவிக டிதம்வீற்று விடை  
மன்னியமே திரிவுவிகர் பழும்வேறு பாடா

துமகமொடுதி யானம்பா வகஞ்செடிபா வெனயே. 300.

பாவம்பா தகம்பவக்தி வினையாகு மொற்றை  
பலனில்கே வலம்புலம்பு தனிமையே கழுமாஞ்  
சோவமா மூத்தலுண ராணுமத்த மினமை  
சோகமிருன் வெருண்மோக மூன்மத்தம் பித்தக்  
தாவம்பே தனந்தர்கள நேமமருண் மான்று  
சழங்கரிமைங் தேபித்து மயர்கழுமு மாந்தக  
ஞேவுமறன் மயன்மயக்க மதாங்கைது வானமை  
கொப்துறுங்கை பொழியாமை யாம்பெயர்மை விழியே.

301

மால்வேண்டல் வேணவா மாதர்ந்சை நயப்பு  
வெய்யபற்றி ராகஞ்சார் விவறல்பெட்டு வேட்கை  
வெப்பக்சா தரமிச்சை யேட்டைவயா கம்பு  
கையிரதி பினைவிழைவு மேவல்வெஃகல் விருப்பங்  
காதலார் வங்கவற்றல் வீழ்தல்பெட்டஞ்சோக

† யென்னலேகல்வுங்க (பி-ம்)

‡ மகங்கியா னஞ்செடிபா வம்பாவ ஜையே (பி-ம்)

மையிலர்த் ரூஷ்டலவா வரஞ்சைகாற் பதுபே  
ராஸையாங் கைக்கிளையோர் தலைக்காம மணங்கே. 302.

அணங்குகுங்தம் பிணிமடியு ரோகநிழன் மாரி  
யாமயஞ்சூர் மங்கல்லைப்புள் புஞ்கதனுகோ யாகுக்  
தணங்தசங்கை குடுத்தலையம் விப்பிரம்பி ராங்தி  
சங்தேகங் கொல்லனுமா னமுமாகுக் தீங்கு  
குணங்குமுட்டுப் பாடந்த ராயக்ஞி தூறு  
கோனேயங் தரக்குத்தட்ட வாபமும்விக் கினமாம்  
வணங்கமுங்கன் மடிவலச் வாஞ்சிலூன்கல் சோப  
மங்தமங்க வாலசிய மாயாசஞ் சோம்பே. 303.

ஆயுமழி வின்மைகன்னி குமரிகோ கிண்டுமா  
மடைக்கலப்பேர் கையடையாஞ் சாலூரங் கயவு  
காயவிலை மென்பாடாஞ் செயலறல்கை யறவாஞ்  
\*சமயிகல்கே மூங்கன்ன போலென்ன வணைய  
+எய்வுபடி கேர்க்கதழ்வு தூக்குவீழ் மான  
மினைதுணையற் றுறமூத்த னிகர்பொருவ குப்ப  
+தீயபுரை யுவமைலை வொப்பிருபத் தாரூஞ்  
கிச்சீயே வேயேயே னிழியிகழ்ச்சி மரபே. 304.

மரபுநீர் பான்மைவண்மை கிழமைபெற்றி தகவு  
மரலைபா வியல்புதன்மை தகுதிசுங்கக் தகைமை  
பாரிஜின்முறை சால்புவிதி கொள்கையதி காரம்  
படிகுணமே கிறமிருபான் மூன்றுபண்பின் பேரா  
மொருபலமே தொடிகங்கீசு காற்பலமா சிறையே  
யொருதுவா மினையரைத் துவாங்காற் றுவாமே

---

\* சமயிகல் கேழூங்கெள்ள பாலென்னபடி கேர (பி.ம்)  
† ஏய்வுணைய கதழ்வன்ன தூக்குவமைமான (பி - ம்)  
‡ தீயபுரை துல்லியம் வீழ்மலைவியைவு மொப்பாம் (பி-ம்)

சொரிதாக்கா மொன்றேகம் பிரதமமோற் றையுமான்  
கவுடிகள் முபையவினை துணைதுவமு மிரண்டே. 305-

இரட்டொழிலு முத்திரிமுன் ரூஞ்சதுரும் பாத்து  
மிகைநான்கு நாலாகும் பஞ்சமஞ்ச ஸ்மக்தா  
மரந்றுசடன் சட்டாரூஞ் சத்தமே ழாகு [தாகு  
மட்டமெட்டா வெங்தொண்டொன் பானுமொன்ப  
தரத்தசம்பான் பதுபத்தா நாறுசத மாகுஞ்  
சகத்திரமா யிரமயுத மேபத்தா யிரமா  
முரத்தநா ரூயிரமே யிலக்கமது பத்தே  
யுறுங்யுத மதுபத்தே கோடியெனுங் கூற்றே. 306-

ஏழாவது பண்பு பற்றிய பேயர்த் தோதுத் முற்றும்.

---

## எட்டாவது

ஒவிய பற்றிய பேயர்த் தோகுதி.

கூற்றிசைவி ஞக்கிளவி நொடிகாலை வாணி  
 குயிலியம்பேச் சுறைபலுவல் வாக்குரைதோல் புகல்கீர்  
 மாற்றமொழி கைத்தீர்ப்புப் பறைசெப்பன் சொல்லாம்  
 வாசகம்பா சுரம்வார்த்தை கடைவகன நான்காச் [த்த  
 தோற்றுரையாழ் மொழிபதமா மேத்தன்மெய்ச்சல் வாழ்  
 ஹதிவழுத்தல் புகழ்தல்பர சுதல்பரவல் பழிச்சல்  
 போற்றுகிறத் திரங்குதித்த வாயாகில் வாழ்த்தே  
 புகல்வரா சிடைபலகால் விளம்பன்மீ துரையே. 307

உரைத்தலியம் புதலிறுத்தல் காற்றலே யாட  
 வோதல்பக ருதல்குயிறல் புகறல்சொற்றல் மொழி  
 ணிரித்தல்கறைந் + திடல்கறைதல் விளம்பலே கூறன் [தல்  
 மிழற்றனவி ஒதல்பணித்த விசைத்தலோடு பேசல்  
 தெரித்தல்செப்ப வேநொடித்தல் சொல்லவெண்ணுன்  
 திசைச்சொற்றே சிகமாகு மிடித்தல்கழி நலுமே[ருகுக்  
 மருட்டிறுதிச் சொல்லாகு மூல்லாபந் குதலை குமே.  
 மழலைகொஞ்சன் மிழலையைந் து மென்சொல்லாய் வ ஞாகி

வரங்கிலைம பரம்வாய்மை யானைவே ஓாண்மை  
 வாயுண்மை சிச்சயஞ்சுத் தியமன்ற மெய்ப்பேர்  
 சாதஞ்சா தமுமாகும் வழுதுமிச்சம் பெட்டு  
 சாதனைவக் கிரம்விகிர்தம் படிறுபொக்கம் வஞ்சம்

+ திடல்கைத்தல் (பி - ம்)

நிரவும்வாலக் காரமடி யனுசிதமே மாயம்

நிசிதமொடு சடம்பிசிபன் ஞாறபொய்யின் பேராம்

பரியாதம் பழிச்சொறீச் சொற்சிறசொற் பழிப்பாம்

பழிமொழியேச் சலர்கவ்வல யம்பலதாய்ப்படியே. 309

படித்தலத்தி யானம்வா சித்தவோ தவின்பேர்

பாடலுமாம் பிதற்றுதல் விடாதுபே சதலா

விடக்கர்க்க கணமறைத்த \*சொல்லாகு மேம்பா [லாகுங்

திசைத்தனெடு மொழிபெருஞ்சொற் பலரறிசொல்

கடைப்பிழியோர்ப் புடன்குறிக்கோ விவைதேற்ற மொழி

கடவுதல்வி ஞாவுதலா மெதிர்மொழியுத் தரமே [யாங்  
விடைப்பேர்கள் வாபம்வினு விடைக்கும் பொருளாம்

விரிச்சிகோ ணியித்தம்வாய்ப் புடச்சுன முதிர்வே.310.

முதுமைபழ மொழிபழஞ்சொன் முதுமுன்சொல் பழமை

முதுரையே தகதையுங்கா ரணச்சொல்லா மசதி

யிதகையு சயச்சொல்லா மனத்தக்தான் பொருளே

ஹிளார்கை ப்ஜோருத்தங் கூறியூ தூதலாங்

குதலையனும் வாளாகோ ஓபேசா வாகுங்

குவலா கருடனைவா வெனல்கரைதல் கேத

ஊதவகுத்த வகவல்வினித் திடலவழுத்தற் பேரா

முனைத்தலுமா மறைக்கவல் போரணழக்குங் குறியே.311

குறளைகொடு வாய்க்காண்டி புறங்கற்றுத் தொடுப்புக்

குஞ்சமொடு பிசினைமுமாம் புறத்தோனரப் பழித்த

வறைக்கற வாக்கயஞ்சன் மானமுப சார

மருமைமுக மனுமாமோ டோடுவழுட னிகழ்வாம்

பெறுமானை வஞ்சனம்வட் டித்தலே சாபம்

பிரமாணஞ் சூழ்சபதம் விரதமுஞ்சத் தியப்பே

\* சொல்லாங்தன் (பி-ம்)

‡ முதுரையும் (பி-ம்)

குறுதிகளை விச்சைவித்தை யூதியமே கால  
மோதிகல்வி கேள்வியுமாக் கற்றல்பயில் ஹதலே. 312.

பயிற்சீர்த்தி யேற்றஞ்சி ரிசைதோற்றம் புகழ்மேம்  
பாடெளி கியாதமீக் கூரைடு சுவேதம்  
வெயிற்பொருசொன் மலைசீர்த்தி யாமோத்துச் சு சாகை  
வேதமிருக் காதிநான் மறையெழுதாக் \*கிளவி  
முயற்சருதி யாரணமா மறைவத்திலை திகமாம்  
முதல்வேதம் பவுடிகமோ டிருக்காகு மிரண்டாக்  
தயித்திரிய மூன்றாமு தார்த்தானு தார்த்தஞ்  
சாமங்கோ ஜிகாலா மதர்வணமென் நடக்கே. 313.

அடருமுப நிடதமறை முடிஞான பாகை  
யருத்தபா கையுங்கரும் பாகையுமப் பொருளாம்  
பிடகமாக மம்பனுவ ஸாரிடந்தங் திரமே  
பெருஞ்சமையஞ் சூத்திரநுந் பேரேழாஞ் சருக்கம்  
படலுமத்தி யாயமிலம் பகமோத்துக் காண்டம்  
பரிச்சேத நூன்றுமதிலாம் புறவுரைதங் துறையே  
முடிவினணிக் துறைபதிகம் புனைந் துறைபா யிரமே[யலே.

முகவுரைநான் முகத்தின்பேர் கணக்கெழுத்தெண் ணி 314  
எண்கணிதங்கரண்மே கணக்குச்சோ திடப்பேர்  
யாப்புப்பாத் தீட்டர்கவிதை செய்யுளொடு தூக்கே  
யண்கவிபாட் டின்பேர்முற் பாவென்ளை வெண்பா  
அவல்தொகை யாசிரிய முரற்பாவே கவிப்பா  
மொண்டவசை யடியம்போ தரங்கமரா கப்பேர் [யாம்  
முடிகியல்வண் ணகமாஞ்சொற் பொருளருத்த முரை  
பிண்டமது பொழிப்பாகு மரும்பொருண்ஞா பகமும்  
பிசியுமாங் தொகுதிசெய்தல் பதிகமென்னு மிதுவே. 315

இதியாச மிலக்கியங்கட் துதலுதா ரணப்பே

ரெமுத்துவண்ணம் வடிவுதன்மை யாகுமொற்றே  
பதியாய்தம் புள்ளிதனி நிலைபுலித மாகும் [மெய்யாம்  
பலதொட்டே குளகமொரு தொட்டேரேமுத் தகமாம்  
குதிக்த \*மணுவழி யிராகங்கக் திருவங்

கொளைவரிகா மரம்பாட்டுப் பாணிபண்டே யமுமாம்  
மதிபாலை யாழ்க்குறிஞ்சி யாழ்மருத யாழ்ச்செவ்  
வழியாழாம் பண்பாட்டு கேற்றகுரல் யாழே. 316.

குரல்துத்தங் கைக்கிளையே யுழையினியே விளாரி

குணிதார மேழிசையா மிடறுநாக் கண்ணஞ்  
சிரநுதனெஞ் சொடுநாசி பிறப்பிடமே மிசைக்காஞ்

சேர்நான்கு நான்குமூன் றிரண்டுநான் மூன்றே  
யிருதொகைமாத் திரையவைக்கா நெடிலேழு மெழுத்தா  
மின்றமெவவன் மூல்லைகடம் பேவஞ்சி நெய்தல்  
விரைவீர புன்னைமணம் பாறேந்க ஓனென்ய்

வெறியேல மாதுளை வா ஷைக்னியுஞ் சுவையே. 317.

சுவைவண்டி கிளைபரி கரிநுணலான் மேடாங்

தொளியேழாம் விசவாயித் திரண்யமன்முக் கதிரே  
கவுதமன்கா சிபனீச ராமந்த வோஷச

காகுளியம் †தந்தக்காமத்திமய்பஞ் சமமே  
தவிர் துத்தஞ் சமனிசையாம் வல்லிசையே யுச்சக்  
தாரமெச்சாங் கோடபதி விபஞ்சிகலங் கருவி  
திவவுறுவல் லரியாழ்ப்பேர் வீணாதண்டி வாரி

சிறக்திடுகின் னரப்பேரா மதினிசை யெழாலே. 318

எழுசரம்பு துயரிகுர ஞடியுங்கத் திரியாம்

யாழ்வலிக்கட் டேதிவவு மாடகமென் பதுவே

\* மனிவழி (பி - ம்)

+ திரக்தக்கா (பி - ம்)

பழகுமுறைக் காணியின்பே ரிசைக்குழல்வங் கியமாம்  
பாட்டிரைகோ சனைசும்மை நா தமிடி யோசை  
தழனியிசை யுரைபுலம்பு களனூர வாரஞ்  
சருதியா குலமோதை தொனியியங்கோ டைனயே  
செழும்வெகுளியரவழு வேழுமொலிப் பேராஞ்  
சிலையொலிப்பே ருழையுமரு மரஞ்சமுமாஞ் தெளியே.  
தெளித்தல்விம்மல் குமிறலிரட் துதலரற்ற லோர்தல்  
சிலம்பவியம் புதல்சிதைதத்த விசைத்தலே முழங்கல்  
இளித்தலுரற் றுதலுரைத்த விரைத்தலே யேங்க  
விடித்தல்குளி றுதறுவைத்த வலம்பலே கறங்க  
ஹுழுத்தலமுங் குதறழங்க ஞௌனித்தலே கதித்த -  
ஹுலம்பறைவிட் துதல்களைத்தல் புலம்பலே சிரற்றல்  
பிளிற்றல்முத்கல் குருமித்த னரவலே கெளிர்தல்  
பிரற்றலே பயிறன்மூர ஊதலுமொலித் திடலே. 320.

ஒல்லெனன் ஞெரேவெனல்வல் வெனன்மொகே ரென்

[னல்]

ஒய்யெனல் வெடேவெனல்பொள் ளனல்சரே ரென்  
கல்லென றியரெனவிம் மெனல்விரீ ரென்னல் [னல்  
கம்மெனல் பழரெனல்பொம் மெனல்குபீ ரென்னல்  
கொல்லெனலம் மெனவிழூ மெனலேபொள் ளன்னல்

கொம்மெனலு மனுகரண வோசையின்பே ராகுஞ்  
சில்லல்கூப் பிடல்கத்தல் கதறலா மூரப்பல்

தெளித்தலதிர்த் திடல்தட்ட வெனக்கடவா தாமே.321

கடகடென்றல்பகபகென்றல்மொஞ்சொன்றலுடனே  
கலகவென்ற னெறுநெறன்ற னெடுகெடென்றல் கடி

[தாய்ப்]

படபடென்றல் மொடுமொடென்றல் சனசளன்றல்  
பகபகென்றல் களகளன்றல் திடுதிடென் [பின்னும்  
[நல்லாற்

நடத்தென்றல் கொளுகொள்ளன் மொகுமொகென்  
 சரச்சென்றல் பரப்பரன்றல்கரகரன்றனு[நல்வேறு-  
 மடமடென்றல் வெடிவெடென்றல் கொடுகொடை  
 வருவனவெல் லாம்லிரவி ரேசை [ந்தவிலவபோல்  
 [யெனு மார்ப்பே. 322.

ஆர்ப்புக்கோ சனைகுமிஹல் கோட்டனயே கொழித்த  
 வாகுலங்கோ வாகால முலம்பலே; கலித்தல்  
 பேர்ப்பரற்ற வேகறங்க வொடுதமரம் பூசல்  
 பேரோசை தியிலகுமி வங்கவகங் தகுமுதம்  
 போர்ப்புரையப் \$புத்தல்கள் கனமுழற வனபையம்  
 போராட்டம் பிறகடமாட்டப்ரமே சத்தங்  
 கூர்ப்புஞசங் தடியேகம் பலையடா பிடியுங் [மே.  
 குஜரத்தலுமாழுப்பதும்பே ரொவியனப்பேர் \*தொழு. 323  
 ; குமிதம் (பி-ம்) \$ புதுதல்கள் (பி-ம்) \* தருமே (பி-ம்).

எட்டாவது ஒலி பற்றிய பேயர்த் தோதுதி முற்றும்.

## ஒன்பதாவது

சேவல் பற்றிய பேயர்த் தோகுதி

தொழிற்கருமங் கண்மம்விதி செயல்வினைப்பே ரைக்தாக்

தொழிற்பயில்வு தொறுவாக்கா தரம்வினையின் தொடர்  
இழைத்தல்பா ரித்தனிரு மித்தலே குயிற்ற [வாம்

வியற்றலய ருதல்வைனாத லாற்றல்செய வெட்டாம்  
பழக்குசிட்டி சிருட்டிபிறப் பித்தல்படைத் தலின்பேர் [ரூ  
பண்ணைகேட ரெல்பொய்தல் வண்டலுண்டாட் டோ  
யழக்கிய விலாசனை கிரீடையுப்புக் கேளி [விரிவே.

ரொன்பதொன்றும் பெண்கள்வினா யாட்டின் பேர்

விரிபொழுது போக்குவினா யாட்டுப்பா ராட்டு

மெய்ச்சல்விலே தங்களித்தல் குலவல்கொண்டாடவின்  
வரைதல்கடி கைப்பற்றன் மணம்வேட்டன் மன்றல் [பேர்  
வதுகைவதி வலஞ்செயல்கல் யாணம்விவா கப்பேர்  
முருகுதுணைக் கறல்விழாக் ஶாறுபுத்தேன் சேறு

மூலிரண்டுச் சபத்தின்பேர் மலரடைச்சல் செருகல்  
சொருகலாம் வைனாவணிவொப் \* பனைமலைச்சன் யிலைதல்  
குடல்வேய் வலங்கரித்தல் புனைவுமண்கை செயலே.

கைதொடல்போ சனங்கின்றல் பொசித்தறுவ்வன் மிகை  
கவ்வல்பா ரணங்குற்ற லுணல்பருகன் மாந்தல் [தல்  
துய்தினலே யழுதுசெய்த ஞுகர்வயிற வார்தல்

துப்பருக்த வேதுய்த்த லுண்டலெழு மூன்று  
முய்துநங்கல் விழுங்குதற்பேர் துயில்களு வளர்த [தல்  
லுறங்கல்பள்ளி துயிறல்படல் கண்ணடைத்த வனங்

\* பனையிலைச்சல் மலைதல் (பி - ம்)

32

32

32

வெய்துறுகன் படைதுஞ்ச னித்திரைதுஞ் கவின்பேர்  
 விடிச்தெழுப்பலெடுத்தலேதெளித்தற்பேர்ப்பொருளே. 327  
 பொருமல்விம்மல் கசிவுரோ தனமிரங்க வேங்கல்  
 பழுங்கல்லூ முதல்கலக்க மொன்பதழுதலின்பேர்  
 தருதல்கொடை வீசல்கடப் பாடிடுத விகுத்தல்  
 தானம்வண்மை வேளாண்மை பகுப்புதவல் வேள்வி  
 அருளுப காரங்கல் விதரணைத் தியாக  
 மனித்திட ஒதாரம்வழங் குதல்பொழித வீகை  
 விரவுபணித் திடனீட்டல் கவிகைசிவி கையுமாம்  
 வேங்தர்வரை யாதுகொடுத் திடுதல்கொடை மடமே 328  
 மடக்கல்குத்திமுடக்கொறில்முணங்கொடுக்கம்பாந்தம்  
 வலிதடக்கம் பதுங்கலுமாம் † வதிதல்வைக விறுத்தல்  
 விடுத்தலிறை விசித்தலல்க ரூத்தலுங்கந் கவின்பேர்  
 விடுத்தன்மோ சனமோக்கங் தீர்த்தலுயிர்த் தலுமாம்  
 இடுக்கல்பெற்றி யிழிவாமீக் கோளிவரே றதலா  
 மிறங்கல்சுத மவதாரங் குனிவுகுரங் கலுமா  
 முடற்றல்சொலித் திடலாம்வீ சுதல்விலங்க விடுத  
 லோச்சலெறிதலின்பேராம் பூய்த்தல் பிய்த்தல் காணே. 329  
 காண்டறை சனநோக்கல் கண்ணுதலே பார்வை  
 காட்சிபார்த் தவின்பேராஞ் சிறக்கணிப் பபாங்க  
 மீண்டுக்கைடக் கணித்தலாஞ் சரிதையையம் பிடிக  
 மிரக்தபிண்டம் பலிபாகம பயிக்கமும்பிக் கையின்பேர்  
 வேண்டல்குறை ‡ கோளேந்றல் வாங்கவிரத் தவின்பேர்  
 வேண்டாமாற் றதல்காத்த னிறுத்தன்மறுத் திடலாங்  
 தோண்டலக முதல்கிளைத்த # ஜெண்டரூட்டல் பிளிற  
 ரூடுதல்கள றதலுமாம் பிடித்தல்பற்ற ரூடலே. 330

† வதித்தல் வைக (பி-ம்)      ‡ கோளேந்றல் (பி-ம்)

# ஜெண்டரூட்டல் (பி - ம்)

தொட்டல்பந்தம் யாப்பசைப்புச் சிமிழ்ப்பார்த்தல் வீக்க  
றுறவிசித்தல் பினித்தல்கட்ட லொன்பதாங் கதுவாய்  
வடிப்படலாம் விளம்பல்பா ரித்தலாம் பிறக்கு  
வழுக்கயக்குச் சோர்வாகு மெறிதவெற்றல் குற்றல்  
புடைத்தலுமாம் புடைத்தலே தகர்த்தல்குட்ட வாகும்  
புதைத்தலே பொதிர்ப்புவீக் கழுமாகும் வதைத்த  
வழித்தலே யதைவெற்றன் மோதலழுத் துதலு  
மதுக்கலுமாங் தூய்தாக்கல் சீய்த்தலாக் தெரியே. 380.-

தெரித்தல்வரைங் திடல்பொறித்தல் கீறலே தீட்டல்  
சிவக்கல்வரித் தலுமெழுத வாங்கணக்கி லேகை  
வரித்தவரி பொறிபோய ஏ மிலிசிதமா காதம்  
வன்னமெழுத் தக்கரமாங் கீழ்த்தல்குற்ற ரேய்த்தல்  
அரக்கல்சிகிதத் தவின்பேர்மஞ் சனங்தோய்தல் குளித்த  
லாடல்படி தலுஙானஞ் செய்தலின்பேர் தேய்த்த  
லுரைத்தலுரிஞ் சலின்பேரா மியிழ்த்தலே தெவிட்ட  
ஊழிழ்த்தலுமாம் பறித்தல்குற்றல் களைத்தல் கட்டல்

[வழியே. 33]

வழிபடலற் சனையாரா தனையேழு சனைப்பேர்  
மகம்யாகங் கிருதோம மிட்டியெச்சம் யூபம்  
பழியில்லேழு வியின்பேர்வங் தனைவணங்கல் காணல்  
பணிதல்வங்கிப் பிடிப் பிறைஞ்சல்பணி தாழ்த்தலுக்கெண்

[டனின்பேர்

தொழுதலுங்கை கூப்புதலஞ் சலியொடுகும் பிடற்பேர்  
சுகத்தாடல் சம்போக மைதுனங் கிரீடை  
விழைவுபுல்லுக் கலவியாவிங் கணமே கூட்டம்  
விழைச்சிகையதல் புணர்ச்சிமணங் தழுவன்முயங்குதலே. 332

ए மிலிசிதமா (பி - ம)

முயக்கிடத்திற் கூடியுமே கூட்டமில்வா திருத்தன்

மொய்த்ததொரு புலவியா மஜுகாம விஜோஞோர்  
மயங்கவுரை மறுத்தலே பூடலென வரைப்பார்

மகிழ்ச்சர்பிரிச் ததற்பிள்ளைர் வாயிலஷ்டத் திருத்தல்  
இயங்குதலில் லாத்துணியும் புலவிநிட்டமுமாம்

இல்லுட லொழிதவின்பே ருணர்தவெலால்ல லாகும்  
சயந்கொளும்பா டினிமுதவோர் புலவியொழிச்திடவே  
கவின்றவேண் இதல்வாயி வென்றுபரிச் துரையே 333.

பரிதவினித் திடன்னெழிர்த லொடிதட்டல யிடிதல்

படவிறுத்த விறுதவெலாசித் திடலைகத்தன் முறிதல்  
முரிதவின்பே ருழ்த்தன்மூ இதல்கவித்தல் பாத்தல்

மொஞ்சல்மூ சுதலைந்தாங் சுசல்மட்கல் கெடுத  
விரிதலூடை வேதிட்க னெரிதலே ஞோன்க

விகடவுதொங்கல் சாய்வுசரி தழுமோட லாகும்  
அரிதல்சே தித்தல்விடு வாய்கெய்தல் சூலல்

அறுத்தல்கொய்தல் கத்தரித்தலீர்த்தலதின் பகுப்பே.

பகுத்தவெற்றல் கண்டித்த றறித்தலே துமித்தல்

பரிதலே தடித்தல்வெட்ட வேழாகும் விரிய

விகுத்தல்பரப் பலின்பேராக் தணித்தல்செம்மித் தவின்

எருக்கல்கா துதல்சவட்டல் மாரணஞ்சட் டித்தல் [பேர்  
செகுத்தல்வீட் இதல்படுத்த லொழித்தவெற்றல் கோறல்  
செவிட்டல்முருக் குதல்பன்மூன் ருங்கொலைசெய்

[தவின்பேர்

அகைத்தலுமா மூறணங்கு கோன்வேட்டங் கொலையா

மமர்வேட்டை பற்றியதா மமுக்கண்ணெழுமுங் குதலே335.

குதித்தவின்பேர் மிதித்தலுக் குதல்பாழ்த் தலுக்கல்

குப்புறலா முகைத்தலும்பல் கஞ்சலோ பொதுங்கல்

கதித்தலே பொலிதல்பாச் சாலுமெழுச்சி யதின்பேர்  
கதழ்வுவல்லை கதனமொல்லை நூரியகொறில் கடுப்பு  
விதப்புவிசை கடிகல்சண்ட முகிகல்ஜூள்ளல் கோரம்

வேகஞ்சிக் கிரஞ்சுதி குத்திரமே கவன

மதிர்த்துளைவு துவறலொடு தாரைவிரை வின்பேர்

அறுமூன்று நான்குமெல்கல் தாழ்த்தல்மங்த முறலே. 336

உறல்பொருந்தல் மருவுவண்ண விசைவுகண்ணல் யோக

மொல்லவிசைப் பதைகல்சிவ ஒனுதலல்க விசைவு

பெறலணவால் சார்வுதொட ஹன்னல்கூ டலின்பேர்

பிரிவுணர்வு வரைவுவல்வி தணப்பொருவல் துறத்தல்  
துறவிகடி நீங்கலொன்பான் குயிறலே தோளல்

துளைத்தல்திலைத் தலுமாந்தா பித்தனிலை செய்தல்  
நிறுவரேன் நலுநிறுத்த லரக்தடவல் வருட

னீவுலுந்தை வரலுமென மொழிவர்பா வலரே. 337.

வலத்தல்வா ரணாஷைத்த லாஜைதட்டல் முடைதல்

மாற்றல்வா ரித்தலொடு தடைதடுத்தல் தடைதல்  
விலக்கவின்பேர் கெகிழுலொல்லல் குழைவின்பே ரேவல்

வியங்கோளாங் கண்டேதி சொறியிரண்டுக் தினவாம்  
பவித்தல்கிடைத் திடல்வாய்த்தல் பயப்பீன்றல் பெறலாம்

பரிசனங்கொடு டிடலூறு துவனல்திவ எலுமாங்  
கலத்திடல் வளாவுத லளாவுதல் துளாவல்

கலம்பகஞ்சங் கிரணங் கலாவலுமென் றியலே. 338.

இயற்றலுத்தி யோகமுஞ்சு றுக்கந்தா ஓண்மை

யியஷழப்புச் சாயமாள் வினைமுதுமை தாள்வு  
முயற்சியதாம் பேராண்மை யருமையிட லோங்கி

முடித்தலூ ராண்மையதா முண்டாதல் பூத்தல்  
பயத்தலுமாம் பிறகிடலே பிறக்கிடல்பின் றலுமாம்

பாடீடு பெய்தலளித் திடல்செறித்தல் மூன்றும்

வெயர்த்தலே செவுவேர் வாஞ்சலே தமுமாம்

விற்றல்பக ருதல்மாறல் சொடைவிலைசெப் பகலேட்டு  
வேயெனுஞ்சொல் வொற்றாகு குரான்கல்சிங்கல் போகல்  
மெவிவுகிரி சக்தேம்பல் நாம்பலினாத் தவின்பேர்

காய்தல்வறத் திடல்முளித்த ஒலுறல்முதி ராஜுமாம்

காலாலுமிழ்த் திடல்பில்கல்பினிற்றஹுங்கொப் பளிப்பாம்  
மாய்தலே வரணமிவை மறைதலாக் தெற்றல்

மாறுபாடாம்பொல்லங் துண்ணமாஞ் சங்க  
மாய்மே யுல்குசா-ரிஷையுமாம் பிணக்கே

யரில்வாரங் துவக்குமற ஞற்பேரா வனவே.

340.

ஆவிவிடல் மாஞ்சல் சமாதிபொன்றல் முடித

லவன்றல்யோ கந்தபுத விலவிறத்தல் மரணம்  
வீவுதுஞ்சல் மாய்வுமுஞ்சல் சாவுழு வைக்தாம்

வீளிவுமாம் பரிகரிவக் கிரமாறல் சேறல்

தாவுமீண் டிடலைந்தாஞ் சம்பிரதஞ் சித்தாங் [வின் பேர்  
தரித்தல்பரித் திடல்பொறுத்தல் தாங்கல் சமத்த

வாவரு வுதல்கடத்தல் தாண்டல்தத்த லாகும்

வளைத்தல்சற்றல் குழுதல் வளாகமெனத் தெரு<sup>கோ</sup>லே<sup>கோ</sup>

தெருட்டலுடன் வருட்டலும்வற் புறத்தலாம் வரன்றல்

தெள்ளல்கொழித் திடலாகும் பூட்டைகமேற் கோளா  
முருத்தல்பொடித் திடலூறன் முளைத்தலா நூக்க

ஊன்றுகென்ற ஒங்கள்ள லாம்பாது காத்தல்

புரத்தனிலை பெறலோம்பல் திதிகோக்கங் காத்தல்

போற்றலுமா மரண்காலல் கட்டிகத வேம

மிருட்கடியே வேலிசே மழுங்காப்ப தாகு

மினைதலைகா வற்பெயரென் பார்தமிழ்ச்சொல் பலரே.

பவனிக்கே பேருலாப் போதலாம் வழங்கல்

பயிறலுல வலின்பேராங் தூய்மைசெய்த ஹடனே

புவனித்த விரண்டிமுவ லாளனத்தின் பேரா  
 முவளலகை திடறிவண்ட லொகித்தறுவண் டிடலா  
 மவுனப்பேர் மோனம்வர எரோளர வாகும்  
 வரியிறை கறைகடனுங் கரங்குடிய மிழப்பாங்  
 குவிதற்பேர் சாம்பல்கும் பலுமொடிங்க வாகுங்  
 குறைதிறைகப் பழுங்கெவ்வர் பாகுடத்தின் கவர்ப்பே. 343  
 கவர்தலே குடைதன்ஞெவி தலுங்கடை வாகுங்  
 கட்டலே சேர்வுபட்டி கரவுகர வடமே  
 சவுரியமே படிறுதிருட் டொடுகள்ளல் கரப்புச்  
 சாங்கந்தே யங்களவு தேனுவுமே களவாம்  
 துவர்தல்கீ றதல்கீழ்தல் கிண்டல்வனிர் பிளத்த  
 றுணிகீன்றல் கீறல்போழ்க் கிடல்பீறல் கிழிவாம்  
 கவிதலவித் திடனதுத்த ஞெதுத்தலுமற் றதற்கா  
 நாடனே உதறுருக்கை யாக்கொள்தே உதலே. 344.  
 தேடுமேல மரல்சொரிதல் மறுகண்ஞோட்க றிரித  
 தெருமரவே பிரமனிஞர்த் தலுஞ்சழுற வாகு  
 மோடனீ ஞுதனீண்ட னிமிர்பாற னீட  
 லோராஞு நேரோட லாதிலீ தியுமாம்  
 வாடவில்வெம் பரியோட்ட மண்டிலமே சாரி  
 மாதிவா ஸியுமாகும் பாதீடு தான்பங்  
 கீடுபகுப் பேபாத்துப் பாகமும்பங் கிடலா  
 மேற்படலொட் உதல்வலவித்த னேரலுடன் படலே. 345  
 படர்ச்சியிவ ருதலேக லொதுக்கமில்லல் சேறல்  
 படர்தலியக் குதல்வழுங்கல் \*போதலா மிறத்தல்  
 கடத்தல்விடுத் திடல்பிரிதன் மறுங்கலே தணத்தல்  
 கழுத்தலிகங் திடனீங்க றீர்தன்மூ வேழு-

\* போதல் செலவிறத்தல் (பி - ம்)

கடப்பதான் கவர் தல்வல்வல் கொள்ளும்வா ருதலா

\* சுறிதாக்கன் முண்டிதமே மழித்தல்சமைத் திடலே  
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டலா முட்டன்

மாட்டல்பொத்த விரண்டாகுஞ் சரணமறை புகலே. ~~ஆ~~  
மறனிகல்சல் லிகம்பூச லார்ப்பமர்தெல் வுடன்றல் ~~ஆ~~

மலைப்பிரணங் தாக்கோறல் கிடைத்தன்னாட் பேந்றல்  
செறல்மூடுகல் போர்பொருத வாயோதக் தும்பை

தீய்த்தல்வினை மூரண்கூட்ட மொய்செக்ருநேர் கிட்டன்  
மூறுகலா கவஞ்சமமே தலைப்படங்மன் உதலே

முட்டல்சமர் சங்கிரா மஞ்சண்ணட யிடற்பேர்  
உறவின்மேற் சாராமை தழிஞ்சியாம் புகையை

யொழுத்தல்வள்ளை யாஞ்சுடல்சக் தாபங்தா பிதமே ~~ஆ~~  
நாவலுகுத் திடல்சிதர் த்தல் சிதைக்தலுமித் தலுமாக்

நூண்டலெய்த ஒகைத்தனட வுதல்கெவல் கைத்தல்  
எவலுய்த்த லொட்டலூர்க் திடல்செலுத்தல் பத்தா

மிடைவெட்டா றலையதர்கோள் வழிப்பறியாம் வழியின்  
மாவெதிர்ப்பாற் றப்படையாச் தரல்கொடுபோ யிடலாம்

வலியழித்த வாற்றறுத்த வேமடித்த ஒழுந்ற  
வாவதுழக் குதலாகு ஜெகிழ்தன்ஜூன்க வலைய

வாஞ்சியலை சவின்பேரா மென்றுஙா உகவே. 348.

ாடகங்தாண் டவங்கண் ஜூன் டவாணிநடி ஏருத்த

ஈடகடனம் படிகாட் டியக் துக்குத் தூங்கல்

ஆடலா ஒதல்பெயர்த வகவன்ணட கடித்தல்

அசைவேந்ட் டண்யாட்டுக் கூத்துலு வேழாம்

\* கனமழிதாகல முண்டிதமா மாககததல சமைத்  
திடலே (பி - ம)

† சிதைக்தலுரைத் (பி - ம)

‡ வாணிநட்ட (பி - ம)

பாடிலையம் பித்தமலீ ரட்டானங் கடகம்  
பவுரிகர ணம்பரதம் பிரமரியே புரிய  
மோடலைப்புள் ளாளங்கூத் தினில்விகந்பாம் பழக  
லுழுத்தல்பரு மித்தல்சிர மஞ்செய்த னடையே. 349.

கடனமதிற் கொடுகொட்டி தாண்டவம்பாண்டரங்க  
ங்கிகூத் தாங்கபா லமுமாமால் கூத்தே  
குடமல்லோ டல்லியமாம் பாவைசெல்லி கூத்தாம் [கால்  
குடைதுடிசேய் கூத்தார்துற் கையின்கூத்து மரக்  
கடையமே சுகிகூத்தாம் பேடுமதன் கூத்தாங்  
கருதுதுடி யேழ்மாதர் கூத்திருக்கை பழுவின்  
புடையொற்ற றணங்கையதாங் குரவைகைகோத்.தாமல்  
புதுவெறியாட்டணங்குவெறி கழுங்கும்வாய்த் தனவே. 350

வாயினிற்கை நியாற்றப்பட வாவலங்கொட்ட தலாம்  
வட்டித்த லொற்றறுத்தல் வட்டணைதட் டலுமாம்  
ஆயகுடங் கைகொட்டிக் குவித்தல்கொம்மை செங்கை  
யகைத்துவித்துக் கொட்டலாங் தாளவொத்துச் சநிசி  
ரேயதுவாங் குடக்தங்கை கூப்பிமெய்யைக் கோட்ட  
லேகபதன் குக்கித்தல் குஞ்சித்த லாகும்  
பாயுமகைத் தலின்பேரே துயல்வரலொ டசைனாதல்  
பாழுல்சொரியலுமாகு காற்பெயரோற் றமையே. 351.

ஒற்றலுடித் தலின்பேராங் கொட்டவே காத்த  
லுடன்க்குர்த்த லப்பவின்பேர் மூன்றாகும் பூசல்  
தெற்றுபுலர்த் துதல்வரித்த விரண்டாகும் வைத்தல்  
தெறுத்தல்கெரித் தலின்பேரு மிரண்டாகு மிறுக்கல்  
தற்றுதலாங் கொள்ளைகொண்டி குறையா முரோசல்  
கார்க்குராய்ப் போதலுரிஞ் சதலாஞ் சவாச  
மந்றும்மல் மூச்சாமா வித்தல்கொட்டா வியின்பே  
ரலதுமிழ்த்த ஊற்காரங் காறல்சத்தி யகல்வே. 352.

குன்பதாவது சேயல் பற்றிய பேயர்த் தோகுதி முற்றும்.

## பத்தாவது

ஒருஶோற் பல்போருட் பேயர்த்தோகுதி.

### ககர வெதுகை

அகரமெழுத் தூராகு மகம்வேள்வி காளா  
 மகமிடமுண் மனம்பாவு மளைமரங்கள் விலையான்  
 சிகரமலை முடிகவரி மதிழ்தலைவற் பலையான்  
 சிகழிகைவா சிகைமாலை மயிர்முடிமுப் பெயராக்  
 தகர்விலங்கி ஞானுடைத் தாடை வாடெனமுப் பெயரான்  
 சகம்பூயி யாடிரண்டா சகக்தருவெற் புகிராம்  
 புகர்வெள்ளி நிறமாசா மொகரமயி வெழுத்தாம் [கே-  
 பொகுட்டேகன் னிகைசேற்றிற் குமிழ்வெற்பாய்ப் புக  
 17]

பகங்கொக்குக் கான்கோழி பகுப்புடன்பெண் குறியாம்  
 பகலொளிதி வாருகிழ்த்த கடுச்சடர்நாட் பகுப்பா  
 முகங்கிலைசுவத் திரமாகு நுகருகக்கோ வலமா  
 முகடுவெரின் முகடுயர்வாம் பகர்தல்விற்றல் சொல்லா  
 மிகம்புலியிம் கையுயிருபே ருகநுகம்பார் யுகமா  
 மிகவசைச்சொ வகறலும்பே ரகியரவோ டிரும்பாம்  
 ககங்கணைபுட் பொதுப்பெயரா மகிழ்வகுள மகிழ்வாங்  
 ககனங்கான் படைவிசம்பெண் ரூருமூன்றாம் விகற்பே

18  
 விகடமூயர் விகிர்தமூமாக் தகடிலையைம் கையுமா  
 மிகைகுற்ற மிகன்மேடா ககைககைதே சுவப்பாம்  
 பகடுபைண பெருமைகரி யேரெழு சிடாவாம்  
 பகவனே தெய்வமூமும் மூர்த்திகளு மாகு

மகடவயின் புறக்குளி இதலுள்ளே டைம்பே  
ரகவலா சிரியமயிற் குரல்க்குத்தென் ரூகுஞ்  
சக்டமுரு ஞார்க்குருவி ரோகிணியோ கழுமாங்  
தகைபெருமை யழகன்பு தலைபண்பா மகளே. 355

மகரமிற் சுருக்கொங்காஞ் சகமின்பங் சிரியழும்  
மகரங்தங் கன்றுத்தேன் மவர்த்தாது முப்பீர்  
இகல்பகைபோர் வலிநிகர[ா]ஞ் சிகைகுழியி கழுகா  
மெஃங்குருக்கு வேலாழி படைக்கலன்கூப் ஸமயுமாம்  
புகல்குதிர்சொல் ஹடல்கெதிபக் குவம்அடல்புக் தஞமாம்  
புகைபுகையோ சனையாகுஞ் திகைசணைக்கு திகையாஞ்  
சிகரிவெந்பு காரையெவி கோபுராற் பேராக்  
தினிரிமலை வேயாழி வண்டில்வட்ட சிகழ்த்தே. 356

நிகழ்நிகழ்ச்சி யொளியாகு மகணிவய ஊள்ளாம்  
கெஞ்சிமிலம் பனலனவின் பொறியறைகொன் ஸியுமா  
மிகுளைசுற்றங் தோழிந்தப்பா மகலகற்சி விளக்கா  
மிகுத்தல்விளி வீர்தல்கொலை வீழ்த்தலஸழுத் தலுமாஞ்  
சகலமுற்றுஞ் துண்டமுமா மகலமுரம் விரிவாஞ்  
சகுந்தமே கழுகுபுன்னின் பொதுப்பூக் முப்பேர்  
சிகிமயில்நா புரங்கேதுத் தீயெனாற் பேராஞ்  
சிகண்டிமயில் பாலையாழ்த் திறமுமாஞ் சகத்தே. 357

சகுணிசியித் திகண்புள்ளா மகன்சுதனிக் திரனெஞ்  
சகுணமே பறவைகிழங் கொடுநியித்த மூன்றூ  
மெகிணமே புளிகவரி காயன்ன மாவா  
மிகலனரி பகைகுனுமாஞ் துகள்பொடிமா சிரண்டா  
மகலுள்பரப் பூரகல காடெனாற் பேரா  
மகைத்தல்வே தனையொடித்த வறுத்தலழித் தலுமா  
முகரிபொன்னே ராரூகுஞ் சுகிதோழி பொறையா  
முகைதிரள்பூ மொட்டுமிடா மூன்றெனவா சினவே. 358

ஆகுவே முடிசன்ஸ் மரைவெலிழுப் பேரா  
 மாகமார் புடலாகும் பேரகில்புட்பூ மொட்டாம்  
 பாகுபா கண்குழம்பு பாக்குப்பால் பகுப்பாம்  
 பாகவே காரவல்லி யோடுபவா மரமாம்  
 வாகுதோ எழுகாகும் பாகமயயம் பகுப்பாம்  
 வாகைமரஞ் செயம்பண்பாஞ் சேகுகாழ் விதையாஞ்  
 சாகம்வண்டு தேக்காடு சிறுகீர தானஞ்  
 சாகரஞ்சிங் துறங்காமை யாயிஷைக்கோ கிலமே. 359.

தோகிலம்பல் விகள்குயிலா நாகினமை சங்காங்  
 கூகையேர் செடிபுள்ளாம் பூகமுண்டங் கழுகாம்  
 போகிபாம் பிச்திரஞும் போகல்கெடில் போக்காம்  
 போகமே பாம்புடலும் போகவிகற் பழுமாம்  
 பூகமே குரங்குபடை யுணர்ச்சிதற்க மூலப்பாம்  
 யோகம்பா வளைகூட்ட முயர்ச்சியுபா யழுமாச்  
 தோகைமயில் மயிற்டீவி விலங்கினங் பெண்ணைஞ்/  
 சோகமய லொடுதிரளா நாகரிக மாதே. 360

நாகமலை கரிபுன்னை குரங்குவிசம் பரவு  
 நல்லாடை காரியஞ் சுவற்கமெரன்பான் பேராஞ்  
 தெராரீத் திரைகரகங் திவலைசா மரையாஞ்  
 சேகரமா மரமகுடங் தலைவேர்கூட் டமுமா  
 மிகையின்டை தொடைபொன்னு மாகுலாகோ யோவியா  
 மேகமே தனிமையொன்றாங் காகுளியார்ப் பளையாங்  
 கேகயமோர் பண்கமல மயிலசனை நாடாங்  
 கிண்டுகா: கரஞ்செசமுகஞ் சுக்கோரக் கரமே. 361

அக்கெண்பு சங்குமணி விடைமுரிப்பு மனவா  
 மக்கம்விழி மனவிரண்டாஞ் சொக்கழகு மயலா  
 மிக்கெண்ப சகும்புசன்னாஞ். சக்கைதா ருடுவா [மூன்]  
 மெக்கல்குவிங் திடல்சொரிவா மொக்குள்குயிழ் முகி

செக்கென்ப தொருானுஞ் செக்குமிரு.பேராஞ்  
சிக்கஞ்சிப் புறிசினையாக் திக்குவிழி திசையாங்  
கொக்கென்ப பகஞ்செங்காய் பரிமூல மாவாங் [கீணயே  
குக்கில்செம்போத் தொருமருங்தென் றிருபேர்வக்க ரூபி]

வக்கிரமே மடங்கல்வட்டங் கொடுமைபொரு மையுமாம்  
மக்கள்சிறூர் மானிடரா நக்கலுண்டல் சொரிவாஞ்  
சக்கரமே கலைவண்டில் பெருமைவட்ட மாழி  
தறைபிறப்புக் கடலோர்பு ளொன்பதுபே ராகும்  
பக்கமே சிறகுகட்டுத் திதியருகு ளாந்பேர்  
பக்கணமுண் வீதியுமாங் தெக்கணங்தெற் குருனுஞ்  
சக்கிரிமா வரவிறைவன் மட்பகைசெக் கானுஞ்  
சார்ச்தகக்க னிருவாணி சிவனிருபே ராக்கே. 363

ஆக்கமலர் மகள்திருவாம் பூக்கலூர் கழுகாம்  
அக்காரம் புடவைவெல்ல மெனவிரண்டு பேரா  
முக்கமே யுற்சாக முயற்சிவாஷி பொவிலோ  
உள்ளத்தின் மிகுதியென வைங்துபே ராகும்  
மேக்குமேற் றிசைமேலாம் பாக்கிடைக்சொல் பாக்காம்  
வியங்திடுகைக் கிளையிசையு மொருதலைக்கா மழுமாஞ்  
சேக்கைமுலை யுறங்கிடமா நோக்கழகு விழியாஞ்  
செழுங்காக்கா ராய்வுநடங் கவிசிறையங் கழுமே. 364

ககரவெநுகை முற்றும்.

### ஏகர வெதுகை

அங்கமுட லாறங்க மெலும்புகட்டி ஒறுப்பாம்  
 அங்கிசட்டை நாளெரியாம் பஞ்சிகஞ்சா மஹிரான்  
 சங்கம்வெற்றி சகங்கணைக்கால் புலவர்ச்சங்கெண் சலவயான்  
 சங்குபடை வளைசங்காங் கங்குதினை பருந்தாம்  
 புங்கமம்புக் குறையம்பு புடலவயுயர்ச் சியுமாம் [பாம்  
 பொங்கர்மரக் கொம்பிலவாம் பொங்கல்மிகை கொதிப்  
 வங்கம்வெள்ளி யீயம்வழு துணைபுணையோர் நாடா  
 மங்குவிருள் கார்விசம்பாம் பொன்பொருமத் கணே.

360

அங்கதங்தோ ணணிபாம்பு வகைச்சொல்லென் காகு  
 மங்கணமோர் பாலமுற்றஞ் சலதாரை சேரு  
 முங்கிதமே நயங்குறிப்பாஞ் சங்கைகணயய மதிப்பா  
 மிங்கிவண்கா யமுமாகுஞ் சங்கரண்மால் சிவனுக்  
 திங்கள்மதி மாதமதாம் பிங்கலம்பொன் பசப்பாஞ்  
 சிங்களமே முசுகாடாங் கொங்கைகொப்பு முலையாம்  
 பங்கநற்று சோடிபழுது சேறுபின்ன காண்காம்  
 பங்குமுடம் பாதிபக்கஞ் சணியாகும் பாங்கே. 366

பாங்குபக்கஞ் சகியழுகாம் வாங்கல்கொன்ஸல் வளைவாம்  
 பங்கயம்பார் தாமரையாஞ் சிங்கல்குன்றல் மெலிவா  
 மோங்கல்வெற்புத் தலைவன்மே யெர்வோங்கல் வேயா  
 முரைதுங்கல் சோம்பானை துயில்கடங் தராசா  
 ஞாங்கர்வேல் பக்கமுன்பு மேலெனாகான் காகு  
 கல்லாங்கவ் விடநிகராங் காங்குசுரங் கறுப்பாம்  
 வேங்கைபுவி பொன்கணியா மூங்கில்வேய் நாளாம்  
 விளய்புகாங் கேயன்வீட் இமன்குகணென் றகையே.

ஏகரவெதுகை முற்றும்

361

### சகர வெதுகை

அசினிப்பா யுதம் வரளாஞ் சுசிசத்தங் கனலா  
மாசவிறர வாசகவி கவசமற்பந் தீநாம்.  
பிசியணவு பொய்யாகு மசலைபுவி யுமையாம்  
பிசினனே பொய்யனுலோ பன்கோளன் முப்பேர்  
வசிக்கர்ஷம வசியம்வா ளேவலும்வீ தியுமா  
மாசகுற்றஞ் சிறுமைமழை யழுக்கெனாற் பேராஞ்  
சுசிமதிகற் பூர்ம்தி ராணியென மூன்றாஞ்  
தாசினா எழிமையும்வே சையுமாம்பார் மிசையே. 368

மிசையணவு மேடாகும் பசிபசப்புப் பசியாம்  
வீசவெறிச் திடலீவா முசலுஞ்சல் சளிப்பாம்  
அசனமுனு வேங்கையுமா சிசிபொன்மஞ்ச விரவா  
மாசினி பலாவயிர மரவுரிவிண் சிறப்பா  
முசலிபல பத்திரனு முடிம்புதா ஷழியுமா  
முசல்சா மொய்த்திடலாம் பாசவேய் பசப்பாம்  
இகையெலிசோற் புகழ்பாட்டா மசணமயில் புன்ளா  
மெச்சமகங் குறைசேயா மிச்சையிடி வகையே. 369

வசதியூர் வீடிதமாங் கசிவிரக்கங் கசிவாம்  
வாசமிருப் பிடமணம்புட் சிறகுசீ லெயுமாம்  
அசனியிடி யுண்பான்வச் சிரப்படைமுப் பெயராம்  
ஆசைதிசை யன்புபொன்னு மாசகங்காற் றம்பாம்  
பிசிதாசி ரிறைச்சியுதா ரணம்வேப்ப மரமாம்  
பிச்சமயிர் குடையின்பே ருச்சியுச்சி முடியாம்  
விசையம்வெற்றி குரியமண் டெங்கிரிசற் கறையாம்  
விச்சைவிதை கல்வியதாங் கொச்சைதக. ரசடே. 370  
அசந்தகருங் குதிரையுலு வாட்டடைகெல்லு மாகும்  
அச்சமே பயந்தகடஞ் சவியகத்தி நாற்பேர்

வசந்தமண மின்திரன்மா விளக்கதென்றல் முப்பேர்  
 வாசிவளங் குதிரைதெற்குக் குழலோசை நாற்பேர்  
 விசம்புபொன்னு லோகமுகில் விண்ணுடனே திசையாம்  
 விசைதூரியம் பொறியாகுங் குசைகாணல் சுவவாங்  
 குசந்தனஞ்சம் பிரங்தொட்டி தசம்புமிடாக் குடமாங்  
 கோசிக்மோர் மறையாடை யென்பர்தே சிகரே. 371

தேசிகன்றே காங்கிரியா சான்வணிகன் முப்பேர்  
 தேசிகம்பொன் காங்கிரியூ கோர்த்திசைச்சொல் கூத்தாங்  
 கேசரமே மகிழ்மரமும் பூங்தாது மாகுங்  
 கேசமே மயிர்கவுளாங் கீசகம்வேய் குரங்காங்  
 காசைகுசை யஞ்சனியாங் காசுமணி மநுவாங்  
 கச்சையே தழும்புகவ சங்கயிறு மூன்றாம்  
 பாசமுறை யன்பூசித் துளைபேய்பார் கயிரும்  
 பாசியணி காய்வருணன் சடைச்சிபற்றுப் பாசே. 372

பாசனமுன் கலன்பாண்டஞ் சுற்றிமண மூன்றாம்  
 பச்சைமர கதம்புதன்மா லோர்செட்டோ லைம்பேர்  
 கோசமுட்டை முறைகுறிபண் டாரமதி லுறுப்பாங்  
 குணிசைச்சை யாடுவெட்ஜி தேய்வையுமுப் பேராங்  
 தூசுகலை புரசைது சிப்படை முப் பேராஞ்  
 சொற்றிடும்வச் சிரங்குவிசங் கன்னிவயி ரமுமாம்  
 பேசுநொச்சி யூர்சிந்து வாரமதி லாகும்  
 பின்வகுப்பொன் வசக்களான் கன்றனல்வஞ் சியரே.

சகர வெதுகை முற்றும்.

### ஞகர வெதுகை

வஞ்சிகொடி மரம்பாலூர் மேற்செலவு பெண்ணும்  
வஞ்சம்வாள் கபடமுமாம் பஞ்சமிடி யைந்தாம்  
இஞ்சிமதி லாத்திரமா தெஞ்சமன மார்பாம்  
எஞ்சல்குறை விழைத்தலுமாங் கஞ்சிகஞ்சி யூராங்  
குஞ்சிகுன்றி சேய்மயிர்புட் பார்ப்பொனாற் பேராங்  
குஞ்சமீ யோட்டிதொங்கல் குறளைகுன்றி படியாங்  
கஞ்சனமே கரிக்குருவி கண்ணுடி யிரண்டாங்  
கஞ்சனயன் கண்ணுண்ட உவன்கஞ்ச ஞமே. 374.

கஞ்சமரை தாளமப்பங் கஞ்சாவெண் கலமாங்  
கஞ்சிகையே யிடுதிரைவத் திரஞ்சிவிகை யாகும்  
அஞ்சலிலவ் வாற்றெழுப்பாம் வஞ்சனைபொய் சூரா  
மஞ்சனமை கறுப்பொடுதிக் கானையிலொன் ரூகு  
மஞ்சரியே பூங்கொத்து மாலைதளி ராகு  
மஞ்சபூண் வனப்புவலி முகில்யானை முதுகாங்  
துஞ்சல்வலி நிலைபேறு துயில்சோம்பு சாவுக்  
துஞ்சியிருப் பதுமாரூங் கிஞ்சகவா யணங்கே. 375.

கிஞ்சகமென் பதுமுருக்கு முதலைசிவப் பாகுங்  
கிளர்காஞ்சி மேகலையூர் மரமெதிருன் றலுமாம்  
முஞ்சதலென் பதுசாவு மொய்த்திடலு மாகு  
மொழிகாஞ்சி வென்பதுவே கலப்பைமதி ஹறுப்பாம்  
பஞ்சரம்வாட் கோரைபுள்ளின் கூடுசெருங் தியுமாம்  
படுங்கஞ்சுறல் பொலிவுகுன்ற வெழுச்சியென லாகுங்  
தஞ்சமெனு மொழிபற்றுக் கோடெளிமை யாகுஞ்  
சாற்றுமனுர் துயரறிவி வோராமில் விடத்தே. 376.

ஞகர வெதுகை முற்றும்.

### டகர வெதுகை

இடம்வாமம் பொருளிடமான் சடமூடல்பொய் யானு  
 மிடபமரக் கொம்பெருதா முடிமனுடக் தலையாங்  
 .குடமூர்தற் கரைகும்ப மால்கூத்துப் பசவாங்  
 குடினெனுயே கூகைபுள்ளின் பொதுதிமுப் பெயராக்  
 தடமலை விசாலஞ்சீர் சனையடிகோண் பெரிதாக்  
 தடிவயல்வில் ஓஞ்சுமிம்பு தண்விலக்கை மின்னுக்  
 திடங்குமும் பெலழுமாம் விடங்குஞ் தேளாஞ்  
 செழித்தலு கான்பாவங் குணமின்மை கடனே. 377.

கடம்வழிகான் குடங்கயிறு கடனீதி முழுவ  
 கரிக்கதூப்பு மதமானைத் திரஞ்சுடல்பன் ஜென்றும்  
 படமுடிக்கை கொடிபாம்பின் படங்கோலக் கினியாம்  
 படர்ச்சினைப்பு கடைத்துயரம் வீரர்னாற் பேராம்  
 மடமுனியிற் பேதமையாங் குடைகவிகை குடைவாம்  
 மடலுலா மடற்பூவி னிதழ்பனையே டாகும்  
 கடலைபொய்வஞ் சனைநுடக்காம் வடமுழுக்காவ் கயிஞும்  
 கடவழியே யொழுக்கநடை செல்வமாங் கொடியே. 378

கொடிருபு சங்கதுப்பாம் படிருபொய்யே களவாங்  
 கொடிதுவசங் காக்கைவில்லாங் குடிகுலமூர் நுதலா  
 மடிவயின்சோம் புடைத்தாழை மடங்குதல்சா வறுபேர்  
 மடைசோறுங் கடைப்புணும் புனன்மடையு மாகுங்  
 தொடிவளைக் கொருபலமாம் படிவநோன் புருவாங்  
 துடியேலங் காலநுட்பம் பறைமுப்பே ராகும்  
 வெடிபுகையே யிடிவெடித்தல் வெளிபயமைம் பேராம்  
 விடர்கமர்கான் முளியிருப்புத் தூர்த்தர்மலை விடவே. 379  
 விடைவிடலே நெதிர்மொழியாங் கிடைகிடப்புக் குழு  
 [வாம்  
 விடங்கமேர் கொடிகொடுங்கை படங்குகொடி வானி

கடைமுடிவங் காடியிடம் வாயில்கடை தலுமாங்  
 கடிகைதுண்ட நாளிகையோர் குவங்கதவிற் ரூழாம்  
 படைகலனை யாயுதங்கண் படைசேனை யலமாம்  
 படுவிகுளங் கள்விற்பாள் கொடிபிதிர்வார்த் தையுமாம்  
 அடையிலைசும் மாடடுத்தல் கணம்வழியப் பழுமாம்  
 அடர்நெருக்கம் போர்த்தகடாங் துடர்மாலை துடர்பே. 380

துடவைகொலை யுழவின்பே ரடல்கொலைபோர் வலியாக்  
 தொழிமருதச் தோட்டமுமாங் குடிமியுச்சி மலையாங்  
 கடகமதில் வளைசேனை கரித்திரள்வட்டமுமாங்  
 கடுவிடமுட் கசப்பரீ தகியுளாற் பேராம்  
 படிபகைபார் நிகர்குணங்கோ பானமங்க வடியும்  
 பாரமும்வா யிற்படியும் படிவுநா யியுமாஞ்  
 கடிலமே சடைகுதிரை செறிவுநெருக் கழுமாஞ்  
 சடைவேணி வேராகுக் தொடைதார்நாண் வடமே. 381..

வடகழுல்லா சங்தோலாம் விடலைமன்ன னுடைவாம்  
 வடுச்செம்பு தழும்புவண்டா முடிக்கை துடி யிடையாஞ்  
 கடிகையுச்சி முடியணியாம் வடுகிளையாழ்த் திறமாஞ்  
 சடரொளிமுக் கதிராகும் பிடிகமையம் வளையாம்  
 படலிகையோர் மணிவட்டம் பீர்க்குப்பூங் தட்டாம்  
 படலைபரி மணிமாலை படர்வொருக்கட் பறையாங்  
 கடிவடிவு விரைவையங் கூர்மைபேய் விளக்கங்  
 காலமணம் பயங்காப்புப் புதுமைநீங் கிடலே. 382.

இடைநிறையே நடுமருங்கு விடமுநாற் பேரா [யூராம்  
 மிடக்கர்மறைச் சொற்குடமாம் படப்பைகொல்லை  
 படுதலோலி சொல்ல்பூத்த வின்மையுண்டா தலுமாம்  
 படுமரத்தின் குலைகள்ஞு நீர்க்கிலைங்க் மையின் பேர்

அடிமுதல்கால் செண்டுவெளி யடினமகவிப் பத்மா  
முடிப்பொருகா எடுத்தலச்ச முடிப்பொடிகாற் பேராம்  
வடவையிடி யெருமைதீத் திரன்பரிப்பெட் ஸட்டுமா  
மடங்கலுக மிமனிடிதீத் சிங்கஞோய்ப் பாடே. 383.

பாழிபக்கம் படுதலோவி பெருமைவாய் பாடாம்  
பாடிபா சுறையூரா காடிகண்ணல் கரம்பா  
மாடுபுடை செல்லப்பே ராடுவெந்றி தகரா  
மாடமளை யுழுக்தின்பேர் வாடைதெருக் காற்றுங்  
கோடிகமே பூச்தட்டுஞ் சீலையுமா மிருபேர்  
குடம்பைமுட்டை கூடாகு முடன்றல்ஜினம்போராஞ்  
சேநென்மை பெருமையே யழகுதிரட் சியுமாஞ்  
சேடஞேர் குலமனாந்தன் பாங்கலுங்க டியவே. 384.

கூடமளை மலையுச்சி கவுசுசம்மட் டியுமாஞ்  
கோடுவெளை வயிர்குவடு கரைமருப்புக் கொப்பாம்  
ஒடைநீர் நிலைக்கிடங்கோர் மரம்பட்டங் கொடியாம்  
உடுவிண்மீன் கிடங்குமரக் கலவிசியம் பீர்க்கா  
மீவெலமை குழைவுவலி பெருமைநாற் பேராம்  
இடங்கர்குடங் தூர்த்தர்சிறு வழிமுதலை காற்பேர்  
பீடிகையா சனப்பீட மாவணாந்தட் டாகும்  
பெட்டலிச்சை செறலுமா நட்டக்டங் கேடே. 385.

கேடகமே யூர்பலகை பரிசைமூன் கூகுங்  
கிடுகுதேர் மரச்சுற்றுங் கேடகஞ்சட்டமுமாம்  
கோடைகாங் துகங்குதிரை மேல்காற்று மாகுங்,  
கோடரம்வா னரஞ்சோலை குதிரைமரக் கொம்பர்  
மோடுமே இதரமதாஞ் சேடியூர் சகியா  
முடங்கல்வேய் முடங்குதனேய் தாழைகாற் பேராம்  
ஆடியுத்தி ராடமா தங்கண்ணே டியுமாம்  
ஆடல்கூ இதல்வென்றி கூத்தெலுஞ்சா இரையே. 386.

காட்டுகோ குரைதாழி சிலையுமுப் பேராஞ்  
கட்டிபக்கம் விசீளையுமாங் கட்டிவெல்லஞ் சுகமாம்

நோடிபுதி தெண்களைப்பே ராடகம்பொன் றவரை

நோடகமே முடியுறப்புக் குதிரையுது மையுமாம்  
பாடலம்பா திரிதுரகஞ் சிவப்புமுப்பே ராகும்

பட்டுரகர் சிலையின்பேர் வெட்சிபுதல் புறமாங்  
தோடுபளை மடல்கூட்ட மலரிதழ்கா தணியாச்

தோட்டிதந் வோடுகளித் துரேட்டியுங்கட் டினரே. 387

கட்டளையே நிறையறித ஹரையறித வொப்பாங்

கடவுள்ளுனி தெய்வமொடு கன்னமயென மூன்றாக்  
தொட்டலே தொடுதல்தோண் உதல்கைதின் டலுமாஞ்

கட்டல்குறி சுறுதலின்பேர் மட்டளவு கள்ளாம்

கட்டலே குதலோடு கட்டியற்றுக் கொழிலாம்

நாட்டம்விழி பண்வாளா மோட்டமிதழ் தோல்லாக்  
தட்டைகளி கழுகோல்வேய் தினைத்தான்முண் டமுமாஞ்

கட்டமே பல்வைபள்ளி கிழிகெனவிட் டனரே. 388.

இட்டிகைசெய் திடலாணி யிட்டிகுச்த மகமாம்

இடியுறுதிச் சொல்லிடிகென் மாவிடித்த ஞற்பேர்  
குட்டகோய் குளக்குறிதாம் பெட்பாணச பெரிதாங்

குட்டன்மகன் மறிபிணியாங் குட்டிமகன் பறழாம்  
பட்டிகையே கச்சிரதம் பனைதெப்ப காற்பேர்

பட்டமே பதவிவழி கவரிகேச் சையின்பேர்  
கொட்டமத மொருமருந்தாஞ் செட்டிசெட்டி குகனுங்

கோட்டங்கோண் படப்பை கொட்டில் கோயில்சும்மை

[தட்டே. 389]

தட்டசு கேடகந்தேர் குத்தட்டுத் தடையாக்

தட்டல்தடை கிட்டலுமாம் பட்டிகுக்க ஹராம்

முட்டெனுஞ்சொ விடையூற சங்தெவ்லா மாகு  
 முடலைவலி பெருமைதிரட் சியுமெனப்பேர் மூன்றுங்  
 கட்டவே தடைகளைதல் பக்தித்தல் களவாக்  
 கடுத்தலெனுஞ் சொல்லைய மொப்புவே கருமாம்  
 புட்கரம்வான் பாண்டமுகம் வாள்குருகம் புயனீர்  
 புழூக்கைநுனி நிறைவுதிர்த் தம்பருக்தாய் காட்டே.  
 காட்டியங்குத் தெண்ணைமுமா ஞாட்பமர்பா ரமுமா  
 கல்லபுட்டம் புடகையே நிறைவுங்கள் கையுமாம்  
 கோட்டியுமை யவள்பிரமை சலவழுப்பே ராகும்  
 கூறுதிட்டை திண்ணையுரல் மேட்டின்பே ராகும்  
 வேட்டுவனென் பதுமகாட் புழுலேட்டன் மூன்றும்  
 வியன்வட்டங் கலையூர்கோள் பரிசைவட்டங் தாழ்வாம்  
 பாட்டிதாய் தச்சைத்தயையின் ஞான்விலாங்கிற் பெண்ணும்  
 பருங்கிட்டி யோரிற்றூத் தாளமா மணியே. 391.

ஞகரவேதுகை முற்றும்.

### ணகர வெதுகை

மனம் வெறிவேட் டிடல்புணர்வாம் பணமகிபொன்னபயா  
 மணியழகு கண்ணடைவ மணிகருமை கண்குங்  
 கணமுடுநோய் துடிதிரட்சி பேய்வலையங் கணமாங்  
 கணியனவு வேங்கையதாம் புணர்விஶகதல் சேர்வாம்  
 குணமியல்பு கயிறுபண்பு கும்பம்வின்னு ஜெம்பேர்  
 குணில்கடிப்புக் குறுக்தடியாக் திணையொழுக்க நிலமாம்  
 உணர்வறிவு தெளிவூட வொழித்தலென மூன்று  
 மோணாதி மாயோனு ளாமெனுங்தா ரணியே. 392.

அணியழகு நிறைசெய்யுட் கவனணவல் படையாம்  
 அஜையேசெய் கணரமெத்தை யுதல்வாத் தியமாம்

பணிகருவி யரவுதொழில் பூண்வார்த்தை பணிவாம்  
பனைவயல்வேய் பரிப்பங்கி பருத்தல்மரக் கொம்பாங்  
துணிகடிசை சோக்கியா நுணவைசக்கை மாவாங்

துணையிரட்சை யிரண்டாகுங் கனைதிரட்சி யம்பாம்  
‘ஏகம்புள் மயிலாகும் பணவைபரண் பேயாம்

பட “காடர்பு விலங்கின்பெண் விருப்பமா மணங்கே.  
அணங்குடி “ரழகாசை துயர்கொலைபெண் ணாணங்காம்  
ஆணமண்பு குழம்பாகு நாணிலச்சை கயிருக்

துணங்கறலே யிருள்விழவாங் துணங்கைகாள் கூத்தாங்  
துணியம்புக் கூடனவாம் வாணமறை யம்பாங்  
குணுங்கர்குயி ஹவரிழிஞர் தோற்கருவி யோர்பேர்

கோணலே கோண்வைவு மாறுபா டாகும்  
வணங்கல்பணி வைனங்திடலாங் குணங்குபேய் குணக்காம்  
வாணிபா ரதிகூத்து வார்த்தையம்பாங் காணே. 394

காணாதி செக்கொருகண் ஞேந்பரியுண் கொள்ளாங்  
காணியெண்ணே டாட்சியதாங் கோணிபன்றி முடனும்

பாணமம்பு குறிஞ்சிபட்டாம் வேணிசடை விசம்பாம்  
பாணிகைபற் ரேஷசீர் நகர்கான்போ தியமாம்

ஆணைமுறை மெய்யேவல் வெற்றி சூள் தடைப்பேர்  
ஆணிதான் வயிரமழ கெழுத்தாணி திறனும்

எணியெல்லை யுலகினறவை மான்பழுவே ணியுமாம்/  
யாணர்கலம் புதிதழுகு தச்சரண்ட ராமே. 395.

அண்டரே பகைவர்வா ஞேரிகடயர் முப்பேர்

அண்டம்வெளி முட்டையாஞ் சண்டனெவி நாளாய  
புண்டரமே நுதற்குறியுங் கழுகுமிரு பேராம்

புண்டரி கம்புலிதிக் \*காணைகஞ்சம் வண்டாம்  
பிண்டமுடல் பெலிபிச்சை யுரையிரம மறையாம்

பேணல்பே ஞுதல்குறிப்பாஞ் சேணீள முயர்வாங்

\* பிரதி காணகுஞ்சம்.

குண்டலிபாம் பிசுங்காகுங் கண்டவ்வகைத முள்ளாங்  
 கொண்களு யகன்சேர னென்பதுகண் டனரே. 396.  
 கண்டவ கண்டம் வயல் கழுத்தாணி கடிகை  
 கவசமிடு திரைவெல்லங் கரிக்கயிறு துனபாங்  
 குண்டலம்வான் குழையாகுங் கொண்டல்முகில் காற்றூங்  
 கொண்டைமுடி யோர்கனியாங் குண்டைசட்டி யேருங்  
 துண்டமுக நாசிதுணி சாரைப்பாம் பாகுங்  
 தொண்டைமிட ரூனையின்கை கோவையொரு நாடா  
 முண்டகமத் தகந்தாழு முளாரிமது முள்ளி  
 முள்ளுடைய மூலமறு பேரெனவின் டனரே. 397.

விண்டுமலை வேய்காற்று மேகமா ஜெந்தாம்  
 விண்முகில்வான் சுவற்கமாங் கண்ணிடம் வேய் விழியாம்  
 வண்டுவளை யளிபூச மம்புபுரி வெண்மை  
 மாசுவலம் புரிமகளி ராடலொன்பான் பேராக்  
 தண்டமெறும் கரிவழிதண் டனைபார நாண்காங்  
 தண்டியாழ் தடிபடை குழாயோக்கி யைந்தாம்  
 அண்டசதண் டுமிப்பரவு க[ர]ாவோக்கி தவளை  
 யாளைமீ ஞைமபரி பல்விபுட்பே ருண்டே. 398.

உண்டைதிரள் பிச்சைபடை யுறுப்பாகு முப்பேர்  
 ஒண்ணமயமில் வொழுங்கழுகு மிகுதிகன்மை யைம்பேர்  
 சண்டைமதுச் சுண்டையாங் கண்டகமுள் வானாங்  
 தொண்டொன்பான் பழமைசுக்குத் தொழும்புநுழை  
 மண்டலிமண் ஜேனுப்பாம்பு பூனையின்ற காற்பேர் [வழியா  
 மண்டலங்தட் ரேகேள்மண் டலங்குதிரை நாடாஞ்  
 சண்டனலி கால்வெய்யோன் பிண்டிதரு மாவாங்  
 தண்ணமழு வொருபறையாம் பண்ணமரு மொழியே<sup>ஆறு</sup>  
 பண்ணிசைமாக் கலனையாம் அண்ணல்பெரி திவறயாம்  
 பண்ணைவயல் சீர்த்தாழ்வு மருதஞ்சேக் கையுமாம்

மண்ணை ஒனுவொப் பனைமுழவின் மாற்சனைமண் ஒன்காம்  
வண்மைகொடை வாய்மைவளம் வலிபுகழூம் பேராக்  
திண்ணாநிசம் வலியாடா மெண்ணமிசை யுழூவாஞ்

செண்டிசெண்டு பரிவழியாக் தண்டகங்கான் வருப்பாம்  
எண்ணிலக்க மெள்ளளிமை கணிதங்களை பலமுலாம்  
ஈண்டேயிவ் விடஞ்சுதி யென்பரான் டவரே. 406

ஆண்டவிடம் வருடமாம் பாண்டிவெண்மை நோயாம்

அருங்தானுச் சிவன்மலைது ணிலைதறியைம் பேராக்  
காண்டநீர் வனங்கலசுக் திரைமுடிவம் புடையாக்

காண்டகம்பொற் பணிச்செப்புக் கமண்டலமு மாகும்  
பாண்டிவே றார்திவட்டஞ் சுடர்த்தாங்கட் டிலுமாம்

பகர்வண்ணஞ் சந்தநிறஞ் பண்டுமுன் ரூகு  
மாண்டல்மாட் சிமையிறப்புப் போனதுமுன் ரூகும்  
வணரழகு வளைவாகு மினையிரண்டொப் பதுவே. 407

ஈகர வெதுகை முற்றும்.

### தகர வெதுகை

அதமிறங்கல் கீழுலகா மதமதர்ப்புக் கடமாம்

அதிர்ப்போசை கடுக்கமா மொதுக்கநடை மறைப்பாம்  
மதலைபிள்ளை கொன்றைமரக் கலங்கொடுங்கை தானு  
மதவுபுதல் வனப்புவலி யுடன்மிகுதி யைந்தாஞ்  
சிதலைபினி கறையானுங் கதவங்காப் படைப்பாஞ்

சிதஞான முடிவெனுப்பாம் புதவுபுல்லுக் கதவாம்  
முதலைகராச் செங்கிளையாங் கதழ்வுசினஞ் சிறப்பா  
முதலாதி பொருளிறைவ னரசங்பே ரிதுவே. 402.

இதழுது மலரோடாம் அதர்வழியாட் டதராம்

நதுவிலு வோரிறையாஞ் சிதன்மடன் குருடாங்

தலிகொடி காற்றுடி வாழுதே ரூகுஞ்  
 கதுப்போதி கவுளாகும் விதப்புமிகை சுக்ளாம்  
 பதலீவரை தாழியொரு கட்பறை மிட்டாவாம்  
 பதமழுண வரிசைசெகாற்பேர் தாழ்ச்சிவழி காலாஞ்  
 திதிபொருள்பக் கங்காப்பா மதன்வைப்பு வேளாஞ்  
 சிதருறவன் டொடுதிவலை துணி துகளாஞ்சதமே 403.  
 சதமிற்கெண் ணிலைதிரமாம் வெதிர்செலிடன் வேயாஞ்  
 சதியுமைகற் பாட்டிரோ கணிதாளங் \*கொலையாம்  
 மிதவைதெப்பஞ் சோரூகுஞ் கதிவிரைவு கெதியாம்  
 விதிவினைபண பயனுகும் பதியரதூர் தல ஞும்  
 மதியசைச்சொல் விதுமாதம் புத்திமதிப் பாகும்  
 மதுக[இ]மட்டி யிருப்பைதரா மதுரம்வண்டு மகிழாம்  
 பிதிர்கொடிது உந்பதிராஞ் கஷதகதைத்தன் உரையாம்  
 பித்திகையே சுவர்மூல்லை கருமுகையா தலுமே. 404.  
 ஆதனுயிர் பேஷ்டயுமா மேதமிடர் மறுவாம்  
 ஆதிமுத னேரோடல் மன்மாலீ சனுமாம்  
 ததமைம்பு தங்குறளா வீறப்புயிர்காட் சுசியாம்  
 போதகமே துபிணையினமை யானையின்கன் றறிவாஞ்  
 குதன்முனி சாரதியாம் பூதியயபா ரூடலாஞ்  
 குதமா வண்டிரதங் தோற்றல்பா ரதமாஞ்  
 காதல்கொலை யாசையாஞ் சேதுகவரை சிவப்பாஞ்  
 கதிரொனியம் ப்ரவிகருங் காலிகுர வோதே. 405.

ஆதிமம்வெற் பன்னமா மோதையொலி மதிலாம்.

ஆதிமயி ரோந்திமலை பூஜையறி வைங்தாஞ்  
 சாதிதுவஞ் சண்பகமோர் தருப்பிரமபு கன்னாஞ்  
 சாதகம்புட் பயிற்சிமுறி செனனம்பு தமுமாஞ்

\* குலையாம் (பி.ம்) † புஜையினமை \*

ஒருசோற் பல்போருட் பேயர்த் தோகுதி 133

சோதியுடு விளக்கிரவி சுடர்சோதி சிலானுஞ்

சுதையமுதான் மகன் சண்னாக் சாக்துசெல்வமைச்தாம்  
பூதிசெல்லா நீற்றிவு சேறுதுஙள் கரகாம்

புதைகணைக்கட் ரிடல்புதுமை நிறைபுதைத்தல் மாதே. 406

மாதவமே யினவேனில் மதுத்தவாழுன் குகு

மதுமயக்க ந்றவுதேன் வசக்தமசு ரஜுமாஞ்

குதகமா சூசமின்னூர் பூப்புச்சு திடமாக்

தூதுமணற் சங்துரையா மாதிடைச்சொல் பெண்ணும்  
பீதகம்பொன் னிருவேலீ சாக்துபொன்மை நான்காம்

பீதமெலி பசலைபன்றி பொன்சாக்தசு சமுமாஞ்

கேதகஞ்சே றமைசிலப்பா மேதியம்பு காளாஞ்

சீதைபடைச் சால்கொடுப்பை திருவாங்கோ நையரே. 407

கோதைகுழற் காற்றெழுஞ்கு மாலைகைத்தோற் கட்டே

குடகண்மட வானுமிம்பு விண்ணுகெணுன் பதுமாம்

மேதைபுத னிர்றங்கிதோ வறிவுகள்ளோ ஸட்க்தாம்

வேதித்தின்ஜை பலகைவிர வுதல்கேட்டை காளாம்

பேதையழி யான்குருட னேர்பருவம் பெண்ணும்

பேதியவி டதங்கள்ஞு மாறுபா டாகும்

பாதைவழி தோணியாங் கேதுகிகி கொடியாம்

பாதிரியே குதிரைபா டலயெனுமூ துரையே. 408.

முதுரையா திறைகைதயாக் தாதிகிகி காளாம்

முத்தமே பிரியமிதழ் முத்துக்க ரியுமாம்

மாதிரக்திக் காகாய மலையாணா நிலமாம்

மாதர்வனப் பொடுகாதல் மகளிரிஷைச் சொல்லாம்

வீதிதெரு வோடலாம் வீதல்கொடை சாவாம்

வித்தமே பொன்னறிவு பழித்தலென மூன்றூங்

தாதுமலர்த் தாதுடற்று நைம்பூதஞ்சு சத்த

தாதுதுஙள் நாலிக்கல் லாரெனுமிப் போதே. 409.

பேதுபோ தவராகுஞ் சாதங்குசு குறளாம்  
 புத்தன்மால் பவுத்தன்சார் தகன்புதிய னன்காஞ்  
 தீதீர் குளிர்முகிலாஞ் தீதயிசை வண்டாம்  
 சேத்துவமை யுறுப்பஸைச்சொல் செம்மையையயன் கருதே  
 வாதைவட காற்றிடராம் வேதைமாற் றிடராம் [தாம்.  
 வரும்பதுக்கை மலைதுறைம் பதங்ம்விட்டி.ற் புள்ளாம்  
 தீதமொரு கோய்க்டலாம் போதமம்பி யுறிவாம்  
 உத்தரமே மறுவசனம் வடதிசையத் தனியே. 410.  
 அத்தனப்ப னரன்குருவாம் பித்தனரன் மடனும்  
 அத்தளன் வனம்பாதி யாடிபொன்னை பொருளாக்  
 துத்தமிசை மருங்துபால் வயிறுகெய்யாற் கரம்பாங்  
 தொத்தடிமை பூங்கொத்தாங் தக்கையல்லவ கிணியாஞ்  
 சித்தமுளங் திடனுகுஞ் கைத்தல்சிலங் கசப்பாஞ்  
 சித்தறிவு செய்மாகுஞ் சத்தமே தோலியாம்  
 அத்தயிர ஓர்வளையாம் பத்திரமே விறல்வாள்  
 வலஞ்சிறகம் பிலைப்படைசிங் காதனஞ்சித் திரமே. 411.  
 சித்திரம்பொய் கவியழகா மண்ணடவி வியப்பாஞ்  
 சித்திரபா ஞுக்கதிரோன் கனலாண்டோன் ரூகுஞ்  
 சத்திரங்கைப் படைகுடைசத் திரங்கருவி மகமாஞ்  
 சத்தியுமை பெலங்துவசம் வேல்குடைகா றஹமாம்  
 அத்திரியோட் டகம்பரிவே சுரிமரம்வெற் பம்பாம்  
 அத்திகட வதவெலும்பு கோறல்களி யைத்தாம்  
 பத்திரிபுட் காளிபரி பிலைவான மயபாம்  
 பத்திருமுறை யன்பொழுக்கம் வழிபாடுத் தமமே. 412.  
 உத்தமங்க கழகாகு மித்திரனட் பின்னேர்  
 உத்திதிரு வுறுப்புகம் படப்பொறிதே மஹமாம்  
 அத்தரைஞாண் சிவப்பஸைச்சொல்லிசைப்புத்த ஜெத்தாம்  
 அத்தினிபெண் பிடியிரண்டாஞ் சத்திசுசி சங்காம்

பொத்தகஞ்சித் திரப்புடவை பண்டார மேடாம்  
புத்தேன்தெய் வதம்புதிதாம் யைத்தல்சினம் பசப்பாம்  
கத்திகைதார் சம்மட்டி சுடர்த்தண்டு மூன்றாஞ்  
குழனிதம்ப மல்குல்மலைச் சார்பாஞ்சத் தியமே. 413.

கத்தியமெய் சபதமா முத்திரங்கட் பாலாக்  
வதத்தல்செறி குற்றலாக் துத்திபொறி சணங்காம்  
கத்திகைதார் கொடிமரமாம் பத்தொழுக்கக் தசமாம்  
கத்தனிறை சிவனுகுங் கத்திகல்மெய்ப் பொருத்தாங்  
குத்தியே மண்ணைடக்க மாசாஞ் யாகும்  
கூருத்தி யுடைமைதா தகிகுடிமுப் பேராம்  
வத்திரமே முகங்கலையா மத்தகங்கங் குனமாம்  
வாதுவர்தேர்ப் பாகர்பரிதுடிப்போர்கோத்திரமே 414.

கோத்திரமண் குலமலையாக் தீர்த்தம்விழா சீராங்  
குத்தனட ஞுயிராகு மோத்துநான் மறையாம்  
கேத்திரங்கண் பட்டாடை பாத்திசெய்யிற் பகுப்பாம்  
நித்தம்வெள்ளங் தணப்பாகு முழுத்தல்செவ்வி நினைப்  
குத்திரநாற் பாநாலாம் பாத்தடிசில் பகுப்பாஞ் [பாஞ்  
கோத்தியகோய் சேர்வாகுஞ் சீத்தைமட னிழிவாங்  
காத்திரமெய் கணங்கோபங் கீரிகளி யழியாங்  
காய்த்தல்சினத் திடல்மரங்காய்த் திடற்பேர்தங்  
[திடமே. 415.

தகரவேதுகை முப்பும்.

—

† யடிப்போர் கோத் (யி-ம்)

### நகர வொதுகை

தங்தககை கொம்பாகு நங்திசிவ னேரூஞ்

சந்தமுட்டுத் தூதுங்தா நங்துகத்தை சங்காம்  
இந்தனமே யிசைவிற்கா மைந்தலூரண் மகவாம்

எங்தைபிதாச் சிவானாகும் வங்திகற்றேர் மலடாம்  
கங்தமணங் கிழங்குபொறி கழுத்தடிவெற் பகவயாங்

கந்துகமே பரிபங்தா மங்தகண்காவ் குருடாம்  
அங்தரம்விண் முடிவுநடிப் பேதமிட மைந்தாம்

அங்திசங்தி மாலையா பூரவாஞ்சிங் தனையே.

416.

இங்துமுச்சீர் நதிகடனீர் குறள்தேசனு திதராஞ்

இங்துரம்பொட்ட டானைபுளி செங்குடைசெம் மையுமாம்  
பங்துகட்டு நீர்த்துருத்தி கந்துகழுப் பேராம்

பங்தமே கிளைகட்டா மங்தன்மங்தன் சனியாஞ்  
சந்தங்ர மழுகுகவி குலமிசைகாங் தாஞ்ராஞ்

சந்தானங் தருமகவா நங்தல்கெடல் வாழ்வாம்  
விங்தமொரு.மலைகமல மெண்ணூர்காற் பேராம்

விங்துவிதை சோதிதுளி யெழுத்துடன்மங் திரமே. 417.

மங்திரங்கள் கோயில்மஜை பரித்திரன்மே வளப்பாம்

மங்தாரஞ் செம்மரமோர் தருநோய்கார் சிழலாங்  
கந்திருவம் பண்பரியாங் தங்திஷைகாத் திரமாம்

கந்தரமே கழுத்தமுகில் மலைமுழுழுப் பேராம்  
சந்தியிசை வங்திலேய் சதுக்கமொழி ஏறுப்பாங்

தங்திகரி முயற்சையாழ் சரம்புகண பதியாம்  
அங்திலாங் கஸையிடமாங் கந்துதுண் முட்டாம்

அங்தணர்பார்ப் பாரறிவோ ராகுமேக் திஷையே. 418.

ஏந்தல்கோன் பெருமைமே டிலகுவாநாற் பேராம்

எந்திரங்தேர் திரிகைமதி ஒழுப்பொடுசுக் கரமாம்

காங்தல்காய் வொளிராகுஞ் காங்தியழு கொளியாஞ்  
 காங்தமழு கொளியூசிக் காங்தமொரு கதையாம்  
 மாங்தலிறங் திடலுணவாஞ் சாங்துசங்தஞ் குழம்பா  
 மாங்தியாக் குளிகனுமாஞ் சாங்திபொறை சுஜியாஞ்  
 காங்தல்மயிர் பீலியாஞ் காங்தன்கோன் பதியாம்  
 குங்தமே குருந்துகண்ணேய் படைபரிகாக் துகமே. 419  
 காங்தார மிகைகாடு கொடுமையுழுப் பேராம்  
 கருதுசெங்து கரகோரி சீவனனு நான்காம்  
 வேங்தாதல் மதியிரவி மகான்கோன் பொன்னும்  
 விங்வததிரு வணியாகு மொங்கைமொங்தல் பறையா  
 மாங்தானுண் னுன்சுபுல்வாஞ் சாங்தைபார் பொறையா  
 மங்திவர்ணஞ்சிகதிர்குரங்காங் கங்தைகங்கை துணியாம்  
 போங்தானே நாகரிகன் சேரன்போ னன்பேர்  
 புகலுங்து நதிகடல்கொப் பூழுருட்செப் புகவே. 420.  
 நகர வெதுகை முற்றும்.

### பகர வெதுகை

செப்புமொழி செப்பிரண்டா மப்பலப்பல் பொலிவாஞ்  
 செப்பநடு ஸிலைதெஞ்சு செவ்வைதெரு நான்காம்  
 ஒப்புங்கர் கொடைப்பொருளாங் குப்பைசெற்றை மேடாம்  
 உப்போரை கடலினிமை யுவரோடுப் பாகுஞ்  
 கொப்புமரக் கொம்பணியாங் தப்பலொழிப் படிப்பாங்  
 கொப்புமுங்தி ஸீர்க்குமிழாங் தப்பியம்பொய் யுரையாங்  
 துப்பரக்கு வழுப்பகைதூய் தனுபவநெய் துகிராங்  
 தொப்பிமது வங்கியெனச் சொல்லுவார்தா பரித்தே. 421  
 தாபரமெய் ஸிலைதருவாங் தபுதல்காக் கேடாங்  
 தரியூபம் படைகவந்த மகத்தறிமுப் பேராம்

நீபங்கித் தங்கடம்புத் திரட்டாதி யாகும்  
 நீடுசெபஞ் செபித்திடலுங் துடையுமிரு பேராம்  
 பூபனிறை யோன்குசனஞ்சு சாபம் வில்லுச் சபிப்பாம்  
 போற்றுதப னன்பருதி செக்டீயு மாகுங்  
 கோபமறம் புழுவாம்வி பூதிசெல்வ நீரூங்  
 கூறபர முதுகுபினைக் கர்ம]மென்னும் யாப்பே. 422.  
 யாப்பிறுக்கல் வலிகட்டா ஷபங்கரி கோ டரமாம்  
 இயலுமயி தானம் வியாக் கியானமகம் பேராம்  
 காப்பணுத் தேர்த்தட்டி யாழுஹப்பு முன்றூம்  
 எவின்றிடுகப் பணங்கைவே விருப்புமுள்ளு மாகும்  
 சீப்பெனுஞ்சொற் கதவிந்றூழ் சீவுறுசிக் கழுமாங்  
 திகழ்குபே ரண்சோமன் அளகையர்கோ ஞகுங்  
 காப்புவளை திருநிறு கதவுகா வழுமாம்  
 கண்டிடும்பப் புவணமபரப் பாங்கமலா னனியே. 423.  
 பகர வெதுகை முற்றும்.

---

### மகர வெதுகை

கமலங்தா மறைநீராஞ் சமனடுக்கா வழுமாம்  
 கமலைகங்கை திருதூராங் தமமிருளி ராக[ா]ம்  
 அமலமழ கழுக்கிலதா மமர்தெவ்வர் சுரராம்  
 அமலையாலி சோறுமையா ஞமலிகள்நாய் மயிலாங்  
 ஞமரிகண்ணி காளியழி யாமைகற்றூ ஷழியுமாங்  
 குமுதமல்லி யடுப்பொலிதிக் காளைதெற்றபை யைந்தாஞ்  
 சிமிலியுறி குடுமிவிட்டில் முன்றுபே ராகும்  
 திகழுமுத முத்திபால் சுதைசோறென் றமையே. 424.  
 அமையமைதி மூங்கிலாங் கமங்கறைவு செறிவாம்  
 அம்மைதா யழகுவரு பிறவியுமை நான்கராஞ்

சிமையமலை பொதிகையா சிமிரல்சோ நிரிவாஞ்

செம்மைசெவ்வை சிவப்பானு மம்மகைச் சீராஞ்  
சமைபொறுமை\* சமையென்வா மமளியஜீன சினமாஞ்

சம்பிரவி நரிமும்லூர்த் திகள்நாவல் மதிவாங்  
சமைதவறு பொறுமையார் துயிதலரி வீரப்பாங்

சம்மயன்வான் றலைவிண்கால் வெண்மைநீர்க் காமே.

425

ஶாமரஙா எடுப்பிசையாஞ் சோமன்வள்ள விந்தாங்

கம்பலஞ்சிம் புளிபோர்வை செம்படா மூன்றூம்  
எமயிர வின்புவப்பு கீறுபொன்காப் பிஜீவா

[ராங்]

மிமைத்தலோளி யிமைத்தலாஞ் சமழப்பிலச்சை துய  
தாமழுதி நகரோளிதார் வடமிதழி சாந்தாஞ்

சாமயறை பசப்பிரவு வீலைத்தாழ்வு கறுப்பாம்  
வாமயிடப் பாலழகு துடையோளிஜிங் துவுமாம்  
வாமனாஞ்சிக் கானைகுறள் நூலாம்பூ மயிலே.

426.

பூமனிறை யயன்குசனு மோமமக மருந்தாம்

பூமானே யிலக்குமியு காயகனு மாகும்  
காமன்வேள் கணைமகலான் பிப்பிலிநாற் பேராம்  
காமமரு ஓரைவிந்தா மூமன்புட் குணியாங்  
தேமிடம்வா சங்தேச மதுரங்தே ஞாகும்

சேமயின்பங் காவலா நாமம்பேர் குறியாம்  
மாமன்மா துலன்மாலாம் யாமம்நிசி தெற்காம்  
வம்புதீ திடர்மணம்வார் நிலையாமை யம்பே.

427.

அம்புகளை நீர்மேக மூங்கில்கூர் மையுமாம்

அருட்சாமி குருவிறைவி யாழ்முதல் வியுமாம்  
தும்புசிம்பு தோடாகு மும்பர்சரர் மேலாங்

தும்பிகரி வண்டாழை வண்டுயது வாகுங்

கம்புள்சம்பங் கோழிச்சங்காங் தும்பைதும்பை பேராங்  
கம்புசங்கு தினைகம்பா மொய்ம்புபெலங் தோளாம்  
உம்பல்குல மெழுச்சிலவியானைவிலங் கூங்தாம்  
உறுகும்ப மத்தகமிற் குடஞ்சம்பூ ரணமே. 428.

கம்பரம்புட் கலைநீராங் கும்பிகரி சேரூஞ்  
சம்பளவுகொத் தெலுமிச்சாங் தம்பங்தூண் பரமாங்  
கம்பலைதுன் பொலிகெருக்க மச்சநூற் பாவாங்  
கயபகடுக் கங்தூணேங் கிம்புரிபூண் முடியாம்  
அம்பணமே மரக்காலு மாணமயுமென் றிருபேர்  
அடுகேமி வளைகடல்பார் புன்வட்ட னமங்தாங்  
கொம்புகொப்பு மருப்பாஞ்சம் பகங்தகரா ணியுமாங்  
கொம்மைமுலை யழகினுமை கொட்டல்வட்ட மாமே<sup>429</sup>  
ஆம்பல்வேய் கள்ளவல்லி யிபமொலிவங் கியமாம்  
ஆம்பிரமாப் புளிபுளிப்பாஞ் சாம்புபறை பொன்னஞ்  
தாம்புவேய் மலர் த்தாள்கும் புதல்பட்டென் றாகும்  
கடியசம்ப் மோர்கோழி வச்சிரங்காழ்த் தலுமாம்  
பாம்புவரப் பரவொலிந் ரணடப்பொழுங்கைம் பேராம்  
பருங்தாம்பு மகடமணிபூண் கயிறுநான் காகுஞ்  
சாம்பல்பழும் பூக்குவிவா மாம்பியொவி காளான்  
றானுமம் பரங்தாச விஞ்சகடலென் றயிரே. 430.  
மகர வெதுகை முற்றும்.

### யகர வெதுகை.

அயமிரும்பு கடம்பரிந் ராடிவையைம் பேராம்  
அயனம்வழி யிறப்புக்கோ றண்டினிற்பா தியுமாம்  
மயல்செற்றுற மால்பேயாம் வயலேசெய் வெளியாம்  
மயிலைம் னிருவாச்சி கடைராசி முப்பேர்

கயமகிக்கிழ் பெருமைதேய் வாணையா முழுமாங்  
 கயினியத்தங் கைம்ஞமயாம் வயநிர்புள் வலியாம்  
 பயமழுத நீரச்சம் பால்பயன்பே ரெந்தாம்  
 பயிரோலிபைக் கூழ்ப்பறக்கவக் குரல்பயிற்ற பெயரே.  
 பெயர்ப்பெருமை நாமமிசை பெயர்ச்சியுநாற் பேராம்  
 பெயவிகிதன் மழுயராகுஞ் சயமடல்சற் கறையாம்  
 நியமகெறி நிசநியதி ககர்கோயி லைத்தாம்  
 கெய்க்கிருத சிணமாகும் ஸைபடம்ஸை பசப்பாம்  
 இயமொலிசோல் மேளமாம் வயினிடம்வீ டகடாம்  
 இயல்சாயல் கடைத்தவிழாம் பயன்பெறல்சொற் பொரு  
 யவன்வலி யான்வீரன் கணவன்மூன் றுகு [ஊம்  
 மயர்வுயிர்ச்சி பொருந்தாமை மயக்கழுமாங் குயிலே.  
 குயிலுரைகோ கிலமேகங் துளையொடுநாற் பேராங்  
 குயிறல்குடைக் குடல்பண்ணல் \*சொற்றிதல்கூ வுதலாம்  
 கயில்பிடரி யணிப்பூட்டாம் வியல்பெருமை விரிவாங்  
 கையிடமொப் பஜைதங்கை குணம்படைகை சிறிதாம்  
 அயிலுணவு முஜைவேலா முயிராவி காற்றூம்  
 ஆயஞ்கு தியற்றல்சங்க மாதாயஞ் கணவயாஞ்  
 செயிர்சினங்குற் றமுமாகுஞ் செயலைமுக்கங் தொழிலாக்  
 தெய்கொலைதெய் வழுந்தாள முறைப்பயில்வு மாமே.  
 பயல்சிறுமை பள்ளமதாம் பயம்புகொப்பக் தாழ்வாம்  
 பாயல்மெத்தை குதிப்பாகுஞ் சாயலழ கெழுலாம்  
 அபிரிமணல் மீன்கறியாங் குயழுலைவாள் குழகாம்  
 அய்யன்மூத் தவண்சாத்த னப்பன்வே தியனும்  
 வயிரமொரு மணிகுவிசஞ் சினஞ்சேகு வாளாம்  
 வயமாக்குஞ் சரம்பன்றி பரிசிங்கம் புவியாம்  
 உபவைகாக் கணமூல்லை காண்யாறென் றுகு  
 உரைசெய்யல் தொழில்காவல் சேகரூழுங்கா மெய்யே

\* சொற்றிதல் (பி - ம்)

மெய்யுடம்பு மெய்மையாம் பொய்ச்சுடம்பொங் தாகும்  
வேய்துளையொற் றணிதலுமுங் கிழுஞ்சூற்பே ராகும்  
ஐயிடைச்சொல் வழகிரும் ரெசனிற்சா மியுமாம்  
ஐயையுமை துற்கைசுதை தவப்பெண்ணு சாளாம்  
யையிருங்மை மலடாடு மேகமழுக் காரும்  
வையக்தே ரேற்ரோ கணிபுவியூர் தியுமாம்  
வெய்யவன்வெய் யோனிரவி விருப்பினங்முப் பேராம்  
வியனநிகம் பெருமையதி செய்மென்பொய்த் திடுமே

மொய்செருக்கு வண்டாளை திரட்சிநாற் பேராம்  
முழுநெய்த வாம்பல்பறை திளைநெய்வு கான்காம்  
வையயில்வைக் கோனெல்லா ஞ் செய்வயலே வலுமாம்  
மாயம்வஞ்சம் பொய்யாம்ப யோதரங்கார் முலையாஞ்  
ஈசயமலை யனையாம்வி யாழுமகி புலியாஞ்  
சாயனங்கள் ஓாங்தியாக் தீயனல்தீங் காகும்  
தொய்யில்சே றழுவதுயர் மகிழ்ச்சிநாற் பேராஞ்  
சொல்குய்வு கறிகரித்தல் புகையாஞ்சே யிழையே. 436.

சேயினமை சேண்குசன்வேள் மகன்றூராஞ் சிவப்பாம்  
தேயமே கழிநாடாக் தூய்துய்மை யுணவாம்  
ஆய்தலே கோய்தல்நுனுக் கக்தேர்ச்சி மூன்றாம்  
ஐயமனு மானம்வழுச் சங்கைபிச்சை யோடாம்  
காயமுட லைங்காயங் கறிகரித்தல் விண்ணநுங்  
கானும்வாய் குழலிடமெய் வாய்வாய்த்த லைம்பேர்  
கேயமே செய்யெண்ணெண யன்புழுங் ரூகும்  
நிகர்மாயன் மால்கறுப்ப ஞெழிப்பான்பெண் ஜரசே.  
யகர வெதுகை முற்றும்.

### ரகர வெதுகை

அரசமன்ன மெருமரமா மரபுதொன்றை முறையாம்

அரசனிறை சிகண்டிகளுஞ் சுருதியொலி மறையாஞ்  
சிரசதலை மேம்பாடாஞ் கரில்பிழைகாழ்த் தலுமாஞ்

சிரகம்வாட்டில் கமண்டலமுஞ் டிலைத்திரா ணமுமாம்  
புரசபலா சிளமகவாம் பிரசந்தேன் வண்டாம்

புரங்கர முடம்பாகுஞ் சிரகெநுகாட் சிரசாம்

இரசம்பா ரதமினிப்பா முரண்வலியே பகையாம்

இரலைகலை யசுபதிபுல் வாய்கொம்பாஞ் தரமே.

(439.)

தரமுவனம் தலைதரிப்பா மரமறுத்த வரமாஞ்

சரல்சரலே மழைநாளாஞ் தூரம்வலியுச் சமுமாம்  
பரமுடிவு கெதிகவச யானையின்பின் காலாம்

பரணிதுடி கலனுளாம் புரணிதோல் வயலாம்

இரலிமலை வெய்யோனும் வர்ணயன்கோன் சிவனும்

இரவுங்கி யாசகமுமாம் விரவுகொடை கலப்பாம்  
பிரமமறை மகங்தீமங் திரமாலா டிரவி

பிரமனரன் முனிவர்முத்தி மதியிரண்டா றுரித்தே.

உரம்வலிமார் பூக்கமருஞ் தெருஞான மாரும்

உரியளவு தோலுரித்தாஞ் சரிவளைபா நையுமாஞ்  
கரம்விடங்கை குடியிறைவே சரிகிரண மெங்தாஞ்

கரகமா லாங்கடடி கமண்டலநீர்த் துளியாஞ்  
குரலிசையாழ் கரம்புக்கிர் கூந்தலிற கைங்தாஞ்

குரமுளைஞ்சில் பரிக்குளம்பாம் வருணாநிறங் குலமாம்  
இரதமரை ஞாணிரதஞ் சுவைபுணர்ச்சி தேராம்

இரதிபிடி யிரதியிச்சை பித்தலையாய்ப் பரவே.

(441.)

பரவுதிருக் கூத்துத்தி பாப்பொருபெண் னேன்காம்

பரிசுமத்தல் வேகங்காத் திடல்வருத்த மாகும்

அரவமோலி பாம்புடனோ புரவிவைழுப் பேராம்

அரலையே கழிலைவிலை மரல்களினாற் பேராம்  
குரவைவா யெர்விகடலாங் திரகமணை கோளாங்

குருங்கறோய் புகையாசான் பாரம்வியா ழமுமாம்  
சுரக்கிளான் சுரமாகு மருகல்குன்றல் சார்வாங்

சுரைபசுவின் முலைதுளைகள் எனமுப்பேர் கருதே  
கருவிதுளை யியங்கவசம் யாழிட்டங் துடர்ச்சி

கலனைதுகில் புயல்கூட்டம் படைவிளைகச் சையுமாம்  
அருவிமலைச் சாரா ஹ தினைத்தாஞ் மாகும்

அருணன்கு ரியனருணன் புதன்சிவனுற் பேராம்  
முருகிளைம மணமெழுச்சி வேன்விழா மதுவா

முரசோருஙாட் பறையாகுந் தரளமுத்துத் திரள்வாங்  
குருகுவைன புள்ளிளைம காரைவென்னை மூலங்

கோழிமா தலியிலைமுக் கொன்பதுபே ருரையே. (443.)  
உரைமொழிதேய் தலுமாகுங் கரைகரைசோர் தலுமா

முருவடிவு சிறம்பயமட் டையமுருப்போ டலுமாம்  
கரைசவாரி பரிநாரை வெள்ளைங்கி யைந்தாம்

ஏம்புவட நாடியுமாங் குரம்பையுடல் கூடாம்  
விரைமணங்து பஞ்சாங்தாம் வரைதல்கொள்ளல் விடலாம்

விருத்தம்பா வினபவட்ட. மூப்புமலை நான்காம்  
அரையிடைபா தியுமாகும் வரைமலைவேய் வரிப்பேர்

அருள்கருணை யுமையாகு மிருள்கரக மிருஞே. (444.)  
இருசபண்டி யுள்ளிரும்பு செல்வையிரு பேராம்

எருவைசெம்பு கழுகிரத்தங் கோரைநா னைலுமாம்  
அருணமா னெலுமிச்சுத் தகர்சிவப்பு நான்காம்

அரணம்வேல் மதில்காடு கவசங்கா வலுமாம்

அருதிசெங்கீர் குசன்சிவப்பாஞ் சர்குவிதல் பிடாரங்  
குரங்குகோண் கவிவிலங்கா முருங்துவெள்ளோ முருங்  
பருதியூர் கோளிரவி நேவிவட்ட முருளாம் [தாம்  
பரிகமம்பு மதில்மேடை கிடங்கெனக்கோ சரியே. 445]

சரஞ்சரித்தல் வடஞ்சரலும் சம்புஞ் ஜாலுமாஞ்

தருணம்போ தினமையுமாஞ் சரணங்தாள் புகலாம்  
அரம்பைகுர் கதவியுமா மருங்தலுண்ணல் குறைவாம்

அரங்கமாற் றிடைக்குறைகூத் தாடிடமம் பலமாம்  
நரங்தா ரத்தையுங்கஸ்த் தூரியுமென் ரூகும்

நார்பரிவு கயிறிரண்டாம் வேர்மரவேர் வேர்வாம்  
விருங்தமே கிளை துளசி விலங்கின்கூட்ட டுமாம்

வெருகலவு ஞேர்செடியா ஞூரலோசை விரைவே.  
விருத்திதொழி வாதாயம் வளர்ச்சியடி மையுமாம்

வீரமலை சேவகமாம் வீரரதுயர் கடலாம்  
கிருத்திமம்பொய் தொழில்பூதக் தோலென்காற் பேராங்

கிருட்டியோ ரீற்றூவும் பன்றியுமென் றிரண்டாக்  
துருத்திதோ வரங்கநீர்த் துருத்திதுட்டை நான்காஞ்

சுருங்கையே நுழைவாயில் கரங்துசெய்கற் புடையாம்  
அருப்பழூர் மோர்மதுக்கா ஞேய்துற்க மழுக்காம்

அரத்தமே குருதிசெம்மை குவளைகடம் பரக்கே. 447.

அரக்குமெழு கொடுசிவப்புக் கள்ளின்விகற் பழுமாம்

அரற்றலோவி யழுதலுமா முருத்தல்ஸனை முளைப்பாம்  
இரத்தமுதி ரஞ்சிவப்பா மருத்தங்கிதி பகுப்பாம்

எருங்துரலுங் கிளிஞ்சிலுமா மருங்கிடைபக் கழுமாம்  
நிரப்புமிடி யிகல்குன்றல் சமைநோயைம் பேராம்

நேர்யிகுதி சமநேர்மை நிகருடன்பா டனுவாங்  
துருக்கமே யரண்செடிகுங் குமங்கஸ்த் தூ ரியுமாஞ்  
குரன்குர் தீயிரவி விறலோனு யரியே.

448.

அரிகடல்காற் றிங்திரன்மால் காஞ்சியலை பரிபொன்  
 னுடரிசி யுவாதேரை நிறமதிதீ யடல்வா  
 ஸிரவுகுரங் கரவுபுகை சிளிகளைவே யரித்த  
 விமண்கூர்மை பழைசோலை புகர்விசீசே கரிதல்  
 கருவிபலை பன்றிசிங்கங் தேர்தகடு நேமி  
 கண்வாரிநெற் கதிர்பசுமை வண்டுமதுப் பாயல்  
 பரிபுரத்தின் பரவிவைசாற் பானேழுமன் ரூகும்  
 பரிவொனுகுஞ்சொல் வண்புதுன்ப மின்பழுமாம் பூரே.  
 பாரடிறை பார்கவச மரபுபொறை பாம்  
 பரிகலனை தோணிநிர்க் கரைகழுகும் பத்தாம்  
 வாாமலைச் சார்கிழுமை கடல்கரைபங் கன்பாம்  
 வரிகடல்லேய் நெற்பசீல யெழுக்திவசவண்டிலையாம்  
 ஆரம்மூழ பதக்கழுத்த மாத்திசங்தங் 'ஏதாஜடயாம்  
 அருச்சனமென் பதுவெண்ணமை மருதமா மிரண்டாங்  
 தாாமிஷை நாம்னைவி வெள்ளிகண்பண் டழுமாங்  
 தரித்திரிபார் மிடியனுமென் றுரைத்தனர்கா ரிதையே.  
 காரிகைபெண் ஜாழுகுகலீக் குகறவெயாருநா வாகுங்  
 காரியவனிந் திரங்சனியன் கண்ணன்சாத் தனுமாஞ்  
 சாரிகைசங் கொடு। கல சுழல்காற்று மூக்குஞ்  
 சாபம்வரை யாடிபுள்ளா மருதமரங் தினையாம்  
 ஆரிகத வழகாகுஞ் சூரணங் கூள் கிழுங்காம்  
 ஆர்தலுண்டல் சிறைவாகு மாறைமதில் பாயாங்  
 தூரியமே யெருதெழுதுங் கோவியஞ் லீயுமாஞ்  
 சுரிகைவாள் கவசம்வலம் புரியாங்கூர் விழியே.  
 கூர்ல்குழற் சிறகாகுஞ் கூர்மிகல்லை கூர்ப்பாங்  
 கூர்மமா மையுமோர்பு ராணமுங்கோ பழுமாஞ்  
 சார்லே மலைப்பக்க மலையொருசார் மழுயாங்  
 தாருகா ரிப்பெயரே சண்முகன்கா ஸியுமாம்

ஆரல்குசன் கார்த்திகை தீ யானுறுப்போர் மீணும்  
அரிதமே பசுமைத்திக்காங் திருமாச்சிர் சிறப்பாம்  
மூர்வன நகைபவல்வாஞ் சார்பிடம்பத் ரூகம்  
முரம்புகா யலுமேசிம் பாறையுமுப் பேரே.

452.

பேர்பெருமை நாமமுமாம் பீர்பசலை ரீர்க்காம்

திருவே யச்சமுற்றேன் புருவமுமென் நிரண்டாம்  
போர்ச்சைதய நாளமர்செற் சும்ணமயுமுப் பேராம்

புருவமுன் கிழக்குமா மீரமன்பு குளிலாம்  
வார்ந்துலைம நீர்வானங் கசசனிக மொழுங்காம்

வாரணாஞ்சுங் காஜைதடை க ஸ்ரோழி பரமாஞ்  
சிர்தமகேர் திருப்பார் தாளவொத்துப் புகழாஞ்

தீர்த்தனே சிவன்குருவாங் தீர்த்தம்விழா ரே.

453.

நீர்குண்மோர் காட்புனலா மார்வமன்பு கரகா

நிறைபக்ஞி பசுவாகு மிறையுண்டி யிருப்பாம  
பார்புவியார் பாரமுமாங கீ ம்பால் கிளியாம்

பாரிவள்ளல் கட்டில்புவி துகில்மலையான் கணமாம்  
ஏருழவா னழகாகு மோறைபொய்த வில்லாம்

ஏரிகுளாம் பிடரியுமாம் வாருணாரீர் மேற்காங்  
கார்ஜினார் தகர்புயல்போ திருள்கறுப்புக் கூந்தல்

கருங்குரங்கேர்ப் பருவமும்பத் தெனும்பேர்வைத் தாரோ/  
தார்கொடிபூப் படைதொடைகிண் கிணிக்கோவுவ யோ

சாரங்குஞ் சாதகப்புள் வாணுமாங் மூன்றாஞ்முங்காஞ்  
குர்துயர்நோ யணங்குபயஞ் சூரணாஞ்சா மையுமாஞ்

சூரைசெடி பிரம்புமாங் காறைசெடி கீரும்  
ஆரிரதத் துறகதிரு மாத்திகார் மையுமாம்

அரிட்டாகோய் கொடிமதுவா மருககமெஞ்ச வெருக்கா  
பாரதிகா மகள்புஜையாம் பூரணிகா யிவலாம்  
பாராவா ரம்புஷ கடலாகா ரியரே.

455.

ஈர்விலை நாண்றவு பெண்பன்னு ஷட்யுமாம்

ஊரமண்பு சைவலரீர் நாரத்தை அன்காம்  
வாரிவழி கதவுமதில் கடல்சிப்புச் சேவலம்

ஞங்கியநிர் கரிக்கூடம் வெள்ளம்வர வெனவாம்  
அுரிமூரண் கோம்பெருமை விடைபெருமை நெரிஞாம்

முருகுகட்டை யறிவிலதாங் திரிபனையான் மூன்றாக்  
காரிவிடஞ் சனிசுகன் சாத்தன்னள்ளல் முகவான்

கருக்குருவி கருமைகொடி. யென்றனராய்க் தோரே  
தோரைதான் மனீயின்வடம் விரைவுவே யரிசி

துவாரையுக்கை வரையுயலை கெல்லுமென வாரும்  
மாரிகோய் புயலானை கமன்றுதர் ஏடுகி

மழைபொழிதல் மாய்வுமது வென் நிவையெட்டாகும்  
ஒரியோர் வள்ளன்மூச நரிமயிர்நான் நீரும் ஸி

உயர்பொருன ரேபாணர் சுத்தர்மண்ணர் கோவாங்  
கோவரைகொறுக் கையுமுதுகுங் காளியுமூன் குரும்

குராவேகூ கையுஞ்சமு மென்பரா ஸ்யரே

ஆர்யர்நல் லோர்கலரா மார்ப்பொவிபோர் நகையாம்

அரில்பணக்குத் துருகும் பொருங்பொருட்சே யுரை  
தாக்கரு கண்மழைபா ருகிங்கார்மை யாருங் யாம்

தரணைபார் யலைக்கிரா மறைக்கமலம் விலங்காம்  
போர்வைமிக் கோள்கவசக் தோலிழுக்கு மாகும்

புலைமதுகேர் துளையுயர்காம புரிகயிறுர் புரிவாம்  
ஊர்நடத்த ஊராகு மோரறித வெண்ணு

மோதிரா சியம்யோனி மழைவுட னிராவே.

இராகமிச்சை நிறமிகையாங் கருமைந்தம் வலியாம்

இயற்கரட மானைமதச் சுவாசுகாக் கையின்பேர்

அராகமிச்சை விவாப்பொடிவாண் ஜைமுப்பை ரென்பார்  
அறியருஙான் மருமகலும் புத்திரனு மாகும்.

457.

458.

பிராண்ணுயிர் குயிர்க்காற்று மரக்கால்கூத் தளவாம்  
பெருங்கரண்ட நீர்க்காக்கை யணிகலச்செப் பாகுங்  
கரீரமே யாத்திவிடாக் கரியின்பல் வடியாக்  
கரிசேகு சான்றுக்கு யிருந்தையும் பராவே.

459.

பராகமலர்த் தூள்ளுஙாம் பரசுமழுத் துதியாம்  
பகர்கரண நடங்கலவி கணித்தல்கா ரணமாம்  
துரோணமே சிலைபதக்குத் தும்பைசிம்புட் கொடியாம்  
சொற்றிடுங்க ராம்புபா மேஷர்மருங்கு மாகும்  
கராளமே துஞ்மாற்கஞ் கஞ்சமிரு பேராம்  
கடுங்குரோட் டென்பதுரன் றியுகரியு மாகுங்  
கிராணமே கிரணமூக் கொடுக்கிகித் தலுமாங்  
கிளர்க்குஞ்சா ரசநாரை யினிப்பென்னுங் தலமே. 460.  
ரகர வேதுகை யூற்றுப்பி.

### வெதுகை

தவயிலைபா ரங்கையுமா மெலிபூர மெலியாக்  
தலையிடம்விண் சிரமுதலாங் கலகமோலி துயராம்  
வலம்வலங்கண் பெலமாகு கலகன்மை தேளாம்  
வவவன்வெற்றி யான்வரீயன் ரேர்ப்பாகன் மாலாம்  
புலவானு வலன்றிவன் புதன்றேவ ஞன்காம  
புலம்பொலிதுன் பிரங்கலச்சங் தனிமையுமைம்பேராம்  
உலகமிகை புலிதிகைவிண் ஞூயர்க்கோரு மாகும்  
உலகைகொப்புத் தழைமருப்புக் காற்றுமரக் குலமே.  
குலமளைரே பதிகோவில் சாதிகூட்ட டமுமாங்  
குலையேசெப் கரையம்புக் குதைகாய்க்கொத் தாகும்  
அவலாங்மதி வெருகுகண்டா மலைவணிபோர் மலைவாம்  
அவர்மலர்நீர் பழிழுன்றும் வலவைவல்லோன் சூராக்

கலமிழுயுன் கலக்தோனி மண்கலன்யா பூஷணங்களுக்கு  
கலிவறுமை யொவிவாரி யுகம்வலிலீ ரமுமாம்  
புவழறிவு பூமியை கூம்புலன்பொன் னிடமாம்  
புவிசாக்கு புவியாகும் பலிதகரை பலமே.

462.

பலங்கூறகாய் கனிசேனை யாதாய மைஞ்தாம்  
பலிபூசை பிச்சைத்திரு சீருதெய்வ வுனாவாம்  
அலகொளிரைத் கத்திர்சோகி யென்மாறு நுளம்பாம்  
அவரியடி கிரவிகுளங் கண்வாரிபூச் செடியாம்  
திலமடவி மஞ்சாடி யென்னுடன்மூன் ரூகும்  
திலகநுதற் குறியுயர்வு மஞ்சாடி தானும்  
புலவுதசை யொருமரமா நிலவுமதி யொளியாம்  
புவிஞ்கழுர்க் குருவிதீப் பொறியெனுதாற் கலையே  
கலைமதிப்பன் குடையிரலை கல்விநூல் வயிரங் A 62  
காலநுட்பம் விலங்கினுண் மகரமாக் கவடாஞ்  
கிலையொலிகல் ஹருவில்லா மொலிதொணிகாற் றிடியாஞ்  
கிலம்பொலிநூ புரங்கிரியாம் விலங்கல்வெற்பு விலக்  
துகைங்கூறுங் தூரமுமா மிலையநட மிறப்பாங் [காங்  
தோல்பலகை கரிவனப்புத் தோல்வியதன் மொழியாம்  
மலையன்பாண் டியன்சேரன் வன்னல்பொருப் பழுமாம்  
வல்லை]வலி விரைவுதுருக் கங்கான்வல் வலனே. 464.  
வல்விரைவு வலிகுதாஞ் சேல்விடுதார் சிதலாம்  
வலம்புரியோர் மரகங்கி யாவட்டம் வளையாம்  
அல்லிரு ஸிராவாகுங் கல்லொலிகல் மலையாம்  
அலங்கலே தனிர்மாலை யிரங்கலசை வொளியாம்  
வில்லொளிமூ வஞ்சிலையா மல்லல்வலி வளமாம்  
வேலிமதி ஞார்காப்பாம் வேலயில்கூர் மரமாம்  
இல்லிடம்வீ டில்லென லீராசியில்லாள் சாலாம்  
எல்லிகழ்ச்சி பகலீரவி யொளியெனச்சொல் ஒகவே.

சொல்லுவரெந்து குகழ்ச்சுதா மில்லமைன தேரூங்

தொவ்விலைதுயர் பழமையுமாம் குல்லநிற மெருதாம்  
மல்லடல்மா யவன்கூத்து வளமுகட்டு மல்லாம்

வல்லிகொடி தளைவரைவாய்ப் பாடிவள்ளி பெண்ணாங்  
கொல்லசைகொல் ஒத்தையம் வாருத்தமே வாலுயாங்

குல்லைவெட்சி துளவுசித்த மூலிழுன் ரூகும்  
புல்லனுடம் புணர்ச்சிபுன்னம் புலிபனைபுற் குறையாம்

பொல்லேபொல் வாங்கு பீஞ்சுதலாம்பல பெயரே. 466.

பல்லமே கரடியோடு கணக்குப்பா ஞமுமாம்

பாலியல்பு திசைபகுத்தல் வெள்ளைபக்கம் பாலாஞ்  
சில்லிதே ரூருள்வட்டங் கீரைசில்லீ டாகுஞ்

சில்லைசினாஞ் சில்லிகைமுட் காடுபகண டையுமாம்  
அல்லியக விதழாம்பல் காயாமுப் பெயராம்

அலநாஞ்சி வன்மொழியாஞ் சவனங்காற் றடியா  
முல்லைவென்றி நலங்கற்புத் தளவுஞாற் பெயரா

மூலமுதற் கிழங்கேது நாளெனன்சால் புறுமே. 461.

சால்புகுண மாட்சிமைபபேர் பாலமழு நுதலாஞ்

சாலியருங் துதிகள்ஞு நெற்பொதுவு மாகுங்  
கால்வனங்காம் படிமரக்கால் மகவுதறி யூற்றங்

காலன்காற் றங்குரக்தே ரூருளிடம்வாய்க் காலாம்  
வால்வெளுப்பு மிகைதூய்து வாலுதிகாற் பெயராம்

வாலிஸிர்த் துளியனக்தன் கிட்கிச்தைக் கிறையாங்  
கோல்கணைவா ஸீட்டிதுகி விகைதுலாங் கோடு

கோலிரங்கை யாழ்ச்சரம்பஞ் சனக்கோல்செங் கோவே

கோலம்பீர்க் கழகுபன்றி பாக்குஸிர்க் கொழுங்கு  
குவனையுட விரங்கையிரக் கைக்கணியு மாகுஞ்

சாலஞ்சா லேகம்வாலை சுவைமதிலோர் மரமாஞ்

சாலையறப் புறஞ்சோலை பரிப்பக்கி மூன்றும்

ஆலம் + வடவிருக்க கஞ்சகீர் நான்காம்

ஆலகையோர் மாமாகும் மேலிடம் வின் மேற்காம்  
நீலக்தான் பனைகொடிமை யுற்பலரீ னிறமாம்  
நிலியே பயலவுர் நிலியா வினியே.

463.

மாலீமதுப் பருதியுமாம் ஆலவொலி யாட்டாம்

மால்புதன்கார் மயல்காற்றிங் திரன்பெருமை யரியாஞ்  
குவிசிவங் காளிகுற் கொண்டுபெண்டு மாகுஞ்

ஊலமொரு காண்மிகையா நூல்பிடக நூலாக்  
காலிலிசுற் பழங்காற்று மருண்ணுமூப் பெயராக்

கலிங்கஸுர்க் குருவிகலை கம்புளோர் நாடாம்  
நீலமயில் மயிற்கேருகை யாலவட்டங் சிரியாம்

பிலவங்கங் தேரைகுாங் காம்புவியின் பாலே.

464.

பாலிகைவா ஞூதமூலைப் பாரிவாட்ட நான்காம்

பாலைமக ணிலமரமா மேல்கைவகுளம் பொழுதாம்  
கூலம்வரம் பாலுண்டீர்க் கரையன்டம் பாகல்

குழல்கடியே விலங்கின்வா தூடனெண்பே ராகும்  
ஏலமயிர்க் காங்துதுடி யோசையுமூப் பெயரா

மிலம்பகமா விகைசருக்க நுதற்குட்டு மூன்றூம்  
வேலைகடல் கடற்கடைசெய் தொழில்பொழுது மாகும்  
விலங்குகாற் றளைமிருகம் விலக்காம்வேல் விழியே~~X~~

வேலங்வெறி யாட்டாளன் குமரனிரு பெயராம்

வேலாவ லையம்பூமி கடலிரண்டு பெயராம்  
மாலையே பிரவங்தி யொழுங்குமா விகையாம்

மல்விகைதி பிகைத்தட்டுத் தீபமவ்வால் மூன்றூம்  
ஆலையமூர் கரிக்கூடஞ் கோயிலுமூப் பெயராம்

அவீப்பேர்பே டனக்தனும் வலித்தல்சொல்லவ் வீளை  
சாலகஞ்சா ளரமரும்பாஞ் சாலுமூஞ்சால் சாலாம் [வாஞ்  
சலஞ்சினம்பொய் ஃர்கடுக்க மெழும்புலவர் நூலே,

ஒருசோற் பல்போருட் பேயர்த் தோகுதி 153

நாவோர்மங் திரிபார்ப்பார் கவிப்புவர் மூண்டாம்  
நுவல்குவிங்க மூர்க்குருவி குதிரையிரு பெயராம்·  
கீலால மேயுதிரங் காடிபுன வாகும்

கிளரிலாங் கவிகலப்பை தென்னைகாங் தஞ்சாம்  
காவேகஞ் சாங்கிலாங்றும் பசத்திராங் மாகுங்  
கலுழிகலங் கியகிருங் காண்யாறு மாகும்  
வாலாஸம யருவருப்பு மரதர் ,ப் பாகும்  
மலர் தல்விள்ளல் தோன்றல்விரி வாங்தால மிகையே.

தால்மே பனை சூழி யுண்கவனாங் காகுங்  
தலையலே மணைப்பெய்து விடலொடுகீர்த் துளியாம்  
காலமே பொழுதிகாடுவை கறையுமென வி ண்டாம்  
கவினையே மிளகுகுதி ஜாயின்கலனை யிரண்டாஞ்  
குலைநோய் பத்திரையாஞ் குல்குலங் கருவாங்  
துறஞ்சிலீ முகம் வண்டு கலைமுலைக்கண் ஞைகும்  
துலைகுழழ யேடாங் கலாங்கொடுமை சினமாம்  
ஒலியல்களை கந்தொடைதோற் பெயருலா வீடுமே..

உலோகங்தா துலகமுமா மூலக்கைதடி காளாம்  
ஒல்லைசிறு வரையடித்தல் விரைவுதொன்றமை யாகும்  
கலாபமே தோகைமயில் மணிவடஞ்சி லையுமாம்  
கருதுமல்க வேசகுங்கல் வைகுதல்நா ளாகுங்  
சலா ஒகநா ராசமணி கவனம் விடு பேயாக்

தாழிலஞ்சி மகிழ்மரமாங் குனம்கொப்பு மாகும்  
விலோதமே கூங்தலும் பதாகையுமென் றிரண்டாம்  
வெளிறியபல் வேபலது கையுமாம் புலிக்கே.

489.

லகரவேதுகை முற்றும்.

### வகர வெதுகை

புவனீச் ருலதமா நுவலைநுண்மை மாவாம்

புவலைபுள்ளுக் காயாவாஞ் சீவலுயிர் குருவாங்  
தவனங்கான் கலக்கம்லைம்மை பரிக்கதியுட் கருத்தாங்

வலிபுவவன் வெள்ளிவா னரங்கவிப்பு நாற்பேர்  
யவனர்ஜித் காரர்ஷோ னகர்கண்ணை எருமாம்

இ-றல் சென்ம மாசையாங் தவல்பெருமை குறைவாம்  
பவனங்காற் றவனிமஜை கோயிலர வுலகாம்

பவஞ்செனனம் பாவமாங் தவம்பொலிவு தவசே. 470.

தவிசதனி வழிதடிக்கு மெத்தைபுல ஞன்காஞ்

சவிவனப்புக் காங்திமணிக் கோவைசெவ்வி யாகும்  
நவி-மலை குழலுக்கி புன்மையா ழிசையாம்

எவிரிசையாழ் குழலாரு மவிர்பீற வொளியாம் [ஞைக்  
கவிகைபிச்சங் கொடுத்தலுமாஞ் சவடினையோ ரெண்

கவடுவாஞ்சம் புரசைகப்பாங் குவடசலங் கோடாஞ்  
செவிலிதல்வை வளர்த்தவளாங் தவர்தவத்தர் சிலையாஞ்

சிவங்குறுணி முத்திநலஞ் சிவலுமுரைக் குவரே. 471.

குவலையம்பார் குவளையுமாங் துவர்பவளக் துவர்ப்பாங்

குவவுதிரள் குவிதலுடன் பெருமையுமுப் பேராம்  
இவர்தவளைங் திடலேற வெழுச்சியா சையுமாம்

எவனம்விஞ விளமையுமாஞ் சவலையர சழலாங்  
கவலைதுனை வழிகவலா மவதியெல்லை யிடராங்

கவசமங்கி காப்பாகு முவர்க்டவோர் நிலமாங்  
துவாறுரயா டகழுராஞ் செவிசெவிகேட் பதுமாஞ்

சவல்பிடர்கொய் யுளைமேடு காரிச்சவல்பே சுவரே. 472.

சவவுசுண்டன் சவற்கமொடு புள்ளின்முக் காகும்

துவக்குத்தோல் சங்கிலியெத் தனிப்புழுன் ரூகும்

ஈவமழுயின் காலமொன்பான் கேண்மைபுது மையுமாம்  
கவியமழுக் கோடாரி கடிளாள் மாகும்

உவணமது பருங்தெருங்கூவா க[ரு]டனுயர்ச் சியுமாம்  
உவனகழு ருணிமதிலோர் பக்கமவல் கரையாம்  
அவலெனல்ஜிற் றணவுபள்ள நீர்விலைழுப் பெயராம்  
அவியழுதம்.பெவியவிதல் கெய்யாம்பா வையரே. 473.

பாவெனல்சொற் பா ஏற்பாப் பரப்புப்பா வுதலாம்  
பாவநே மகம்பவமாம் காவுநடி நாக்காம்  
மாவெனல்வண் டாழுததல்வெறுப் பிவுளிசெல்வங் திருமா  
மால்விலங்கு கருந்தமா மாம்பதினேர் பேராங்  
கோவெனல்கண் பசத்திசைசீர் ஜிரணம்பார் மலைகோன்  
குலிசம்விண்ணம் புஸரயிரங்கல் சுவற்கமீ ரேஷாங்  
தாவெனலே சோலைதுலாங் காப்புத்தோட் சுமையாங்  
கவுசிகம்பண் கூடைசூடர்க் கால்பட்டா வனவே. 474.

ஆவி-க்கம் பசவியப்போ டிசையாச்சா மரமாம்  
ஆவியுயிர் குளாற்றம் புகைகழுச்சைம் பேராம்  
தாவருத்தம் புகைதாண்டல் வலிகொடென்ற ஜெங்தாம்  
சவுரியமே களவுவீரியமிரண்டு பேராங்  
காவிகள்ஞுக் காவிக்கற் குவளைழுன் ஞாகுங்  
கவந்தம்பேய் தலைக்குறைதன் ணீர்மூன்று பேராம்  
நாவிதன்மனு சிகண் காங் கார்த்திகைழுப் பேராம்  
நவ்விமா ஞழுகுதோ ணீயுமாமோ வியமே. 475.

ஆவிரக்க மோடீர் தகைநீக்கங் கதவாங்  
கவிரங்தேர் தேர்மொட்டாங் தாவமிட ஞாங்  
கோவயபோன் ஜினமாகுஞ் சேவெருது பரியாம்  
வாவலெனு மொழிதாவல் வாவ்வா லு மாகும்  
மவுலிழுடி சடைதொடையாஞ் சவுலையெய்ப்பு மின்னேம்

ஆவரணங் கலனுடை சுவட்டைதடை மறைவாம்  
 ஆவணாள் வீதியுளித் தென்மொழி லியங்தே. [ஏ.].

கீவிதுடைத் திடலாடை கொய்ச்சுகழுப் பேராம்  
 நீண்டசிலை யுமையரவேர் கொல்லுலையோ ரியுமாம்  
 ஏவல்வியங் கோளாஜை வறுமைமூன் ரூகு

மியம்புகலை யெள்ளினங்காய் சுவர்வ ழிதுன் ப[மு]மாஞ்  
 செவனியே யோர்மருங்து செவ்வாய்யாழ்த் திறமாஞ்

சேவல்புள்ளி ணண்காவல் சேறுகோ ழியுமாஞ்  
 சேவலமென்பதுதனிழம் முத்தியுமென் ரூகும்

கிடைத்தசவு ரியன்வீரன் சனியெனுமான் வுரையே.  
 அவ்வைதா யவ்வையுமாஞ் செவ்விபொழு தழுகாம்

அறைந்தசே வகம்வீர மாஜையின்கூ டழுமாம் [வாஞ்]  
 பங்வமரக் கறுவாரி குமிழியுவா நான்காம்

பகர்தெவிட்ட னிறைத்தலொலி யடைத்தல்கான் றிட  
 தவ்வைதாய் முன்பிறங்தாள் சேட்டைமூன் ரூகும்

சவுரிமா வயன்சனியேர் கதியுகான் காகுஞ்  
 தெவ்வுபகை யமாகுஞ் சிவப்புகிறஞ் சினமாஞ்

செப்பவாஞ்தி யூர்கினியென் றியம்புதினி யுவங்தே. [478.]

உவாவெனுஞ்சொ வினையோனும் பங்வமுந்தங் தியுமாம்  
 உவப்புமே இவைக்யுமா கிவப்புயர்ச்சி மேடாஞ்  
 கவானெனுஞ்சொ ஒயர்ச்சிதுடை மேடுதிரட் சியுமாஞ்

கவுசிகனே யிச்தி ஞு மொருமுனியு மாகுஞ்  
 சுவாமிபொருண் முதல்வன் செவ்வேன் மூன்றுபெயராகுஞ்

துவைபின்னுக் குடனிறைச்சி யொலித்திடலு மாகுஞ்  
 சிவேததெற்கு மருங்தாஞ் சுவேதம்வெண்மை வெயர்  
 [வாஞ்]  
 செழிக்குமா வலம்வாய்கொட் தலிமூக்கும் வளமே.

வகர வெதுகை மற்றும்.

\* ளகர வெதுகை

வளம்பதவி யெழில்வளமாம் வளமைமான் கொழுப்பாம்  
வாளியம்பு மண்டிலமாங் காளிதுற்கை பனையாங்  
குளதகரும்பின் கட்டிதுதல் குட்டமுழுப் பேராங்  
குளிர்குளிர்ச்சி நண்டிகவண் கருவிழுழா மழுவாங்  
தளம்படைபூ விதழ்சாங்தஞ் சமதலங்தா மியுமாங்  
தளைவிலங்கு துடர்ச்சிசிலட்ட பாண்மயிர் தா ஜெங்தாம்  
களங்க றுப்பில் வவள் கழுத்துக் களரிடம்போர்க் களமாம்  
களபமா ஜெயின்கண்றுங் கலவையென்றுங் கிளத்தே.\*

கிளர்க்கிளனங் கோட்டுமலர் கிளர்தல்பூங் தாதாம்  
கிளைகிளைத்தல் மூங்கில்சுற்ற மேழிசையி லோர்பேர்  
உளர்தல்சித றதல்தடவல் கிண்டிதலு மாகும்  
உளைமயிர்மாக் குசைமயிராம் விளைவயல்கா டிரங்க  
களரிகள் ரிடங்கருமை சுவைபோர்செய் யிடமாங் [டாம்  
களகமே பெருச்சாளி கல்விகூ ரிடமாம்  
முளரிதீக் கான்விற்கு சிறுமைதா மரையாம்  
முளையாணி வேய்முளைத்தல் சே யெனவும்துவிளம்பே.  
விளர்கொழுப்பு வெளுப்புரித்தாம் விளவுகமர் மரமாம்  
விளரியாழ் யாழ்நரம்பு வேட்கையிள மையுயாம்  
அளவையல்கை நாளாகு மளறுபங்க நரகாம்  
அளிகொடை தேன் பரிவுவண்டாங் தளிகோயில் துளியினாம்  
இளமையிள மையின்பருவங் தண்மைகா மழுமாம் [யாம்  
இளைகாவற் காடிளமை புயல்தேவலி நான்காங்  
களிறுதங்கி யத்தா ளாண்விலங்கு மீனுங்  
களிகுழம்பு மதுக்களிப்பாய்க் காணலவெளிப் படுமே.

\* இவ்வெதுகை ழகா வெதுகையின் பின்னர் வரத் பாலதாயிருப்பவும் பிரதியிற் கண்டபடி வெளியிடப்படி கிறது.

+ விளம்புகவே (பி-ம்)

வொளிலணில்வேள் வியின்றம்பக் தயிர்கடையுக் தறியா  
 மீளிவலி திண்ணியனே பெருமைதலை வழுமாம்  
 பளிதமே சுற்பூங் கணக்கெண்பல் வழுமாம்  
 பாளிதமே கண்டஞ்சேற் ரூடுகுழம்பு பட்டாம்  
 இளியுரித்த விழுங்கவிசித் திட.விசையு மாகும்  
 இளவல்பின்னே ஸிளம்பயிராக் தளியமெத் தூத யதுகாம்  
 சளிசெபருமை குளிர்செறிவு தேங்பொலிவு திரளாம்  
 ஜாளிகள் அத் குக்கழுமாம் வாள்வகிக் ரொளியே. 483.  
 ஒளிபுகழ்முச் சூடர்கேட்டை யொளிராஜ பெயராம்  
 ஒளிவட்டங் கண்ணுடிச் சக்கரா யுதமாம் ,  
 அளைதயிர்புர் ரூடுமூலமுயாங் கஜாவுமரங் கஜாகாம்  
 அளக் குழல்வகையாங் துளியாமை துளியாம்  
 வளைதொடிசக் கரம்புன்னை சுஞ்சுமனை யுறுப்பாம்  
 மன் ரார்கா னவர் வீரர் பள்ளர் மூன் ரூகுங்  
 கனவனே கருசிறத்தோ ஜூனைகுண்டு மாகும்  
 கண்வன்முச் சோ ஜுமா மள்ளால்சர கனைத். 484.  
 அளிஸ்தல்செறித் திடல்காதல் கொடுத்திடலு மாகும்  
 அளாகு ரத் திலகக்குநக கோழியல்லாப் பெட்டயாம்  
 விளைக்கலனு பவிச்கல்செறித் திட.ளிரைத வாகும்  
 தேளனுடங் சிதறக்காலாம் வேள்குகண்கா மஜுமாம்  
 விளக்குநாள் விளக்கொளியா மினைப்பிடக் கோயாம்  
 வேள்விகொடை நாண்மகமாக் தோள்புயங்கை யாகும்  
 துளும்பவே தியிறல்துள்ள வென்பர்கேன் வியரே. 485  
 கேள்விசெவி கல்வியுயாங் தாளடிமுன் முயல்லாங்  
 கேளிர்பெண்கள் விளையாட்டுச் சுற்றமிரு பேராங்  
 கோள்வலிபொய் கொலைக்கொகங் குணக்கொள்கை யூரூங்  
 கோளிகொள்வோன்கொழிஞ்சிடு வாக்காய்க்கு மரமாங்

காளையெரு திளைமயோன் பாலையிலை வ்துமாம்  
நாளங்காஞ் சுரைசின்னாஞ் குலங்குச் சறுப்பாம்  
ஒளியொழுங் குடலைகைக் கூடமிரு பேராம்  
உரைகளே பரமுடம்பு பிணமாழுன் எதுவே.

486.

உள்ளவ்சினை வுன்னா ஞு மெள்ளவ்சை யிழிப்பாம்  
உள்ளமுயிர் முயற்சிசெஞ்சாங் கன்றுமதுக் களவாம்  
பள்ளிக்கர் துயில்பாயல் கோயில்முணி யிருப்பாம்  
பரியகோ ளகைவட்ட மண்டலிபாம் பாகும்  
அன்றாரமே சேறிவுகா தயில்வலிபற் றிரும்பாம்  
அளக்கர்புவி யுப்பளஞ்சே ருவரிகார்த் திலையாம்  
புன்ளவிட்டம் வங்குபுன்ளாம் வள்ளம்வட்டில் புணையாம்  
புாகமே கண்ணுடி குழிழ்ப்பெனக்கொள் ஞகவே.

487.

கொள்ளிமிகைத்தொடுவியாதி பொள்ளவப்பம் பொந்தாம்  
கூளிதமர் வாமனம்பேய் குறள்வீர ரேரூம்  
வள்வலிவாள் முனைசாதாம் வெள்ளயெண்ணீத் தமுமாம்  
வள்ளிகொடி யாபரணங் கைவளைவள் ஸியுமாம்  
வெள்ளோதகர் வெளிறனந்தன் மதுவெண்பாச் சங்காம்  
வேளாள ஜுபகாரி வெள்ளாள னிரண்டாம்  
ஞூன்னலே வீதிபள்ள அமன்மைழுன் றுகு  
நெடியகா ளகங்கறுப்பு ருடையாம்வெள் வளையே

488.

வெள்ளில்விளாப் பாஸ்டியுமாம் விள்ளலுரை கெகிழ்வாம்  
வேளாண்மை நிசங்கொடுத்தல் முயற்சிமுன் றுகும்  
பிள்ளோமக வொடுகாக்கை வயிரவனு மாகும்  
பேணுங்கா ஸியர்ஷண்ணு றுகைகார ராகும்  
ஞூன்கவிழைத் திடல்சோம்பு கோயச்சக் திரிவா  
ஞுண்களங்கண் வாஞ்சகனுஞ் சங்கிரஞ் மாகுஞ்  
+ கொடுதியாமல் (பி.ம.)

கெள்ளையெனு யொழிகுதிரை தத்தையிரண் டாருங்  
கிளிஞ்சிலெலருங் துடன்மலுங்கு மீனும்பொற் குழுமேயே.  
ஊகர வெதுகை முற்றும்.

### முகர வெதுகை

குழுதலை துவாரங்குண் டலஞ்சேறு காற்பேர்  
குழலளகங் துளையுடைத்தாம் பொருளிசையின்குழலாம்  
கழுகரும்பு புணர் பூச மூங்கில்மூன் ஞாகுங்  
கழல்செருப்புக் கார்வ்கழுங்கு காலணிகாற் பேராம்  
விழுவுமயல் புணர்ச்சியுமாங் கழுமல்பற்று மயக்காம்  
விழிதல்கொடை சாவாகுஞ் செழுமையெழில் வளமாம்  
உழையிடமான் யாழ்ந்ரம்பா மழுவும்வீரி காடாம்

[தொழுமே.

ஊழுலுஞ்சொற் பகைமுறைமை வெயில்மூப்பேர்

தொழுவுழலை ரேபதியாங் குழனினமை யழகாக்

தொழுதிகுழுப் புள்ளொலியாம் மழுமகுளிர்க்கி புயலாங்  
கழுதுபேய் பரண்வண்டாம் பழுமுதுமை கனியாங்

கழுகுபேய் கடங்கழலாங் கொழுங்குதளிர் புதலாம்

இழுதிமை தெய்யாகு மிழுதைமடன் பொய்யாம்

எழிலிவள்ளல் புயலாகு மெழிலழகு தொண்டாம்

விழுமஞ்சிர் மையுஞ்சிறப்பு மிழும்பையுமுப் பெயராம்

விழுவுவிழா மிதுணமதாங் கிழமூரிமை கிழமே. 491.

கிழமை... ... ... 492.

\*

\*

\*

போதிகை நிகண்டின் பிரதி இதனேடு முடிகின்றது.

# பொதிகை நிகண்ட ④

(இரண்டாம் பகுதி)

## 1. அகர வருக்கம்

- 1 அகந்தருவுங் குறையும் வெற்பு மனையும்  
அகமு முள்ள மாண்மாவு மகப்பொருளும்  
இடமும் பாவமு யல்லவு மாகும்.
- 2 அகைத்த வறுத்திடலு மொடித்தலு மீர்த்தலும்  
வேதனை யும்மென விளம்பினர் புலவர்.
- 3 அகப்பாவுள் ஞயர்த்திய பாவு மதிலும்.
- 4 அகவலோர் பாவுங் கூத்து மாகும்.
- 5 அக்கர மெழுத்துமோர் சோயு மாகும்.
- 6 அகலுள் ஞாகும் பரப்புநாடு மாகும்.
- 7 அக்கார மாடையும் வெல்லமு மாகும்.
- 8 அகல மார்பு நீளமு மிடமும்  
அகவிடமும்விரித் துரையு மாகும்.
- 9 அகடு பொல்லாங்கு நகிலும் வயிறும்.
- 10 அகளங் தாழியு மிடாவு மாகும்.
- 11 அகிலவம்பு மிரும்புக் தீயு மரவும்  
தொகையு மெனவே சொல்ல வாகும்.
- 12 அக்கென்பு மிமிலுஞ் சங்கு மணியுமாம்.
- 13 அங்கி தீயுஞ் சட்டையு மறுமீனும்.
- 14 அங்கமா றங்கமுங் கட்டிலு மாகமும்  
எண்பு முறுப்பும் வெட்டலு மாகும்.

- 15 அங்கணஞ் சலதாரையு முற்றமுஞ் சேறும்.
- 16 அங்கதம் 1வசைச்சொல்லும் பொய்யு மார்பும்  
அரவுக்தோ என்னியு மனைப்பெயரு மாகும்.
- 17 அங்காரகன் ரீபுஞ் செவ்வாயு மாகும்.
- 18 அசிலாஞு மம்பு மவுமதிச் சிரிப்பும்  
ஆயுதங் களுமென் றறைந்தனர் புலவர்.
- 19 அச்ச மகத்தியு 2மைப்பையு மஞ்சலும்.
- 20 3அசம்பு வீசுதலு நீரொழு குதலும்  
காந்தியு மொற்கலுங் கழிர வாகும்.
- 21 அசோகு 4சுகழு யசோகு மாகும்.
- 22 அச்சதன் மூதிறையு மரியு மருகனும்.
- 23 அச்சவங் குதிறையு மக்கிரா மருந்தும்.
- 24 அசனஞ் சோறு மனவும் பசியும்  
வேங்கையுங் கொழுப்பும் விளம்ப வாகும்.
- 25 அசைநிறை யசையு மனைச்சொல்லு மனைவுமாம்  
நேரசை யும்மென நிகழ்த்த வாமே.
- 26 அசைதல் தங்கலு நோதலு மாகும்..
- 27 அசைத்தல் கட்டுதலு மனைத்தலு மாகும்.
- 23 அசனிவச் சிராழு மிடியு மாகும்.
- 29 அசமே யாடும் மூலாட்டை நெல்லும்.
- 30 அஞ்சலமே பஞ்ச மண்முஞ் சிங்கமும்.
- 31 அஞ்சே துக்கழு மறிவி வாரும்.
- 32 அஞ்சவி வணங்கலும் வாவற் பறவையும்  
பேதையு மென்னப் பேச வாகும்.
- 33 அஞ்சென் யழகு மறிவிலானுங் சிட்டாயும்.

---

(பரதி) — 1 இசைச் 2 மன்னையு  
3 அசம்பு 4 தகழு

- :34 அஞ்சன மிருஞ் கையுங்கண் மருந்தும்  
ஓர்திக் காளையு நீலக் கல்லு  
மஞ்சன மும்பென வழங்கினர் புலவர்.
- 35 அடலே கொலையும் வெற்றியும் வலியும்  
சுமமத்தலும் பொருதலுஞ் சாற்ற வாகும்.
- 36 அடியண்ட முதலுஞ் செண்டு வெளியும்  
காலுங் கவியழியுங் கழற வாகும்.
- 37 அடரே தகடு நெருக்கடு மாகும்.
- 38 அடிதல் கோறலு மட்டலு மடர்தலும்.
- 39 அடலைவண் பலியுஞ் சுடுகாடு மாகும்.
- 40 அடிப்புப் பரணிய மச்சமு முத்திடலும்  
அடிப்புப் பெனவே அறைய வாகும்.
- 41 அடையப்பறு மிலையு முத்தலுங் கனமும்.
- 42 அணைதலை யைணயு மெத்தையு மைணயுஞ்  
சயனமு மென்னச் சாற்றினர் புலவர்.
- 43 <sup>2</sup> அணியொப் பளையு மன்புமணி வகுப்பும்  
அழகுமலங் காரமும் பூஜைம் பீடம்  
அணிதலு மிலக்கண வணியு மாகும்.
- 44 அணவல் புல்லலு ந[னுக]லு மாகும்.
- 45 அண்டம் விண்ணு மூலகமும் முட்டையும்  
ஆகாய மும்பிர மாண்டமு மாகும்.
- 46 அண்டசம் பறகலவயுங் தேரையு மீனும்  
அரணையு முடிம்பும் பல்வியு நண்டும்  
ஒங்கியு முதலையு மிப்பியு நாகமும்  
கச்சப மும்பெனக் கழற வாகும்.
- 47 அணுமங் திரமுஞ் சீவலு நுண்கையும்.

---

(பிரதி) — <sup>1</sup> காதலுங் <sup>2</sup> அணியேர்ச்சிரு

- 48 அணங்கே மாதரும் வருத்தலுக் தெய்வமும்  
ஆசையு மழுகு மச்சமுங் கோறலும்  
கோபுஞ் குரும் நுவவ லாகும்.
- 49 அண்ணமுண் ஞேவு மணளியு மாகும்.
- 50 அனுங்கமே யுரகமுஞ் சாங்கமு மாகும்.
- 51 அண்ணல் பீடு மண்ணுதலுக் தலைவானும்  
புத்தனு மரபும் புகல லாகும்.
- 52 அண்டர் பகைவருங் தேவரு மாயரும்.
- 53 அண்ணென பேயு மறிலிலொனு மாகும்.
- 54 அத்திரி யொட்டகமுங் கணையுங் கழுதையும்  
பரிதியும் விண்ணும் வெற்பு மாகும்.
- 55 அத்திரங் கணையும் வீடு மலையும்  
குதிரையுங் கழுதையுங் கூற லாகும்.
- 56 அத்தி யானையுங் கூடலு மத்தியும்  
புள்ளு மெலும்[பும்] புற லாகும்.
- 57 அத்தஞ்சொற் பொருளுங் காடுமத்த நாளும்  
அருகெறியும் பென்னும் பாதியுங் கரமும்  
கண்ணு டியுமெனக் கழற லாகும்.
- 58 அத்தசைச் சொல்லு மரௌநானுஞ் சிவப்பும்  
இசைப்புங் துண்ணமு மியம்ப லாகும்.
- 59 அதர்சிலூ கல்லும் புழுதியும் வழியும்.
- 60 அத்தனே சிவனும் பிதாவு மாகும்.
- 61 அதம்பா தானமுங் கீழ்வீழ்தலு மிறங்கலும்.
- 62 அந்தண ரறவோரும் பார்ப்பாரு மாகும்.
- 63 அந்தம[ஞ்] ஞெனமு முடிவுங் கத்தூரியும்  
அழகு மென்னே யறைய லாகும்.
- 64 அந்தகன் குருடனுங் கூற்றனு மாகும்.

- 65 அங்கி வாங்கு மிரண்டு மசையும்  
இடப்பெய ரும்மென வியம்ப லாகும்.
- 66 அந்தரம் விசம்பு <sup>1</sup>மிடையு மாவும்  
பேதமூ மேகமூம் பேச லாகும்.
- 67 அங்கி மாலையும் பாலையா மோசையும்  
இரவு மசையு மியம்ப லாகும்.
- 68 <sup>2</sup>அந்தரி யுமையுங் தூர்க்கையுங் காளியும்.
- 69 அம்புவேயும் நீரும் விண்ணும்  
மேகமுங் கணையும் விளம்ப லாகும்.
- 70 அம்மைவரு பிறப்புங் தாயு முமையும்  
அழகு மெனவே யறைய லாகும்.
- 71 அமலையம் பிஸையுஞ் சோஹ மோசையும்.
- 72 அமரே அமர் தலும் பூசலு மாகும்.
- 73 அம்பிளிர் மேலோடு வனவுங் தெப்பமூம்  
காவா யும்பிமென கவின்றணர் புவவர்.
- 74 அமுதம் பாலு முத்தியு நீரும்  
அவியும் மேகமூம் பெருமைய மாகும்.
- 75 அம்புயம் <sup>3</sup>பொதியும் புட்டிலூ[ம]ும் புயமூம்.
- 76 அம்பல் பழிமொழியு மலர்மொழியு மாகும்.
- 77 அம்மழுகு மசையு நீரு மாகும்.
- 78 அமரர் பகைவருங் தேவரு மாகும்.
- 79 அமறல் மிகுதியும் பொலிவும் பீடும்  
கெருக்கமூ மெனவே கிகந்த்த லாகும்.
- 80 அம்பணங் துலாக்கோலுக் தூம்பு மாமையும்  
வாயுங் கதலியுங் தோணியு நீரும்.

---

(பிரதி) — <sup>1</sup> மிடமூ <sup>2</sup>அங்கிரி <sup>3</sup> பொதியம்பும்.

- 81 அமைதல்சம் மதித்தலும் பொழுது மாகும்.
- 82 அழுதுபாலுஞ் சோறு மலியு மழையும்.
- 88 அம்பரங் கூறையும் கடலுமா காசமும்.
- 84 அம்பட[வ]ம் வெள்ளியு மோடமும் மரக்காலும்.  
விண்ணது மம்மியும் விளம்ப லாகும்.
- 85 அயமிரும்பு நிரும் பரியு மாடும்  
தடாகமு மகமுஞ் சேறு மவனியும்  
குதனரும் விழாவுஞ் சொல்ல லாகும்.
- 86 அய்யன் மூத்தோலுஞ் சாத்தனு மப்பனும்  
சவாயியுங் குருவுஞ் சொல்ல லாகும்.
- 87 அய்யன் கடினஞ்சுயும் பிச்சையும் பொழுதும்  
அனுமா னமுமென வறைய லாகும்.
- 88 அய்யரங் தணரு முனிவருங் தேவரும்.
- 89 அயனமே வழியும் பிறப்பு மூனும்  
ஆண்டனிற் பாதியு மாகு மென்ப.
- 90 அயிர்நுண் மணலு மனுவுஞ் சர்க்கரையும்.
- 91 அயிலிரும்பு முண்டலுங் கூர்மையும் வேலும்.
- 92 அயிராணி யுமையு மிங்திரன் ரேவியும்.
- 93 அயிரி மீன்முள் எரிந்திடு கருவியும்  
நுண்மணை லுமென நுவல லாகும்.
- 94 அரண்மதிலும் வேலுங் கவசமுங் காலாலுஞ்  
செருப்புங் காடு மஞ்சலு மாகும்.
- 95 அருளே கத்தியுங் கருகீண்டு மாகும்.
- 96 அரக்குச் சிவப்பும் மெழுகுங் கள்ளும்.
- 97 அரில்சிறு தூறுங் குற்றமுங் குழலும்  
பிணக்கமுங் குரலும் பரலும் வயிரமும்.
- 98 அரவநா புரமும் பாம்பு மோசையும்  
ஆயிலிய முஞ்சிலை காலு மாகும்.

- 99 அரச பூமியு மன்னரும் ராச்சியமும்  
அரச மரமு மறைய வாகும்.
- 100 அரசர் வண்ணியர் வேந்தரு மாகும்.
- 101 அரிதம் பூமியும் பச்சையுங் திக்கும்  
பசம்புல் லுமெனப் பகர வாகும்.
- 102 அரலை கனியுங் கழலையும் வித்தும்  
கடலுங் சற்றுமையுங் கழற வாகும்.
- 103 அரம்பை வாழையுங் தெய்வப் பெண்ணும்.
- 104 அரங்கோ ரில்லு 1மிடமு மாகும்.
- 105 அராகம் பாலைப் பண்ணுஞ் சிவப்பும்  
ஆசையு முடிகும் பாவு மாகும்.
- 106 அருண தேதித்தண்ணேர்ப் பாகனும் புதனும்  
ஆதித்த நுமென வறைய வாகும்.
- 107 அருகல் சாதலுஞ் சுருங்கலு மாகும்.
- 108 அருகர் சாவகரு நில்ல[ா] மையுமாம்.
- 109 அரத்தமுற் பலமும் பொன்னுஞ்செம் 2பரத்தமும்  
நீபமுஞ் சிவப்பும் பவளமு 3மிரத்தமும்.
- 110 அரிட்டங் காக்கையுங் கன்னும் வெற்பும்  
பிரவியிற் குற்றமும் பேச வாகும்.
- 111 அரங்கை துன்பமுங் குறிஞ்சி யாமும்.
- 112 அரணி கோலும் வேலியும் கவசமும்.
- 113 அருணஞ் சிவப்பு மானுமெலு மிச்சம்  
ஆடு மெனவே யறைய வாகும்.
- 114 அரங்க மாற்றிடைக் குறையு மாடிடமும்  
வட்டா டிடமும் போரிடமுஞ் சபையும்.
- 115 அருப்ப முருங் காடு மரனும்  
நந்து சோயுஞ் சோலையு மாகுப்.

(பிரதி) — 1 மிபமு. 2 மத்தமும். 3 மிரத்தமு மரக்கும்.

- 116 அரசன் வியாழமும் வேங்தனு மாகும்.  
 117 அரற்ற வழுகையுமோகையு மாகும்.  
 118 அருச்சன மருதும் வெண்ணையும் பக்துமாகும்.  
 119 <sup>1</sup>அருந்த வருணையு முண்டலு மாகும்.  
 120 அருத்தி யாகையுங கள்ளு மாகும்.  
 121 அருக னருகனு நண்பனு மாகும்.  
 122 அரிவை பருவமு மாதரு யாகும்.  
 123 அருவிதினை தானும் வெற்பு மாறும்.  
 124 அரணங் காவற்கானுக் காவலும் வேலியும்  
     மதிலு மஞ்சலுங கவசமுஞ் செருப்புமாம்.  
 125 அரையோ <sup>2</sup>ரெண்ணுமோ ரூறுப்பு மாகும்.  
 126 அரியே தேரு மலையு மரித்ததும்  
     முங்கிலும் வயிரமும் பறையும் பாம்பும்  
     அரிசியும் பன்றியு மரிதலும் புரையும்  
     கிளியும் கெற்கதிரும் படைக்கலமும் பொன்னும்  
     புகையுஞ் சோலையுங் காங்கியுங கடலும்  
     கிண்கிணிப் பரலுங் தவளையு மாலையும்  
     கணவரியும் புகருங குலிசமும் வாயும்  
     இங்குவும் விஜியுங கள்ளுங குதிரையும்  
     கண்ணிறமும் வாளுங குரங்கும் வலியும்  
     வண்டுங் திகிரியும் பகையும் அம்பும்  
     பாயலுங் காற்று மென்றாழுஞ் சயஸமும்  
     இங்கிர னுங்கிரு மாலுஞ் சிங்கமும்  
     ஜைமயுங் கூற்று மங்கியும் பச்சையும்  
     கூர்ணையுஞ் சேகு மாடுஞ் சட்ருமாம்.

---

(பிரதி)—<sup>1</sup> அருத்த. <sup>2</sup> ரெண்ணுமரையுறப்பு

- 127 அவியே தீயுஞ் சோறும் பேடனும்  
மறவிய கறவிவியுமென வழக்க லாகும்.
- 128 அவகுகெற் ததிரும் புள்ளாயுங் துடைப்பமும்  
பலகதையு மிலஞ்சிப் பரலுமோ ரெண்ணும்  
நுளம்பும் ஆயுதமுமென நுவல லாகும்.
- 129 அவரி தேணீயும் பூவுமோர் மரமும்  
அழகுங் கண்வரியு மருக்கனும் வாவியும்  
மலர்க்கணை யுமென வழுத்த லாகும்.
- 130 அவவனம் புவியும் பூணையு நண்டும்  
கடக ராசியுங் கழற லாகும்.
- 131 அங்விவென் ஓாம்பலுங் காயாவு மலியும்  
பூஞ்தா துமக விதமும் புகலும்.
- 132 அவ்க விலம்பாடும் நாளுஞ் சுருங்கலும்  
தங்கலு மிரவுஞ் சாற்ற லாகும்.
- 133 <sup>2</sup>அல்கு தங்கலுங் கங்குலு மாகும்.
- 134 அலைகடற் றிரையுங் கடலு மாகும்.
- 135 அவங்கல் பூமாலையுங் தளிரு <sup>3</sup> மணசவும்  
இலங்கலு மெனவே யியம்ப லாகும்.
- 136 அவர்விரி பூவும் புறங்கூறலும் பழியும்.
- 137 அவ்லே யிராவு மிருஞ்சுமா தித்தனும்.
- 138 அவல்சிற் றுண்டியுங் தடாகமுங் கீழும்.
- 139 அவங்தியோ ஞரும் கிளியுஞ் சேனையும்.
- 140 அவனி பாரகரும் வேந்தரும் பூமியும்.
- 141 அவினயங் கூத்து நாலு மங்கமும்.
- 142 அவிர்த லொனியும் பீறலு மாகும்.
- 143 அவிதேவ ஞஞு கெய்சு மாகும்.

(பிரதி) — <sup>1</sup> நுண்புமாயதமு. <sup>2</sup> அல்குதம்பமுங்.  
<sup>3</sup> மாணசயும்.

- 144 அழுவம் பரப்புச் துருக்கமு முரசம்  
கடுக்கமு காடு வலில வாகும்.
- 145 அழனச் தீயும் பிணமு மாகும்.
- 146 அழுங்க ஜேயுஞ் சோம்புங் கேடும்  
ஒசையும் கடுக்கமுங் துங்பமு மேங்கலும்.
- 147 அழுக்காறு மனத்தின் கோட்டமும் பொருமையும்..
- 148 அழகு சர்க்கரையும் வெல்லமு மழகுக்.
- 149 அழுக்கே மாச மாமையு மாகும்.
- 150 அளஞ்செறிவுங் கூர்மையு முப்பளமுங் கடலும்.
- 151 அளையே தயிரு முழையும் புற்றும்  
பாழிலு மோரும் பகர வாகும்.
- 152 அள்ளல் சேறு நரகமு மன்னலும்.
- 153 அனகங் கொந்தளமு மோதிய நிரும்.
- 154 அன்ளே கூர்மையுஞ் செறிவும் வண்மையும்  
செவியும் வலியும் பற்றிரும்புஞ் செப்புவர்.
- 155 அனியன்பும் வண்டிங் கொடுத்தலு மதுவும்.
- 156 அனவை மரக்காறு காழியுச் தினமும்  
எல்லையு மெனவே யியம்ப வாகும்.
- 157 அனித்தல் காத்தலுங் கொடுத்தலுஞ் செறுதலும்..
- 158 அனக்கர் கார்த்திகையும் பூயியுஞ் சேறும்  
கடலு முப்பளமுங் கழற வாகும்.
- 159 அனறு நரகமுஞ் சேறு மாகும்.
- 160 அறையே பாறையுஞ் சிற்றிலு மறைதலும்  
அலையு மொழியு மலைமுழைஞ்ச மாகும்.
- 161 அற்ற மறைப்பொருளு மவகாசமுஞ் சோர்வும்  
நாயுங் துடியுஞ் சற்றுமற் றதுவும்  
உண்மையு முடிவு மோத வாகும்.

- 162 அறல் சீர்த் திரையு ஸ்ரீம் விழாவும்  
நங்மண லுமென நுவல வாகும்.
- 163 அறுவை யாடையும் சித்திரை காஞும்.
- 164 அற்பஞ் சிறுமையு சாயு மாகும்.
- 165 அறுகு சிங்கமும் புவியும் யாளையும்  
அறுகம் புல்லும் யாளியு மாகும்.
- 166 அறுபதங் கையாங் தகரையும் வண்டும்.
- 167 அறிக்கை<sup>1</sup> பற்று வித்தலு மறிதலும்.
- 168 அன்னே விகுதியுஞ் சாரியையு மாகும்.
- 169 அன்றி வன்றிற் புன்று மூலமும்.
- 170 அன்னே தாயு முத்தாஞுக் தோழியும்.
- 171 அனலிபாற் கரதுங் தீயு மாகும்.
- 172 அனங்தன் மாலு மருகனுஞ் சிவானும்  
சேடனுக் தெய்வமும் செப்ப வாகும்.
- 173 அனங்தம் அளவின்மையும் பொன்னும் விண்ணும்.
- 174 அனங்கையோர் சத்தியும் பூமியு மாகும்.
- 175 அனங்க மிகுவாட்சியு மூல்லையு மாகும்.
- 176 அனிலம் பவமுங் காற்று மாகும்.
- 177 அன்னஞ் சோறு மன்னப் புன்றும்.
- 178 அனுக்கவள் முகனுக் தொடர்ச்சியு மாகும்.
- 179 அனித்திய சில்லாமையுஞ் சந்தனமும் பொய்யும்.
- 180 அன்னியம் கொதுமலுங் குயிலு மாகும்.
- 181 [அ] அதிசயமுஞ் சுட்டு மாதியு முயிரும்  
<sup>2</sup> துயரு மல்லவுஞ் சொல்ல வாகும்.

அகர வருக்கய் முற்றும்.

(பிரதி)—<sup>1</sup> பற்றி <sup>2</sup> துயிரு.

## 2. ஆகார வருக்கம்.

- 182 ஆக மார்பு முடம்பு மாகும்.  
 183 ஆகார மூணும் வாடவு செய்யும்.  
 184 ஆகு கொப்புமும் பெருச்சாளியு மெலியும்.  
 185 ஆகுலங் துன்பமு மோசையு மாகும்.  
 186 ஆக்கஞ் செல்வாழும் திருமகஞ் மாகும்.  
 187 ஆங்கைச் சொல்லு மல்விடமு மொப்பும்.  
 188 ஆசினி மரவுரியும் வயிரமும் விண்ணும்  
     மரமும் பலாவின் விசேடமு மாகும்.  
 189 ஆசுகம் பகழியுங் காற்று மாகும்.  
 190 ஆசிடை வாழ்த்துங் கூட்டமு மாடையும்.  
 191 ஆசு கவியுங் கலசமு மற்பமும்  
     குற்றமுஞ் சதிதியுங் கரக்கருவியு மா[கு]ம்.  
 192 ஆசா ரம்பெரு மஸையுஞ் சீலமு  
     மேட்டையும் புடவையும் விளம்ப லாகும்.  
 193 ஆசான் வியாழமுங் குருவு மாகும்.  
 194 ஆசை பொன்னுங் திசையும் அவாவும்  
     பரிவு மன்பும் வாமமு மாகும்.  
 195 ஆஞ்சி கூத்து மழுங்கலு மாகும்.  
 196 ஆடு வெற்றியுங் கூத்து மேடமும்  
     <sup>2</sup>ஆடுங் கூர்மையு மானு மாகும்.  
 197 ஆடிகண் ணூடியோர் மாதமுங் காற்றும்  
     உத்திராடமுமென உரைக்க லாகும்.  
 198 ஆடை தொங்கலு நோயுஞ் சீலையும்.  
 199 ஆடகங் துவரையும் பொன்னு மாகும்.  
 200 ஆடவர் புருடரு மாணினைஞ்சு மாகும்.  
     (பிரதி) — <sup>1</sup> கட்டமு. <sup>2</sup> ஆருங்.

- 201 ஆடல் பணர்ச்சியும் வெற்றியுன் சொல்லும் கூத்துங் கவிதையுங் கூற வாகும்.
- 202 ஆணங் குழம்பு மன்பு யாகும்.
- 203 ஆணி யெழுத்தாணியு மற்றை யாணியும் சனமும் பேரழகுஞ் சாற்ற வாகும்.
- 204 ஆண்டா ருடையாருங் தேவரு மாகும்.
- 205 ஆணு நண்மையு யிரதமு மாகும்.
- 206 ஆண்டவ் விடமும் வருடமும் புல்லும் கெல்லு மெனவே நிகழ்த்த வாகும்.
- 207 ஆணை மெய்ப்பாடும் வெற்றியு மேஸலும் இலாஞ்சினையுன் குளுங் தடுத்தலு யிசைப்பர்.
- 208 ஆதன் பேதையு முயிரு மாகும்.
- 209 ஆதவ ரகுக்கரும் வேதியரு மாகும்.
- 210 ஆதிமும் மூர்த்தியு 1முதலு மொற்றியும் கேரோடலு மருக்கனும் நிகழ்த்த வாகும்.
- 211 ஆதித்த ரகுக்கரும் அமரரு மாகும்.
- 212 ஆதல் கூத்து நாலு மாகும்.
- 213 ஆம்பல் வேயுங் கள்ளுங் கவ்வையும் ணது கொம்பு மியாணையு மல்லியும் ஓரெண் ணுயிசைக் குழலு மிக்குவும் ஓர்பண் ணும்பே ரொலியு மாகும்.
- 214 ஆமிடைச் சொல்லு நிருமா மென்றலும் குத மரமுஞ் சொல்ல வாகும்.
- 215 ஆம்பிரங் தேமாவும் புளிமாவும் புளிப்பும்.
- 216 ஆம்பிகர ஸாலுஞ் சத்தமு மாகும்.
- 217 ஆமலகம் கெல்வியும் பளிங்கு மாகும்.

---

(பிரதி) — 1 முதலுமோர் தாளமுமொற்றியும்.

- .218 ஆய்மா நாயகும் மகளிர் கூட்டமும்  
அதன்சங்கமு நீளமுக் தோழியும்  
மல்லரி யுமென வழுத்த வாசும்.
- 219 ஆயிர மோரெண்ணும் யளவின் மையுமாம்.
- 220 ஆய்தல் தேர்தலும் நுறைக்கமு மாசும்.
- 221 ஆய்வு தெரிதலுங் துண்பமு மாசும்.
- 222 ஆராத் திவமும் பதக்கமும் புறும்  
பித்தளையுஞ்சங்து மாத்தியு மாலையும்.
- 223 ஆர்செறிவுங் கூர்க்கமயும் ஆத்தியுஞ் சோதியும்  
அவனியும் நிறைவும் பாருக்கே ருகுஞும்.
- 224 ஆரல் செவ்வாயுங் கார்த்திலைக காஞும்  
மதிலும் ஆரல் மீறு மாசும்.
- 225 ஆரைபும் பாயு மாறையு மெயிலும்.
- 226 ஆரியன் குருவமோர் தேசமு மறிஞனும்  
ஆதித் தனுமென வறைய வாசும்.
- 227 ஆர்வம் வில்லும் நிறையமுங் காதலும்  
ஆர்ப்புதம் அமருமெனவே யறைந்தனர் புலவர்.
- 228 ஆர்தல் குடித்தலு மணிதலும் நிறைதலும்  
உண்டலு மெனவே யரைக்க வாசும்.
- 229 ஆர்கலி மழையுங் கடலு மாசும்.
- 230 ஆருபம் நீங்காமையு மழையா மையும்.
- 231 ஆர்வவன் கணவனும் நண்பனு மாசும்.
- 232 ஆர்வம் மதிலுங் கூர்க்கமயு மாசும்.
- 233 ஆரி கதவு மழுகு மாசும்.
- 234 ஆர்ப்பரவம் போருங் தூளியு மாசும்.
- 235 ஆரியர் யிலேச்சரு மறிவுடை யோருமாம்.
- 236 ஆலம் விடமு மலர்க்க பூவும்  
மழையு கீரும் மழைவு மாலும்.

- 287 ஆவணச் சொல்லும் புன்று மாறும்  
ஆபியன் பதுவு மல்லவென் பதுவும்.
- 288 ஆவி யாலாக் கட்டிய மணையும்  
காற்று மற்றுக் கழற லாகும்.
- 289 ஆவய மாளைக் கூடறு கசரமும்  
தேவ ராலயமுஞ் செப்ப லாகும்.
- 290 ஆவ லாடறு மொவியு மாகும்.
- 291 ஆவல் <sup>1</sup>வளையு மவாவு மாகும்.
- 292 ஆவியா ருயிரு காற்றமும் புகையும்  
வாவியு மூச்சம் வழங்க லாகும்.
- 293 ஆவண மங்காடியு மடிமை யோலையும்  
பீடிகையும் புணர் தமும் வீதியு மூரினையும்.
- 294 ஆவரணச் தூசும் பூணுங் தடையு  
வானு மாசு மறையு மாகும்.
- 295 ஆவிய ருமிவரும் வேடரு மாகும்.
- 296 ஆவம் காழிகையு மம்புறு தூணியும்.
- 297 ஆழிமோ திரமும் வட்டமுஞ் கடறும்  
நேமிப் புள்ளும் தேராழியுங் கரையுஞ்  
சக்கர <sup>2</sup>முமெனச் சாற்ற லாகும்.
- 298 ஆற்றல் சமத்தலும் வென்றியு மாண்ணையும்  
கட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்கையும்  
ஆற்றுதலும் பொறையும் ஞானமும் வலியும்.
- 299 ஆரோ ரெண்ணும் வழியும் உதியும்.
- 300 ஆற்றுதலைக் கடையு மாற்றறு மாகும்.
- 301 ஆனியோர் மாதமுங் கேடும் மூலமும்.

---

(பிரதி) — <sup>1</sup> வழையு. <sup>2</sup> முழுமெனச்.

- 252 ஆனே பசவு மிடைக்சொல்லு மாகும்.  
 253 ஆணியம் பொருதும் கானு மாகும்.  
 254 ஆனகம் படகறூச் துக்துமியுச் தருவும்.  
 255 ஆவதி சயமு மிசையும் பசவும்  
     வியங்கோ ஞங்கற் பகலு மிரக்கறும்.  
     ஆகார வருக்கம் முற்றும்.
- 

### 3. இகர வருக்கம்

- 256 இகரமோ ரெழுத்துஞ் சந்தறு மாகும்.  
 257 இவல னாரிய மோரிய மாகும்.  
 258 இகுத்தல் துடைத்தலும் வீழ்த்தலு மீர்த்தலும்  
     இளைத்தலுஞ் செகுத்தலு மருங்து வித்திடலும்  
     ஒத்தமூத்தலுச் தாழ்த்தலு யிரிதலு மீவும்.  
 259 இகத்தல் புடைத்தலும் செகுக்கறுங் காழ்த்தலும்  
     கடத்தலு யியங்கலுங் கழற வாகும்.  
 260 இகுரி வழக்குச் தோண்ணிய மாகும்.  
 261 இக்குச் சுரும்புங் கள்ஞு மாகும்.  
 262 இகுளை தோழியும் நட்பு மாகும்.  
 263 இகல்பகையும் வலியும் பொருதலு மாகும்.  
**264** இங்குப் பெருங்காயமு மிவ்விடறு மாகும்.  
 265 இசித்தல் ஒசிவு மிறுத்தலு மாகும்.  
 266 இசையுரைச் சொல்லும் பொன்னும் புகழும்  
     நிசையும் வண்ணமயும் பண்பும் பாட்டும்  
     இனிமையு மெனவே யியம்ப வாகும்.  
 267 இச்சை யாசையும் பொய்த்தலு மிடுத்தலும்  
     அஞ்ஞா னமுமென வறைய வாகும்.
-

- 268 இஞ்சி கோட்டையு மிஞ்சியு மாகும்.
- 269 இடிகள் மாவு முறுதிச் சொல்லும் தகரமுஞ் சண்ணமு மிடியேற மாகும்.
- 270 இடையோ ரிடையு மாயரும் நுசப்பும் ஈவு மிடமும் சிறையும் யானையும்.
- 271 १ இடபமரக் கொம்பு மேறு மிராசியும் கிம்புரி யுமெனக் கிளத்த வாகும்.
- 272 இடங்கர் குடமு முதலையுங் தூர்த்தரும்.
- 273 இடமிடப் புறமு மிடமுஞ் செல்வமும் விசாலமும் வாழமும் விளம்ப வாகும்.
- 274 இடத்த விடுத்தலு முறுதிச் செரல்லும்.
- 275 இடக்கரே குடமு மறைச்சொல்லு மாகும்.
- 276 இடைதல் சிலையுங் துண்பமு மாகும்.
- 277 இணையீ ரோதியு மொப்பும் பணிச்சையும் இரண்டு மெனவே யியம்ப வாகும்.
- 278 இண்டை வனசமு மீங்கையு மாகும்.
- 279 இணர்பூங் கொத்தும் பூவு மாகும்.
- 280 இதழ்பு விதமு மேடு முதலிம்.
- 281 இதைபுதுப் புனமுங் தோணிப் பாயும் சாஞ்சிலு மெனவே கவில வாகும்.
- 282 இதல்கவு தாரியுஞ் சிவலு மாகும்.
- 283 இதியே பேடு மிறுதியு மாகும்.
- 284 இந்தன மெரியிட கனலும் விறகும் இசையும் புகையு மியம்ப வாகும்.
- 285 இந்து சங்கிரனுங் கரடியும் யானையும்.
- 286 இபமரக் கோடும் யானையும் வர்த்தையும்.
- 287 இமிழே யிசையு மினிமையு மாகும்.

(பி - ம) १ இடபங்.

- 288 இம்பி 1 பொய்யும் புவரு நண்மையும்.
- 289 இமையே யென்குஞ் சிகியு மிகமையும்.
- 290 இயலியலுஞ் சாயலும் கடையுச் தமிழும்.
- 291 இயலை வழியுங் காடு மூரும்.
- 292 இயறல் முத்தியும் போதலை மாகும்.
- 293 இயம் வார்த்தையும் பறையு மொலியும்.
- 294 இயம்பல்பழி மொழியுஞ் சொல்லலை மாகும்.
- 295 இரணம் பொன்னுங் கடனு மாணிக்கமும் அரவு மிகலை மறைய லாகும்.
- 296 இருள்கறுப்பு சிகியும் யானையு மையலை கரகமு மென்வே கவில லாகும்.
- 297 இரசதம் வெள்ளியுங் காஞ்சியு மாகும்.
- 298 இருவி திணைத்தானு மிருவியு மாகும்.
- 299 இரலை பூதுகொம்புங் கலையு மசுபதியும்.
- 300 இராக முடிகியலுஞ் செம்மையு மிச்சையும் கீதமு மென்வே கிளத்த லாகும்.
- 301 இருமை பெருமையு மிம்மையு மறுமையும்.
- 302 இராசியம் யோனியு மறைவு மாகும்.
- 303 இருச செங்கவயும் பண்டியு விரும்பும்.
- 304 இரதி பிடியானையும் மன்மதன் நேவியும் பித்தளையு மாசையும் பேச லாகும்.
- 305 இரவி சூரியனும் வாணிகமு மலையும்.
- 306 இரங்க லோசையு மிரங்கலை மாகும்.
- 307 இரவே பிரத்தலை பிரவு மாகும்.
- 308 இரதன் கண்ணுங் கிளியு மாகும்.
- 309 இராட்மோர் தேசமுங் கழுதையு மாகும்.

---

(பி - ம) 1 புலனு முண்மையும்.

- 310 இரதம் புணர்ச்சியுச் தேரு மின்சைவயும் குதமுங் கொன்னியு மரைஞானுஞ் சொல்லுவர்.
- 311 இருபிறப் பெயிறும் புவியும் பறவையும் பார்ப்பா ருமெனப் பகர வாகும்.
- 312 1 இலாட மோர் தேசமும் பாலமு மாகும்.
- 313 இலம்பக மத்தியாயமும் நுதலணியு மாகும்.
- 314 இலஞ்சி மாவு மகிழும் புன்ஞும் எயிலு மேரியுங் குணமுங் கொப்புழுமாம்.
- 315 இலயம் கூத்தும் கூத்தின் விகற்பமும் கேடு மெனவே கிளத்தினர் புலவர்.
- 316 இலங்கை துருத்தியு மோருகு மாகும்.
- 317 இலம்பாடு வறுமையுச் துக்கமு மாகும்.
- 318 இலாங்கவி கலப்பையுங் தெங்கும்வெண் காங்தனும்.
- 319 இல்சாவு மிடமு மனையு மனையானும் இல்லை யென்றது மிராசியு மாகும்.
- 320 இவர்த வாசையு மேவது மெழுச்சியும் ஏறலுஞ் சேறலு மியம்ப லாகும்.
- 321 இவர்வு சேறலு மெழுதலு 2 மாசையும் ஏறதலுஞ் செலுத்தலு மியம்ப லாகும்.
- 322 இவறல் மறவியு மாசையு மாகும்.
- 323 இழுமென லோசையு மினிமையு மாகும்.
- 324 இழை யாபரணம் நாலு மாகும்.
- 325 இழைத்தல் கூற்று மாற்றமுஞ் செயலும் நினைத்தலு மேவது நிகழ்த்த லாகும்.
- 326 இழுக்குச் சோர்வும் பிழைத்தலு மாகும்.
- 327 இனியாழ் நரம்பு மிசையு மிசித்தலும் நகையு மினுங்குதலு முரித்தலு மாகும்.

(பிரதி) 1 இலாப. 2 மோசையும்.

- 328 இளை தலைக்காவலும் १ வேலீயும் புயலும்  
இளமையுங் கிடங்கு மானு மிருசிலமுஞ்  
செய்யானுஞ் காடியுஞ் செப்ப லாகும்.
- 329 இயாளி சிங்கமு மிபழு மாகும்.
- 330 இளமை தண்ணையுங் கோமளமுங் காமமும்.
- 331 இளவல் பின்றேன்றலு மேங்தலு மாகும்.
- 332 இளைத்த விரக்கலு மெய்த்தலு மாகும்.
- 333 இறையிறை பிறப்பு மிறைவனுஞ் கடனுஞ்  
சிறமையுங் தங்கலு மில்லி னிறப்புஞ்  
சென்னியுங் தலைமையுங் கையிறையு மயனும்  
மேலோரு மீசனும் விளம்ப லாகும்.
- 334 இ[எ]றவை புட்டிலு மேண்டியு மாகும்.
- 335 இறலே முத்தியும் २ போதலு மாகும்.
- 336 இறம்பு குறுங்காடு மலையு மதிசயமு  
வனச மலருங் கானுங் தகைமையும்.
- 337 இறம்புது மலையுங் தகைமையுங் குழழியும்  
சிறுதூறு [மதிசயமு] மறுபதமும்  
ஶாந்தட் பூவுங் தாமரைப் பூவுமாம்.
- 338 இறத்த லொடித்தலுங் தங்கலு மியம்பலும்.
- 339 இறத்தல் கடத்தலுஞ் சாதலு மிகுதியும்.
- 340 இறப்பு மிகுதியுஞ் சாவும் போக்கும்  
இல்லி னிறப்பு மியம்ப லாகும்.
- 341 இருல் தெங்கூடு மீனு மெருதும்  
கார்த்திகை யுமெனக் கழற லாகும்.
- 342 இனமிருங் ஜீனாயு மழைச்சரு மாகும்.
- இகரவநுக்கம் மற்றிற்று.

#### 4. ஈகார வருக்கம்

- 343 ஈகை பொன்னும் १ வளியுங் கொடையும்  
இல்லா மையுங் கற்பகழு மீங்கையும்.
- 344 ஈடு குழுவும் வலியும் பெருமையும்  
ஒப்பு மெனவே யுரைக்க வாகும்.
- 345 ஈண்டிவ் விடமு மிவ்வாறுஞ் சுடுதியும்  
ஈங்கையு மெனவே யிசைக்க வாகும்.
- 346 ஈம மயானமு மெரியிலிடு கலமும்  
காட்டமு மெனவே கழற வாகும்.
- 347 ஈய விந்திர கோபமுஞ் செ[ல்]லும்.
- 348 ஈரம் வனப்பு மன்புங் குளிர்ச்சியும்  
அறிவுமெலு யிச்சும் பகுத்தலு மாகும்.
- 349 ஈரே கதுப்பு மீரு மாகும்.
- 350 ஈழுங் கள்ளும் பொன்னுமோர் தேசமும்.
- 351 ஈறே முடிவும் பயனு மாகும்.
- 352 ஈன்றூன் பிரமனுஞ் தாதையு மாகும்.
- 353 ஈமொழியு மென்னலும் ஈயு மாகும்.

�கார வருக்கம் முற்றிற்று.

#### 5. உகர வருக்கம்

- 354 உக முடிவும் பூமியு முரகமும் நாளும்.
- 355 உக்கங் २கோழியுங் தீயு மேறும்  
ஆலவட்டமு மிடையும் பக்கமும்  
விஜிறியு மெனவே வினம்பினர் புலவர்.
- 356 உகள மிட முடிவு மிரண்டு மாகும்.

---

(பிரதி) १ வழியுங். २ கோளியுங்.

- 357 உச்சி ரண்பகலு முச்சியு மொடிக்கலும்.  
 358 உசிதம் நிரும் வெளிதலும் நட்பும்  
     உசிதலும் கூப்பிடலு முரைக்க வாரும்.  
 359 உசாவே கருதலுங் துணையு மாரும்.  
 360 உஞ்சற்றுற் சாகலு மூக்கமுச் தப்பும்.  
 361 உடலே பொருளு முட்பு மாரும்.  
 362 உடு காவாயு மோட்டுங் கோலும்  
     உட்சத் திரமுங் கிடங்கும் விண்ணும்  
     அம்புங் கழுமையு மறைய வாரும்.  
 363 உட்கை உள்ளக் கையு <sup>1</sup> முறவும்.  
 364 உடுக்கை துவிலு மோர்காச் சியமும்.  
 365 உடைக்குடை வேலுங் கூறையுஞ் செல்லாமும்.  
     மூள்ளுடையு மெனவே மொழியலாரும்.  
 366 உடைமை தாஞ்சுங் கலைணயுங் கூறையும்.  
 367 உட்குத வச்சமும் காணமு மாரும்.  
 368 உணவு சோறு மழையு முண்டலும்.  
 369 உண்டி யுண்டலுஞ் சோறு மாரும்.  
 370 உண்டை படையறப்புக் திரட்சியும் பிச்சையும்.  
 371 உண்டாட்டு விளையாட்டும் பெண்விளை யாட்டும்..  
 372 உணர்வு ஊடற்றீர்தலு மறிவுங் தெளிவும்  
     உணர்ச்சி[யு] மொழிவு முரைக்க வாரும்.  
 373 உதும்பர மத்தியுஞ் செம்பு மாரும்.  
 374 உதகம் பூயியும் நீரு மாரும்.  
 375 உதியன் பாண்டியனுஞ் சேரலு மாரும்.  
 376 உத்தர மோர்நூலும் வடக்கும் மேலும்  
     எதிர்மொழி யுமென வியம்ப வாரும்.

---

(பிரதி) <sup>1</sup> முறவும்.

- 377 உத்தி படப்பொறியுங் திருவி னுறப்பும்  
நண்மைப் பொருளு மார்கலியுங் தேவூம்.
- 378 உத்தரி பரியும் யானையும் பாம்பும்.
- 379 உத்திர மோர்கானு முத்திரக் கட்டையும்.
- 380 உத்தர குருபஞ்ச பாண்டவருஞ் சாலியும்.
- 381 உந்தி கொழுப்பூழும் நீர்ச்சுழியுங் கடலும்  
ஏதியுங் தேருருஞ் முயர்ச்சியுங் துணையும்  
நீரும் கடுவும் மகளிர் விளையாட்டும்  
யாழுறப் புமென நவில வாகும்.
- 382 உப்பே கடலு மினிமையு மூவரு  
மகளி ராடலு மிரதமு மாகும்.
- 383 உப்பள மளமுங் கழிநிலகு மாகும்.
- 384 உம்பர் தேவரு முயர்ச்சிலரு மேலும்  
ஆயரு மெனவே யறைய வாகும்.
- 385 உம்பல் கற்குலமுக் தங்தியும் விலங்கும்.
- 386 உமட்டிய ரென்ப வியண்கடற் பிணைக்களும்  
உப்புவில் பெண்களு முறைக்க வாகும்.
- 387 உயலை காக்கணமுங் கான்யாறு மாகும்.
- 388 உயிரே காற்றஞ் சீவனு மாகும்.
- 389 உரமார்பு மூக்கமும் ஞானமும் வலியும்.
- 390 உரிய பொறிதிரு வறுப்பு முத்தியும்.
- 391 உரைபொருளும் மொழியுங் தேய்வு மோசையும்.
- 392 உருஞ் ரட்டையும் நிறமும் வடிவும்  
கோடும் காவாடும் புள்ளு மாகும்.
- 393 உருப்பு வெப்புங் துக்கமு மூதித்தலும்.
- 394 உருத்தல் கோபமுங் தோற்றமு மாகும்.
- 395 உரியோர் முதறிங் தோருமுத் தோரும்.

- 396 உருத்தி தொழிலும் உரிய கைம்முதலும்  
வளர்ச்சியுஞ் செய்தானும் வழங்க வாகும்.
- 397 உலகம் பாருக் கிக்கு மாகாயமும்  
யர்க்கோரும் குணமும் வியனும் சனமும்  
நாடு மென்வே நவில வாகும்.
- 398 உலகவா மரக்கோடும் விலங்கின் கொம்பும்  
காற்றுங் 1 தழையுங் கழற வாகும்.
- 399 உலகர் பாண்டியகு முலோகரு மாகும்.
- 400 உலக்கை யுலக்கையுங் கடலு மோணமும்.
- 401 உலம்பட்ட டாடையுங் கற்றிரஞ் நிரும்  
துங்பழுங் காற்றுஞ் சொல்ல வாகும்.
- 402 உவணங் கருடனு முயர்ச்சியுங் கழுகும்.
- 403 உவளக மந்தப் புரமும் பக்கமும்  
நீர்த்தாழ்வு மதிலும் வாவியு முப்பளமும்  
ஆய ரூரு மறைய வாகும்.
- 404 உவப்பு மகிழ்ச்சியு மூயர்வு மாகும்.
- 405 உவா விளையோனுங் கடலும் யானையும்  
இருவகை யுவாவு மிசைத்தனர் புலவர்.
- 406 உழையே மானும் யாழிலோர் நரம்பும்  
ஒன்று மிடறும் அருக்கன் ரேவியும்.
- 407 உழுவனிலை பெற்ற வன்பும் புணர்ச்சியும்  
பெற்றியு மெழுமையும் பேச வாகும்.
- 408 உழப்பு முயற்சியும் வலியு முந்சாகமும்.
- 409 உழினஞ்சிறு பூளையு மதில்வளைத்தலு மதிலும்.
- 410 உழுவை புலியு மெருமையு மோதுவர்.
- 411 உளைசத்த வொவியு மெழுத்தி ஞேசையும்  
பரிமேற் கட்டிய மயிரும் ஓதியும்  
ஆண்பான் மயிரும் அஃறிலை மயிரும்  
பரிக்கடி வாளத்தின் றளையும் பகர்வர்.

(பிரதி) 1 தழையும்.

- 412 உன்னோர் பட்சியும் நினைவு மாகும்.  
 413 உள்ளதல் சிதறலும் நீவலு மாகும்.  
 414 உள்ள முயற்சியு நெஞ்ச மாகும்.  
 415 உறையோ ரிவக்கமும் ஒழுகலுங் காரமும்  
     உள்ளியும் பாலூறு பிரையுங் ¹துளியும்  
     படைக்கூடி மருந்தும் பொருளுமுவர் கீரும்  
     வாணுள மூணும் இடைச்சொல்லும் நீளமும்  
     வெண்கலமு முறையு முறைதலுங் குறியும்  
     ²பீரேரும் போர்வையும் பேச வாகும்.  
 416 உறவி யுலைக்கனமு முயிரு முறவும்  
     ஏறும்பும் கீருற்று மிசசத்தனர் புலவர்.  
 417 உறழ்விடை யீடு மொப்புஞ் செறிவும்  
     புணர்வும் ³காலமும் பூசலு மாகும்.  
 418 உறையுள் சயனமும் மனையுமர்ப் பொதுவும்  
     காடும் கோயிலும் கவில லாகும்.  
 419 உறையூர் மருதஞ் சார்ந்த ஓரும்  
     சோழனுகை யூருள் சொல்ல லாகும்.  
 420 உறுக ஞேயும் துண்பமும் வறுமையும்  
     பயமு மெனவே பகர லாகும்.  
 421 உறுதி கல்வியு நன்மையு மாகும்.  
 422 உறுப்பு படையறுப்பு முடலு மங்கமும்.  
 423 ⁴உன்னம் நினைவு நெஞ்ச மாகும்.

உகர வருக்கம் முற்றிற்று.

(பிரதி) ¹ தூளியும். ² டீடொரும் பொருரவை  
 யும். ³ காதபமும். ⁴ உன்னை.

## 6. ஊகார வருக்கம்

- 424 ஊகம் புலியுங் குருகு மையமும்.
- 425 ஊக்க முற்சாகமும் வலியு மூண்மையும் உள்ள மிகுதியு மூயற்சியு மாகும்.
- 426 ஊசி யெழுத்தாணியுஞ் சூசிய மாகும்.
- 427 ஊதிய மிலாபமுன் கல்வியு மாகும்.
- 428 ஊமை கீரியு மூங்கையு மாகும்.
- 429 ஊரி புயலுஞ் சங்கு மாகும்.
- 430 ஊர் பரிவேடமும் ஈகரு மாகும்.
- 431 ஊர்தி சிவிகையும் தேரும் விமானமும் பாண்டிலுங் குநிரையும் யாளையு மாகும்.
- 432 ஊர்தல் தடவலுஞ் சிதறலும் ஈடத்தலும்.
- 433 ஊடே பகையும் பழமையும் விதியும் பெற்றியும் வெயிலும் பேசப் படுமே.
- 434 ஊழி பாருங் சாலழு முகமும்.
- 435 ஊழ்த்தல்தா னினைத்தலும் பதனழிவுஞ் செவ்வியும்.
- 436 ஊறு தீமையுங் தீண்டலுங் கொலையும் இடையு றமென வியம்ப ஸாகும்.
- 437 ஊற்று நீருற்று மூன்றிய கோலுமாம்.
- 438 ஊனே யிறைச்சியும் கெல்லு மாகும்.

ஊகார வருக்கம் முற்றிற்று.

---

## 7. எகர வருக்கம்

- 439 எகினம் கவரி மாவும் நீர்நாயும் நாடும் புளியு மன்னமு மானும் புளிரா வுமெனப் புகல ஸாகும்.
- 440 எஃகே வேலுங் ஈர்மையு மூருக்கும்.

- 441 எக்கர் சொறிதலுங் குவிதலு மினசக்கும்.
- 442 எனினி புளியாவுஞ் சிக்தறு மாகும்.
- 443 எச்சம் மகனுங் குறைவும் கேள்வியும்.
- 444 எட்டி காஞ்சிரயுஞ் செட்டியு மியம்பும்.
- 445 எண்சோ திட்டு மெளிமையு மெண்ணும் விசாரமு மென்றும் விளம்ப லாகும்.
- 446 எண்டோளி காளியுங் தூர்க்கையு மாகும்.
- 447 எயில் திரிபுரமு மதிலுமாகும்.
- 448 எய்த்தல் இளைத்தலும் அறிதலு மாகும்.
- 449 எருவை செம்புங் கழுகுங் கள்ளுங் இரத்தமுங் கோரையுங் கொறுக்கையு மியானையும். நாணாலுங் கோகு நவீல லாகும்.
- 450 எருக்குதல் १பரித்தலும் வொட்டுக் கடையும் கோறலு மென்வே கூற லாகும்.
- 451 எருங்கே யரலுங் கிளிஞ்சிலு மாகும்.
- 452 எல்லே பகலு மிகழ்ச்சியு மொளியும் இரவியு மிராவு மிருஞ் மாகும்.
- 453 எலிகா ரெவியு மதுவு மாடியும்.
- 454 எல்லை பகலுங் குரோசமு மிரவியும் அங்தமு மளவு மாகு மென்ப.
- 455 எவ்வங் துண்பமும் தனிமையு மினசக்கும்.
- 456 எழினிகிடை யாடையு மிடுதிரையு மாகும்.
- 457 எழிலே யழுகு மிளமையு மாகும்.
- 458 எள்ள ன்கையு மிகழ்ச்சியு மாகும்.
- 459 எற்றுதல் புடைத்தலு மெறிதலு மாகும்.
- 460 எற்று வெத்தன்மைத் தென்றலு மொத்தலும் இரக்கமு மெறிதலு மியம்ப லாகும்.

(பி - ம) १ பழுத்தலும்.

- 461 ஏறும்வலியுட் தூணுக் தண்டு மாகும்.  
 462 என்றாழ் வெயிலுங் காற்று மிரவியும்  
     கோடைக் காலமும் கூற வாகும்.  
     எகர வருக்கம் பூஸ்ரித்து.

### 8. ஏகார வருக்கம்

- 463 எங்க வேங்குதலு மிரங்கலு மொலியும்.  
 464 ஏடகங் தெங்கும் பளையினங்கள் வாடையும்  
     இருக்கும் பலகையு முரைக்க வாகும்.  
 465 ஏடு குற்றமுங் கண்ணிக்கமயு மூலகும்  
     பூவித மூம்பளை யேடும் புகலுவர்.  
 466 எணி யுலகமு மெல்லையு மேணியும்  
     இறைவையு மானு மியம்ப ளாகும்.  
 467 எண் வரையறையும் வாவியும் நிலையுடைமையும்.  
 468 ஏதங் துண்பமுங் குற்றமு மாகும்.  
 469 ஏதி யாயுதமும் வானு மாகும்.  
 470 ஏதல் போதலு நாவாயு மாகும்.  
 471 ஏந்தல் பெருமையு மலையு மேடும்  
     ஏந்துதலு யிறையு முதலு மாகும்.  
 472 ஏந்திரங் திரிகையு மிரதமு மதிலும்  
     ஆலையு மென்கே யறைய வாகும்.  
 473 எமம் சேமமூங் காவலு மின்பமும்  
     இரவும் பொன்னு மேமாப்பு மயக்கமும்  
     வலியுங் கலையு கீறும் வசுத்தனர்.  
 474 ஏரே யழகும் பெற்றமு மாகும்.  
 475 எலமயிர்ச் சாங்தும் எலமுங் துடியும்.  
 476 எல்கை பொழுதும் வாவியு மாகும்.  
 477 எவல் வியங்கோஞும் வறுமையு மாணையும்.

- 478 ஏற அசபதியு மெருது மிட்டமும்  
இடமும் ஆண்விலங்கு யிடியு மோர்தருவும்.
- 479 ஏற்றல் கோடலு மெதிர்க்கு பொருதலும்  
ஏற்றலு மெனவே யியம்ப லாகும்.
- 480 ஓனை யொழிலு யினடைச்சொல்லு மாகும்.
- 481 ஏற்றுதி சேனைத் தலைவரு மறவனும்  
மக்ஞிஸியும் காவிதனும் வாகுத்தனர் புலவர்.
- 482 ஏனம் பன்றியும் மானுய் ஆகும்.
- 483 ஏனல் செந்தினையுங் தினைவிளை புனமும்.
- 484 ஏவிடைச் சொல்லுக் १ தோற்றமும் வினைவும்  
ஏற்றசையு மட்டும்கழுச்சியு மாகும்.  
ஜகார் வருக்கம் முற்றிற்று

### 9. ஜூகார வருக்கம்

- 485 ஜீநிலஞ் சாதிக் காயுமில எங்கமும்.
- 486 ஜயை தவப்பெண்ணுங் காளியுங் தூர்க்கையும்  
தலைவியும் புதல்வியு மிஞ்சடச்சியு முழையும்.
- 487 ஜப்பசி மாதமு மசபதியு மாகும்.
- 488 ஜயிடைச் சொல்லு மழுகுங் கோழையும்  
இருமலுஞ் சுவாமியும் பதியு மக்தாரமும்  
நாதனு மெனவே நவில லாதுகும்.  
ஜகார வருக்கப் பூஸ்திற்று

### 10. ஒகர வருக்கூம்

- 489 ஒடிக்க முடியச் செய்தலு மொடிக்கமும்.
- 490 ஒடுங்கல் கைக்கொள்ளலு மொடுங்கலு மாகும்.
- 491 ஒட்டுப் படைவருப்பு மொன்றுதலு மாகும்.

(பிரதி) १ தோற்றமும்.

- 492 ஒண்ணமை யொழுங்கு கண்ணமயு மறிவும்  
அழகு யிகுதியு மறைய வாகும்.
- 493 ஒதுங்கல் போகுதலு மொதுங்கலு மாகும்.
- 494 ஒதுக்க மறைவும் வாயிலும் வழியும்.
- 495 ஒத்த னடவு மொப்பு மாகும்.
- 496 ஒப்புப் பெ[ர]ஞ்சதலு மூவனமயு நிமழிலும்  
இசைவு மென்வே யியம்ப வாகும்.
- 497 ஒப்புர வினாக்கலு மீகையுங் கடனுந்:
- 498 ஒல்லைசிறு பொழுதுங் தொல்லையும் விரைவும்.
- 499 ஒலிகாற்று மிடியு மோசையும் ஓமாழியும்.
- 500 ஒலியல் மாலையு சோயுங் தேழும்  
ஆடையு எதியு மறைய வாகுதி.
- 501 ஒருத்தல் விலங்கேறுங் கரடியும் பன்றியும்  
யானையுங் குதிரையும் புலியும் மானும்.
- 502 ஒழுகுத லொழுகு நீர்த்துளியு கெடுமையும்  
நேர்மையு மென்வே நிகழ்த்த வாகும்.
- 503 ஒழுக்கம் வழியு மாசாஞ்சமு மொழுங்கும்  
உயர்ந்த குலமு முறைக்க வாகும்.
- 504 ஒளிமுச் சடரும் ஒளிப்பிடறும் வினக்கும்  
புகழுங் கிரணமுங் கீகட்டையு மாகும்.
- 505 ஒளிவட் டஞ்சக் கூரமு மாடியும்.
- 506 ஒள்ளியோன் விழாழுனுஞ் சக்கிரலு மாகும்.
- 507 ஒந்நே யொற்றலு மொற்றெழுத்து மாகும்.
- 508 ஒற்ற லொற்றலு நீக்கலு மாகும்.
- 509 ஒன்று ¹ முத்தியு மோரெண்ணு மாகும்.  
·ஒகர வழக்கம் முற்றிற்று

## 11. ஓகார வருக்கம்

- 510 ஓகை வாவென்றலு முவகையு மாகும்.
- 511 ஓங்க லோங்கலு மலையும் வேயும்  
தோணியு மேடு முயர்ச்சியு யியானையும்.
- 512 ஓங்க பேரொலி யும் வாழையு மாகும்.
- 513 ஓட லோடலு மாவு மல்லவும்.
- 514 ஓட்ட மேலுதடி மேலுக் தோல்வியும்.
- 515 ஓடை நீர்க்கிளையுங் கிடந்துமோர் கொடியும்  
யானைப் பட்டமுத் பாதையு மாகும்.
- 516 ஓணம் மாயேஷ்டு<sup>மூடி</sup>ஞு மாறும்.
- 517 ஓதிமங் கவரி மர்வு மன்னரும்  
மலையு மெனவே வழங்க லாகும்.
- 518 ஓதனம் பெருமறையுஞ் சோறு முணவும்.
- 519 ஓது பெண்மயிரும் பூகையு மலையும்  
ஒந்தியு ஞானரும் மன்னரும் மாகும்.
- 520 ஓதங் கடலுங் கடற்றிரையு மோதமும்  
ஈரமு மெனவே இயம்ப லாகும்.
- 521 ஓதை மேடையும் மொலியும் மதிலும்.
- 522 ஓரம் சகாயமும் வினிமிபு மாகும்.
- 523 ஓரியாண் மயிரும் முசுவுமோர் வங்ளாலும்  
நரியுமாச் சேக்கையு சவில வாகும்.
- 524 ஓரைபெண் குழுவு மிராசிப் பெயரும்  
பெண்கள் கலனும் பெண்கள் ஓடுதலும்  
ஓரியும் கு[ர]வையுக் தோழியு மிடைச்சொல்லும்.
- 525 ஓவ மொலியும் பாம்புங் கடலும்.

---

(பிரதி) 1 ஒற்றியு.

- 526 ஓளி யொழுங்கும் யானைக் கூடமும்.  
 527 ஓவே கலிங்கிலூறு கதவு நீக்கமும்  
     இரக்கமும் வாரக்கையு மியம்ப லாகும்.  
     ஓகார வநுக்கம் முற்றிற்று.
- 

### 12. ககர வருக்கம்

- 528 ககமே யம்பும் புள்ளு மாகும்.  
 529 ககனம் விண்ணத்தும் படையுங் கற்புகமும்  
     காடும் புள்ளும் கீரியும் காகமும்.  
 530 கங்குதீப் பொறியுங் கருக்கினை பருக்கும்  
     வரம்பி னருகும் வழங்க லாகும்.  
 531 கச்ச மியானைக் கழுத்திடு கயிரும்  
     மரக்காலுங் துணிவும் வாரு யளவும்.  
 532 கசங்தான் சீரும் இரும்புங் தாதும்  
     கங்கமு மெனவே கழூற லாகும்.  
 533 கச்சை கவசமுங் கயிறுங் தழும்பும்.  
 534 கச்ச மீனு முலைக்கச்ச மங்கியும்.  
 535 கசடு குற்றமு மையமு மாசம்.  
 536 கஞ்சம் வெண்கலமுந கஞ்சாவுங் தாளமும்  
     வணக்கமும் வட்டு மப்பழு மாகும்.  
 537 கஞ்சல் பொலிவுங் குண்றலு மாகும்.  
 538 கஞ்சன் குறளனும் வேதனு மாகும்.  
 539 கஞ்சிகை கூறையுங் திரையு யாகும்.  
 540 கஞ்சனங் கண்ணுடியும் வலியானு மாகும்.  
 541 கடலே 1கடலும் பசவு மாகும்.  
 542 கடறே வழியுங் காடு மாகும்.  
 543 கடை சோர்வு மிடமும் வாயிலு முடிவும்  
     கீழுங் கதவும் வீதியு மாகும்.
- 

(மி - ம) 1 கடனும்.

- 544 கடகம் யானைக் குழுவுங்கை வளையும்  
பரிசையுஞ் சாரலு மாடுதமும் வட்டமும்  
மதிலுநார்க் கடகமும் வீடுங் கங்கணமும்.
- 545 கடமுள்ளும் விடமும் கசப்புங் கடுத்தலும்  
கடக்காய் மரமுங் கழற வாகும்.
- 546 கட்டிக் குறியுங் காவலுங் களவும்  
கண்ணு மிகுதியும் பந்தமு மாகும்.
- 547 கட்டல் பங்கித்தலுங் கள்ளலுங் தடுத்தலும்  
களைதலு மெனவே கழற வாகும்.
- 548 கடிவிம் மிதமுஞ் சிறப்பு மையமும்  
காப்புங் கரப்புங் கடித்தலும் நாற்றமும்  
விளக்கமும் பேயும் காலமும் மணமும்  
விரைவு மச்சமும் கூர்க்கமயும் புணர்க்கியும்  
கண்ணிட முஞ்சிறு கொடியும் புதுமையும்  
துவசமு மிகுதியுங் குடியும் வறைவும்.
- 549 கடங்களிக் குழுவு முழுவு நீதியும்  
யானைக் கண்ணமுங் கயிறு மதமும்  
சுரமு முடலுங் கடனுங் குடமும்  
கானும் மலைச்சாரலுங் கழற வாகும்.
- 550 கட்கம் வாகு மூலமும் வாளும்.
- 551 கட்டளை யுரையறி கருவியு மொப்பும்  
நிறையறி கருவியுமி...யாற்றலும்  
நிறைகல்லுங் துலாராசியு மிட்டிகையும்.
- 552 கடவுள் தேவு நன்மையு முனியும்.
- 553 கட்சி காடுங் கூடி மமளியும்  
துயிலிட முமெனச் சொல்ல வாகும்.
- 554 கடுத்த வொப்பு மையமும் வேகமும்.
- 555 கடவை யேணியுங் குந்றமு மாகும்.

- 556 கடிப்பம் புஜுஞ் செப்புங் காதணியும்.
- 557 கட்டி கருப்பு வட்டறு கட்டியும்  
புண்ணு மகிழ்ச்சியும் புகவலாகும்.
- 558 கஸ்டப்பிடி தேற்றமும் மறவா மையுமாம்.
- 559 கடிகை காழிகையுச் துண்டமுஞ் சுயமும்  
கதவின் ரூமும் வேதமு மாகும்.
- 560 கணியோர் சாதியும் முருத நிலமும்  
வேங்கையுங் கணித்தலும் விளம்ப லாகும்.
- 561 கண்டம் வாளும் யானைக் கச்சையும்  
திரையும் மிடறுச் துண்டமும் வெல்வமும்  
பூமியுச் தேசமுங் கவசமு மாகும்.
- 562 கணிச்சி யுளிக்கருவியுச் தோட்டிய மழுவும்.
- 563 கண்டிகை பணிச்செப்பும் வாகு வலையமும்  
பதக்கமுங் கண்டிகையும் பறையு மாகும்.
- 564 கண்ணருஞும் விழியு மிடமுங் கழுவும்  
வேயும் ஞானமுங் கருத்து மிடமும்.
- 565 கண்ணே 1 தினவுங் காஞ்சொறியு மாகும்.
- 566 கணை பூராளும் அம்புச் சிரட்சியும்.
- 567 கண்ணுத லீசனுங் கருதலு மாகும்.
- 568 கணங்கால நட்பமுங் திரட்சியும் பேயும்  
வட்டமு நோயு முடிவு மலையும்  
அற்பமு மெனவே யறைய லாகும்.
- 569 கணையங் காவற் காடும் பொன்னும்  
யானைத் தறியு மெழுவு மாகும்.
- 570 கண்டகம் வாளு முன்னுங் காடும்  
2 சுரிகையும் வேறுங் கூர்மையுங் கடினமும்.

(பிரதி) 1 தினையுங். 2 கரிசையும்.

- 571 கண்டல் கைதையு மொன்வாளும் வயிரமும் முன்னும் சீர்முன்னியு மொழிய வாகும்.
- 572 கண்ணி கண்ணியுங் கட்டுங்கயிறும் தாரும் முகிழுமுஞ் சாற்ற வாகும்.
- 573 கணக்குப் பாவிகற்பறு மெண்ணு மாகும்.
- 574 கதவி துவசமும் வாழூயுச் சேறும் காற்று டியுமெனக் கழற வாகும்.
- 575 கதழ்வ வேகமுஞ் சிறப்பு மாகும்.
- 576 கதிபஞ்ச கதியு மோட்சமு மாகும்.
- 577 கதுப்பு விலங்கின் கூட்டமுங் கவுனும் ஆண்பெண் மயிரு மஞ்சளு மாகும்.
- 578 கதம்பங் கடம்பும் பலழுவு மாகும்.
- 579 கதிரிரு சடருங் கதிரு மாகும்.
- 580 கதவந் காத்தலுங் காவலுங் கதவும்.
- 581 கதை காரணமுஞ் சொல்லுங் தடியும்.
- 582 கத்திகை வாசமுங் தொடையின் விகற்பறும் துவசமு மெனவே சொல்ல வாகும்.
- 583 கதவு காவலுங் கபாடமு மாகும்.
- 584 கந்தரம் மேகமும் கழுத்துமலை முழைஞ்சம்.
- 585 கந்துகங் குதிரையும் பந்துங் கந்துகமும்.
- 586 கந்திருவங் குதிரையுங் தந்திரரு மிசையும்.
- 587 கந்தம் பஞ்ச கங்கமுங் கிழுங்கும் நாற்றமும் பொன்னுங் கரணையும் பகுத்தலும் கழுத்தடி யுமெனக் கழற வாகும்.
- 588 கங்கு பண்டியு விரும்புங் கம்பமும் யாக்கையின் மூட்டு மாதாரமுங் திரட்சியும் காயமு மெனவே கழற வாகும்.
- 589 கங்க னருகனுங் கங்கனு மாகும்.

- 590 கப்பண மிரும்பிற்செய் தெருஞ்சி மூள்ளும்  
கைவே ஹுமெனக் கழற வாகும்.
- 591 கமலம் 1செம்படாரு நீருங் தாமரையும்.
- 592 கம்பம் கடிக்கமுங் தாணு மாகும்.
- 593 கம்பலை துன்பமு மோசையு கடிக்கமும்  
அச்சமும் வருத்தமு மாகு மென்ப.
- 594 கம்பு தவசமும் கோலுஞ் சங்கும்.
- 595 கம், புனஹும். வெண்மையுங் தலையுங் ககனமும்  
விதியும் புத்தியும் முகிலுஞ் செம்மையும்  
காற்றுஞ் சுவர்க்கமுங் கழற வாகும்.
- 596 கம்மியர் கம்மாளருங் தொழில்புரி வோரும்.
- 597 கம்புன் சம்பங் கோழியுஞ் சங்கும்  
வானம் பாடியு. மெனவகுத் தனரே.
- 598 கயம்தேய்வு நீரு கோடுக் குளமும்  
மென்மையுங் களிறும் பெருமையுங் கிழும்  
ஆழமு மெனவே யறைய வாகும்.
- 599 கயினி அத்த நாளுங் கைம்மையும்.
- 600 கயில்பூண் கொக்கியும் பிடரியு மாகும்.
- 601 கயவு பெருமையு மென்மையு மாகும்.
- 602 கரணம் அந்தக் கரணமுங் கூத்தும்  
காரணமுங் கணிதமும் வாயுக் கலவியும்.
- 603 கரங்குடி யிறையுங் கிரணமுங் கழுதையும்  
கைத்தலமு கஞ்ச மெனக்கழ றினரே.
- 604 கரிகுஞ் சரமும் பானுவு மிருங்கைதயும்  
கறுப்புஞ் சான்று மெனக்கழ றினரே.
- 605 கருக்கருப் பெருளு மேடுங் கருப்பமும்.
- 606 கருவி யீட்டமுங் கலஞும் யாழுக்

துணைக்கா ரணமுங் கவசமும் தொடர்பும்  
பல்லிய மும்படைக் கலமுங் தொகுதியுங்  
காசையும் பலவினையு முகிலுங் கவளையும்.

- 607 கரகங் கமண்டலமு மாலாங் கட்டியும்  
துளிசிருங் கந்கையுஞ் சொல்லுவர் புலவர்.
- 608 கரோடி பெருஞ்சுட்டுஞ் சிரமா ஜெயமாம்.
- 609 கரிணி பிடியானையும் யானைப் பொதுவும்  
மலைமுழைஞ்ச மலையும் வழங்க லாகும்.
- 610 கருமை பெருமையுங் கறுப்பும் வலியும்  
நஞ்ச மென்வே கவில லாகும்.
- 611 கரைதல் கூவுதலு மொலித்தலு மொழிதலும்  
அழுதலு மென்வே யறைய லாகும்.
- 612 கருமான் பன்றியுங் கருமாலு மாகும்.
- 613 கரேணு கொல்யா ஜெயும்பிடி யானையும்.
- 614 கரடம் மதம்பாய் <sup>2</sup> சுவடுங் காக்கையும்.
- 615 கரீரம் யானையின் பல்லடியு மகத்தியும்  
மூனையு மிடாவு மொழிய லாகும்.
- 616 கரில்காழ்ப்புங் கொடுமையுங் குந்தமு மாகும்.
- 617 கரியவன் சனியு மாலு யிங்கிரனும்.
- 618 கருங்கை யின்மையுங் கொன்றுவாழ் <sup>3</sup> தொழிலும்  
வன்பணித் <sup>3</sup>தொழிலுங் கன்றிய <sup>3</sup>தொழிலும்  
எனுமுத் தொழிலையு மியம்புவ தாகும்.
- 619 கலமே கலமுங் தோணியும் டுணும்  
அலமு முண்கலமும் யாழுமோ ரளவும்.
- 620 கலிவலி யோனும் சனியுங் கலிப்பாவும்  
யிகுதியும் வஞ்சலு மோசையுங் கடலும்  
கலியுகரும் வலியுங் கழற லாகும்.

(பிரதி) <sup>1</sup> காசையும். <sup>2</sup> கண்ணமுங். <sup>3</sup> தொழிலிலும்.

- 621 கலைகால நுப்பமும் காஞ்சியும் கல்வியும்  
நாலுக் தாச மக்தியுஞ் சேரும்  
¹கவுடமொரு ராசியு மதியின் கலையும்  
மானேறு மென்ன வழங்க வாரும்.
- 622 கல்பருப் பதமும் ஓசையுங் கல்லும்  
அருவியு மவலமு மறைய லாரும்.
- 623 கலாமே கொடுமையுஞ் சினமு மாரும்.
- 624 கல்வி யறிவும் பயிற்சியு மாரும்.
- 625 கலவை சாங்தும் சேறு மாரும்.
- 626 கலித்த லொலியும் பொற்பு மெழுச்சியும்.
- 627 கலூழி கான்யாறுங் கலங்கல் நிரும்.
- 628 கலிங்கம் ஊர்க்குருவியும் வானம் பாடியும்  
கலிங்க தேசமுஞ் சிலையு மாரும்.
- 629 கல்லாரம் மஞ்சளுஞ் செங்கழு நிரும்  
நீர்க்குளி ரியுமென நிகழ்த்த லாரும்.
630. கலாப மேகலையு மறைமணி வடமும்  
மயிலு மயிற்பீலியும் வழங்க வாரும்.
- 631 கவுட கப்புங் பெடமும் யானையைக்  
கட்டுங் கயிறுங் கழற லாரும்.
- 632 கவனம் போருங் கலக்கழுங் காடும்  
விரைவும் குதிரையின் கதியும் விளம்புவர்.
- 633 கவுசிகம் விளக்குத் தண்டும் ஓர்பண்ணும்  
கோட்டானும் பட்டுங் கூற லாரும்.
- 634 கவலை துன்பமுங் கவர்த்த கெறியும்  
கோடுங் கொடியுஞ் சக்தியுங் திலையும்  
அச்சழு மெனவே யறைய லாரும்.

---

(பிரதி) ¹ குலைவுமொரு.

- 635 கவச்தம் பேயு கிருஞ் செக்கும்  
பூபழு மென்வே உறைக்க லாகும்.
- 636 கல்லை யென்ஸி ஊங்காயுங் காடும்  
பாம்பும் பழியுங் கட்டுண் பாருமாம்.
- 637 கவரி சாமரையுங் தேரூ மேதியும்  
கவரி மாவுங் கழற லாகும்.
- 638 கவசி குழைவும் வருத்தமும் பாட்டும்.
- 639 கவிகை பாட்டு மனித்தலும் பிச்சமும்.
- 640 கவுக்தி பாண்டவரின் தாயும் கைய்மையும்
- 641 கவிச்சிக் காக்கையும் புலவனும் வெள்ளியும்  
மங்கியுங் கவியு மாவாய்க் கருவியும்.
- 642 கவையா யிலியமுங் காடுங் கவரும்  
என்ஸினங் காயு மிசைக்க லாகும்.
- 643 கவசங் கடலூ மரனு மாகும்.
- 644 கழல் காலணியுஞ் செருப்புங் காஞும்  
கழங்கு மென்வே கழற லாகும்.
- 645 கழிகழி காலையும் மிகுதியுங் கழியும்  
கழிமுக மூமெனக் கருத லாகும்.
- 646 கழை புணர்பூசமுங் கரும்பும் மூங்கிலும்.
- 647 கழுது பேயும் பரலூம் வண்டும்.
- 648 கழுமல் பற்று மயக்கழு நிறைவும்.
- 649 கழுமு எாயுதப் பொதுப்பெயருஞ் குலமும்  
கழுக்கடை யுமெனக் கழற லாகும்.
- 650 கழனி மென்பாலும் வயலூ மாகும்.
- 651 கழுங்கி முத்துங்கழையு மாகும்.
- 652 கழிதல் காதலுங் கடக்கிடலூ மிகுதியும்.
- 653 கழங்கணை காடலூம் வேல ஞெலூம்  
இங்கிரிய முங்கழற் காயு மாகும்.

- 654 கழற விட்டதலும் வார்த்தையு மாகும்.
- 655 களங்களா மரமு சலவடி மிடறும்  
கருமையு நஞ்சு நெல்வா ரிடமும்  
இல்லானும் போர்க்களமும் பரப்பு மாகும்.
- 656 களரி போரிடமுங் கானுங் கருமையும்  
கருமஞ் செய்யிடமும் சலவடி மிடறும்  
கோட்டியுங் களர்நிலமுங் கூற வாகும்.
- 657 கனேபர முடலும் பிணமும் எலும்பும்.
- 658 கள்ளிள வேணிலும் வாவியுஞ் சோர்வும்  
மென்பாலுங் தொடர்புங் கள்ளு மாகும்.
- 659 கள்வன் முசவுங் தருசிறத் தவனும்  
யானையு நண்டுஞ் சோரனு மிராசியும்.
- 660 களைகளை பயிருங் களைக்கோலு மாகும்.
- 661 களபஞ் சாஞ்தும் யானையும் கலவையும்.
- 662 களவன் மரக்கொம்பு நண்டு முசவும்.
- 663 களிறு பன்றியுங் கெளிற்று மீனும்  
யானையு மத்த நாளுஞ் சுறவும்.
- 664 களவு களாவுங் திருட்டு மாகும்.
- 665 களங்கம் அழுக்கும் குற்றஸு மாகும்.
- 666 களகண் மருதங்கிலமுங் கள்ளுங் தொடர்பும்  
பொய்க்கையு மெனவே புகல வாகும்.
- 667 களிகள்ளும் குழம்பும் செருக்கும் வடிவும்.
- 668 கறைகுடி யிறையு முரலுங் கறுப்பும்  
இரத்தமும் விடமும் மாசு மாகும்.
- 669 கறங்கல் வளைதடியும் பேயு மேருசையும்  
சுழற்றலு மெனவே சொல்ல வாகும்.
- 670 கறங்கு சுழலலும் வட்டமும் காற்றுடியும்  
சத்த வொவியுஞ் சாற்ற வாகும்.

- 671 கற்புள் ஞயர்த்த பூமியும் கற்பும்  
எவிலு மூல்லையு, மியம்ப லாகும்.
- 672 கற்பம் பிரம னுயனுஞ் சுவர்க்கமுங்  
கற்பக தருவுங் கழற லாகும்.
- 673 கறப்புக் கருமையுஞ் சினக்குறிப்புஞ் சினமும்.
- 674 கறியே கறியு மிளகு மாகும்.
- 675 கண்ணல் நாழிகை வட்டிலுங் கரும்பும்  
குடமும் கரகமு நாழிகையுங் காமமும்  
சர்க்கரையு மென்னச் சாற்ற லாகும்.
- 676 கண்ணமோர் தட்டுங் காது மாகும்.
- 677 கண்ணி கண்ணிகையு மிராசியு மோரையும்  
ஆறு மிளமையு மழிவில்லா மையும்  
அத்தமுங் தூர்க்கையுங் கற்றூ ஷையுமாம்.
- 678 கணவட்டங் குதிரையும் பாண்டியன் குதிரையும்.
- 679 கன்றுத லீதலுங் கன்றலு மாகும்.
- 680 கணங்காத் திரமும் புயலும் பாரமும்  
வட்டமும் பொன்னுஞ் செறிவுமடைக் கொடுத்தலும்.
- 681 கணையே யொவியுஞ் செறிவு மாகும்.
- 682 கணவு மையலுங் தூயிலுங் கணவும்.
- 683 கன்று மரக்கன்றும் விலங்கின் கன்றும்  
கைவளை யுமெனக் கழற லாகும்.
- 684 கணவி குரியனுங் தீயும் பன்றியும்.

ககர முற்றிற்று.

---

கா

- 685 காகுளி மூக்கி வெழுங்த ஓசையும்  
இசையுங் தவிச மிசைத்தனர் புலவர்.
- 686 காசு குற்றமூங் கோழையு மணியும்  
காசின் விகற்பழுங் கழற லாகும்.
- 687 காசை காண்ணலுங் காயா மரமும்.
- 688 காசைற மணியு மயிருறு சாங்தும்  
கத்து ரியுமெனக் கழற லாகும்.
- 689 காஞ்சிமே கலையுங் காஞ்சி நகரும்  
பண்ணும் பூணும் கிலையின்மையு<sup>1</sup> மரமும்  
ஏதிருங் றதலும் பெருமையுங் காட்சியும்.
- 690 காடுபொன் காடு மேனலு மாகும்.
- 691 காட்டங் குதிரையும் விறகு மாகும்.
- 692 காடி கெய்யுஞ் சோறுங் கறியும்  
கூழு மெனவே கூற லாகும்.
- 693 காட்டி பிராட்டியும் பன்றியு மாகும்.
- 694 காணம் பொற்காசம் பொன்னுஞ் செக்கும்  
பரிழுணும் கண்ணு மளவோரு மாகும்.
- 695 காண்ட மிடுதிரையும் நதியுங் கானும்  
முடிவுங் கமண்டலமு நீரு மம்பும்  
<sup>2</sup> பணிச்செப்பும் பந்தியும் தூண்டா யுதமும்  
தூசுங் கோலுங் காண்டமு தூலும்  
திரனு மெனவே செப்ப லாகும்.
- 696 காணி யிலக்கமுங் காணி யாட்சியும்.
- 697 காண்டை கந்பாழியுங் தலத்தேர் ரிடமும்.
- 698 காதை சொல்லுங் கதையு மாகும்.

---

(பிரதி) <sup>1</sup> மாகும். <sup>2</sup> பணிச்செப்புப்.

- 699 காத்திரன் கனமூ முடலுங் கோபமூம்  
கரிமூற் காலுங் கீரியும் பாம்பும்  
கூத்து மெலும்புங் கூற லாகும்.
- 700 காது கொலையுஞ் செவியு மாகும்.
- 701 காத லாசையுங் கோறலு மாகும்.
- 702 காங்தாரம் காடுமோர் பண்ணுவு மாகும்.
- 703 காப்பு நிறுங் தூகம் வேயும்  
காவலுங் கதவுங் கைவளையு மாகும்.
- 704 காம மர[ங்]குடியுங் கட்டு மினையும்  
விருப்புங் காமமூம் வினம்ப லாகும்.
- 705 காம்பு வேயு மலர் த்தாஞும் பட்டும்.
- 706 காமன்றிப் பிலியும் வேஞும் வண்டும்.
- 707 காமர மிசையு மத்தமு மடுப்பும்.
- 708 காமர் கட்டழகும் விருப்பமு மதனும்.
- 709 காம்பீர முருக்குமோர் தேசமு மாகும்.
- 710 காயங் காழ்ப்பு முடலும் விண்ணும்  
கறியுங் கரிப்பும் முக்காயமு மாகும்.
- 711 காரியோர் வள்ளலுஞ் சனியு கஞ்சம்  
வடிகனுங் கருமையுஞ் கருமஞ் செய்யிடமும்  
காத்தனுங் காகமும் புரக்தரனுங் கன்ஞும்  
பூரியருங் கயவாயும் முதுநிலமும் [என்பர்.]
- 712 கார்கார் காலமு மேகமு சிரும்  
கருமையுங் கொச்சையு மிருஞ் முசவுஞ்  
சினமும் பருவமுங் கூங்தலு மஙனம்முங்  
கடைமுடியு மனவுங் கழற லாகும்.
- 713 காரிகை யழகும் பெண்ணுங் கவித்துக்கற்யும்  
ஒருநு ஊமென ஏரரக்க லாகும்.
- 714 காலம் வைகறையுங் காலமு மாகும்.

- 715 காலை வைகறையு காரையுங் காலமும்.
- 716 கால்குறுங் தறியும் வழியுமோ ரெண்ணும்  
எல்லவையு மிடமு மறவியு ஸ்ரீனாயும்  
காற்றுஞ் சேயுங் காடும் பாதமும்  
மரக்கா ஒம்புங் காம்பும் ஊற்றமும்  
வண்டிலும் வாய்க்காலும் வழங்க வாகும்.
- 717 காவிலி சூரியன் பாகனுங் காற்றும்  
அரவு மருத்கனு மீலுஞ் சனியும்.
- 718 காலச மால வட்டமுங் காற்றும்  
வட்டமு மெனவே வழங்க வாகும்.
- 719 காவல் சிறையு நீரு மரணும்  
தம்பட்டமுமெனச் சாற்ற வாகும்.
- 720 காவி கருங்குவளையுங் காவி மண்ணும்  
கள்ளுங் துண்பமுங் கழற வாகும்.
- 721 காழ்பரலுங் கோலும் வித்து மாலையும்  
ஒளியும் மணியின் கோவையும் சேகும்.
- 722 காழகங் கழுதையு மாடையுங் கறுப்பு  
சேதகம் முமெனச் செப்ப வாகும்.
- 723 காழியர் பரதரும் வண்ணுரு மாகும்.
- 724 காளிந்த மேலமும் பாம்பு மாகும்.
- 725 காளை யேறு மிளையோனு மீளியும்  
புங்கவ மும்மெனப் புகல வாகும்.
- 726 காளம் விடமுங் கருமையுங் கழுவும்  
ஊது சின்னமு முரைக்க வாகும்.
- 727 காறு கொடுமையுங் குற்றமு மளவுங்  
காழ்த்தலு மெனவே கழற வாகும்.
- 728 கான மிசையும் பேதையுங் காடும்  
தேரும் வீதியுமெனச் செப்ப வாகும்.

- 729 கானல் கதிரொளியுங் கடற்சார்பிற் சோலையும்  
மலைச்சார்பிற் காவும் பேய்த்தேரு மாகும்.
- 730 காண்பூ மணமும் பூவுங் காடும்  
சாரியை யுமெனச் சாற்ற லாகும்.
- 731 காவலியுங் துலையுஞ் சோலையுங் காத்தலு  
கற்பக முங்கர் வடியும் வயாவும்.

கி

- 732 கிங்கிரர் நூதரும் ஓர்சா தியரும்.
- 733 கிஞ்சகஞ் சிவப்பு முருக்கு மாகும்.
- 734 கிடையே வேணியு முவழையுங் கிடையும்.
- 735 கிட்டி தலையீற் றூவுங் கிட்டியுங்  
தாளமு மெனவே சாற்ற லாகும்.
- 736 கிடங்கே யகழும் வாவியு மாகும்.
- 737 கிம்புரி யானைக் கோட்டின் பூஞும்  
கேழுரமு முடியு முடியி னுறப்பும்.
- 738 கிருட்டிணன்னீமாலும் விசையனு மாகும்.
- 739 கிருத்திமஞ் செய்தலும் தோலும் பொய்யும்  
பூதமு மெனவே புகல லாகும்.
- 740 கிழிகிழி துகிலுஞ் சித்திரப் படமும்  
நிதிபடி பொதியுமென நிகழ்த்த லாகும்.
- 741 கிழக்குக் கிழுங் குணக்கு மாகும்.
- 742 கிழமை மூப்பு முரிமையும் வாரமும்  
குணமு மாட்சியுங் கூற லாகும்.
- 743 கிளர்கோட் உப்புங் தரது மெல்லும்.
- 744 கிளைகிளைத் தலும் ஓர் பண்ணும் வேயுஞ்  
சுற்றமு மெனவே சொற்ற லாகும்.
- 745 கிள்ளை குதிரையுங் கிளியு மாகும்.
- 746 கிறியே வழியும் பொய்யு மாகும்.

747 சின்னர ¹ மாக்ஷதயும் யாழு மிதுனமும்  
நீர்ப்புள் ஞங்கிள் ஜரமு நிகழ்த்தும்.

கி

- 748 சேகங் தூக்கணமுங் கவியும் வேயும்.  
 749 தே மிசையும் வண்டு மூங்கிலும்.  
 750 தேரம் பாலுங் தீபமுங் சிளியும்  
     காரிப் புள்ளுங் கழற வாரும்.  
 751 தேவால முதிரமுங் காடியு நீரும்.  
 752 தேவம் பிசினும் காது மாகும்.  
 753 தீழ் கிழக்கு மிடமுங் சயமையுங் தீழும்.  
 754 தீழ்தல் கெண்டலுங் கிழித்தலு மாகும்.

கு

- 755 குசமை செந்திருக்கம் பூவுமலர்ப் ² பொதுவும்.  
 756 குஞ்சக் கூனுமீ யோட்டியுங் குறஞும்  
     குறளைச் சொல்லுங் குன்றிய காழியும்.  
 757 குஞ்சரங் குவளையும் யாளையு மாகும்.  
 758 குடம்பை முட்டையுங் கூடு மேரியும்.  
 759 குஞ்சியாண் மயிரும் புள்ளின் பார்ப்பும்  
     குன்றியின் புதலுங் கூற வாரும்.  
 760. குடங்கர் குடிசையுங் கும்பமு மாகும்.  
 761 குடங்த மஞ்சலியுங் திரட்சியு மாகும்.  
 762 குட்டமோர் நோயும் குனமு மாழமும்.  
 763 குடியூருங் குலமும் புருவமுங் குடியும்  
     கோத்திர முமெனக் கூற வாரும்.  
 764 குடஞ்சட்டாவு மெருகையு மாகும்.

---

(பிரதி) ¹ மிரக்ஷதயு. ² பொதுனவும்.

- 765 குடினானுபுட் பொதவுங் கூகையு மாறும்  
பதியுங் குச்சம் பகர வாகும்.
- 766 குடியி வில்லும் வெற்றியு முச்சியும்  
குவட்டி ஞுச்சியு மாண்மயிரு மாகும்.
- 767 குடங்குத்தும் பசவுங் குடமு கெரும்  
கழைக்கட் டியுமா லாடலு மாகும்.
- 768 குடை குடையுங் கொடையும் கல்லையுமாகும்.
- 769 குண்டம் பண்றியுங் குண்டமு மாகும்.
- 770 குனுங்கர் தோற்கருவி யோரும் புலையரும்  
குயிலுவ ரும்மெனக் கூற வாகும்.
- 771 குண்டு சிறுசெய்யுங் குண்டு மாழிமும்  
ஆண்குதிரையுங் கோறது மறைய வாகும்.
- 772 குணில் குறுக்தடியுங் கடிப்புங் கவனும்.
- 773 குணங்கயிறும் பண்புங் கும்பழும் நீர்மையும்  
வில்லின் நாறுமும் விளம்ப வாகும்.
- 774 குண்டலம் விண்ணுங் குழையும் வட்டமும்.
- 775 குத்தி மண்ணு மடக்கமு மாகும்.
- 776 குத்திரம் வஞ்சமு மலையு மாகும்.
- 777 குதைவிற் குதையும் பசியு மாகும்
- 778 குத்தல் கொடுத்தலுங் குத்தலு மாகும்.
- 779 குக்தமோர் குதிதியும் கோயும் வேலும்  
குருக்தமுங் குதிரையுங் கூற வாகும்.
- 780 குபேரனம் புலியுங் குபேரனு மாகும்.
- 781 குமரன் கட்டினமையு முருகனு மாகும்.
- 782 கும்பி சேறும் வயிறுங்குஞ் சரமும்  
சரகமு மெனவே கவில வாகும்.
- 783 கும்பசன் குறமுனியுங் துரோனூச் சாரியும்.

(பிரதி) १ கதியும்.

- 784 குமுத மடிப்பு மோசையு மாட்பதும்  
கெய்தலுங் திக்கானையு நிகழ்த்த வாகும்.
- 785 குமரிகற் றுழையுங் கண்ணியுங் காளியுங்  
கொற்றவையு முழையும் கேரள நதியும்  
அணங்கு மெனவே யறைய வாகும்.
- 786 கும்பம் ராசியுங் குடமுங் கும்பியின்  
மத்தகமு மெனவே வழங்க வாகும்.
- 787 குயிறல்.கூவலுஞ் செறிதலுங் குடைதலும்  
செய்தலுங் தாண்டலு மாய்தலு மாகும்.
- 788 குய்வு கறிகரித்தலுங் குளிர்]மண்ப் புகையும்.
- 789 குய்யம் யோனியுங் குத்திரமு மறைவும்.
- 790 குயமரி வாளுங் கொங்கையு மின்மையும்.
- 791 குயில் கோகிலமு மேகமு நிரையுங்  
துவாரமு மகவாலுஞ் சொல்ல வாகும்.
- 792 குரையிடைச் சொல்லுங் குதிரையு மோசையும்.
- 793 குருவி புள்ளு மூல காளும்.
- 794 குருகு புள்ளு மின்மையுங் கொலலும்  
கோழியு மூலமு நாரையுங் கைவளையும்  
வெண்மையுங் குருக்கத் தியுழுலை மூக்கும்  
நாகு மெனவே நவில வாகும்.
- 795 குரம்பை குழலு முடலு மிசையும்.
- 796 குருமாத் திரையும் வியாழமு முயர்ச்சியும்  
குரவலு நிறமும் பெருமையு கோயும்  
குரவமு மெனவே கூற வாகும்.
- 797 குரல்பல் குரலுங் கூந்தலுஞ் சிறகும்  
கதிருங் தினையும் யாழி னரம்புஞ்  
சதங்கையும் பாடலமும் வாசிக் கேரவையும்  
இசையுங் தொண்டையு மியம்ப வாகும்.

- 798 குரும்பைபுற[ரூஞ்] சோறு மிளாக்கிருங் குரும்பையும்.
- 799 குரவையோர் கூத்துங் கடலு மாகும்.
- 800 குரங்கி] கன்சங் திரணு மாகும்.
- 801 குருட னக்கனு மழைக்கோளு மாகும்.
- 802 குரங்கரியும் வளைவும் வீலங்கின் பொதுவும்.
- 803 குருதி செவ்வாயுங் குருதியுஞ் சிவப்பும்.
- 804 குரம்வாசிக் குளம்புஞ் சேதாவு மாகும்.
- 805 குல்லை கஞ்சாவும் வெட்சியுங் துழாயும்.
- 806 குலமி ரேபதியுஞ் சாதியுங் கோயிலும்  
கூட்டரும் மில்லமுங் கூற வாகும்.
- 807 குலைசெய் கரையு மம்பின் குதையும்  
காயின் கொத்தும் வில்லு மாகும்.
- 808 குவிங்கழூர்க் குருவியும் வாசியு மாகும்.
- 809 குவுமைலை யுச்சியு மலையுமரக் கொம்பும்.
- 810 குவலையம் பூமியுங் குவளையு நெய்தலும்.
- 811 குவலு 1 திரட்சியுங் குவிதலும் பெருமையும்.
- 812 குவளை விழியு நெய்தற் பூவும்.
- 813 குவாலே குவிதலு மேடு மாகும்.
- 814 குழலாண் மயிரும் பெண்மயிரும் துளையும்  
இசைக்கரு வியுமென வியம்ப வாகும்.
- 815 குழியே வயிறுங் குண்டு மாகும்.
- 816 குழிகி சிடாவும் பானையு மாகும்.
- 817 குழைகுண் டலமுங் தளிருஞ் சேறும்  
துவாரமுங் காடும் பட்டடிறுப்பு மாகும்.
- 818 குழியம் பூர் வளையுங் திரட்சியும்.
- 819 குழையே பாட்டு மிசையு மாகும்.
- 820 குளங்குளமு நெற்றியுஞ் சர்க்கரையு மாகும்.
- 821 குளியம் வேங்கையு மூருண்டையு மாகும்.

(பிரதி) 1 திரைச்சியுங்.

- 822 குளிர்குட முழாவு மருவு நண்டும்  
கவலூங் குளிர்ச்சியு மீனினத் தொழுக்கமும்  
இருத்தலு 1 மிலைமுக்கரி கத்தியு மாகும்.
- 823 குளிரி குடமுழவு நண்டு மாகும்.
- 824 குறம்பொறை குறிஞ்சி சிலத்துரு 2 மலையுங்  
காடு மெனவே கழற வாகும்.
- 825 குறிஞ்சிமலைச் சார்பும் யாழுமோர் பண்ணும்  
இசையுஞ் செம்முள்ளியு மியம்ப வாகும்.
- 826 குறனே பூதமும் குறளரும் குறுமையும்.
- 827 குற்றல் பறித்தலுங் கோறலு மாகும்.
- 828 குறுகல் பறித்ததலுங் கிட்டதலு மாகும்.
- 829 குறுது திண்ணீனயும் பலகையு மாகும்.
- 830 குறுக்தடி குணிலும் பொதிப்பெயரு மாகும்.
- 831 குறுமை யழுங்குங் குறுகினைவு மாகும்.
- 832 குண்ற மலையுஞ் சுதையழு மாகும்.
- 833 3 குவ்வு புவியும் கான்கா முருபும்.

கூ

- 834 கூடலாண் பெண்ணெண்டுகூடுதலுங் குறியு  
மதுரையு மெனவே வழுத்த வாகும்.
- 835 கூடமலை யுச்சியு மறைவும் பொய்யும்  
வஞ்சமுஞ் சம்மட்டியும் கூடமுங் கூட்டமும்  
அண்டமும் யானையின் சிலையு மில்லும்.
- 836 கூட்டங் கூட்டமும் பிண்ணங்கு மூன்றும்  
குஞ்சின் முடிவுங் கூட வாகும்.
- 837 கூத்த னுயிரும் கடலு மாகும்.
- 838 கூத்தல் பெண்குழலுங் கழுகுமயிற் டீவியும்.
- 839 கூரல்பெண் மயிரும் 4 புட்சிறகு மாகும்.

---

(பிரதி) 1 முலைமுக்கரி. 2 மறையுங். 3 குவறம்.  
4 பட்சிக்கு.

- 840 கூரே கூர்மையு மிகுதியு மாகும்.
- 841 கூல நீர்க்கலையும் வரம்புங் குரங்கும்  
பாகலு மாவண்மூம் பசவுமன் காடியும்  
விலங்கின் வாலும் பண்ணி காரமூம்.
- 842 கூவிரங் தேரின் கொடிஞ்சியும் குவளையும்  
தேரு மெனவே செப்ப லாகும்.
- 843 கூவுதல் கரைதலுங் பேசதலு மாகும்.
- 844 கூழை புட்சிறகும் பெண்மயிரும் பொன்னும்  
படையுறுப்பு கடுவுங் குரலும் பாம்பும்  
சேறும் கூழையும் பீவியுங் கூறுவர்.
- 845 கூழ்ப்பல வணவும் பயிரும் பொன்னும்.
- 846 கூளி சுற்றமூம் பேயு மெருதும்  
பூதமுங் குறள்ளு கட்புக் தொகுதியும்  
வீரனு மெனவே விளம்ப லாகும்.
- 847 கூளியர் கண்பரும் வீரருங் குறவாரும்  
பூத வீரரும் புகல லாகும்.
- 848 கூற்று வார்த்தையும் பங்குங் காலனும்.
- 849 கூணல்வெண் சங்குங் கூனலு மாகும்.

கே

- 850 கெடுதல் சாய்தலு மலிதலு மாகும்.
- 851 கெழுவுதல் பற்று மயக்கலு மாகும்.

கே

- 852 கேய மசுணப் புள்ளுமோர் பண்ணும்  
வில்லு மஞ்சையும் விளம்ப லாகும்.
- 853 கேசமாண் மயிரும் பெண்பான் மயிரும்  
அஃப்றிசை மயிரு மறைய லாகும்.
- 854 கேசரம் வண்டும் பூங்தாது மகிழும்.

- 855 கேடகம் பலகையும் பரிசையு மூரும்  
சிங்கா சனமுன் செப்ப லாகும்.
- 856 கேடம் சினியு மாறு மாகும்.
- 857 கேட்டை யசைச்சொல்லுங் கேட்டையு முடியும்.
- 858 கேதார மஞ்ஞஞ்ஞு மோருகு மாகும்.
- 859 கேது செம்பாம்புங் கொடியுமோர் சாஞ்ஞம்  
செருப்பு மெனவே நிகழ்த்த லாகும்.
- 860 கேவலங் தனிமையு முத்தியு மாகும்.
- 861 கேழல் யானையும் பன்றியு மாகும்.
- 862 கேஞ்சே சிறமு யொளியு மொப்பும்.
- 863 கேள்வி கல்வியுஞ் செவியும் யாழும்.
- 864 கேளே கட்டுங் சிளையுங் கணவனும்.

## கை

- 865 கைக்கிளை யாழ்ச்சரம்பு மொருதலைக் காமரும்.
- 866 கைத்தல் சினமுன கசப்பு மாகும்.
- 867 கைது வாணம் கையொழி யாணமையும்  
படை விகற் பழுமெனப் பகர லாகும்.
- 868 கைத்துப் பொன்னும் வெறுப்பு மாகும்.
- 869 கைபடை வகுப்பு மொழுக்கழுக ராமும்  
சிறுமையுங் குற்றமுங் தங்கையுஞ் சார்பும்  
ஒப்பனையு மிடமு நஞ்ச மாகும்.

## கோ

- 870 கொக்குமா மரமுங் குரண்டமு மூலமும்  
குதிரையுஞ் செங்காயுங் கூற லாகும்.
- 871 கொக்கரை வில்லுஞ் சங்கும் வளையும்  
பாணியு மெனவே பகர லாகும்.
- 872 கொங்கு மலர்த்தாது மணமுங் தேனும்.

- 873 கொச்சை கொச்சையும் வெள்ளாடு மாகும்.
- 874 கொச்சி கொச்சியுங் தீய மாகும்.
- 875 கொட்டுத் திரிதலுஞ் சுழற்சியு மாகும்.
- 876 கொடிப்பை குன்றருவியுங் தாம்பையுங் குளமும் பச்சிலை யும்மெனப் பகர வாகும்.
- 877 கொடிகரும் பின்னொயும் வல்லியுங் துவசமும் ஒழுங்கு மெனவே உரைக்க வாகும்.
- 878 கொடியன் கேதுவுங் கொடியனு மாகும்.
- 879 கொடிறு பூசமுங் கருவிப் பற்றும் கதுப்பு மெனவே கழற வாகும்.
- 880 கொட்டி 1பார்த்திடு குறியுங் கூட்டரும் வாயிலுங் கூத்தும் வழங்க வாகும்.
- 881 கொண்டை மயிர்முடியு மிலங்கைக் கனியும்.
- 882 கொண்று விண்ணு மேசமு மாகும்.
- 883 கொண்டல் கீழ்காற்று மேகமுங் கூதிரும்.
- 884 கொந்தளம் பெண்மயிரும் குருளோமயிர்க் கொத்தும்.
- 885 கொப்பர முன்கையு 2மல்லடைவு மாகும்.
- 886 கொம்புலீழ் சினையு முட்டையு மாகும்.
- 887 கொம்மை கைகுவித்துக் கொட்டலு மின்மையும் மூலையும் வட்டமுங் திரட்சியுங் கொம்மையும் அழகுக் திட்டையும் 3வலியு மாகும்.
- 888 கொல்லை கொல்லையுஞ் 4கோலையு மாகும்.
- 889 கொல்கொலைக் கேவலு மகையும் வருத்தமும் ஜூயமுங் கருங்கொலுஞ் செந்தொலு மாகும்.
- 890 கொல்லியோர் பண்ணுமோர் வெற்பு மாகும்.
- 891 கொற்றம் வெற்றியு மரசியலு மாகும்.

(பிரதி) 1 வார்த்திடு. 2 மல்லடையு. 3 வலையு.

4 கெல்லையு.

- 892 கொற்றி கோவிளங் கன்றுக் குர்க்கையும்  
கொற்றியு மென்வே கூற வாரும்.
- 893 கொண்பய னில்லாச் சொல்லும் பொழுதும்  
பெருங்மையு மச்சமு மின்சீச்சொல்லு மாரும்.

## கோ

- 894 கோகிலம் பல்லியுங் குரங்குங் குயிலும்  
துவாரமு மென்வே சொல்ல வாரும்.
- 895 கோசமாண் குறியு முறையு முட்டையும்  
பண்டா ரமுமதி ஒறுப்பும் பகருவர்.
- 896 கோசிகஞ் சாம வேதமுங் கூறையும்  
பட்டா டையுமெனப் பகர வாரும்.
- 897 கோடகம் புதுமையு முடியுறுப்புங் குதிரையும்.
- 898 கோடியோ ரெண்ணும் புதுமையுங் துசம்.
- 899 கோடைவெண் காங்தனுங் குதிரையும் வேணிலுப்  
மேல்காற்று மென்ன விளம்ப வாரும்.
- 900 கோடு சங்கு முதுங் கொம்பும்  
கொடிமுடியுங் கரையும் வரய்புங் குன்றும்  
மாட்டின் கொம்பும் விலங்கின் கொம்பும்  
மரத்தின் கொம்பும் வழங்க வாரும்.
- 901 கோட்ட நீர்சிலையும் படப்பையுக கோவிலும்  
அவ்விய மும்பகக கூட்டமு ககரும்  
கோடபதியு காடுங் குரங்குங் கறங்கும்  
குரவும் வாசமுங் கோணமுங் குளமும்  
உண்கலமும் வயலு முரைக்க வாரும்.
- 902 கோடிகங் கெண்டியுங் துகிலும் பூக்கட்டும்.
- 903 கோடல் காங்தனும் சமழ்த்தலுங் கொள்ளலும்  
வளைத்தலு மென்வே வழங்க வாரும்.

- 904 கோடரங் குரக்குங் குதிரையுஞ் சோலையும்  
கொம்பு மயிர்ச்சாங்து மரப்பொ நும்பரும்  
தேர்மொட்டு மெட்டியுஞ் செப்ப வானும்.
- 905 கோட்டி கைப்பும் கோடுர வாயிலும்  
கூத்தின் கோட்டியுங் கூற வாகும்.
- 906 கோணம் வானு மூக்குங் குதிரைய  
அங்குச முமீனா வணைய வாகும்.
- 907 கோணல் வளைவுஞ் சிங்துங் கூனு  
மாறு கொளதும் வழங்க வாகும்.
- 908 கோதை கைக்கட்டியு மாதருங் குழலு  
மாலையுங் காற்று முடிம்புஞ் சேரலும்.
- 909 கோத்திரம் பூமியும் குலமும் மலையும்.
- 910 கோபாலர் மாலு மிடையரு மாகும்.
- 911 கோமான் பன்றியும் மூத்தோனு மாகும்.
- 912 கோரம்பூ மொட்டிஞ் சோழன் குதிரையும்  
கொடுமையும் வட்டிலும் கூற வாகும்.
- 913 கோல மொப்பனையுங் கொழுங்து ஸிரோட்டமும்  
பீர்க்கு மழுகும் பன்றியும் கோலமும்  
பாக்கு மிலங்கையு மிலங்கைக் களியும்.
- 914 கோல்வாட் கோலுங் திரட்சியுங் கோலும்  
ஸ்ட்டியு மிரக்கையுங் குதிரை மத்திகையும்  
தக்கிரியு மம்புங் துகிலிகையுங் துலாமும்  
முட்கோலு மஞ்சனக் கோலஞ்செங் கோலும்
- 915 கோலன் வசிட்டலு மீசனு மாகும்.
- 916 கோழி யுறையூருங் கோழியு மாகும்.
- 917 கோளி யாலு மத்தியுங் கொழுஞ்சியும்  
பூவாது காய்க்கு மரமுங் கொள்வோனும்.

918 கோவிழியும் விண்ணுஞ் சவர்க்கலும் பசுவும்  
அம்பு நீருங் குவிசமுக் திக்கும்  
பூமியு மன்னனுங் சிரணமு முரையும்  
ஏவழுங் குன்று மியம்ப லாகும்.

கேள

919 கெனடமோர் கொடியு மோர்காடு மாகும்.  
ககர வருக்கம் மூற்றிற்று.

சகர வருக்கம்

ச

- 920 சகடம் பேரிகையும் பாண்டிலு மாகும்.  
921 சகமோ ரெண்ணும் பூமியுஞ் சட்டையும்  
சகமும் பாதியுஞ் சட்கோனு மாகும்.  
922 சகோரம் சக்கர வாகலும் புள்ளும்  
பேராங்கை யுஞ்செம் <sup>1</sup>போத்து மாகும்.  
923 சகுந்தம் புட்பொதுவும் பூகமு மாகும்.  
924 சகுனம் புட்பொதுவு நியித்தமுங் கிழங்கும்.  
925 சகுனி பறவையு நியித்தம்பார்ப் பவனும்.  
926 சக்கரஞ் செங்கோலுங் கடலும் பிறப்பும்  
தேருருளுக் தரணியு மலையும் பெருமையும்  
வட்டறு மோர்புள்ளுஞ் சக்கரமு மாகும்.  
927 சக்கிரி குயவனுஞ் செக்கானும் பாம்பும்  
மாயனு மரசனும் வழங்க லாகும்.  
928 சங்க மெனும்பெயர் சபையும் புணர்ச்சியும்  
கஜைக்காலுஞ் சங்கும் வளையும் வெற்றியும்  
புலவரு மன்புமோ ரெண்ணு மாகும்.  
929 சங்கு கைவளையுங் கோழியு மாகும்.  
930 சச்சை குழம்புஞ் சட்டையு மாகும்.  
931 சசிபுலோ யிசையுங் கடலைஞ் சக்திரனும்  
மணையுங் கர்ப்புரமும் வழங்க லாகும்.

(பிரதி.) <sup>1</sup> போகு.

- 932 சடம்பொய்யு முடலும் வஞ்சமு மாகும்  
 933 சடையே வேணியும் வேரு மாகும்.  
 934 சடிலம் செருக்கமுன் சடையுங் குதிரையுப்.  
 935 சண்டம் குரோதமு மேன்மையு மாகும்.  
 936 சண்டன் பானுவுங் கூற்றும் காலனும்  
     அவியு மெனவே யறைய வாகும்.  
 937 சதம் புள்ளினிறகு நாறு முறுதியும்  
     இலையு மெனவே யியம்ப வாகும்.  
 938 சத்தியஞ் சபதமு மெய்யு மாகும்.  
 939 சத்திரங் குடையு மிரும்பும் வேள்வியும்  
     கைவேலுஞ் சத்திர சாலையும் வெண்குடையும்  
     சத்திரக் கருவியுஞ் சாற்ற வாகும்.  
 940 சத்தி சூலமு முமையுங் தாயும்  
     வலியுங் குடையும் வேலுங் கான்றலும்  
     துவசமு மிச்சையு மிசையுஞ் செய்யுஞும்.  
 941 சதிதாள வொத்துங் கற்புடை யானும்  
     சதிசெய் வானு முரோகணியும் வட்டமும்.  
 942 சந்தங் கவிதையு நிறமுஞ் சந்தனமும்  
     அன்பும் வனப்பு மறைய வாகும்.  
 943 சந்தி யந்தியுஞ் சதுக்கமு மிசையும்  
     ஆங்கிலு மெனவே மொழிய வாகும்.  
 944 சந்தானங் தேவ தாருவுஞ் சந்தானமும்  
 945 சம்புவே சிவானு மாலு மயனும்  
     குரியலு கரியு மோர்புல்லு நாவலும்  
     எலுமிச் சம்வச் சிரமு யியம்பும்.  
 946 சம்பஞ் சம்பீரமும் வயிரமு மாகும்.  
 947 சமித்தல் பொறுத்தலு கடத்தலு மாகும்.

- 948 சமழ்த்தல் காணமுங் தாழ்த்தலும் வருத்தமும்.
- 949 சமனே யணித்தலே கவிவு கமனும்.
- 950 சயஞ் சருக்கரையு மாலையும் வெற்றியும்  
பானுவு மல்லியும் பகர வாகும்.
- 951 சபித்தவங் குதிரையும் வரம்புங் தலையும்  
இங்குப்பு மெனவே யியம்ப வாகும்.
- 952 சரபஞ் சிம்புங்கும் ஒவெற்பாடு மாகும்.
- 953 சரணம் பாதமு ஈகரமுஞ்.சார்பும்.
- 954 சரிதை பிச்சையுஞ் சரிதைத் தொழிலும்.
- 955 சரமூக்கின் காற்றுங் கணையு காணலும்  
பொருமணி வட்டமும் மலர்ச்சரமு. மாகும்.
- 956 சரிசமமும் வழியுங் கைவளையு மழகும்.
- 957 சராவமே [ய]கலுஞ் சத்திகையுஞ் சலாகையும்.
- 958 சருவே தெய்வ வணவுஞ் சோறும்  
அணங்கு மெனவே யறைய வாகும்.
- 959 சருவம் பாணையுஞ் சட்டவைமு மாகும்.
- 960 சலமே நீரும் பொய்யு கடுக்கமும்  
வயிரமுங் கோபமும் வழங்க வாகும்.
- 961 சலதரம் புயலும் வாவியு மாகும்.
- 962 சலாங்க என்மணியுஞ் சவள[மு] காராசமும்..
- 963 சவுரி திருவு மாலுங் கண்ணலும்  
சனியும் யமனும் யழுனையு மாகும்.
- 964 சவியணிக் கோவையுஞ் செவ்வையும் வலியும்  
வனப்புங் காங்கியு மெனவகுத் தனரே.
- 965 சவமே பின்மு மூங்கிலு மாகும்.
- 966 சனியொரு வாரமுங் துக்கமு மாகும்.

சா

- 967 சாகம் வென்னாடிங் தேக்கும் வண்டிம்  
சாகினி யுச்தே ஸீயுஞ் சாற்றும்.
- 968 சாகினி சேம்புங் கீரையு மாகும்.
- 969 சாகரங் கடலுங் துயிலொழித் தலுமாம்.
- 970 சாகாடு பண்டியு மோர்நாளு மாகும்.
- 971 சாடி கூறையுங் தாழியுங் கோட்சொல்லும்.
- 972 சாதகம் வாணம் பாடியும் பிறப்பும்  
சாதனையும் பூதமுன் சாற்ற லாகும்.
- 973 \*சாதனை பொய்சலஞ் சாதித்தலு மாகும்.
- 974 சாதி மூங்கிலும் பிரம்புங் கள்ளும்  
தேக்குஞ் சிங்திலுஞ் சிறுசெண் பகமும்  
தெனுஞ் சாதியுஞ் செப்ப லாகும்.
- 975 சாத மூண்ணமையுஞ் சாதமும் பூதமும்.
- 976 சாத்தன் காரியுஞ் சாத ரூபியும்  
புத்தனு மருகனும் புகல லாகும்.
- 977 சாத்திரி நெல்லீயு மூன்னியு மாகும்.
- 978 சாந்தாற்றி யால வட்டமும் பீவியும்.
- 979 சாந்தஞ் சாந்தனமும் பொறுமையும் சாந்தமும்.
- 980 சாபஞ் சபித்தலும் வில்லு மசமும்.
- 981 சாமஞ் சாமமும் பச்சையுங் கருமையுஞ்  
சாமவேதமு மிரவு மாகும்.
- 982 சாம்பல் கூம்புதலும் பழம்பூவுஞ் சாம்பலும்.
- 983 சாம்புதல் சாய்தலுங் கூம்புதலு மாகும்.
- 984 சாமி யாசானு மரசனும் தலைவியும்  
வியாழமுங் தலைவனுஞ் சாமியும் வேனும்.
- 985 சாம்பு பொன்னும் பொறையுஞ் சாற்றும்.

---

\* இது ஓர் பிரதியில் இல்லை.

- 986 சாயல் சரிவு மழகு மென்னையும்  
மெய்ப்பாடு மொப்பும் விளம்ப லாகும்.
- 987 சாரல் யாழோசையும் மலையின் சாரலும்  
மலையின் மென்பாலும் வழங்க லாகும்.
- 988 சாரிகை யசைச்சொல்லும் பூவையுன் சங்கமும்  
சுழற்காற் ரூம் மெனச் சொல்ல லாகும்.
- 989 சாரங்கள் சாதகப் புள்ளும் வண்ணிம்  
மானு மெனவே வழங்க லாகும்.
- 990 சாரச யினிமையுன் சாரமு மாகும்.
- 991 சார்ங்க மாயோன் வில்லும்விற் பொதுவும்.
- 992 சாரே யிடமும் பற்றுஞ் சார்பும்.
- 993 சாரணர் சமண முனிவோரு மொற்றரும்.
- 994 சாலம் வலையுஞ் சலையு மாச்சாவும்  
சாலகம் கூட்டமு மதிலும் விசாலமும்.
- 995 சாலி கள்ளுஞ் செங்கெல்லுங் கவசமும்  
அருங்ததி யும்மென வறைய லாகும்.
- 996 சாலை குதிரைப் பங்தியுஞ் சோலையும்  
கோயிலுஞ் சத்திரமுங் கூற லாகும்.
- 997 சாலகஞ் சாளர வாயிலும் வலையும்  
பூமொட்டு மென்னப் புகல லாகும்.
- 998 சால்பு மாட்சிமையுஞ் சாண்றுண் மையுமாம்.
- 999 1சாலே நீர்ச்சாலு முழுத சாலுமாம்.
- 1000 சாழல் 2விளையாட்டுங் கரடியு மாகும்.
- 1001 சாறு கள்ளும் விழவுஞ் சாறும்  
தருவின் குலையுஞ் சாற்ற லாகும்.

(பிரதி.) 1 சால்நீர்ச் சாலையு. 2 விளையாட்டியுங்.

- 1002 சானகி வேயுங் திருவுந கங்கையும்.  
 1003 சானம் பொன்வாகக்கமுங் தமிழு மாகும்.  
 1004 சானு வெற்பு மதனபக்கமு முழங்தானும்.  
 1005 சானஞ் னருககனு முயமினு மீகளொனும்.

சி

- 1006 சிகரங் தலையுங் திவலையுங் திரையும்  
 கவரி மாவு மலையி னுச்சியும்  
 சிகரமுங<sup>1</sup> கரகமு மலைய மாகும்.  
 1007 சிக்ககு குடுமியுஞ் சீப்பு முச்சியும்  
 சிறையு முறியு <sup>2</sup>மெலிவஞ் செப்பும்.  
 1008 சிகிசிலம்பு மயிலுங் கேதுவுங் தீயும்.  
 1009 சிகண்டி பாலை யாழி னேஞ்சயும்  
 மஞ்சூக்குய மலியும் வழக லாகும்.  
 1010 சிகரி கோபுரமும் வெற்பு சாரையும்  
 சிரைவி யுமமெனச செப்ப லாகும்.  
 1011 சிகழிக்க மாலையு மயிகமுடியு மாகும்.  
 1012 சிநகல குணறலுங் கெடலு மாகும்.  
 1013 சிதலை நோயுங் துணியுஞ் செல்லும்.  
 1014 சிதஞ்செய முறலும் வெள்ளையு ஞானமும்  
 திடனும் விணமீனுஞ் செப்பலாகும்.  
 1015 சித்திரஞ் சித்திர கவியு மழகும்  
 கோஞ்சும் நடனமுங் காடுமெ பொயயும்  
 வியப்புங் <sup>3</sup>கானு மோலியழு மாகும்.  
 1016 சித்தங் திடமுஞ் சித்தமு மாகும்
- 
- (பிரதி.) <sup>1</sup> கரமுங். <sup>2</sup> மெலியுஞ். <sup>3</sup> கானு.

- 1017 சித்திர பானுவேர் ராண்டும் பானுவும்  
தீய மெனவே செப்ப வாகும்.
- 1018 சித்திர ஞேவனுக் தச்சனு யழகனும்.
- 1019 சிதரா பதறுக் நூணியும் திவலையும்  
உறிய மெனவே யுரெங்க வாகும்.
- 1020 சிதடி சிச்சிலியுஞ் சிள்ளீடு மாகும்.
- 1021 சிதனங் தகனு மூடனு மாகுக்.
- 1022 சித்து ஞானமும் செயறு மாகும்.
- 1023 சித்துரம் புளியுஞ் சிவப்புக் திலதறும்  
செங்குடையும் யானையும் வனப்புஞ் சித்துரமும்  
வெட்சிய மெனவே வினம்ப வாகும்.
- 1024 சித்து வாரம் தொச்சியுங் கடலும்.
- 1025 சித்து முச்சிரு கதியுங் குறஞும்  
கடலு நிருக் தேசமு மாகும்.
- 1026 சிமிலிசிள் வீடு முறியுங் குடுமியுஞ்  
சிறிய வீயுஞ் செப்புவர் புலவர்.
- 1027 சிமையமலை புச்சியுங் தெண்றலும் வெந்பும்  
குடுமியு மெனவே கூற வாகும்.
- 1028 சிரம் செஉங்காலமு மூறியுஞ் சென்னியும்.
- 1029 சிரை வானரமு கரம்பு மாகும்.
- 1030 சிரகங் கரகமுஞ் சென்னியிற் கோடிம்  
திவலையு மெனவே செப்ப வாகும்.
- 1031 சிலையோர் மரமு மலையும் வில்லும்  
கல்லு மெனவே கழற வாகும்.
- 1032 சில்லை ஞார்த்தையுஞ் சிள்ளீடும் பகன்றையும்.
- 1033 சில்லிசிள் வீடுங் சிரையும் வட்டமு  
தேருரு ஞம்மெனச் செப்ப வாகும்.

- 1034 சிலம்பு மலையுன் சிலம்புமாம்.  
 1035 சிலீமுக முலைக்கண்ணு மம்பு மாகும்.  
 1036 \*சில்விகை கல்லாடை சின்வண்டுமாகும்.  
 1037 சிவதரா ஸியகுன் தேடரு மாகும்.  
 1038 சிவமே ரன்றையு முத்தியுன் குறுணியும்.  
 1039 சிவப்புச் சினமுன் சினக்குறிப்புன் சிவப்பும்.  
 1040 சிவை கொல்ல ஞலையு மரவேரு மோரியும் பார்ப்பதி யுமெனப் பகர வாகும்.  
 1041 சிறைரிசுக் கறையுங் காவதுங் பக்கமும் சிறகும் வேறிடமும் மதிலுஞ் செப்பும்.  
 1042 சிறுமை நோயுங் துயரமுங் துண்பமும்.  
 1043 சிறு வகன்கா மனுக்கிப் பிலியும் பூடு மெனவே புவல வாகும்.  
 1044 சினைமரக் நோடு முட்டையுங் கருவும் உறுப்பு மெனவே யுரைக்க வாகும்.

க

- 1045 சிகரக் கவரி மாவுங் திவாலையும் மழையுங் கரகமுஞ் செங்கையு மாகும்<sup>2</sup>  
 1046 சிதை யுழவு காலுங் திருவும் பொன்னுங் காணியும் புகல வாகும்.  
 1047 சித்தத்தீழ் மக்களும் பதனழிவு மாகும்.  
 1048 சிதங் குளிரு மேகமு நீரும் பனியு மெனவே பகர வாகும்.  
 1049 சிப்புதாழுப் பாளுஞ் சிப்புங் கங்கமும்  
 1050 சிர்கொல்லின் சிரும் செக்கொரு[னு] மோசையும் இல்கலுங் தண்டுஞ் செல்வறு மழகுஞ் சிர்த்தியும் காத்தண்டுஞ் சிறப்பும் பாரமும் தாள வொத்தும் பலவகை யியங்களும்.

(பிரதி.) \* இது ஓர் பிரதியில் இல்லை. 1 ரிவருளுஞ்.

<sup>2</sup> தாளின் பெயரும்.

- 1051 திரு ஸாக்கமுன் செம்பு மீயறும்.  
 1052 சிலச் தண்டித்தலும் ஞானமும் சூணமும்  
     தருமறு மொழுக்கமுன் சாற்ற வாகும்.  
 1053 சிவன் வியாழறு மூயிரு மாகும்.  
 1054 சிவனியோர் மருங்துள்ள செவ்வழி யாழும்  
     உயிரு நிரு முரைக்க வாகும்.

கு

- 1055 சுகஞ்சக் கீர்பறு சன்மையுங் கினியுன்  
     சுங்கலூ மின்பறுமுன் சொல்ல வாகும்.  
 1056 சுக்கை தாரகையு மாலையு மாகும்.  
 1057 சுங்கஞ் சிற்பறு மிழையு மாகும்.  
 1058 சுசி[யே] கோடையுன்; சுத்தமுக் தீயும்.  
 1059 சுடர்முச் சுடறும் பொறியும் விளக்கும்  
     ஒளியுக் தளிரு முரைக்க வாகும்.  
 1060 சுட்டி நாவும் பட்டமும் சுட்டியும்  
     மயிர்முடி யுமென வழங்க வாகும்.  
 1061 சுட்டில் காட்டதலும் பற்றலு மாகும்.  
 1062 சுடுமண் பாண்டமு மிட்டிகையு மாகும்.  
 1063 சுடிகை யுச்சியு<sup>1</sup> மகுடமுன் சுட்டியும்  
     மயிர்முடி யுமென வழங்க வாகும்.  
 1064 சுடர்க்கடை யென்பது மின்மினியு மயிழும்.  
 1065 சுண்டன் மூஞ்ஞுறுஞ் சுதையறு மாகும்.  
 1066 சுண்டையோர் செடியுங் கன்ஞு மாகும்.  
 1067 சுதை சுண்ணச் சாக்தும் வெண்மையு மருதும்  
     உதைகாற் பசுவும் புதல்வியு மூடுவும்  
     நீறு மெனவே ஏகழ்த்த வாகும்.  
 1068 சுந்தரி மூஞ்ஞுறு மிக்கிரன் ரேவியும்  
     தூர்க்கையு மம்பிகையுஞ் சொல்ல வாகும்.

(பிரதி) <sup>1</sup> கஞ்சுடமும்.

- 1069 சம்மை நெற்போரு காடு கைகும்  
ஒலியுன் சுமையு முரைக்க வாகும்.
- 1070 சுறைபசு மூலையு மம்புத் தலையும்·  
துளையுன் சுறையுக் கன்னும் பசவும்.
- 1071 சுருங்கை நுழைவாயிலுங் கரக்தகற் படையும்.
- 1072 சுரம்பாலை நிலமும் <sup>1</sup>தொணியும் வழியும்  
காடுஞ் சுரமு மருநெறிய மாகும்.
- 1073 சுரர்க்கு வென்பது வியாழமும் போகியும்.
- 1074 சுரிகை யுடைவாளுங் கவசமு மாகும்.
- 1075 சுருதி வேதமு மொலியு மாகும்.
- 1076 சுரியலாண் மயிரும் பெண்பாண் மயிரும்.
- 1077 சுரியே சுரியுன் சுரியு மாகும்.
- 1078 சுரும்புவண்டு மலையு மாகும்.
- 1079 சுவல்தோண் மேலும் மேடும் பிடரியும்  
மாக்குசையு மயிருங் கோயிலு மாகும்.
- 1080 சுவாமி குமரனும் வியாழமு முனிவனும்  
தலைவனு மாசானுஞ் சாற்ற வாகும்.
- 1081 சுவேதம் வெண்மையும் வேர்வையு மாகும்.
- 1082 சுங்கி <sup>2</sup>குங்குமமுங் துரும்பு மாரமும்.
- 1083 சுப்புள்ளின் முக்குஞ் சுவர்க்கழுஞ் சுண்டனும்.

ஆ

- 1084 சுகை யானையுன் சுகை யாகும்.
- 1085 சுத மாமரமும் வண்டும் பிறப்பும்  
3பாகரு மெனவே பகர வாகும்.
- 1086 சுதகம் பெண்முலைக் கண்ணும் பிறப்பும்  
ஆசுசமும் பெண்பாற் பூப்பு மாகும்.

(பிரதி) <sup>1</sup> தோணியும். <sup>2</sup> ஞாழலு மாமரமு மாகும்.

<sup>3</sup> பாதரகமு:

- 1087 குது தாமரையுஞ் குது மாகும்.  
 1088 குத்திரன் சாதியுச் தச்சனு மாகும்.  
 1089 குர் அஞ்சாமையுச் தெய்வமும் வஞ்சமும்  
     நோயு மணங்கு மச்சமுச் தூயரும்.  
 1090 குரிமு தணங்கும்<sup>1</sup> குரியனு மாகும்.  
 1091 குரன் வீரனு காயுச் தீயும்  
     குரிய ஒுமெனச் செந்ல வாகும்.  
 1092 குரியன் தீயுஞ் குரியனு மாகும்.  
 1093 குல்கு முதலூஞ் சினையு மாகும்.  
 1094 \*குல மிரேவதியுஞ் சிவனு புதமும்.  
 1095 குலி சிவனுஞ் காளியு மாகும்.  
 1096 குழி கரிமுக படாமுஞ் சைனையும்.  
 1097 குழ்வோர் மக்திரியுஞ் குழ்வோரு மாகும்.  
 1098 குழல் விசாரமுஞ் குழ்தலை மிடமும்.  
 1099 குளை பொதுப்பெண்ணுஞ் சுங்னையு மாகும்.

## சே

- 1100 செச்சுச சீறுஞ் சோடுங் காடுங்  
     கொச்சை யேறும் வெட்சியுச் தேய்வையும்.  
 1101 செடிகுண மின்மையுஞ் செறிவு மொளியும்  
     பாவமு மெனவே பகர வாகும்.  
 1102 செட்டி குமரனுஞ் செட்டியு மாகும்.  
 1103 செண்டு செண்டுங் <sup>2</sup>குதிரைசெல் வீதியும்.  
 1104 செதுக்கு மக்தியும் சேறும் <sup>3</sup>பூதமும்.  
 1105 செந்து நிறையமு மோளியுஞ் சிவனும்  
     சிவப்பு மஜுவுஞ் செப்ப வாகும்:

(பிரதி) புலவனு. \*இது ஒரு பிரதியில் இல்லை. <sup>2</sup> கூர்  
 மையமாகும். <sup>3</sup> புதமும்.

- 1106 செப்பஞ் செவ்வையுங் தெருவும் நடினிலையும்  
கெஞ்ச மெனவே நிகழ்த்த வாகும்.
- 1107 செம்பு தாம்பிரமு கவ்வலும் பொன்னும்.
- 1108 செம்மை பெருமையுஞ் சிலப்புஞ் செவ்வையும்.
- 1109 செம்மல் சிலனும் வாரியுஞ் செம்மலும்  
அருகனும் பெருமையு· மிறைவாரும் வீரரும்  
பழம்பூவு மகனுஞ் சிறங்தவனு மாகும்.
- 1110 செம்புலம் பாலை நிலமும் படிகளமும்.
- 1111 செய்யல் செய்தொழிலுங் காலனுஞ் சேறும்  
ஒழுக்கமு மெனவே யுரைக்க வாகும்.
- 1112 செயிரே குற்றமுஞ் சினவலு மாகும்.
- 1113 செயல்செய் தொழிலு மொழுக்கமு மாகும்.
- 1114 செய்விளை வயலும் ஏவல் வினையுமாம்.
- 1115 செருந்தி வாட்கோரையுஞ் செருங்திப் புதலும்.
- 1116 செல்செவ் வேலு மிடியு மேவலும்  
சிதலையும் விண்ணு மேகமு மாகும்.
- 1117 செல்வஞ் சுவர்க்கமுஞ் செல்வமுங் கல்வியும்.
- 1118 செவ்வி யழகும் பருவமும் பொழுதும்.
- 1119 செவிலி முன்பிறங் தானுங் தாதியும்.
- 1120 செவியே கேள்வியுங் காது மாகும்.
- 1121 செழுமை வளமுங் கொழுப்பு மாட்சிமையும்  
அழகு மெனவே யணைய வாகும்.
- 1122 சென்னி தலையும் பாண்ணுஞ் சோழனும்.
- 1123 சென்னியர் செங்கதிர்க் குலத்து வேங்தரும்  
பாண்ணுங் கூத்தரும் பகர வாகும்.
- சே
- 1124 சேகர மழகுஞ் சென்னியுஞ் சூதமும்.

- 1125 சேக்கை யிருக்குஞ் சிடமும் முலையும்.  
தழும்பும் பாயலூஞ் சாற்ற வாகும்.
- 1126 சேடு கட்டினமையும் கண்மையும் பெருமையும்  
திரட்சியு மழுகுஞ் செப்ப வாகும்.
- 1127 சேடி விஞ்சைய ருகும் பாங்கியும்.
- 1128 சேட னவ்லோனுஞ் சேடனு மடிமையும்  
பாங்கனு மனச்தனு மிளையோனு மாகும்.
- 1129 சேட்டை முதேவியு முறமுஞ் சேட்டையும்.
- 1130 சேண்விண்ணு முயரமு மகலமுஞ் சேய்த்தும்  
நீளமு மெனவே நிகழ்த்த வாகும்.
- 1131 சேது செய்கனர்யுஞ் சிவப்பு மாகும்.
- 1132 சேதகஞ் சேறுஞ் சிவப்பு மாகும்.
- 1133 சேத்துச் சிவப்பு மகைச்சொல்லு மையமும்  
கருத்து மொப்புங் குறிப்பு மாகும்.
- 1134 சேதாரம் வொட்டியும் பொன்றேய் மானமும்  
தேமா வுமெனச் செப்ப வாகும்.
- 1135 சேமம் இன்பமுங் காவலு மாகும்.
- 1136 சேய் செவ்வாயும் ஜிறுவனு மிளமையும்  
தூரமுஞ் சிலப்பு முருகனு நீளமும்.
- 1137 சேவேகங் திலகமுஞ் சக்தனமு மாகும்.
- 1138 சேலைகா கோளியுஞ் சேலையு மாகும்.
- 1139 சேவல் காவலூஞ் சாவலூஞ் சேறும்  
புன்னா ஞாமெனப் புகல வாகும்.
- 1140 சேவகம் வீரமும் யானைதூயி விடமும்  
துயிலு மெனவே சொல்ல வாகும்.

1141 சேறு தித்திப்பு சரகமுன் சாரமும்  
விழவுங் கள்ளும் விளம்ப லாகும்.

1142 சேலை படையு மாடுதமு மாகும்.

**சை**

1143 சையமோர் மலையும் வெற்பு மாகும்.

1144 சைவம் புராணமும் சிவலூம் ஆசமமும்  
இளமையுஞ் சைவ சமயமுஞ் சாற்றும்.

**சௌ**

1145 சொல்செங் நெல்லூஞ் சொல்லூங் கள்ளும்  
புகழு மெனவே புகல லாகும்.

1146 சோர்க்க முலையுஞ் சோக்கமு மாகும்.

**சோ**

1147 சோகங் குறங்குஞ் சோகமு மாகும்.

1148 சோங்கு காவாயுங் குருகுங் குரங்கும்.

1149 சோதி சங்கரனு மாஞு மிரவியுஞ்  
சடருஞ் சோதியும் விளக்கு முடிவும்.

1150 சோமன் புடவையுஞ் சுந்திரனு மாகும்.

1151 சோர்வு கள்ளுங் காகழு மாகும்.

1152 சோஜை விடாமழை யோணமு மாகும்.

**சகர வருக்கம் மூற்றிற்று.**

**ஞகர வருக்கம்**

1153 ஞமலி மயிலு நாயுங் கள்ளும்.

1154 ஞாங்கர் மேலூம் பக்கழும் வேலூம்  
முன்பு மிடழு மொழித லாகும்.

1155 ஞாட்டுப் படையும் பூசலூங் கட்டழும்  
பாரமு மெனவே பகர லாகும்.

- 1156 ஞாழல் துருக்கமு சாகமு மாகும்.  
 1157 ஞாளி கன்னு சாயு மாகும்.  
 1158 ஞான கல்ல தத்துவ நாலும்  
     அறிவுங் கல்வியு மறைய வாகும்.  
 1159 ஞெழிழி செருப்புற கொள்ளிய செருப்புஞ்  
     சிலம்புச் தீப்பொறியுஞ் செப்ப வாகும்.  
 1160 ஞெண்டு கர்க்கடகமும் ஞெண்டு மாகும்.  
 1161 ஞெமிர்தல் முறித்தலு முறிதலும் பரப்பும்.  
 1162 ஞேரேவனல் விரைவு மொலியு மாகும்.  
 1163 ஞென்னல் வீதியு மேன்மையும் பன்னமும்  
     ஒசலு மிகுதியு முடன்பாடுஞ் சோர்வும்  
     ஒவியு மெனவே யுரைக்க வாகும்.  
 1164 ஞோள்கல் சோம்பு மிளைத்தலு கோயும்  
     அச்சக் குறிப்பு மறைந்தனர் புலவர்.  
     ஞகரம் முற்றிற்று.

### தகர வருக்கம்

த

- 1165 தகைபீடு மழுகு மண்பும் பண்பும்  
     தகைதலு மியல்பு १ மிளைப்பு யாகும்.  
 1166 தகரம் காற்றமு மயிர்ச்சாக்கு மீயமும்  
     தகரு மெனவே காற்ற வாகும்.  
 1167 தகடென்ற ஜீலமையு மிலையு மாகும்.  
 1168 தகுதி பொறையு மாசாரமு மாகும்.  
 1169 தகர்மேடமும் ஆடும் பூமியுச் தகர்த்தலும்.  
 1170 தகைமை யியல்பு மழுகும் பெருமையும்.

(பிரதி) १ பிழைப்பு.

- 1171 தசம்பு குடமு யிடாவும் பொன்னும்.
- 1172 தச்சன் தச்சனுஞ் சித்திரையு மாகும்.
- 1173 தஞ்ச மெளிமையுங் துணையும் பீடும்  
பற்றுக் கோடும் பகர வாகும்.
- 1174 தடைமறு மனைவியுங் தடுத்தலுங் கவசமும்.
- 1175 தடம் தடக்கரையும் விரிவு மல்குலும்  
பொய்கையுங் தடமும் யானைத் தண்டமுங்  
கோணலும் விளையும் பெருமையும் பனையும்  
மலையு மெனவே வழங்க வாகும்.
- 1176 தழிசா ரங்கமுங் தண்டு மின்னுங்  
தணச்சு மூடும்பு மூலக்கையும் வயலும்.
- 1177 தட்டலோற் றறுத்தலுக் தடுத்தலுங் கிட்டலும்.
- 1178 தட்டுத்தேர் கவுயுங் தடுத்தலும் பகுத்தலுங்  
கிரிகையுங் தட்டும் வட்டமு முட்டுக்  
குற்றமும் பரிசையுங் கூற வாகும்.
- 1179 தட்டை தினைத்தானும் வேயுங் தீயும்  
முண்டமுங் கவலைஞ் சிவிகடி கோலும்  
கரடிகைப் பறையு முண்கலனுஞ் சின்னமும்.
- 1180 தடாரி மத்தளமும் பறையு மாகும்.
- 1181 தடறு பத்தனுங் தொண்டையு காரையும்  
படையுறை டும்பெனப் பகர வாகும்.
- 1182 \* தடவு நூபக் காலும் பெருமையும் வளைவும்.
- 1183 தண்மை குளிர்ச்சியுங் தாழ்வு மெளிமையும்.
- 1184 தண்ணங் கட்பறையு மழுவுஞ் சாற்றுவர்.
- 1185 தண்ணுமை ¹ மழுவு மூடுக்கையும் பறையும்.
- 1186 தணியே மலையுங் தண்மையு மாகும்.

---

\* இது ஜில் பிரதிகளில் இல்லை.

(பிரதி.) ¹ மழுவு.

- 1187 தண்டு குழாயும் வீணையுக் தடியும்  
ஒங்கியும் படையு மிதுனமுமவாவும்  
சிவிகையுக் தண்டமுஞ் செப்ப வாகும்.
- 1188 தண்டங் குடைக்காலுக் தடியும் படையும்  
தண்டித்தலும் யாளை १ சென்ற வழியும்.  
வரம்புங் தண்டிஞ் சிவிகையு மாகும்.
- 1189 தண்ணைட காடுங் காலு முடிக்கும்  
மருத நிலத்தூரு மிலையு மாகும்.
- 1190 தத்தை முன்பிறங் தாங்குங் கிளியும்.
- 1191 தந்து சாத்திரமு நாலு மாகும்.
- 1192 தபனன் சூரியனுங் தீயு மாகும்.
- 1193 தபுதல் கேடுஞ் சாவு மாகும்.
- 1194 தம்பங் தாணும் பற்றுக் கோடும்  
கவசமு மென்வே கழுத லாகும்.
- 1195 தமர மெழுகு மேரசையு மாகும்.
- 1196 தமனிய னயனு மிரணியனு மாகும்.
- 1197 தமமே யிருஞ் மிராகுவு மாகும்.
- 1198 தமிழ் தமிழ் விகற்பழு நீர்மையு மினிமையும்  
தவழுக் தட்பழு கல்லறழு மருஞங்  
கருமழு மியல்புங் கழுத லாகும்.
- 1199 தரும ராசன் புத்தனு மருகனுங்  
தருமனு மென்வே சாற்ற லாகும்.
- 1200 தரணி நிலழு மலையு மிரவியும்.
- 1201 தராவே மதுகழுஞ் சங்கழுஞ் சாற்றும்.
- 1202 தலங்தா ரணியு மிலையு மாகும்.
- 1203 தலையா காயழுக் தலைமையுஞ் சிரமும்  
இடழு மாநியு மியம்ப லாகும்.

---

(பிரதி.) १ சென்றுற்றுழியும்.

- 1204 தலையல் மழைவிடதலும் புதுப்புனல் வரவும்.
- 1205 தவிச பீடமுங் தடிக்கு மெத்தையும்  
¹ இலகடறும் என்றே யியம்ப லாகும்.
- 1206 தவாவினை முத்தியு மலையு மாகும்.
- 1207 தவ்வை மூத்தானுங் தாயு மூதேவியும்.
- 1208 தவவு யிகுதலுங் குறைதலு மாகும்.
- 1209 தழவே நெருப்புங் கிளிகடி கோலும்.
- 1210 தழை[யே] வளரினாங் கொம்புக் தழையும்  
பீவிக் குடையும் பேச லாகும்.
- 1211 தளம்பொரு படையுஞ் சாங்துங் தாழியும்  
நகரும் உப்பரி கையும் பூவிதழும்.
- 1212 தளிசம ஸிடமுங் துளியுங் கோயிலும்.
- 1213 தளையாண் மயிருஞ் சிலம்பும் விலங்கும்  
பினைத்தலும் பூருகையு முறக்குத் தாரும்  
ஊற றளையுங் துழாயு மாடும்.
- 1214 தளிமம் அழகும் மெத்தையுஞ் சயனரும்.
- 1215 தன்னை செலிவியுங் தாயு மூத்தானும்.
- 1216 தன்மை தமையுடைப் பொருஞும் அழகும்  
இயல்பு மென்வே யியம்ப லாகும்.
- 1217 தன முத்திறமும் பொன்னு முலையும்  
² வருத்தமுஞ் சாங்தும் பசுவின் கன்றும்.
- 1218 தனஞ்சயன் வாயுவுங் தீயு மருச்சனனும்.
- 1219 தன்ன மான்கன்று மற்பழு மாகும்.
- 1220 தனியொப் பின்மையுங் தமியு மாகும்.
- 1221 தனுத்தனு ராசியு நுட்பழும் வில்லும்  
உடம்பு மென்வே யுரைக்க லாகும்.
- தா
- 1222 தாசி யானும் பரணி ரானுமாம்.
- 
- (பிரதி) ¹ இலகுமடறும். ² அருத்தமுஞ்.

- 1223 தாடு தலைமையும் வன்மையு மாகும்.
- 1224 தானுத் தானு சிலைபேறு மலையுஞ்  
சங்கரனுஞ் குற்றியுஞ் சாற்ற லாகும்.
- 1225 தாண்டவ மாடலுக் தாவலு மாகும்.
- 1226 தாது பொன்முத லேழு மழிமையும்  
தரணிமுத லைஞ்து மிரதாதி யேழுங்  
காவிக் கல்லும் பூவின் ரூதும்  
மேதியு மெனவே விளம்ப லாகும்.
- 1227 \*தாக்க தகப்பனும் பாட்டனு மாகும்.
- 1228 தாதி யழிமையும் பரணி ஈராஞ்சும்.
- 1229 தாபரக் கோயிலு முடலு மலையும்  
தருவு சிற்பனவும் பூமியு மாகும்.
- 1230 தாமம் பூவும் மணிவாடமும் மலையும்  
தங்கியு மூருங் தாருஞ் சாங்தமும்  
கயிறுங் கொன்றையு மொழுங்கு மொளியும்  
பொருகளமு மிடமும் புகல லாகும்.
- 1231 தாம்பு கயிறுக் தாமணியு மாகும்.
- 1232 தாமரை தாமரையும் புவியு மாகும்.
- 1233 தாய முரிமையுங் தங்குடித் தமரும்.
- 1234 தாரம் வெள்ளியு காவும் வில்லுக்  
தங்கிரி யின்னே ரிசையுங் தலைவியும்  
அரும்பண் டமும்வல் விசையு மாகும்.
- 1235 தார்பூவுங் தாசியுஞ் சதங்கையு மொழுங்கும்  
மாலையு மாவுநாற் சுற்று மழகும்.
- 1236 தாரை கண்மணியு முடிவும் வழியுங்  
கூர்மையு ¹ மழையுஞ் சின்னமுங் தாரமும்  
ஒழுங்கு [ஏ]ரோட்டமு முரைக்க லாகும்.

\* இது சில பிரதிகளில் இல்லை.

(பிரதி) ¹ மறையுஞ்.

- 1237 தாலங் தரையும் பனையும் காவும்  
வட்டிலு மென்வே வழங்க வாகும்.
- 1238 தாழை தெங்குச் தாழையு மாகும்.
- 1239 தாழி கடலுங் தாழியு மாகும்.
- 1240 தாழ்தல் குறைவும் 1 வணங்கலுங் தங்கலும்.
- 1241 தாளி பனையுங் தாளிப் புல்லும்.
- 1242 தாளாண்மை 2 முயற்சியு முந்சா கழுமாம்.
- 1243 தாள்தா[ழ]ப் பாழும் பாதழு முயற்சியும்.
- 1244 தாறழுட் கோலுங் தருவின் குலையும்  
விற்குதையு மெல்லையும் விளம்ப வாகும்.
- 1245 தானை யாயுதங்களும் படையுங் தூசம்.
- 1246 தானம் நீராடலுங் கொடுத்தலு முதவியும்  
விண்ணு மதழுஞ் சாரிடழும் வேட்டலும்.
- 1247 தாவென் பதுவே வலியும் வருத்தழும்  
கேடுக் தாவெனலும் பகையு மிடையீடும்.

தி

- 1248 திகையே திகையுஞ் சணங்கு மாகும்.
- 1249 திகிரி வேயும் வெற்புங் தேருருளும்  
ஆழியும் வட்டழுங் கோகழு மையுங்  
தேரு மென்வே செப்ப வாகும்.
- 1250 திங்கள் அம்புவியு மாதழுங் திங்களும்.
- 1251 திட்டை மேடுங் திண்ணையு மூரலும்.
- 1252 திட்டி கண்ணுங் திலதழுங் திட்டியும்.
- 1253 திணை அகத்திணையுங் குலழு நிலழும்  
புறத்திணையு மொழுக்கழும் புகல வாகும்.
- 1254 திண்ணி காசிணியுங் திண்ணியு மாகும்.
- 1255 திண்ணம் பொய்யு மெய்யும் வலியும்.

(பிரதி) 1 வழங்கலுங். 2 மூப்பு.

- 1256 தித்தி குரங்கு மின்பழும் பையும்  
தித்திப் பும்பெனச் செப்ப லாகும்.
- 1257 திதியே காத்தலு நிலைத்தலும் பக்கழும்.
- 1258 தியிர யிருஞ் ரகழு மாகும்.
- 1259 திரிதல் கெடலு மூலாவலு மாகும்.
- 1260 திருக்குகம் புடவையு முற்றழு மாகும்.
- 1261 திரையிட திரையுங் திரைத்தலுங் கடலும்  
ஆலையும் பூமியு மண்ணந்தனர் புலவர்.
- 1262 திருவே கலையுஞ் செல்வழுஞ் சிறப்பும்.
- 1263 திலகம் புண்டரழுஞ் சுட்டிய மென்னும்  
இங்னா ரழுமஞ் சாடியுஞ் செப்புவர்.
- 1264 திலமஞ் சாடியு மென்னு மாகும்.
- 1265 திவாவே பகலு மாதித் தனுமாம்.
- 1266 தினைத்த வனுபவழு கெருங்கலு நிறைதலும்.

தி

- 1267 १ தீத்தனு சாலுங் தேவலு மாகும்.
- 1268 தீத்தம் விழாவுங் தீர்த்தழு மாகும்.
- 1269 தீர்த்தண் ஜிவனு மாசாலு மருகனும்.
- 1270 தீயே கெருப்புங் தீங்கு மாகும்.

து

- 1271 துகளே குற்றழுங் தூஞு மாகும்.
- 1272 துக்கி வொதுக்கிடழுஞ் குடி மாகும்.
- 1273 தூஞ்சல் கோம்புஞ் சாவுங் துயிலும்  
கெறிவு ஸிலைபேறுஞ் செப்ப லாகும்.
- 1274 துடர் சொற்றெருடர்பும் விலங்கு மாகும்.
- 1275 துடி கூதாளியும் ஏலழும் பழையும்  
கால நுட்பழுங் குமர ஞடலும்  
கனைய மிதழும் கட்டிதலுக் தூள்ளலும்.

(பிரதி.) १ தீத்தங்கு சாலுங் தேவலு.

- 1276 தடவை காவுர் தோட்டமு முழவும்.
- 1277 துடிப்புக் கையு மிளமுலையு மாகும்.
- 1278 துணையொப்பு மனவுஞ் சகாயமுங் துணைவியும்  
உபயமு மெனவே யுரைக்க லாகும்.
- 1279 துணீசோதி நாளுக் துண்டமுஞ் சீர்மையும்.
- 1280 துண்டம் வதனமு மூக்குக் துகிலும்  
சாரைப் பாம்பு முறியும் புண்மூக்கும்.
- 1281 துணங்கு கண்ணாலு விழுவு மறதும்.
- 1282 துணங்கை யல்லூம் விழுவுமோர் கூத்தும்  
ஒருநா ஞம்மென வுரைக்க லாகும்.
- 1283 துணையறை னுக்கமுஞ் சேதுவு மாகும்.
- 1284 துணைவன் மக்திரியுக் தோழனு மாகும்.
- 1285 துண்டில் மூங்கிலுஞ் சூழலு மாகும்.
- 1286 துணைதனில் துணிமடற் பொருளுஞ் தெனியும்.
- 1287 துத்தம் துத்தமும் வயிறும் பாலும்  
யாழி னரம்புஞ் <sup>1</sup>சுணங்கலு மோசையும்.
- 1288 துதியே யகிலுஞ் துதியு மாகும்.
- 1289 துத்தி நாளும் விழவும் கெய்யும்  
தேமலுஞ் துணங்கை யாடலுஞ் துத்தியும்  
படப்பொறி யும்மெனப் பகர லாகும்.
- 1290 துப்பு கெய்யும் பவளமுஞ் சுத்தமும்  
பகையு மூற்றமு மரக்கும் வனமும்  
அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும்  
துணையு மாயுதக்களையுஞ் சொல்லும்.
- 1291 தும்பி வண்டிஞ் சுறையுங் கள்ளும்  
யானையு மெனவே யறைய லாகும்.
- 1292 தும்பை போரும் வெற்றிலையுங் <sup>2</sup> தும்பையும்.
- 1293 தும்பு சிம்புளுஞ் தோடி காளும்.

(பிரதி) <sup>1</sup> சுணங்கலு. <sup>2</sup> துலையும்.

- 1294 துரோணஞ் சிம்புளும் தும்பையும் பதக்கும் காரிப் பறவையும் வில்லுங் கருதுவர்.
- 1295 துருத்தி யாற்றிடைக் குறையுங் தோலும் துட்டையு மிலங்கையுஞ் சொல்லுவர் புலவர்.
- 1296 துருக்கங் குங்குமமுங் கானு மரனும் கத்தூரியுங் கலக்கமுங் கழற லாகும்.
- 1297 துரங்கங் குஷிரையு நாவாயு மாகும்.
- 1298 துலையே துலாமுக் தோற்றமு மேற்றமும்.
- 1299 துவக்குப் பிணக்கமும் பற்றுதலு முடலும் தோலு மெனவே சொல்ல லாகும்.
- 1300 துவ்வுத றய்த்தலு மாற்பத[மு]மாகும்.
- 1301 துவர்சிவப்பு மிகலும் பவளமுங் காட்டமும் துவர்ப்பு மாக்கமுஞ் சொல்ல லாகும்.
- 1302 துவறல் உண்டலுங் தின்றலு மாகும்.
- 1303 துவவப் பிண்ணுக்கும் புளிங்கறியு மோசையும் இறைச்சியு மெனவே யியம்ப லாகும்.
- 1304 துழாயே புல்லுங் துளபமு மாகும்.
- 1305 துளிபல் துளியும் மழையின் துளியும் அடைத்த லும்பெண் ஞைமையு மாகும்.
- 1306 துள்ளல் கூத்தும் பாவி ஞேசையும் மசகமு மெனவே வழங்க லாகும்.
- 1307 துளும்பல் அலைதலுங் தியிற்றலு மாகும்.
- 1308 துனியே கோபமும் புலவி நீட்டமும் அங்தியுங் துண்பமு நோயு மாகும்.
- 1309 துண்ணல் சேர்த்தலுஞ் செறிதலுங் கிடத்தலும்.

து

- 1310 துக்குப் பாட்டுங் கூத்துங் துலாமும் தொங்கலுங் குணமு மாராய்தலும் நிறுத்தலும் துக்கணமு முநியு மரசா ரியனும்.

(பிரத.) ¹ தேக்கும்.

- 1311 அங்கல் தாழ்வும் யானையுஞ் சோம்பும்  
துயிலு மேசையுங் தராசம் ஈத்தும்.
- 1312 நாச நாசிப் பண்டய மாடையும்.  
யானைப் புரசையு சவிற்றுவர் புலன்.
- 1313 நாணி யாவறு முகத்தற் றாணியும்.
- 1314 நாணம் பகையுங் தூஜு மாகும்.
- 1315 நாதுணம் புருவுங் தூக்கணங் குருவியும்.
- 1316 நாபம் நாபமு நீர்க்கடம்பு மாகும்.
- 1317 நாம்பு வேயுங் தூளையுடைப் பொருளும்  
மரக்காலும் பூளையும் சலதா ரையும்.
- 1318 நாய்மை மெய்ம்மையுஞ் சத்தமு மாகும்.
- 1319 ² நாரிய மிடமும் வாச்சியமுங் துகிலும்  
எழுது கோலு மூரசம் போரெருதும்  
எறிபடையு மீயமு மியம்ப ஸாகும்.
- 1320 நாவி புன்னிறகு மன்னத் நாவியும்  
பகையுங் தகையும் பல நாவிகளும்.
- 1321 நாவல் திவலையு மாரியு மாகும்.
- 1322 நாளி யார்ப்புங் குதிரையும் புழுதியும்.
- 1323 நாவரித் துலாலும் பற்றுக் கோடும்  
நாய்மையும் பசவும் பகையு மூலும்  
வெண்மையுஞ் சிறகும் விளம்ப ஸாகும்.

தே

- 1324 தெக்கணங் தெற்கும் ஜூழ்தலு மாகும்.
- 1325 தெட்டி யானையுஞ் செட்டியு மாகும்.
- 1326 தெண்டிகை ஆர வாரமும் தெவ்வமும்  
உள்ளமு மெனவே யுரைக்க ஸாகும்.
- 1327 தெய்யே ² தெய்வமுங் கொலையு மாகும்.

(பிரதி) ¹ நாரியமு. ² தெவவமும்.

- 1323 தெயம் 1 வாசமும் புத்தேனு மாகும்.  
 1329 தெரிவை பெண்ணுங் கண்ணி ராஜியும்.  
 1330 தெவிட்ட னிறைதலுங் கான்றலு மொலித்தலும்  
     அடைத்தலு மெனவே யறைய லாகும்.  
 1331 தெவ்வே பகையுஞ் செருவுஞ் கொள்கையும்.  
 1332 \* தென் காளிகேரமு மிசையும் வனப்பும்  
     கற்புச் தெற்கு கழறினர் புலவர்.

## தே

- 1333 தேன் விருச்சிகமு மனுட கானும்.  
 1334 தேக்குத் தேக்கும் வெறுப்புங் கமுகும்  
     தெவிட்டலு மெனவே செப்ப லாகும்.  
 1335 தேசி பரியு காயு மாகும்.  
 1336 தேசிக மழகுங் காங்தியுங் திசைச்சொல்லும்  
     கூத்தும் பொன்னும் கூற லாகும்.  
 1337 தேசிகன் மேசாக் திரியுங் குருவும்  
     வணிகலு மிறைவனும் வழங்க லாகும்.  
 1338 தேடல் பொன்னுங் தேடலு மாகும்.  
 1339 தேமென்ப திடமு காற்றமுங் திசையும்  
     தித்திப்புச் தேசமுங் தேனுங் கன்னும்.  
 1340 தெயம் விண்ணு மூடலு காடும்  
     கனவு மெனவே கருதினர் புலவர்.  
 1341 தேர்த லாராய்தலுங் கொள்கையு மாகும்.  
 1342 தேவு தேறலுங் தெய்வமு மாகும்.  
 1343 தேனே வண்டி கறவு மாகும்.

## தை

- 1344 கைத்தல் துன்னமுங் கைத்தலு மாகும்.

---

\* இச் சூத்திரம் 'தென்விருச்சிகமும்' என்பதன் பின்.  
 (பிரதி) 1. பாசமும்.

1345 தையல் பெண்ணு மழுகு மாகும்.

1346 தைதை மாதறு மூலியுங் தைத்தலும்  
அவங்கலுங் கன்று மறைய வரகும்.

தோ

1347 தொங்கல் டீவியும் டீவிக் குடையும்  
மாலையுங் குஞ்சமுங் தூக்கும் வெண்குடையும்  
பங்கியுங் துக்கமும் பகர வாகும்.

1348 தொட்டி வாய்தலுங் தொட்டியுங் கன்றும்.

1349 தொடி கங்கணமும் வளையுமொரு பலமும்.

1350 தொட்டல் கை திண்டலுங் தோண்டலு முண்டலும்.

1351 தொடித்தல் வளைத்தலும் பினித்தலும் பற்றலும்  
சொற்கூட்டலுமெனச் சொல்ல வாகும்.

1352 தொடிப்பு கோணலு குழுவு மாகும்.

1353 தொடை பாவுறுப்பு மாலையுங் கணையுஞ்  
சொல்லுங். தொடர்புங் தொங்கலு மாகும்.

1354 தொண்டி வழிபாடு யொன்பதுஞ் சுருக்கும்  
பழையை மதிமையும் பகர வாகும்.

1355 தொண்டை யானைத் துநிக்கையு மிடறும்  
சொல்லவையு மென்சேவ கூற வாகும்.

1356 தொண்டிகை வாக்சியமு மணிகலனு மாகும்.

1357 தொத்து பூங்கொத்துங் தொண்டு மாகும்.

1358 தொய்யி லழு முழுவுஞ் சேறும்  
துயரமுங் குழுவு மெழுதலு மின்பமும்  
தொய்யிற் புதலுஞ் சொல்ல வாகும்.

1359 தொழுவி ரேபகியும் கோய முழலையும்  
தோழமுங் தொழுதி டெண்மலுஞ் சொல்லும்.

(பிரதி.) १ முளவு.

- 1360 தொழுதல் १ வளைதலுங் தாழ்தலு மாகும்.  
 1361 தொழுதிபுள் ளளாலியுங் கூட்டமு மாகும்.  
 1362 தொரு ஆளிரையுங் தோழமுங் தொகுதியும்  
     அடிமையு மெனவே யறைய வாகும்.

## தேர்

- 1363 தோகை தொங்கலும் வாலு மயிலும்  
     பெண்ணுஞ் சுற்றுரலும் பேச வாகும்.  
 1364 தோடு தொகுதியும் பூவினிதழும்  
     ² பஜையி னிதழுங் குன்று மஜையமாம்.  
 1365 தோடிரியங் கூத்தும் வாச்சியமு மாகும்.  
 1366 தோட்டி யங்குசழுங் கபாடமுங் தோட்டியும்.  
 1367 தோணி நீருங் கடைங்களுங் தெப்பழும்  
     தொளிய மம்பு மதிலுறுப்பு மாகும்.  
 1368 ³ தோண்டல் முகத்தலும் அகழ்தலு மாகும்.  
 1369 தேரமரம் வாச்சியமு மோரா யுதழும்.  
 1370 தோரை கைவரையும் பெரன் னூலும் வேயும்  
     கெல்வின் விகற்பழு மரிசியுக் தாம்பும்.  
 1371 தோல்தோற் பலகையுங் தோல்வியுக் துருத்தியும்  
     யானையும் வனப்புஞ் சொல்லு மாகும்.  
 1372 தோரணங் கவியு நிலைத்தேரு மாகும்.  
 1373 தோழி ³யரக்கும் பாங்கியு மாகும்.  
 1374 தோன்புயமுங் துளையும் தூங்கிய கையும்.  
 1375 தோற்றல் வலியும் பிறப்புக் தோன்றதலும்  
     தோல்வியும் புகழுஞ் சொல்ல வாகும்.  
 1376 தோற்ற முண்டாக்கலும் ஏற்றமும் பிறப்பும்  
     ஆற்றலு முயர்ச்சியுங் காண்டலும் புகழும்.

- (பிரதி.) ¹ வளைத்தலுங் தாழ்த்தலு. ² பஜையுமிதழுங்,  
 ³ யறக்கும். ³ இச் சூத்திரம் சில·பிரதிகளில் இல்லை.

1377 தோன்றல் முல்லைத் தலைவருஞ் சேயும்  
நாதனு மெனவே நவில லாகும்.  
நகரவநுக்கம் முற்றிற்று.

நகர வருக்கம்

ந

- 1378 கணகபல்லு மகிழ்வு மொளியு மிகழ்ச்சியும்  
சிரிப்பு முகமலர்ச்சியு முகையு மாகும்.  
1379 கமரப் பேரு மலையு முகிரும்.  
1380 கருத லொளிர்தலு கருதலு மாகும்.  
1381 கரே மனையு மூருங் கோயிலும்.  
1382 க்க னாருகனு நிருவாணியுஞ் கம்புவும்.  
1383 கக்கல் திண்டலுக் திண்றலு கணகத்தலும்  
கக்குதலு மகிழ்ச்சியு கவில லாகும்.  
1384 கடையோர் கூத்தும் வாயிலும் கடையும்  
செல்வறு மொழுக்கறும் வழியு மாகும்.  
1385 கடலை வீம்பும் வஞ்சனையும் பொய்யும்  
கடுங்கிடனு நுடக்கறு நவில லாகும்.  
1386 கட்ட கடமுங் கேடு மாகும்.  
1387 கடுகடுச் சொல்லு மிடையு நாப்பனும்.  
1388 கதியே மலையு மாறு மாகும்.  
1389 கத்த ககர்ப்புதலு மூரு மல்லும்  
கங்கு மாக்கறு மூமையு மிரவும்.  
1390 கந்தி பேரிகையு மிடப்பறுஞ் சிவனும்  
செக்கா னுமெனச் செப்ப லாகும்.  
1391 கந்தல் கேடு மாக்கறு மாகும்.

- 1392 எத்து ஏத்தையுஞ் சுங்கு மாகும்.  
 1393 கயமே யின்பழு ஞாயழு நன்றியும்.  
 1394 கயக்தோன் கணவதூ கண்பதூ மாகும்.  
 1395 கரைவெண் பரியும் வெண்ணமையுங் கவரியும்  
     காரையு மேறு கவில வாகும்.  
 1396 கரக்தக் காக்கையு மணமுங்கத் தாரியும்  
     காரத் தையுமென கவில வாகும்.  
 1397 கலமுப காரமுக் தேருஞ் சுகரும்.  
 1398 கவங்கார் காலமும் பூமியும் புதுமையும்  
     கூத்தும் பாம்பு யொன்பதுங் தொண்டும்  
     பழமையுங். கேண்ணமையும் பகர வாகும்.  
 1399 கவிலல் சொல்லுதலும் பண்ணுதலு மாகும்.  
 1400 கவிரம் மருதயாழ்த் திறமு மலையும்  
     புன்னமையு மயிரு மலையி ஞுச்சியும்  
     உச்சியு மெனவே யுரைக்க வாகும்.  
 1401 கவிர்தக் கேசியு மாண்பான் மயிரும்  
     மருதயாழ்த் திறமும் வானு மாகும்.  
 1402 கவியங். கோடாவியு மழுவு மாகும்.  
 1403 கவ்வி மரக்கலழு மானு மாகும்.  
 1404 கவயணி பொன்னு கவமணியு. மாகும்.  
 1405 கள்ளியோர் வள்ளலு கண்டு மாகும்.  
 1406 களிணி செய்யானும் வாவியும் பண்ணும்.  
 1407 களியே குளிர்கும் வெறுப்பு கண்டும்  
     பெருமையுஞ் செறிவும் பேச வாகும்.  
 1408 கனமே ஒதாமரையு மகலு மாகும்.

---

(பிரதி.) <sup>1</sup> சிங்கமு.

- 1409 சறவச் தேனு நாகமு மாகும்.  
 1410 கண்டு மொட்டின் கன்று மதமும்.  
 1411 நனக்தலை குடிவு முச்சியு மாகும்.  
 1412 நனவு தெளிவு மகலமுங் களனும்.  
 1413 நன்று மிகுதியு நன்மையு மாகும்.  
 1414 நன்னி தவசமுஞ் சுக்கிலமு மாகும்.

நா

- 1415 காகம் விண்ணுங் குரங்குச் தூகம்  
 பண்ணென்று மலையும் யாம்பும் யானையும்  
 புன்னையுங் காரியமு மோஷையு ஞாழலும்.  
 1416 காகு விலங்கின் பெண்ணு மறையும்  
 மேதியு மீனு விளமையு கத்தையும்  
 காகு மிள[மர]மு நீர்வாழு சாதியும்  
 ஆரமு மெனவே யறைய வாகும்.  
 1417 காஞ்சில் கலப்பையு மதிலு மாகும்.  
 1418 காடி நாழிகையு நரப்பு நாசிகையும்.  
 1419 காட்டங் கண்ணும் பண்ணும் காஞ்சும்  
 ஆடலு மெனவே யறைய வாகும்.  
 1420 நாண்மாதர் மந்சல நாணு நாணமும்  
 கயிரு மெனவே கழற வாகும்.  
 1421 காதன் சிவனுங் கோவு முத்தோரும்  
 கேளு மெனவே கிளத்தினர் புலவர்.  
 1422 நாப்ப ணுடுவுங் தேளின் றட்டும்  
 யாழுறுப் புமென நவில வாகும்.  
 1423 காமம் பெயரு மச்சமும் பெருமையும்.

- 1424 நாரம் நீரு மம்பும் வாசியும்  
ஈரமுங் கயிறு மன்பு நாகும்.
- 1425 நாளி பன்னூடையும் வில்லீன் நானும்  
கறவும் பெண்ணு நவில வாகும்.
- 1426 1நால்வா யன்போ சியுமைங் கரனும்.
- 1427 நாவிதன் பூர நானு மறுமீனும்  
இரேபதி சுமயிர் வினைஞ்சு மாகும்.
- 1428 நாழியுட் ஒளையும் பூரட் டாதியும்  
நாழிகையும் படியு கவில வாகும்.
- 1429 நாளே செவ்வியு நானு மலரும்  
உடுவுங் காலையு முரைக்க லாகும்.
- 1430 நாளி நாயுங் கள்ளு மாகும்.
- 1431 நாற்றங் தோன்றலு நாறுதலு மாகும்.
- 1432 நாறு நாற்றமு செல்லு நாறும்.
- 1433 நானங் கத்துரியு 2மணமுங் கவரி  
மாவும் பூசவனைவு நீராடலு மாகும்.
- 1434 நான்முக ஞருகனும் வேதனு மாகும்.

நி

- 1435 நிசியரி சனமும் பொன்னு மிரவும்  
இருளை நீலமு மியம்ப லாகும்.
- 1436 நிசித மிகழ்ச்சியும் பொய்யுங் கூர்மையும்.
- 1437 நிதம்ப மல்குலும் மலையின் பக்கமும்.
- 1438 நிதிவெப்பும் பொன்னு மிருவகை நிதியும்  
கதையு மென்வே கழுத வாகும்.
- 1439 நித்தியச் தினமு மழிவில் பொருஞ்சும்.

---

(பிரதி.) 1 நால்வாய்மாப். 2 ஞானமும்.

- 1440 நிமிர ஜயர்வுஞ் சோஹ மாகும்.  
 1441 நியமன் கடுகாடுங் தோயிலும் வீதியும்  
     கடையு ஏச்சயலு கரலும் தவறும்  
     நியமன் செய்தலு மொருபட்சியு மாகும்.  
 1442 நிருயித்தல் படைத்தலு மாராய் தலுமாம்.  
 1443 நிரப்புங் குறைபாடு மின்னமையு மாகும்.  
 1444 நிலையே பொழுதுங் குணமு முறைமையும்  
     நிலைபெற மாறு முத்தியு மாகும்.  
 1445 நிலவு சங்கிராணு மொளியு மாகும்.  
 1446 நிவப்பு நிவத்தலுஞ் சேணு நீளமும்.  
 1447 நிழல்மரக் கொம்புஞ் செல்வருமங் குளிர்ச்சியும்  
     சாயையு கோடுங் கிருபையு மாகும்.  
 1448 நிழற்ற ணிழற்செயலு நிழலு நுணுக்கமும்  
     நிரம்பா மென்சொல்லு நிகழ்த்தினர் புலவர்.  
 1449 நிறைகிரச் சாலு மாசையு முணர்வும்  
     துவாமு மழியா நிலையுஞ் சொல்லுவர்.  
 1450 நிறம்பிர காசமு நிறமு மார்பும்.

நி

- 1451 நீக்கல் கொல்லலு நீக்கலு மாகும்.  
 1452 நீத்தம் வெள்ளமு நிரு மாகும்.  
 1453 நீப நீர்க்கடம்பு முத்திரட் டாதியும்  
     நிமித்தமு மெனவே சிகழ்த்தினர் புலவர்.  
 1454 நீவி சங்கரியு மாலுங் தூர்க்கையும்  
     அவுரியுங் கறப்பு மறைய வாகும்.  
 1455 நீலங் காலமு நீல நிறமும்  
     மணியு மிருஞ் கெய்தலும் பஜையும்.  
 1456 நீல் நீலநிறமுங் காற்று மாகும்.

- 1457 சீவி யாடையு மிறகு மழித்தலும்  
தட்டத்தலுஞ் கொய்ச்சுமூஞ் சொல்ல வாகும்.
- 1458 சிழ லொளியு நிழலு நகையும்  
ஆற்பத முமென வறைய வாகும்:

நு

- 1459 நுணங்கு தேமலு நுண்ணமயு நுணியும்.
- 1460 நுணங்கு யேண ஜு மோலையும் பின்னியும்.
- 1461 நுதம்பு கன்னு மருது மாகும்.
- 1462 நுதலே கெற்றியும் புருவாமுங் கருதலும்  
புதலு மெனவே புகல வாகும்.
- 1463 நுரையே வெண்ணெயு நுரையு மாகும்.
- 1464 நுவணை தினைமாவு நுண்ணமயு நாலும்.
- 1465 நுணியே நுண்ணமயு நுணியு மாகும்.

நா

- 1466 நால் சாத்திரமு நாலுங் கொடியும்  
இல்லை யெனலும் எண்ணலும் வேதமும்.
- 1467 நாலோ ரணமச்சரும் பார்ப்பாரும் புலவரும்.
- 1468 நாழில் செக்கும் யானையுங் கொடியும்  
திரையும் நுண்பொடியுங் கோறலுஞ் செப்புவர்.
- 1469 நான் சிச்சயமுங் குறைவு மாகும்.

தே

- 1470 கெழிழஞ் சங்கிலியும் விலங்கு மாகும்.
- 1471 கெஞ்சு மார்பு மனமு மாகும்.
- 1472 கெடுமை பெண்மயிரும் வார்தலும் கெடுமையும்  
கெட்டிர ஜமரு கெட்டியு மாகும்:
- 1473 \* கெட்டை கெடுமையு கெய்யு மாகும்.

---

\* இது ஒரு பிரதியில் இல்லை.

- 1474 கெய்தல் கடற்சார்பு கெய்தற் பூவும்  
சாபகநய் கெசவுஞ் சாற்ற லாகும்.
- 1475 கெல்லே வாகையு கெல்லு மாகும்.
- 1476 ரெற்றி படையுறுப்பு கெற்றியு மாகும்.
- 1477 தெறியே கீதியும் வழியு மாகும்.

நே

- 1478 கேத்திரம் கண்ணும் பட்டா வைட்டும்.
- 1479 கேமிசக்கரமும் ஏட்டமு மூங்கிலும்  
பூயியுங் கடலு கேமிப் புள்ளும்  
சுகுனமுங் தேர்க்காலுஞ் சாற்ற லாகும்.
- 1480 கேய மன்பு கெய்யு மெண்ணொயும்.
- 1481 கேர்தலைப் படலுஞ் சமனு மீதலும்  
பாதியு நெடிலு மொப்பு நுட்பமும்  
உடன்பாடு கேரு.மஞ்சமுங் தனியும்  
மிகுதியு மெனவே விளம்ப லாகும்.
- 1482 கேர்த விசைதலு மெலிதலும் கேவண்டலும்  
எதிர்தலு மெனவே யியம்ப லாகும்.
- 1483 கேரலுடன்பாடு மண்டலு மாகும்.

நோ

- 1484 கொக்கி மதிலுங் மதிலின் காவலுஞ்  
சிற்றாரு கொக்கியுஞ் செப்ப லாகும்.
- 1485 கொடியே வார்த்தையுங் காதையு கொடியும்.
- 1486 கொறில் சீக்கிரமு மொடிக்கமு நுடக்கமும்.

நோ

- 1487 கோக்குப் பார்வையுங் காதல்தரு மாதரும்  
அழகும் மெனவே யறைய லாகும்.
- 1488 கோற்றல் பொறையுங் தவஞ்செய் தலுமாம்.
- 1489 கோனுமைபொருமையுங் தவஞ்செய் யாமையும்.

- 1490 சோனார் தவமில் வேளாகும் பகைவரும்.  
 1491 சோங்கம வலியுச் தவழும் பொறையும்  
     எண்ணு மெனவே யியம்ப வாகும்.  
     நகரவாஞ்சுக்கம் முற்றிற்று.

—  
பகர வருக்கம்

ப

- 1492 १பகவனே சிவனு மாலும் வேதனும்  
     தீயும் பரிதியும் புத்தனுஞ் செப்பும்.  
 1493 பகல் நுகத்தாணியும் ஒளியும் முகிர் த்தமும்  
     பானுவ கடவும் பகலுஞ் செயலும்  
     ²பிரிவும் பாணிய மிரவு கானும்.  
 1494 பகையே யடித்தலுஞ் சார்தலும் பகையும்.  
 1495 பகங்கொக்கும் யோனியும் பகர வாகும்.  
 1496 பகழி யம்பும் அம்பின் குதையு மாகும்.  
 1497 பகுதி கூட்டமும் பகுதியு மாகும்.  
 1498 பக்கம் பாங்குக் திதியு மன்பும்  
     சிறகு கட்புஞ் செப்ப வாகும்.  
 1499 பகர்தல் விந்தலும் பேசலு மாகும்.  
 1500 பகடு ³தோணியும் கடாவு மெருதும்  
     பெருமையும் யானையும் பேச வாகும்.  
 1501 பங்கங் திவினையும் பின்னமுஞ் சேநும்  
     திரையுச் தாச முடமுங் குற்றமும்.  
 1502 பங்கியாண் மயிரும் பிறமயிரு மாகும்.  
 1503 பங்கயனருக்கனும் பிரமனு மாகும்.  
 1504 பங்கு முடமும் பாதியுஞ் சனியும்  
     பகுத்தலு மெனவே பகரவாகும்.

(பிரதி.) १ பகவனுஞ். २ பரிவு. ३ தெப்பமுங்.

- 1505 பச்சை மரகதறு மணறு மாறும்  
புதனுக் தோலும் புக்கிய சிறமும்  
பச்சையு விலாபறும் பகர வாகும்.
- 1506 பசம்பை மயிரும் பசம்பையு மாகும்.
- 1507 பசுமை யெழுதறும் பசப்பு மாகும்.
- 1508 \*பகையே வாபறும் ஆசையு மாகும்.
- 1509 பசுவாறி விலாத பாவியும் பசுவும்  
சிவனு மெருதுஞ் செப்ப வாகும்.
- 1510 பஞ்சஞ் சிறுமையும் ஜூக்து மாகும்.
- 1511 பஞ்சாஞ் செருக்கியுங் கூடு மாகும்.
- 1512 பஸ்டபடைக் கலறுங் கலப்பையுங் தாளையும்  
பல்லணறும் படுக்கையும் பகர வாகும்.
- 1513 படரே நினைப்பும் வீரரும் பகையும்  
பரிவும் புதலுங் கொடியுக் தூதறும்  
நோவு நடையும் படர்ச்சியு மாகும்.
- 1514 படி சோபானறு முவகையு காழியும்  
பூமியும் பகையு மங்க வடியும்  
நீரு மெனவே நிகழ்த்த வாகும்.
- 1515 படகங் ¹கவரி மாவும் பண்ணவையும்  
பரதனும் பண்ணு மொருவாச் சியறும்.
- 1516 படிலே கண்மையு நீர்ச்சிலையுங் கள்ளும்  
படுக்கையு மடவு மரத்தின் குலையும்  
வெள்ளியு முகரிமையும் விளம்ப வாகும்.
- 1517 படிவ கோண்பு முடறு மாகும்.
- 1518 படங்கு மேற்கட்டியுஞ் சிலைக் குடிலும்  
கொடியு மெனவே கூற வாகும்.

---

\* இச் சூத்திரம் சில பிரதிகளில் இல்லை.

(பிரதி.) ¹ கரிவரி.

- 1519 பட்ட மாயுதமு மேலாம் பதமும்  
தூசு யோடையும் பரிசையும் 1வட்டையும்  
மாச்சேக்கையுங் கவரி மாவு நுதலணியும்.
- 1520 பட்சி குதிரையும் பட்சிய மாகும்.
- 1521 பகித லொலிய முண்டா குதலும்  
புத்தலும் இன்றாகுதலும் புகுதலும் புகல்வர்.
- 1522 படலை பரங்தவாய்ப் பறையு மாலையும்  
பரியின் 2கோவையும் படர்தலு மாகும்.
- 1523 படலிகை பீர்க்கும் பரங்தகைம் மணியும்  
புத்தட்டும் வட்டமும் புகலுவர் புலவர்.
- 1524 3பட்டாரகர் தேவரு மருகரு மாகும்.
- 1525 படப்பை பசுங்கிறையுங் தோட்டமு சகரும்  
ஈடு மெனவே நவிற்றினர் புலவர்.
- 1526 பட்டு சிற்றாரும் பட்டு மாகும்.
- 1527 படாமிடு திரைய மாடையு மாகும்.
- 1528 பட்டிகை கச்சும் பணையுங் தோணியும்  
இரதமு மெனவே யியம்புவர் புலவர்.
- 1529 பழவி கள்ளுவித் பாளுங் குண்டமும்.
- 1530 பட்டிமை களவும் வஞ்சமு மாகும்.
- 1531 படங்கட் செவியின் படமுங் தூசுஞ்  
சித்திரப் படமுங் கரிமுக படாமுங்  
கொடியு மெனவே கூறினர் புலவர்.
- 1532 படிறு பொய்யுங் களவும் வஞ்சமும்.
- 1533 பட்டி நாயுங் களவும் பிள்ளையும்.
- 1534 பணைபரிப் பங்கியும் வயலும் பருத்தலும்  
வோயு முரசு மரக்கோடுமை பிழைத்தலும்  
படுத்தலும் பெருமையும் பணையும் போதியும்.

(பிரதி.) 1 தம்பட்டமும். 2 கோடையும். 3 பட்டா  
ரகன்.

- 1535 பணிதோற் சுருவியுஞ் சொல்லுங் தொழிலும்  
பணிதலும் பாம்பும் பெருமையும் ஏவலும்.
- 1536 பண்டி சுகட்டமும் யானையும் வண்டியும்  
உரோகணி யுமென வரைத்தனர் புலவர்.
- 1537 பண்பரிக் கலனையும் பண்ணும் பாட்டும்  
பப்பு மாழுமு மாதர் கூட்டமும்.
- 1538 பண்ணை மகளிர் விளையாடலும் வயலும்  
மாதர் கூட்டமு மிருகக்துஞ் சிடமும்  
மருத நிலமுங் தண்ணீர்த் தாழ்வும்  
சபையுங் தண்ணைடையுஞ் சாற்ற ஸாகும்.
- 1539 பணம்பொற் காசம் பாம்பின் பட்டமும்  
பணமும் பாம்பு மெனப்பகர்க் தனரே.
- 1540 பண்ணவன் முனிவனுங் தேவனு மருகனும்  
ஆசா னுந்திற லோனு மாகும்.
- 1541 பண்ணவர் துறங்தோருங் தேவரு மாகும்.
- 1542 பணவை கழுதும் பரனு மளவும்  
புள்ளு மெனவே புகன்றனர் புலவர்.
- 1543 பண்டம் பணிகாரமும் பொன்னு மாகும்.
- 1544 பணிலஞ் சலஞ்சலமுஞ் சங்கு மாகும்.
- 1545 பதலை யுடிக்கு மொருகட் பறையும்  
தாழியு மலையுஞ் சாற்றினர் புலவர்.
- 1546 பதுக்கை சிறுதிட்டையும் பரலுங் தூறும்  
பாறையு மெனவே பகர்க்கனர் புலவர்.
- 1547 பதங்கம் விட்டிலும் பறவைகளு மாகும்.
- 1548 பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவுஞ்  
சோறு முணவுஞ் சொல்லும் பாதமும்  
ஸரமுஞ் சேமமுங் காலமுங் தூசம்  
இன்பழுஞ் செவ்வியுங் குழழுவும் விழாவும்  
அமைதலும் பாவின் பதமும் பதமும்.

- 1549 பதவி மேலாம் பதறும் வளரும்.
- 1550 பத்திரி காளிய மம்பு மிலையுங்  
குதிரை யும்புட் பொதுவுங் கூறும்.
- 1551 பத்தி வழிபாடு ரொழுச்சுறு முறையும்  
அடைப்பு மென்வே யறைத்தனர் புலவர்.
- 1552 பதிருத் தோரு மன்னனும் பரமனுங்  
குதிரைய மூருங் கணவனுங் செல்வனும்  
பிறையு[ம்] பாவலும் பதித்தலு மாகும்.
- 1553 பத்திரம் வனப்பு கண்மையும் படையுஞ்  
சிங்கா சனமூ மிலையுஞ் சிறஞும்  
அத்திர மும்பென வறைத்தனர் புலவர்.
- 1554 பதணம் யானையு மரணு மாகும்.
- 1555 பதாகை கேதனமூம் வல்லியும் பகரும்.
- 1556 பக்தங்கை விளக்கு மழுகுங் கிளையும்  
உண்டையுங் கட்டுப் பாகிறு தளையும்  
பாசமூ மிலையும் பகர்ந்தனர் புலவர்.
- 1557 பக்து கங்குமு சீர்தாங் துருத்தியும்  
கட்டும் பங்குங் கழறினர் புலவர்.
- 1558 பப்புப் பரப்பு ரொப்பும் பகரும்.
- 1559 பம்பர மாடு பம்பரமூ மேருவும்.
- 1560 பம்ப வெழுச்சியும் பொன்னும் பொலிவும்  
துன்னனும் வலியுங் தொடர்தலு மாகும்.
- 1561 பயஞ்சுதை நீரும் பாலும் பயலும்  
படையு மச்சமூம் பொன்னுங் குளமூம்.
- 1562 பயிர்விதங்து கட்டிய வழக்கும் கூபங்க்குமூம்  
ஒலியும் பயிலும் விலங்கு ஞெவியும்  
பசும்பு லும்புள் னொவியும் பகர்வர்.
- 1563 பயம்பு பள்ளமூம் யானைவீழ் குழியும்.

- 1564 பன்னாடு மூலையும் புயதூங் கடலூம்.
- 1565 பயல் சிற்குளும் பன்னாலூம் பாதியும்.
- 1566 பரவை கடலூம் திருமக எட்டலூம்  
பரப்பு மென்வே பகர்க்கனர் புலவர்.
- 1567 பரித லறுத்தலு மிரங்கலூ மன்பும்.
- 1568 பரம்பரிச் சலணையுங் கவசமூம் பாரமூம்  
தேக்கு மேலு மத்திய முன்பும்.
- 1569 பராகம் காவாயு மலரின் ராஜூம்  
வாணியு மிரோதூவு மென்வழங் கிணரே.
- 1570 பராக்கிரமம் வலியும் வீரமூ மாகும்.
- 1571 பரிபாது காத்தலூம் வருத்தமூங் குதிரையும்  
பகுத்தியுஞ் செலவுஞ் சமத்தலு வேகமூம்  
விரைவும் பெருமையுங் காழ்த்தலு மிகுதியும்.
- 1572 பரிகங் கிடங்கு மேடையுங் கணையமூம்  
மதிலு மென்வே வழங்கினர் புலவர்.
- 1573 பகுவரல் துக்கமூம் பொழுதஞ் சுடுமரமூம்.
- 1574 பரிதி யாதித்தலூம் பொன்னு மொளியும்  
சக்கர மும்பரி வேடமூம் வட்டமூம்.
- 1575 பகும முயர் ச்சியு மேகலையும் பரியும்  
தூசு யொழியும் பரிமேற் சலணையும்  
சானமூங் கவசமூஞ் சாற்ற வாகும்.
- 1576 பரப்புச் சடலூம் பரப்பு மாகும்.
- 1577 பரசு மூங்கிலு மழுவு மாகும்.
- 1578 பருப்பு யின்னும் பருப்பு மாகும்.
- 1579 பரிவு துன்பமு மின்பமு மன்பும்.
- 1580 பரதர் நுளையரும் வணிகரு மாகும்.
- 1581 பரத்தல் தொழுலும் பரத்தலு மாகும்.
- 1582 பரணி மருச்துச் செப்பும் பரணியும்.

- 1583 பரித்த-லறுத்தலுக் தாங்கலு மாகும்.  
 1584 பரதம் பரதமு கடனமு மாகும்.  
 1585 பலமே சேஜையுங் சிழுக்கும் பயனும்  
     காயு சிறையும் பழுமு மாகும்.  
 1586 பலிவெண் ணீறஞ் சோறும் பூசையும்  
     1 பிச்சையும் பலித்தலுக் தாருவுங் காகமும்  
     தேவண யுமெனச் செப்பினர் புலவர்.  
 1587 பலிதம் காய்த்தருவும் கஸரயு மாகும்.  
 1588 பலாசு பச்சை நிறமு 2 மிலையும்  
     பலாசு மரமும் பகர்த்தனர் புலவர்.  
 1589 பல்லியம் வாச்சியமுங் குதிரைப் பக்தியும்  
     தொங்கலும் பாணியு மென்பாலு மாகும்.  
 1590 பல்லமோர் கணக்கும் பாணமுங் கரடியும்  
     பளிமாலின் கலைனயும் பகர வாகும்.  
 1591 பவமே பாவமுக் தோற்றமு மாகும்.  
 1592 பவித்திரம் தருப்பையுஞ் சுசியு மாகும்.  
 1593 பவனஞ் சுவர்க்கலு நாடும் பெருதும்  
     கோயிலும் மலையும் பூமியுங் காற்றும்  
     இராசி யுமென வியம்ப வாகும்.  
 1594 பழமை முதுமையும் வேண்டற் பாடும்  
     யாளையு மெனவே யியக்பினர் புலவர்.  
 1595 பழங்கண் ஒலியும் புங்கனும் பழுதும்  
     பயனின்மையு மாசும் பகர வாகும்.  
 1596 பழுது சிறைவும் பழுது மிடமும்.  
 1597 பன்னி சிற்றாருங் கோயிலும் பாயலும்  
     பகைவா ரிடமும் துயிலிடமு மாகும்.  
 1598 பளிங்கு பார்க்கவனும் பளிங்கு மாகும்.

(பிரதி.) 1 மீட்சையும்.

2 மலையும்.

- 1599 பறவை யிரவுண்டியும் பறவையு மிறகும்  
பொழுது மெனவே புகன்றனர் புலவர்.
- 1600 பறம்பு வெற்பு முலையு மாகும்.
- 1601 பற்றல் தொடலும் வளைதலும் பின்தித்தலும்.
- 1602 பறை வாச்சியமும் வார்த்தையு மிறகும்.
- 1603 பண்ணல் தேர்தலை பெருக்கமும் பருத்தியும்  
பேசசு மெனவே பேசினர் புலவர்.
- 1604 பணிசுக் திரானுக குளிரு மச்சமும்  
பணியுங் துண்பமு எடுக்கமு மாகும்.
- 1605 பளையனுட நாளும் பளையு மாகும்.
- 1606 பஜுவல் வார்த்தையுஞ் செய்யுஞ நாலும்.

பா

- 1607 பாகன் புதனும் பாகனு மாகும்.
- 1608 பாகு பாலும் பகுப்பும் பாக்கும்  
பாகனும் வெல்லமும் குழம்பும் பாணியும்.
- 1609 பாக்கு எதிர்காலத் திடைச்செலால்லும் பாக்கும்.
- 1610 பாகலே கார வல்லியும் பலாவும்  
மூப்பா கலுமென மொழிந்தனர் புலவர்.
- 1611 பாகரம் புரிசையு ஞயர்த்திய சீலமும  
பரிக மூமெனப் பகர்ந்தனர் புலவர்.
- 1612 பாக்கம் நெய்த ஓரு மூரும்  
மருத ஒரு மெனவழங் கினரே.
- 1613 பாகம் பாதியு மளவும் பதமும்  
பட்டும் சர்க்கரையும் பலகூறு மாகும்.
- 1614 பாங்கர் பக்கமு மிடமும் பக்கமுட்.
- 1615 பாங்கு பாலும் பக்கமும் பரிசம்  
கண்மருக் தோழியுங் கழற ஸாகும்.
- 1616 பாங்கன் பரிசம் பக்கமுக் தோழனும்.

- 1617 பாசு வேயும் பசுமையு மாகும்.  
 1618 பாசு மூசித் துளையுக் கயிலும்  
     பேயு மன்பு நாலு மாகும்.  
 1619 பாசி யழையும் பாசியு மாகும்.  
 1620 பாசனம் உண்கலலும் பாண்டமுஞ் சற்றமும்.  
 1621 பாடகஞ் சிவப்பும் பாடகமு நீநலும்.  
 1622 பாடு பெருமையு மொலியும் படுதலும்  
     பக்கமும் பண்பு மிடமும் பட்டும்.  
 1623 பாடி கைரும் காடும் படையும்  
     பாசற்றயு மாய ரூரும் பகர்வர்.  
 1624 பாடை யோரிசையு மாசங்கியு மாகும்.  
 1625 பாடலஞ் சேரன் பரியுஞ் சிவப்பும்  
     பாதிரியுஞ் சபதமு மூங்கிலு மாகும்.  
 1626 பாட்டி பாணிச்சியும் பாட்டியு காயும்  
     பஞ்சியு கரியும் பாட்டிமையு மாகும்.  
 1627 பாணி பாட்டி தெஞ்வியுஞ் சோலையும்  
     பண்டமும் பாடலு மூரும் நீரும்  
     அழகுங் கையும் படையும் பற்றும்  
     காடு கெடும்பொழுதுங் கானு மாகும்.  
 1628 பாண்டில் பரியங்கமும் வேயு மூர்க்கியும்  
     ஏறு மிடப ராசியும் வட்டமும்  
     கட்டிலும் தாளமும் விளக்கின் றகழியும்  
     வண்டிலு மெனவே வழங்கினர் புலவர்.  
 1629 பாண மேக வண்ணக் குறிஞ்சியும்  
     பட்டுங் கணையும் பகர்ந்தனர் புலவர்.  
 1630 பாதி சனியும் பாதியு மாகும்.  
 1631 பாதிரி மூங்கிலும் பாடலமு மாகும்.  
 1632 பாத்துப் பகுத்துண்டலுங் கஞ்சியுஞ் சோறும்.

- 1633 பாத்தி சிறுச்செய்யும் வீடும் பகுத்தலும்  
பாண்டமும் பத்தியூர் பகர்ந்தனர் புலவர்.
- 1634 பாதவங் கிரியுங் தருவ மாகும்.
- 1635 பாம்பு வரம்பும் பாம்பின் விகற்பழும்.
- 1636 பாயசம் பாற்சோறும் பாற்குறண் டியுமாம்.
- 1637 பாயல் வீழ்தலு மெத்தையு மாகும்.
- 1638 பாய்மாப் புலியுங் குதிரையும் பகர்வர்.
- 1639 பாரி நூசம் பூமியுங் கட்டிலும்  
கடலு மனைவியும் வள்ளலுங் கள்ளஞ்சும்  
பார மும்பா கறையும் பகர்வர்.
- 1640 பார் மறையோரும் பூமியும் புத்தனும்  
கல்வின் பரப்புங் தேரின் பரப்பும்  
உரோகணி யுமென வுரைத்தனர் புலவர்.
- 1641 பாரம் பொறையும் புலியும் வன்பாரமும்  
கலனையுங் கவசமு நீர்க்கறையு நிறையும்  
மரக்கல மும்விளை யாட்டும் வகுத்தனர்.
- 1642 பார்க்கவ கண்ணு மதிப்புச் தீவகரும்.
- 1643 பாராவாரங் கடலுங் கடற்கட்ட கறையும்.
- 1644 பாராட் இக்கொண் டாடலு மூலாவலும்.
- 1645 பாரதி தோணியும் பழுவ ஸாட்டியும்.
- 1646 பாரித்தல் தோற்றலும் பரப்புதலு மாகும்.
- 1647 பாலம் நீர்ப்பாலமு நெற்றியும் பரசும்.
- 1648 பாலே பக்கரும் பகுத்தலு மிடரும்  
பால்லுங் திகையும் வெண்ணமயு மியல்பும்.
- 1649 பாலி கள்ளஞ்சும் பாலி யாறும்.
- 1650 பாலை வெழ்மையும் புணர்ந்து போதலும்  
பொருள்வயிற் பிரிதலும் பாடலும் பாலையும்  
பாலைநிலப் பாட்டு[ம்] பிரிவு ணர்த்தலும்  
[சொல்]புணர் பூசமுங் தருவுஞ் சுவையும்.

- 1651 பாலிகை யுத்தம் பட்டவாள் மூட்டும் வட்டமு மெனவே வழக்க லாகும்.
- 1652 பாவகன் தீயும் தீக்கட வுளுமாம்.
- 1653 பாவம் பாவனையும் மெய்யும் பாவமும்.
- 1654 பாவவ பெண்ணும் பாவவயு மாகும்.
- 1655 பாழி விண்ணுங் தவத்தோர் சாலையும் ஊரும் படுக்கையு மொன்னல ஞரும் பாயலும் விலங்கின் சேங்கையும் வலியும் பாழு மலையின் முழையும் பகர்வர்.
- 1656 பாளிதம் பட்டும் கண்ட சருக்கரையும் பாற்சோறுங் குழம்பும் பகர லாகும்.
- 1657 பானு வாதித்தனு மொளியும் பகலுமாம்.
- 1658 பானல் செய்யுங் கடலு செய்தலும் மருதமுங் கன்றும் பரியும் வெற்றிலையும்.
- 1659 பாவே நூற்பா விகற்பமும் பனுவலும் நாலும் பரத்தலும் பரவலும் பாம்பும்.

## ஓ

- 1660 பிங்களை யாக்கையு மோர்காற்று மாகும்.
- 1661 பிங்கலம் பொன்மையும் பொன்னு மாகும்.
- 1662 பிச்சமரண் மயிரும் பீலிக் குடையும் வெண்குடை யுமென விளம்பினர் புலவர்.
- 1663 பிசிதம் சீறு மிழைச்சியும் வேம்பும்.
- 1664 பிசியரும் பொருஞும் பொய்யும் சோறும்.
- 1665 பிசினன் பொய்யனுங் கோபனும் லோபனும்.
- 1666 பிஞ்ஞகம் பூஞ்ஞயும் குராற் பசவு மாகும்.
- 1667 பிடகச் தக்திரமும் வேதமு மாகும்.
- 1668 பிஜைபெண் விலங்கும் பிஜையல் மானும் ஆசையுங் தொடர்பு மறைந்தனர் புலவர்.

- 1669 பிணியே சோடு கட்டி மாகும்.  
 1670 பிண்டச் திரளையும் பிச்சையும் யாக்கையும்.  
 1671 பிணுபெண் விலங்கும் பெண்ணும் மாகும்.  
 1672 பிண்டி யசோகும் செல்லின் மாவும்  
     பிண்ணுக்குஞ் சோது மோர்கானு மாகும்.  
 1673 பிணர் சுகர்ச்சையும் கோங்கு மாகும்.  
 1674 பிணிமுகம் புட்பொதுவு மன்னமு மயிலும்.  
 1675 பிணவல் பெண்ணும் காயும் பேசவர்.  
 1676 பித்திகை சுவர்த்தலமும் கருமுகையு மாகும்.  
 1677 பிதிரோ ககையு கொடித்தறுக் தாவறும்  
     பிதிருக் கெய்வமும் கிளையும் விகற்பமும்.  
 1678 பிதாமும் மூர்த்தியு காரையுக் தக்கையும்.  
 1679 பித்தன் தேராணும் பித்தனு மாகும்.  
 1680 பிப்பிலி யரசுக் திப்பிலியு மாகும்.  
 1681 பிரம்பு செய்யு மரிசியும் வேலையும்  
     தேர்[மு]ட்டியும் பிரம்புஞ் சொல்ல வாகும்.  
 1682 பிரசக் தேனுங் ஈன்றுக் கேளீயும்  
     இரூலும் பிரமரமு மிகைத்தனர் புலவர்.  
 1683 பிரம சாரியர் வேதியரும் பெருக்தவரும்.  
 1684 பிரமம் மும்மூர்த்தி யும்பெரி யோரும்  
     வேதாந்தமும் வேள்வியு ஞானமும் வேதமும்  
     முத்தியுக் கருமமும் பூமியுக் ககரும்  
     மங்கிர முஞ்சூர் மூன்று மாகும்.  
 1685 பிலவங்கன் குரங்குக் கேதையு மாகும்.  
 1686 பிள்ளை வயிரவறுங் காக்கையு மகனும்  
     இளமர முமென வியம்பினர் புலவர்.

(பிரதி) — 1. சம்கரையுங். 2. தெரியு.

- 1687 பினிறல் எழுத்திலா வோகையும் ஆர்ப்பும்.  
 1688 பிறக்கல் வெற்பு மிளறயு யிகுதியும்  
     நிறைவும் பெருமையு முயர்பு மாகும்.  
 1689 பிறங்கடை மைந்தனு மருகனு மாகும்.  
 1690 பிறக்கை பாவரும் பவரும் மாகும்.  
 1691 பிறழ்த் தொனிவிடலூ கடுக்கழும் பெயர்தனும்.  
 1692 பின் பின்னேன்றனும் பிற்கநைப் பெருதும்  
     தங்கையுங் திருவும் சாற்ற வாகும்.

'பி'

- 1693 பீடிகை தட்டும் பீடமுங் கடையும்.  
 1694 பீதகஞ் சாங்தும் பொன்னும் பொன்னமையும்  
     பிங்கல் கும்மிரு வேலியும் பேசும்.  
 1695 பீதம் பொன்னும் பொன்னமையுஞ் சாங்தும்.  
 1696 பீர்முலைப்'பாலும் பீர்க்கு மச்சமும்  
     பச்சிலையும் பச்சிலையும் பகர வாகும்.  
 1697 பீருப் புருவரு மச்சமுள் னோனும்.  
 1698 பீரம்பூ வரசும் பீர்க்கும் வாகையும்.  
 1699 பீவிசிதூ சின்னமூம் பொன்னும் வாச்சியமும்  
     கலாபரு மால வட்டமுஞ் சவளமும்  
     பெருவரை யுங்காற் பீவியு மயிலும்.  
 1700 பீனம் பெருமையும் பாஜியு மாகும்.

'பி'

- 1701 புகை யோசனையுங் தூமரு மாகும்.  
 1702 புகலடைக் கலமுங் குதிரு முடலும்  
     வென்றியுஞ் சொல்லும் விளம்ப வாகும்.  
 1703 புகர்சுக் கிரலுங் குற்றமு மடிசிலும்  
     புகர்சித மும்மெனப் புகன்றனர் புலவர்.

- 1704 புகழே புகழும் புகழ்தலு மகத்தியும்  
வ[ர]கையு மெனவே வழங்க வாகும்.
- 1705 புங்க முயர்ச்சியு மய்பு சற்றாசம்  
அம்பின் குடையு மறைய வாகும்.
- 1706 புட்டங் காகமும் புடவையு நிறைவும்.
- 1707 புட்கரம் நீரு மாகாயமும் பொலிவும்  
வாளுங் குருகுச் தீர்த்தமும் பதுமமும்  
பாண்ட முகமும் யானைக்கைங் நுனியும்  
உட்செறி தாழு முறைத்தனர் புலவர்.
- 1708 புணையே மூங்கிலுங் தெப்பமு மாகும்.
- 1709 புணர்ச்சி கலவியுஞ் சேர்தலுமாகும்.
- 1710 புணர்வு தோய்க்கிடலு மிசைப்பு மாகும்.
- 1711 புணரி கடலுக் திரையுங் கரையும்.
- 1712 புண்டரிகம் புற்றும் புலியுமோர் கோயும்  
குடையுங் கவரியு மாயனும் பதுமமும்  
ஒருதிக் கானையுங் கழுகுமோர் பூடும்  
வண்டு மரியனையும் வாசவனு மாகும்.
- 1713 புதனே புதனும் புக்கியு மாகும்.
- 1714 புதவு கதவுமோர் புல்லு மாகும்.
- 1715 புத்தேன் புதுமையுங் தெய்வமு மாகும்.
- 1716 புதைதல கைத்தலமும் மம்புக் கட்டுமாம்.
- 1717 புதைகணைக் கட்டும் புதுமையுமறைவும்  
அம்பு மெனவே யறைங்தனர் புலவர்.
- 1718 புத்தன் மாலுமருகனும் புத்தனும்.
- 1719 புதலோர் புல்லும் புருவமும் பூடும்.
- 1720 புங்கி புதனு ஞானமு மாகும்.
- 1721 புயமே மொய்ம்பும் வலியு மாகும்.
- 1722 புரமே யுடலும் புரியு முன்னுமாம்.

- 1723 புரவலன் வள்ளுஷம் வேஞ்தலு மாகும்.
- 1724 புரையே இல்லமும் பழுதுங் குற்றமும்  
துளையு முயர்வு முவகையு மாகும்
- 1725 புரையோர் மேலோருங் கீழோரு மாகும்.
- 1726 புரிவு விரும்பலும் வேறுபடலுஞ் செயலும்.
- 1727 புரத்தல் வணக்கலுங் காத்தலுங் கொடுத்தலும்.
- 1728 புரியே விரும்பலுஞ் செய்தலும் புரமும்  
சங்குங் கயிறுங் கட்டு மாகும்.
- 1729 புலிங்கம் அன்றபொறியும் சடகரு மாகும்
- 1730 புலத்தல் புலத்தலும் பூத்தலு மாகும்.
- 1731 புலமே யிடமு கடுககரும் புந்தியும்  
விளைநிலமுங் திக்கும் புலனுங் தனிமையும்.
- 1732 புலவே யென்பும் புலான்முடைப் பெயரும்.
- 1733 புல்லே புதலும் புணர்ச்சியும் புன்மையும்  
புலியும் பனையு மனுடமும் வலியும்.
- 1734 புலி சிங்கராஜியும் சிங்கரும் புலியும  
சாங்து மெனவே சாற்றினர் புலவர்.
- 1735 புலவர் சுத்தரு மறிஞரும் புதலும்  
தேவருஞ் சஞங்கி வேஞ்தரும் புலவரும்  
பாடுக ருங்துதிப் போரும் பொருக்கரும்.
- 1736 புலம்பு தனிமையு மொலியு ம[ச]சமும்  
புலம்பலு மெனவே புகன்றனர் புலவர்.
- 1737 புவன முலகரு நீரு மாகும்.
- 1738 புழைக்கை யாளியும் யானையுங் தோலும்
- 1739 புள்ளுவன் வேட்னும் களியும் வஞ்சனையும்.
- 1740 புளகங் கண்ணூடியுங் சோறு மயிர்பொடித்தலும்.
- 1741 புளித்தல் ஆம்பிரமுங் செறித்தலு மாகும்.
- 1742 புளிதித் திப்பும் புளியு மாகும்.

- 1743 புள்ளே வண்டு மலிட்டமும் புள்ளும்.
- 1744 புள்ளி நண்டும் புள்ளியு மாகும்.
- 1745 புறம்பனை குறிஞ்சியு முல்லையு மாகும்.
- 1746 புறவங் குறிஞ்சியு முல்லைப் பதியும்  
புறவமுங் கானு மு[வ]லையு மாகும்.
- 1747 புறணி குறிஞ்சியு முல்லை சிலமும்  
புறம்பு[ந்] தோலும் புகல வாகும்.
- 1748 புறமே யிடமு முதுகும் வீரமும்
- 1749 புறமே யெழுத்துங் தலையும் புற்றும்.
- 1750 புனிதன் சிவனுங் தூயோனு மாகும்.
- 1751 புனைவு வைளாதலு மெழிலும் பொலிவும்  
ஒப்பனை யுமென வரைக்க வாகும்.
- 1752 புங்கண் நோயு மெலிவுக் துன்பமும்.

பு

- 1753 பூகங் கழுகுஞ் சபையுக் திரட்சியும்.
- 1754 பூக்கங் கழுகு மூரு ஈடுங்  
கூங்தற் கழுகுங் கூறினர் புலவர்.
- 1755 பூங்கற்று வனப்பும் பூதமும் புகல்வர்.
- 1756 பூசை யர்ச்சனையும் பூஞனுய மாகும்.
- 1757 பூட்டை சிங்கமுடி மேற்கோனு மாகும்.
- 1758 பூதஞ் சிவனும் புனிதமும் பூதமும்  
பரணியு மிறந்த காலாம முள்ளானும்  
ஆலுஷமம் பூதமு மறைந்தனர் புலவர்.
- 1759 பூதிதுர்க் கந்தமுஞ் செல்வமும் புவியும்  
கரகமு முடம்பும் பூத்தியுங் கொடுமையும்  
நீறுங் தலையு மூழலு மாகும்.
- 1760 பூதிகம் பூமியுக் தேகமும் புகல்வர்.

(பிரதி) 1. ஞக்னியனு.

- 1761 பூப்புப்.பொலிவும் பூத்தலு மாகும்.  
 1762 பூபாலர் வேந்தரும் ஒவேளாளரு மாகும்.  
 1763 பூமரம். பூத்திடு மரத்தின் பெயரும்  
     அறிகுறி யுமென் வறைத்தனர் புலவர்.  
 1764 பூமன் நான்முகனுஞ் செவ்வாயு மா[கு]ம்.  
 1765 பூருவம் பழைமையு முன்புங் சிழக்கும்.  
 1766 பூவை காயாவுங் கயிறுங் சிளியும்  
     நாகண் வாயு கவின்றனர்.புலவர்.  
 1767 பூழ்க்கை யானையும் யாளியுக் தோலும்.  
 1768 பூழிலே யகிஷும் நீலப் பெயரும்.  
 1769 பூழி புழுதியுஞ் சேநு மாகும்.  
 1770 பூழியன் வழுதியுஞ் சேரனு மாகும்.  
 1771 பூவே மலரு மழுகுங் கூர்மையும்  
     விளைமிலமும் பொலிவும் பூமியுங் கணவனும்  
     தாமரையுங் கண்ணிற் சார்ந்த பூவும்  
     பிறப்பு மெனவே பேசினர் புலவர்.

பே.

- 1772 பெட்டல் விரும்பலும் வேண்டலு மாகும்.  
 1773 பெட்டு.மேன்மையும் விருப்பமு மாகும்.  
 1774 பெண்ஜென யோராதும் பனையு மலுடமும்.  
 1775 பெண்டிர் அவீயும் பெண்ணு மாகும்.

பே

- 1776 பேடு.பேடியு மன்மத ஞடலும்  
     பறகைப் பேடு மூரு மாகும்.  
 1777 பேணல் மிகுத்தலும் பேணிக் கொள்ளலும்.  
 1778 பேதை குருடனும் பெண்ணு மூடனும்.  
 1779 பேதி பேதமு மிரதமு மாகும்.

(பிரதி.) 2. ஈவோரு.

1780 பேயே பேயு யில்லை யென்னுமாம்.

1781-பேராள னெண்பதோர் கானு மிகுத்தோனும்!

1782 பேரே புகழு நாயமும் பெருமையும்.

பை

1783 பைதல் துண்பமு மற்பமு மாகும்.

1784 பைங்கூழ் பயிரு கோடு மாகும்:

1785 பைத்த ஊருத்தலும் பசத்தலு மாகும்.

1786 பைம்பொன் பசும்பொன்னு மேருவு மாகும்..

1787 பையங் கூட்டடியுங் கோரையு மாகும்.

1788 பையுள் சிறுமையு கோடு மாகும்.

1789 பைமெத் தெனவும் பையும் பட்டமும்  
அழகும் பசுமையு மாகு மென்பர்.

போ

1790 பொக்கம் பொய்யும் மிகுதியு மாகும்.

1791 பொகுட்டுத் தாமரைப் பூவின் கொட்டடையும்  
கீரி வெழுஷ்த சூழியியும் பொருப்பும்.

1792 பொங்கல் கொதித்தலு மிகுதியு மாகும்.

1793 பொங்கர் சோலையும் பொருப்பு மரக்கோடும்  
இலவ மரமு யிளக்கத்தனர் புலவர்.

1794 பொச்சாப்பு மறவியுங் தீதும் புகல்வர்.

1795 பொதுளல் செறித்தலுங் தழைத்தலு மாகும்.

1796 பொதிர்ப்பு வெடித்தலு மெறிதலும் பொதிர்வும்.

1797 பொத்தகங் கோசமுஞ் சித்திரப் புடலையும்  
பொத்த கழும்பொது மையும் புகல்வர்.

1798 பொதியே மூடையும் பொதியு மாகும்.

1799 பொம்மள் பொலிவுஞ் சோறு மிகுதியும்  
பொய்யு மெனவே புகன்றனர் புலவர்.

(பிரதி.) பி. பொற்கென்றலு.

- 1800 பொய்மரப் பொந்தும் பொக்கரும் பொய்யும்.
- 1801 பொய்த்தல் பொய்த்தலுங் கணிகை வினையாட்டும்.
- 1802 பொருள்சொற் பொருளும் மதலையும் பொன்னும் பண்புச் தலைமை யும்பல் பண்டரும் வாய்மை யுமென வழங்க வாகும்.
- 1803 பொருள் போர்த்தலைவருங் கூத்தரும் பாண்ணரும் புரவலரும் வீரரும் புகன்றனர் புலவர்.
- 1804 பொழிலே புவியும் பெருமையுஞ் சோலையும்.
- 1805 பொறை துறுகல்லும் பூமியுங் கருப்பரும் பாராமும் பொறையும் மலையு மாகும்.
- 1806 பொறிபுள்ளி மாவும் வரியுமைம் புலனும் இயங்திர முங்கிரு ஏங்தீப் பொறியும் இலாஞ்ஜினையுங் தோணியுஞ் செல்வரும் மறிவும் எழுத்து மெனவே யியம்பினர் புலவர்.
- 1807 பொற்பு வனப்பும் பொலிவு மொப்பளையும்.
- 1808 பொற்கை மலையுங் தூறு மாகும்.
- 1809 பொன் பஞ்சலோகரும் வனப்பும் திருவும் பொலிவும் வியாழரும் பொன்னும் பானுவும் இரும்பு மெனவே யியம்ப வாகும்.

## போ

- 1810 போகி யிங்திரனும் பாம்பு மாகும்.
- 1811 போகில் புட்பொதுவும் பூவி னரும்பும் பொகுட்டுங் கொப்பூழும் புகன்றனர் புலவர்.
- 1812 போக ஓயர்வு நீளமும் போதலும்.
- 1813 போக்கு போதலுக் குற்றமும் வழியும் இளமரழு மெனவே யியம்பினர் புலவர்.
- 1814 போசர் காவியும் வினைக்குடை யாரும்.

- 1815 போதக மாவின் கண்று மப்பழும்  
யானைக்கன்று ஞானமு மின்மையும்  
இளம்பனை யுமென வியம்பினர் புலவர்.
- 1816 போதம் யானைக் கண்றும் ஞானமும்  
அறிவு நாவாயு மறைந்தனர் புலவர்.
- 1817 போங்கை யிளம்பனையு மனுட நாளும்
- 1818 போங்கு பெருச்சாளியும் பல்வியு மெல்லியும்  
பனையு மெனவே பகர்ச்தனர் புலவர்.
- 1819 போர்ஜ்ஜவ தோலு மீக்கோளும் போர்த்தலும்.
- 1820 போர்நெந் போருஞ் சமருஞ் சுதையமும்.
- 1821 போவே யொப்பு மகைச்சொல்லு மாகும்.
- 1822 போற்றல் புகழ்தலு மொப்பலு மாகும்.

பேள

- 1823 பெளவம் பரவையுங் குறுவுங் குமிழியும்  
குருவுங் தலையுவா வுமெனக் கூறும்.  
பகரவருக்கம் முற்றிற்று.

மகர வருக்கம்.

ம

- 1824 மகமே யாகமும் பெருமையு மாகும்.
- 1825 மகரங்தங் கன்றுங் தேனுமலர்த் தாதும்.
- 1826 மகரம் பூவின் ரூதாஞ் சுருமீனும்  
காதலு மகர ராசியுங் கழறினர்.
- 1827 மக்கள் யானிடருஞ் சிறுவரு மாகும்.
- 1828 மகனே மைந்தனுஞ் சிறங்தோனு மாகும்.
- 1829 மங்குல் மேகமு மிருஞ்சுமா காசமும்.
- 1830 மங்களம் வேட்டலுஞ் சுபங்களு மாகும்.

(பிரதி) 4. யானையு மாகும்.

- 1831 மஞ்ச மாளிகைக் கொடியும் பூஜையும்  
யானை முத்தும் பனியும் வலியும்  
அழகு மேகரும் முகடு யினமையும்  
மழையு மெனவே வகுத்தனர் புலவர்.
- 1832 மஞ்சரி பூங்கொத்து மாலையுங் தளிரும்.
- 1833 மடைபணிப் பூட்டு சீர்போ மடையும்  
சோறு மடைத்தொழிலுஞ் சொல்லுவர் புலவர்.
- 1834 மடஞ்சத் திரமு முளிவருஷை மடமும்  
அறியா மையுமென வறைந்தனர் புலவர்:
- 1835 மடல்பண் யேடும் பூவில் னிதமும்  
மடலென் றுஸரத்த பிரபங் தமுமாம்.
- 1836 மடியடக் குதலும் பொய்யுஞ் சோம்பும்  
வயிறும் கோயும் புடவையுங் தாழையும்  
மடியுங் கேடுஞ் சோறுங் துங்பமும்  
புடவை யாதிகளை மடித்தலு மாகும்.
1837. மடங்கல் கூற்றும் சிங்கமு கோயும்  
மடிய மிடியும் வடவையு மட்கலனும்  
புகழு முடிவு மடங்குதலுங் தாழையும்.
- 1838 மட்டு நிறைதலுங் கள்ளு மெல்லையும்.
- 1839 மடுசீர் சிலையும் பூவரும்பு மாகும்.
- 1840 மணிகவ மணியும் அழகுங் கருமையும்  
யானை மணியு நன்மையு மிகையும்.
- 1841 மண்களை முழவ மோர்வாச் சியருமாம்.
- 1842 மண்மே தினியு மஜைவுங் கழுவலும்  
முழவுமொப் பனையு மாட்சியு மாகும்.
- 1843 மணங்கல் யானமும் வாசமுங் கட்டமும்  
மகிழ்ச்சியு மெனவே வழங்க வாகும்.
- 1844 மண்டலம் பூமியும் வட்டமுங் குதிரையும்.

- 1845 மண்ணை·பேடு யின்மையும் பேதையும்.
- 1846 மண்டலி நாயும் பூமியும் பூஞ்சூயும்  
பாம்பு மண்டலீசு மென்னும் பகர்வர்.
- 1847 மதலை கொண்றையும் பிள்ளையுது கொடுங்கையும்  
தூணு மரக்கல்லுமாஞ் சொல்லூவர் புலவர்.
- 1848 மதுகங் தராவு மிருப்பையு மதுரமும்  
அட்டியும் வண்டு மறைந்தனர் புலவர்.
- 1849 மதவு வணப்பும் வலியு மடறும்  
மிகுதியு மென்வே விளம்பினர் புலவர்.
- 1850 மதமே செருக்கு மதமு மாகும்.
- 1851 மதன்மன் மதலும் வணப்பும் வலியும்  
மாட்சிமை யுமென் வருத்தனர் புலவர்.
- 1852 மதரே வலியு மிடமும் வணப்பும்  
மிகுதியு மென்வே விளம்பினர் புலவர்.
- 1853 மத்தக கெற்றியுஞ் சென்னியு மாகும்.
- 1854 மதுகரங் கன்றும் வண்டு மாகும்.
- 1855 மதியசைச் சொல்லூ மிக்குவும் புந்தியும்  
மாதமும் பேரறி வோடும் வாரமும்.
- 1856 மதுவே கறவு யினிமையுங் தேனும்  
வசந்த காலமு மெனவகுத் தனரே.
- 1857 மத்திகை மாலையும் விளக்குத் தண்டும்.  
சம்மட்டி யுமெனச் சாற்றினர் புலவர்.
- 1858 மத்துண் மத்தமு மத்தின் விகற்பழும்.
- 1859 மங்கிரம்·விசாரமுங் கோவிலூ மதுவும்  
பரிக்குழாமும் வீடும் பகர்மங் கிரமும்.
- 1860 மங்கிரி யம்மச்சனும் வெள்ளியும்·பொன்னும்.
- 1861 மங்காரங் செம்பரத் தமுமோர் மரமும்.
- 1862 மங்கி யாதித்தனுங் குரங்கும் வண்டும்.

- 1863 மங்தன மறவியுங் கீர்முக படாமும்.  
 1864 மங்தன் சனியும் மங்த குணமும்.  
 1865 மயலே சேறும் மயக்கமும் பேயும்.  
 1866 மயிலை இருவாட்சியு மீறு மாகும்.  
 1867 மயிர்மயிர்க் கருவியுங் கத்திரியு மனுசிகனும்.  
 1868 மயன்றெய்வத் தச்சனு வினைஞரு மாகும்.  
 1869 மருளே பேயு மையலூம் பெண்ணும்  
     தீயுங் குறிஞ்சி யாழின் றிறமும்.  
 1870 மரபு தொன்றையு முறைமையு மாகும்.  
 1871 மராளம் மாதளையும் பாம்பு மாகும்.  
 1872 மருக்கு புதற்புல்லு மருதமு மருக்கு தும்.  
 1873 மராமரம் போதியு மாசசாவுங் கடம்பும்.  
 1874 மரும கண்வழித் தோன்றலு மருகனும்  
     மைச்தனு மெனவே வழங்குவர் புல்வர்.  
 1875 மரைதா மரையுங் தேரையு மிருகமும்.  
 1876 மருதம் வயலு மருதந்லப் பாடலும்  
     மருத ஸிலமுமோ மரமு மாகும்.  
 1877 மரக்கால் தூர்க்கை யாடலுஞ் சோதியும்  
     அளவையு மாயோ ஞடலு மாகும்.  
 1878 மருவே மணமு மருவு மாகும்.  
 1879 மல்கோ விந்த ஞடலும் எனமும்  
     வலியுமோர் கூத்தும் வழக்க ஸாகும்.  
 1880 மல்விகை தீபத் தண்டு மெனவலும்  
     புதலு மெனவே புகண்றனர் புலவர்.  
 1881 மலைத்தல் போரு மறுத்தலுஞ் சூடலும்.  
 1882 மலர்த வெதிர்தலுங் தோன்றலு மலர்தலும்.  
 1883 மல்லல் வலியும் வளமு மாகும்.  
 1884 மவுலி சடையுங் கிரீடமு மாகும்.

- 1885 மணியே கொண்டுவுங் குளிர்ச்சியு மாகும்.
- 1886 மன்னர் குறவரும் வீரரு முழவரும்  
திண்ணி யோருமெணச் செப்ப வாகும்.
- 1887 மறைவி ரகசியம் மறைவு மக்திரமும்  
பரிசையும் வேதமும் பகர வாகும்.
- 1888 மற்றுவினை மாற்று மசைச்சொல்லு மாகும்.
- 1889 மறஞ்சே வகரும் பினக்குங் கூற்றும்  
சினமுங் கொலையுஞ் செப்புவர் புலவர்.
- 1890 மறலே பினக்குங் கூற்றும் மறவியும்  
மயக்கமு மெனவே வகுத்தனர் புலவர்.
- 1891 மறவர் வீரரும் வேடரு மாகும்.
- 1892 மறவி காலனுங் கூற்றனு மறப்பும்  
அழுக்கா றமென வறைத்தனர் புலவர்.
- 1893 மன்னெழுபி யிசையு மசைச்சொல்லும் வேந்தனும்  
வழிதுக்கறி இடைச்சொல்லும் பயணில்லாச் சொல்  
செல்வத்தி னிலையுஞ் செப்புவர் புலவர். [ஹம்]
- 1894 மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும்.
- 1895 மன்னன் வேந்தனு முத்திரட் டாதியும்.
- 1896 மன்ற வெனுஞ்சொல் விடைச்சொல்லுங் தேற்றமு
- 1897 மன்றல் பாலை யாழிசையு நாற்றமும் [ம்].  
வதுகையு மெனவே வகுத்தனர் புலவர்.
- 1898 மனவு என்மணியுஞ் சங்கு மாகும்.
- 1899 மஜையே இல்லும் மஜைவியு மாகும்.

மா

- 1900 மாசு குற்றமு மழுக்கு மற்பழும்  
மணியு மேகமும் வகுத்தனர் புலவர்.
- 1901 மாசு மகமும் மாதமு மாகும்.
- 1902 மாஞ்சி யனுமனு மருக்தும் பெண்களும்.

- 1903 மாடு தென்றும் பெண்ணும் பக்கமும்  
மணியுஞ் செல்வரு சிரையும் வெற்றியும்.
- 1904 மாடகம் யாழு முறுக்கா ஜியுமாம்.
- 1905 மாட முழுச்து யில்லு மாகும்.
- 1906 மாட்சி திருத்தமு 1 எண்ணமயு மாகும்.
- 1907 மாணி பிரம சாரியும் 2வணிதையும்.
- 1908 மாதவக் தவமும் வசங்தமுங் கள்ளும்.
- 1909 மரதர் பெண்ணு மழகுங் காதலும்  
இடைச்சொல்லு மெனவே யியம்ப லாகும்.
- 1910 மாதங்கம் யாளையு முவருங் கடலும்  
இளமையு மெனவே யிசைத்தனர் புலகர்.
- 1911 மாதிரக் திசையும் வானமும் பூயியும்  
மலையும் யாளையும் வருத்தனர் புலவர்.
- 1912 மாத்தல் வீதலுங் குடித்தலு முண்டலும்.
- 1913 மாபெவி யசரனும் பூசையு மாணிலையும்.
- 1914 மாஸை வஞ்சலையுஞ் சத்திய மாகும்.
- 1915 மாய்வு மறைவுஞ் சாவு மாகும்.
- 1916 மாயம் பொய்யும் கருமையும் வஞ்சமும்.
- 1917 மாருதி யனுமனும் வாயுவும் வீமனும்.
- 1918 மாரி மேசமும் கோயும் வெளியும்  
கள்ளு மழையும் மரணமுங் கழறுவர்.
- 1919 மாலதி சாதிய மல்லிசையு மாகும்.
- 1920 மாலை யல்லு மியலு மொழுக்கமும்  
பொன்னுதி மாலையும் பூமா லையுமாம்.
- 1921 மாலங் குங்குமமும் பேயு மாகும்.

(பிரதி.) 1 குகுற்றமு மாசியும் - மானமு மணமதிய  
மொப்பு மாகும். 2 வணிதையும்.

- 1922 மாலே புதனும் பெருமையு மரியும்  
மயக்கழும் நிரும் வரையு மாண்மையும்  
சோழனுங் காற்றும் போகியும் பழமையும்  
எணியுங் கருமையு மேகழும் பொற்பும்  
கண்குத் தியுமெனக் கழறினர் புலவர்.
- 1923 மாலர் புலையரும் வேடருங் கவசமும்.
- 1924 மாலி யிரவியும் கள்ளு மாகும்.
- 1925 மாண்மூ யேருச் திரட்சியு மடமையும்  
ஆயழு மோலையு மூலோகக் கட்டியும்  
ஈழமும் புளிமா வும்மிசைத் தனரே.
- 1926 மாற்கஞ் சமயமும் வீதியும் வழியு  
மறுதலை யுரையும் வழங்க வாகும்.
- 1927 மானம் விமானமும் பெருமையுங் குற்றமும்  
அளவு யிலச்சைபு மாகு மென்பர்.
- 1928 மானி மாதருங் காதலு மாகும்.
- 1929 மானுத விலச்சையு மயக்கழு மொப்பும்.
- 1930 மானே யுழூயு மகர ராசியும்  
வல்விலங் கிண்பெயர்ப் பொதுவு மாகும்.
- 1931 மானவர் மனிதரு<sup>1</sup> மாண்மையுள் னோருமாம்.
- 1932 மாலே தருவுங் கருமையுஞ் செல்வழும்  
வண்டு மாண்டபு மிருகழு மாண்யும்  
மாத்தருவும் நிறமும் <sup>2</sup> பீடு மோரனவையும்  
ஊசியு மேரும் வெறுப்பு மழைத்தலும்  
கென்மாவுக் திருவு நிலழு மாகும்.
- மீ
- 1933 மிக்கவை ஞாய மன்மையும் அடிசிதழும்  
நிறைதலு மூன்று நிகழ்த்த வாகும்.

(பிரதி.) <sup>1</sup> மாண்மையு மாகும். <sup>2</sup> பீடு மோனவையும்.

- 1934 மிகை வேதனையுங் துக்கமு மாகும்.  
 1935 மிச்சி லொழிபொருள் மெச்சிலை மாகும்.  
 1936 மிகையேறு முணவு மீமிகைசுச் சொல்லும்.  
 1937 மிச்சை பொய்த்தலு மஞ்ஞானமு மிடி[த]தலும்.  
 1938 மிஞ்சு வண்டு மிகுதியு மாகும்.  
 1939 மிடலே மதனும் வலியு மதியும்.  
 1940 மிதலை சோறுக் தெப்பமு மாகும்.  
 1941 மிழற்றல் சொல்லு நிரம்பா மென்சொலும்.  
 1942 மீளைகாவற் காடு<sup>1</sup> மரணமு மாகும்.

மீ

- 1943 மீக்கூற்று கீர்த்தியுஞ் சொல்லின் சௌலவும்.  
 1944 மீளி திண்ணையியலும் வலியும் மேன்மகனும்  
     பீடுங் கூற்றும் பூமனு மாகும்.  
 1945 மீன்விண் மீனுஞ் சித்திரையு மீனும்.

மு

- 1946 முகமா னனமுங் திசையு மிடமும்.  
 1947 முசலி யுடும்புங் தாழையு மோங்தியும்  
     முகுங்தற்கு மூத்தோன் பெயரு மாகும்.  
 1948 முச்சி மயிர்முடியு முச்சியு மாகும்.  
 1949 முடங்கன் மடங்கலுங் கைதையு மூங்கிலும்  
     ஒலையு மரங்கு சோயு மாகும்.  
 1950 முடிவல் பெண்ணையுஞ் செங்காயு மாகும்.  
 1951 முடிமயிர் முடியுங் கீர்டமு மாகும்.  
 1952 முடலை யுண்டையும் பீடுங் திரள்வடிவு  
     முகுடிங் கழலையுங் குறடு மூற்றமும்  
     முடைநாற் றமுமென மொழிய வாகும்.

---

(பிரத.) <sup>2</sup> மானமு.

- 1953 முண்டகங் தாழையும் யானை மத்தமும்  
கள்ளுக்கீர் முன்னியுங் தாமரையு செற்றியும்  
கடலுமுள் மூலமுங் கருத வாகும்.
- 1954 முத்த முதடும் பிரியமு முத்தும்  
மருதமு மெனவே வழங்கினர் புலவர்.
- 1955 முதலை செங்கிடையு முருங்து மாகும்.
- 1956 முங்து வெண்குருகு முங்தலை மாகும்.
- 1957 முருகு கள்ளு மினமையு நாற்றமும்  
விழாவு முருகனு மெலூமிச்சும் வனப்பும்  
அகிலை மெழுச்சியும் வெறியாட் டாளனும்.
- 1958 முரணை வலியும் பகையு மாகும்.
- 1959 முருங்து வெண்குருத்து மிறகின் மூலமும்.
- 1960 முரம்பு பரலடித்த நிலமும் பாறையும்  
மேடு மெனவே விளம்பினர் புலவர்.
- 1961 முரசு பறையு முத்திரட் டாதியும்.
- 1962 முருகன் சேயும் வெறியாட் டாளனும்.
- 1963 முரசங் தாரியமும் பளையு மாகும்.
- 1964 முருடு முருடு மியமு மாகும்.
- 1965 மூல்லை மூல்லையுங் கொற்றமு மிகையுங்  
கான மல்லிகையு மூல்லை நிலமும்  
[கற்பு மெனவே கழறினர் புலவர்].
- 1966 முழவு குளிருங் குடமுழாவு மியமும்.
- 1967 முளரி தீயுங் காடும் விறகும்  
முள்மரமும் சிறுமையுங் தாமரையு மாகும்.
- 1968 முளையங் குரமு மூங்கிலும் பிள்ளையும்.
- 1969 முறைத்திரு முறையு முறைமையுங் குணமும்  
ஷாமும் கோசமும் கூப்பிடுமுறையும்.
- 1970 முற்று வளைத்தலை முற்றுதலை மாகும்.

- 1971 முறவுல் கலையும் பல்லு மாகும்.  
 1972 முற்கானம் பூராட காளுமுறை குளமும்.  
 1973 முற்றல் சூழ்போதலு மூப்பு முடிவும்  
     வெறுத்தலு மெனவே விளம்புத லாகும்.  
 1974 முறமே சனகும் விசாகமு மாகும்.  
 1975 முறியே தளிரு முறிதலு மிலையும்.  
 1976 முன்னல் நினைவு நெஞ்சு முறைப்பர்.  
 1977 முன்பு வலியு முன்பு மாகும்.  
 1978 முனிதலு முனிவரும் கும்ப முனியும்  
     யானைக் கண்றும் ¹ அகத்தியும் தனுவும்.  
 1979 முனையே பகையும் வெறுப்புங் கூர்மையும்  
     முதன்மையும் வீரமும் மொழிய லாகும்.  
 1980 முன்னஞ் சீக்கரி[யு] முச்சின காலமும்  
     எண்ணமுஞ் சிங்கமூ மியம்ப லாகும்.

ஃ

- 1981 மூசல் சாவு மொய்த்தலு மாகும்.  
 1982 மூதிரை யீசனுங் திருவா திரையும்.  
 1983 மூரி யேறு மெருமையுஞ் சோம்பும்  
     உரலும் பீடு கெரிவுங் தொன்மையும்.  
 1984 \*மூர்த்தி தலைவனும் உருவாமும் ஆகும்.  
 1985 மூரல் சோறும் பல்லுஞ் சொல்லும்  
     கலைபு மெனவே நவின்றனர் புலவர்.  
 1986 மூலம் வேரு மேதுவு முதலும்  
     மூல சோயும் மூல காளும்  
     மாயனுங் கிழங்கும் வழங்கினர் புலவர்.

(பிரதி.) ¹ விறகு.

\* இச்சுத்திரம் ஒரு பிரதியிற் காணப்படவில்லை.

1987 மூழி சோறு <sup>1</sup>துழாவியு மகப்பையும்,  
1988 மூண்டி சோறு மகப்பையு மாகும்.

மே

1989 மெத்தை மெத்தையுஞ் சட்டையு மாகும்.  
1990 மெய்ரெய்ப் பொருளு மூடலு முன்னமயும்  
ஒற்றெழுத்து ஞானமு முகரக்க வாகும்.

மே

1991 மேக்கு மேற்றிசையு மேலு மாகும்.  
1992 மேகலை தூசு மணிமே கலையும்.  
1993 மேடாச் தகருங் கவசமு மேடமும்.  
1994 மேதை தோலும் புதனு மிழைச்சியும்  
அறிஞனும் அறிவும் மேம்பாடு நரம்பும்  
கள்ளு மெனவுங் கழறினர் புலவர்.  
1995 மேல் பச்சிமமு மேலோரு மியல்பும்  
விண்டனு <sup>2</sup>மேலும் விளம்ப வரகும்.  
1996 மேழை காடியுங் <sup>3</sup>கஞ்சியு மாகும்.  
1997 மேழைக் கவசமுங் தகரு மாகும்.  
1998 மேனி யுடம்பு நிறமு மாகும்.

ஐய

1999 மைங்கு மயக்கமும் வலியு மாகும்.  
2000 மைங்கன் மைங்கனும் திறலோனு மாகும்.  
2001 மைகெரன் மூவுங் கண்ணிடு மையும்  
இளமையு மலடுக் தகருங் கருமையும்  
குற்றமு மெனவே கூற வாகும்.

மோ

2002 மொக்குள் ழுமொட்டுக் குழிழியு மாகும்.

---

(பிரதி.) <sup>1</sup> வாவியு. <sup>2</sup> மேற்கும். <sup>3</sup> கஞ்சியு.

- 2003 மொய்செருக் கனமும் தாயும் யாளையும்  
¹ மூச்சுக் திருஞம் வண்டி மானும்.  
2004 மொய்த்தல் மூடுதலு ² கெருங்கலு மானும்.  
2005 மொய்ம்பு வலியுங் தோனு மொழிவர்.

**மோ**

- 2006 மோடு வயிறும் மோடும் போழ்தலும்  
பெருமையு மென்வே பேச வானும்.  
மகரவநக்கம் முற்றிற்று.

யகர வருக்கம்.

**ய**

- 2007 யவனர் சோங்கரும் சித்திர காரரும்  
³ கம்மா ஓருமெனக் கழறினர் புலவர்.

**யா**

- 2008 யாணர் தேனும் புதுமையும் தச்சரும்  
யாழ்ச்சரு நன்மையுஞ் சித்திரக் காரரும்.  
2009 யாப்புக் கவிதையுங் கட்டுதலு மானும்.  
2010 யாமம் தெற்கு மிரவுஞ் சாமமும்  
பொழுது மென்வே புகல வானும்.  
2011 யாழே வீணையும் மிதுன ராசியும்  
ஆங்தையு மசபதி கட்சத் திரமும்.  
2012 யான மறைவீடும் ஊர்தியுங் தோணியும்.

**யு**

- 2013 யுக முட்பொரு ஞணர் தலுங் தருக்கரும்  
உடற்குறை·யுங்கருங் குரங்குமோர் புல்லும்  
யுகருங் கோட்டா ணுமுரைத் தனரே.

(பிரதி.) ¹ புகலுங். ² ஏ கொடுத்தலு மிருத்தலும்.  
³ கண்வாழுருமெனக்

2014 யூபம் படைவகுப்பும் வேள்வித் தம்பழும் டாற்குறை யுடென உரைத்தனர் புலவர்.

**யோ**

2015 யோகங் கூட்டமுங் தியானமு முபாயமும் முயற்சியும் யோகமு மொழிந்தனர் புலவர். யகரவருக்கம் மற்றில்லை.

### வகர வருக்கம்

வ

2016 வக்கிரங் கொழிமையு மடங்கலும் வட்டமும் ஈனமும் போக்கு மியர்ப லாகும்.

2017 வங்கம் வெள்ளீயமுங் கருத்து காவாயும் வழுதலை யுமென வழங்கினர் புலவர்.

2018 வசியே கூர்ஷையும் கட்பும் வாரும் கொடுவுங் திரட்சியும் வருட்டலுங் குற்றமும்.

2019 வசங்தன் மதனு மொழுவா னரமும் தென்றலை மெனவே செப்ப லாகும்.

2020 வசங்தம் புரங்தரன் மாளிகைப் பெயரும் வசங்த காலமும் வழங்கினர் புலவர்.

2021 \*வசித்தல் வாசமுங் தங்கலு மாகும்

2022 வச்சிரஞ் சதுரக் கன்னியுங் குவிசமும் வயிரமு மெனவே வழங்கினர் புலவர்.

2023 வச்சி மஜையும் வளம்பொரு மிடமும் ஊரு மெனவே யுறைக்க லாகும்.

(பி-ம்.) १ பொன்னு மணியு மறிவும் பழிப்புக்-தரையு மெனவே சாற்றினர் புலவர்.

\* இச் சூத்தியம் ஒரு பிரதியில் இல்லை.

- 2024 வசாவக் கிணியுங் தேவரும் பொன்னும் ஆண்கள்தும் பொருளும் கிரணமு யாகும்.
- 2025 வஞ்சி மேற்கெலவு மோருளும் பாவும் வல்லியும் பெண் துவும் வஞ்சிப் போனுமாம்.
- 2026 வஞ்சகம் பொய்யும் வாளுங் கபடமும்.
- 2027 வஞ்சளை மாயையும் பொய்யும் வஞ்சகமும்.
- 2028 வடகஞ் சண்டா[ஞ்]கியு மத்தவாளமும் தோலும்.
- 2029 வடகவ பெண்ணெண்ருமையும் பெண்குர கதமு வடவைத் தீயும் பிடியா இன்யுமாம்.
- 2030 வட்டி வட்டி துங் கூடையும் வழியும் புட்டி து மென்வே புகல லாகும்.
- 2031 வட்கல் கானுஞ் சமழ்த்தலுங் கேடும்.
- 2032 வடிகு 1பாடையும் மருதயாழ்த் திறமும் இந்தள முமென் வியபினர் புலவர்.
- 2033 வட்டம் பரிசையும் பாரா வளையமும் தூசுங் கைமணியுங் குட்டமுஞ் சாலும் ஜார்கோருங் தாழ்வும் வட்டமுங் திகிரியும்.
- 2034 வட்கைன 2யறுத்தலு மொத்தலு மாகும்.
- 2035 வடிவே செம்புக் தழும்புங் கூர்ணமையும் வடிவு மழகும் பிஞ்சுங் குற்றமும்.
- 2036 வடிவு நிறமு மழகு முறப்பும்.
- 2037 வடமே யாலுங் கயிறு மணிவடமும்.
- 2038 வண்டு-பூசமுங் குற்றமும் வளையும் சங்கும் வாளியு மப்பமும் வண்டிம் பழுதையு நாலும் மாதர்விளை யாடலும்.
- 2039 வண்கல் வளைதலுங் தாழ்தலு மாகும்.
- 2040 வண்சை சந்தனமும் சாங்து மாகும்.

(பிரதி) <sup>1</sup> பண் துவும். <sup>2</sup> தாளமும் வட்டமு.

- 2041 வண்மை வளமையும் மீசையும் வலியும் வாய்மை[யும்] புகழும் வகுத்தனர் புலவர்.
- 2042 வண்டல் மணல்வண்டலு மாதர்வீனை யாட்டும்.
- 2043 வண்ணஞ் சாக்தமும் வளைதரலும் பண்பும் கவியி நேரைசெயுங் கழினர் புலவர்.
- 2044 வதுவை கவியாணமு நாற்றமும் வாசமும் புணர்வு மெனவே புகன்றனர் புலவர்.
- 2045 வந்தினை சணங்கும் பூணுதா வணியும்.
- 2046 வந்தி வழிபாடென் நிடலு மலதியும்.
- 2047 வம்பு புதுமையுங் கச்ச மணமும் சிலையின்மையு மிடரு நிகழ்த்த வாகும்.
- 2048 வம்பலர் புதியோரு மயலோரு மாகும்.
- 2049 வயம்புட் பொதுவும் வலியு நீரும் இரும்பு வாசியுந் தகருமா மாகும்.
- 2050 வயலே வயலும் வெளியு மருதமும்.
- 2051 வயிறு கயிறு முதரமு மாகும்.
- 2052 வயிரஞ் சேகு மூரனுங் கூர்மையும் குவிசமுங் கோபமும் வயிர மணியும்.
- 2053 வயவன் வலியானும் வேட்டலும் வீரனும்.
- 2054 யாவருத் தங்களும் கருப்பமு கோயும் விருத்தமு மெனவே விளம்பினர் புலவர்.
- 2055 வயமாக் குதிரையும் யானையுஞ் சிங்கமும் புவிய மெனவே புகல வாகும்.
- 2056 வயின் வியக்கோளு மேவல் கொளலும் கடிமணையு முதரமு மிடமு மாகும்.
- 2057 வரிவா ரிதியும் வழியுஞ் சணங்கும் எழுத்தும் பாட்டு மிறையு கெல்லும் கண்ணின் வரியு சிறமும் வடிவும் நீளமும் வண்டுங் தீய மொழுக்கமும் சங்தித் தெருவுஞ் சாற்றினர் புலவர்.

- 2058 வரம்பு வட்டியு மெல்லும் வரம்பும்.
- 2059 வரையே மணங்கெச யென்றலு மெழுதலும்  
வேடு மட்டு மலையுங் கைவரையும்  
கரையு மெனவே கழறினர் புலவர்.
- 2060 வருட மழையு மாண்டு மாகும்.
- 2061 வரைத லெழுதல் நீங்க லுங் கொள்ளலும்.
- 2062 வருணம் வண்ணமும் குலமும் புனலும்.
- 2063 வரித்தல் பொறித்தலும் பூசதலு மாகும்.
- 2064 வலம்வைப் பாலு மிடரூ[ம்] பக்கமும்  
மேகமூ மேஷம் வொற்றியு மாகும்.
- 2065 வல்லை விரைவுங் காடும் வண்மையும்  
மதிஞ்சு கோயுக் வழக்குவர் புலவர்.
- 2066 வல்குதும் விரைவும் வலியுங் கச்சம்.
- 2067 வல்கி கூழு முணவு மாகும்.
- 2068 வலவன் தேர்ப்பாகனு மாயனும் வீரனும்.
- 2069 வல்லியம் புலியும் படருற கொடியும்.
- 2070 வல்லவ வல்லோனும் வஞ்சப் பெண்ணும்  
வேலனும் வெறியாட் டாளனும் விளம்புவர்.
- 2071 வலம்புரி சங்கு நங்கியா வர்த்தமும்  
ஒருமர முமென வுரைத்தனர் புலவர்.
- 2072 வல்லியாய்ப் பாடியும் வல்லிக் கொடியும்  
மலையு கிளனமு மாதரு மாகும்.
- 2073 வல்லிகை யாழுங் காதிற் பணியும்.
- 2074 வலித்தல் பேசலும் வளைத்தலு நினைத்தலும்.
- 2075 வழியே மரபு மிடரூங் தொடர்ச்சியும்  
மார்க்கமுஞ் சேடு மறமும் பின்னுமாம்.
- 2076 வழித்தோன்றல் மகனு மகனு மாகும்.
- 2077 வழுதலை புந்தி விட்டபொய்க் கழுவும்  
வழுதுணை யுமென வழங்கினர் புலவர்.

- 2078 வழங்கல் கொட்டியுஞ் சொல்லலு முலாவும்.
- 2079 வழிபாடு வணக்கமு மர்ச்சனையு மாகும்.
- 2080 வள்ளோயோர் பாட்டு வள்ளோயு மாகும்.
- 2081 வள்ளியங் குழலு மினகு மாகும்.
- 2082 வளைகை வளையுக் திசிரியுஞ் சங்கும் முழையுமர வளையு மொழிய வாகும்.
- 2083 வள்ளிகை வளையுங் கூத்தும் வள்ளியும் வல்லிக் கொடியும் பூனும் பெண்ணும்.
- 2084 வள்பற் றிரும்பும் வலியும் வாரும் வாளி துறைறயுங் கூர்க்கமயுஞ் செறிவும் வாருஞ் செவியும் வழங்கினர் புலவர்.
- 2085 வளமை யுபகாரமுங் கொழுப்பு மாட்சிமையும்.
- 2086 வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும் வனப்பு மெனவே வழங்கினர் புலவர்.
- 2087 வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும்.
- 2088 வள்ளுரம் ஜனின் வகையும் பசத்தகையும்.
- 2089 வறிது குன்றலுஞ் சிறிது மறியாமையும் பயனில் சொல்லும் பகர்ந்தனர் புலவர்.
- 2090 வண்ணி தீயுக் கிளியுஞ் சமிதையும் பிர[ம] சாரியு மெனப்பே ஜினரே.
- 2091 வனஞ்சுடு காடுங் துழாயு மிகுதியும் காடு நிரும் வனப்புஞ் சோலையும்.

வா·

- 2092 வாகு வனப்பும் புயமு மாகும்.
- 2093 வாகை யொருமரப் பெயருங் தவங்களும் ஆள்வினை முதலாஞ் செய்கையு கலனுங் கைவினை முதலாங் கல்வியும் புலமையும் சால்பு முதலாம் பண்பு மீகையும்

.ஒழுக்க மூதலாக தவறுமறந் துறையும்  
ஒருவரீ தென்ருவர் வென்றி யிருதியும்.

- 2094 வாங்கல் வளைதலுக் கொள்ளலு நீங்கலும்.  
 2095 வாசங் தூகம் புள்ளி னிறகும்  
பூவின் மண்ணு மிருப்பிடமு மாகும்.  
 2096 வாசி யங்கியமுங் குதிரைப் மாகும்.  
 2097 காஞ்சிதாற் வாரரும் மகிழ்ச்சியும் விருப்பமும்.  
 2098 வாடை வடகாற்றுங் க்லவையு காற்றமும்  
மறுகுஞ் சிற்றுரும் வழங்கினர் புலவர்.  
 2099 வாணி.பாரதியும் வார்த்தையும் பகழியும்  
கூத்து மெ[ன்]ன வுரைத்தனர் புலவர்.  
 2100 வூதுவர் கரிப்பாக ரும்பரிப் பாகரும்.  
 2101 வாதங் தற்கரு கோயுங் காற்றும்.  
 2102 வாமம் வணப்புங் குறஞ்சிடப் பாலும்  
ஒளியுக் தொடையு முரைத்தனர் புலவர்.  
 2103 வாமனங் குறஞ் மாதிரைத் தாஜையும்  
ஓர் நூலுமென வுரைத்தனர் புலவர்.  
 2104 வாயில் காரணமுக் துவாரரும் புலனுங்  
தொதுங் திறலு கோயும் வாய்தலும்.  
 2105 வாய் வசையு நுணுக்கமும் வாய்தலும்.  
 2106 வாய்வரு வாயுங் குழலு மிடமும்  
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும்.  
 2107 வாரம் பங்கும் புனலின் கறையும்  
அன்புங் கடலும் மலைச்சாரலுங் கிழமையும்.  
 2108 வாரி வெள்ளமுங் கதவு நொலும்  
மதிலுங் கடலும் வாய்தலு நீரும்  
வருவாயும் வழியும் பகுதியுஞ் சுற்றும்  
மடையும் விளைவும் யானைசே ரிடமும்.

- 2109 வார்காண் மூவு நீளமு கேர்க்கையும்  
விர்தலுங் கச்ச நிரும் வாரும்.
- 2110 வாரணங் கவசமுங் கோழியுஞ் சங்கும்  
தக்தியும் பன்றியுங் தடுத்தலுங் கடலும்  
ாருங் குடையும் புரையுமுன் மத்தமும்.
- 2111 வாருண யேற்கு நிரும் வாருதியும்.
- 2112 வாரிச மறையு சீர்ப்பூடு மாகும்.
- 2113 வாலே வெண்கையு மிகுதியுங் துய்கையும்  
வாலும் வாலதியு மின்கையு மாகும்.
- 2114 வாலி யாயுதனும் வாலியு மாகும்.
- 2115 வாவல் கடத்தலு கையுங் துரிஞ்சிலும்.
- 2116 வாழி வாழ்கெனலு யினைக்கொல்லு மாகும்.
- 2117 வாழ்த் து வாழ்த்தலு மாசினைக் கொல்லும்.
- 2118 வாங்கர வாளமும் ஒளியுங் கயிறும்  
கச்ச நிருங் கழறினர் புலவர்.
- 2119 வாளி யம்புஞ் சோஜெயுஞ் சுற்றேட்டமும்.
- 2120 வானம் விசம்பு மழையுங் கணியும்  
உலர்ச்த ஹரமும் தூதினர் புலவர்.
- 2121 வானிமேற் கட்டியுங் துகிலீன் கொடியுஞ்  
சேஜெயு மெனவே செப்ப வாகும்.
- 2122 வாங்கொண் மூவும் மகூழியும் விண்ணும்  
பெருகையு நிரும் வலியு நீளமும்.
- 2123 வானவன் பிரமனுஞ் சேரனு மாகும்.

வி

- 2124 விசம்பு மேகமுங் துறக்கமும் விண்ணும்  
திசையு மெனவே செப்பினர் புலவர்.
- 2125 விசாலங் கடம்பு மிடமு மாகும்.

- 2126 விசயம் வென்றியுஞ் சூரியன் வட்டமும்  
வெல்லமு மெனவே விளம்பினர் புலவர்.
- 2127 விடர்கா முகருங் தூர்த்தரும் விடபும்  
தவத்தோ ரிடமுங் கானு மாகும்.
- 2128 விடையெதிர் மொழியு மேறும் விடுத்தலும்  
ஏகு தலுமென வியம்பினர் புலவர்.
- 2129 விடபம் விடையு மிடப ராசியும்  
கிம்பு ரியுமரக் கொம்பு மாகும்.
- 2130 விடங்க மழகுங் கொடியுங் கொடுக்கையும்  
ஆண்மையு முகடு மறைந்தனர் புலவர்.
- 2131 விடலை பாலைத் தலைவளும் விறலனும்.
- 2132 விடமொரு மரமுங் தேனு கஞ்சம்.
- 2133 விண்ணு காசமு மேகமுங் துறக்கமேம்.
- 2134 விண்டு மாயோனும் வெற்பும் வேயுங்  
காற்று மேகமுங் கழறினர் புலவர்.
- 2135 விதப்பு வலியு மதிலுறுப்பு மிகுதியுங்  
கம்பித் முமெனக் கழறினர் புலவர்.
- 2136 விதலை கலன்கழி மகளிருஞ் சோறுங்  
கைம்மணி யுமெனக் கழறினர் புலவர்.
- 2137 வித்தர் கொல்லரு மாயரு மாகும்.
- 2138 விதிர்ப்பு கடுக்கமு மிகுதியுங் கம்பமூம்.
- 2139 விதியே குணமு மியல்பு மயனும்  
விழையு மூழும் விளம்பினர் புலவர்.
- 2140 வித்தம் பொன்னும் பழித்தலு ஞானமூம்.
- 2141 விதம்புட் பொதுவும் விதமு மாகும்.
- 2142 விந்தம் வனசமும் வெற்பு மாகும்:
- 2143 விபுலம் பெருமையும் வீரிவு மாகும்.
- 2144 விபுதர் முற்றத் துறக்கோரும் விண்ணவரும்.

- 2145 விழுதி குற்றமுங் கொடுமையுச் தஸையும்  
வெண்ணீரூ ஏரகுஞ் செல்லமும் புன்னும்  
உக்கழு மென்வே உரைத்தனர் புலவர்.
- 2146 விம்ம லொலித்தலு மேங்குதலு மாகும்.
- 2147 வியங்கோன் வோனு மழுவும் வில்லும்.
- 2148 வியப்புச் சினக்குறிப்பு மதிசயமு மாகும்.
- 2149 வியாளம் பாம்பும் புலியும் வியாழமும்.
- 2150 வியலே யகலமுங் காடுமேம் பாடும்  
மரவட் டும்மென வழங்கினர் புலவர்.
- 2151 வியர்ப்பு மேவதும் பொருதலு மச்சமும்  
செறிவு மென்வே செப்பினர் புலவர்.
- 2152 வியங்கோன் கோள்[லு] மேவது மாகும்.
- 2153 விரையே மணமுஞ் சாந்தும் வித்தும்  
தாபமு மென்வே சொல்லினர் புலவர்.
- 2154 விரோதம் வேறு பாடு மிருஞும்  
மயிரு மென்வே வழங்கினர் புலவர்.
- 2155 விருத்தி தன்ஜெழிதலும் வளர்ச்சியு மாஞும்  
விரிபொருஞு மிலாபமும் விளம்பினர் புலவர்.
- 2156 விரைவு சிக்கிரமும் வை[ம்]மையும் வேண்டலும்.
- 2157 விரணம் விழலு மூறும்.விளம்புவர்.
- 2158 விரிவு விடபு மகலமும் விளம்புவர்.
- 2159 விருத்தஞ் சுற்றமும் மிருகக் குழாமும்.
- 2160 விருத்தமோர் கவிதையும் வட்டமு மூப்பும்.
- 2161 விலங்குகால் விலங்குஞ் குறுக்கு மிருகமும்.
- 2162 விலங்குத லேசெல விடுதலு நீங்கலும்  
எறிதலு மென்வே யிசைத்தனர் புலவர்.
- 2163 வில்லே யொளியு மூலமும் வில்லும்.
- 2164 வில்லே ருழவர் வேடரும் வேந்தரும்.
- 2165 விலேந்தம் பெண்மயிர்ச் சுருஞும் பதாகையும்.
- 2166 விழுமஞ் சிறப்பிஞ் சீர்மையு மிடும்பையும்.

- 2167 விழவு மிதன ராசியும் விழாவும்.  
 2168 விழழக்சுப் புணர்வும் [இளமையு மாகும்.]  
 2169 விழழக்தோன் கொண்கலும் வேட்டோனு மாகும்.  
 2170 விழூவு புணர்ச்சியுங் காதலு மாகும்.  
 2171 விளரி விளமையும் யாழும் வேட்கையும்  
       யாழி நரம்பு மிகுதியு மாகும்.  
 2172 விளவு கமரு விளாமரமு மாகும்.  
 2173 விளிவு சாதலுங் கேடு மாகும்.  
 2174 விளக்கு விளக்கின் நகழியும் ஒளியும்.  
 2175 விளரே கொழுப்பு யிளமையும் வெண்மையும்.  
 2176 விளையே யிளமையும் புலழு மாகும்.  
 2177 விறலே வலியும் வெங்கியு மாகும்.  
 2178 விறப்பு வெஞ்சமருஞ் செறிவு மச்சமும்  
       வளமையும் பெருக்கமும் வெற்றியு மாகும்.  
 2179 விணைக ஜைங்கரன் ஒனும் புச் தனும்  
       அருகலு மெனவே யறைந்தனர் புலவர்.

வீ

- 2180 வீந்கல் பெருமையு மேங்குதலு மாகும்.  
 2181 வீசல் பரத்தலு மெற்தலுஞ் சாதலும்  
       கொடுத்தலு மிகுத்தலுங் கூறினர் புலவர்.  
 2182 வீதி கேரோடலும் வெருவதும் வீதியும்.  
 2183 வீதல் கெடுதலுஞ் சாவு மாகும்.  
 2184 வீரம் விறலு மோங்கலு மாகும்.  
 2185 வீரயோர் மரமும் துன்பமுங் கடலும்.  
 2186 வீபுட் பொதுவுஞ் சாவு நீக்கமும்  
       பூவு மெனவே புன்றனர் புலவர்.

வெ

- 2187 வெஞ்சி மிஞ்சிடலுங் கோபழு மாகும்.  
 2188 வெழவென் விழியு மச்சமும் வெளியும்  
       பரிமளித்தலும் புகையும் பகர்ந்தனர் புலவர்.  
 2189 வெட்சி செக்சையு மிகுஞ்சை கவர்தலும்.  
 2190 வெண்மை யறியா கையும் வெளியும்.

- 2191 வெதிர் சீச்கமுஞ் செவிடு மாகும்.  
 2192 வெப்பம் வேனிறுங் கோபமு மாகும்.  
 2193 வெய்யோன் கொடியனும் விருப்ப முடையோனும்  
     பானுவு மெனவே பகர்த்தனர் புலவர்.  
 2194 வொயில் சூரியனுஞ் சடர்களு மாகும்.  
 2195 வெள்ளை சங்கும் வெண்பாவுங் தகரும்  
     வெள்ளாடும் வெள்ளையும் வெளிறுங் கள்ளும்  
     முன் னுள் ராமனு மொழிந்தனர் புலவர்.  
 2196 வெளிறு வெள்ளையு மறியா மையுமாம்.  
 2197 வெள்ளம் புன்னும் வேலைக் கரையும்  
     சடலுமோ ரெண்ணும் மிகுதியு மாகும்.  
 2198 வெள்ளில் விளாவும் பாடையு மாகும்.  
 2199 வெளில்வெண் டயிரும் தயிரின் மத்தும்  
     பாடையு மணிலும் வேழத் தம்பமும்.  
 2200 வெள்ளி சுக்கிரனும் வெண்டாது மாகும்.  
 2201 வெறியணங் காடலும் அச்சமுங் கலக்கமும்  
     பேயு சோயும் வாசமுங் தகரும்.  
 2202 வெறுக்கை பொன்னும் வெறுப்புஞ் செல்வமும்  
     கணவும் விழுப்பொருளுங் கழறினர் புலவர்.

வே

- 2203 வேக முடலுங் கீழும் வேகமும்.  
 2204 வேங்கை பொன்னும் புலியும் வேங்கையும்.  
 2205 வேசரி கோவேறு கழுதையுங் கரமும்.  
 2206 வேட்டிவன் மகமும் வேடனு மாகும்.  
 2207 வேணி மயிர்ச்சடையும் விண்ணு கதியும்.  
 2208 வேதிகை பலகையுங் திண்ணையும் வீதியும்  
     வினையு மியலம்பும் வோதனு மாகும்.  
 2209 வேதண்டங் க[யி]லையும் வெற்பும் யானையும்.  
 2210 வேந்த னிச்திரனு மதியு மிரவியும்  
     வியாழமு மரசனும் விளம்பினர் புலவர்.  
 2211 வேதனை துயருஞ் சடலும் விளம்பும்.  
 2212 வேய [து]ளையுடைய பொருளு முங்கிலும்  
     ஒற்றும் வீஜையு ஸ்ரூபராத்தனர் புலவர்.

- 2213 வேரி கன்னுச் தேனும் யாகமும்.  
 2214 வேல்வேல மரமும் படைக்கலப் பொதுவும்  
     முங்கிலும் வேலா யதமு மொழிவர்.  
 2215 வேலி. மதிலும் விளைவிலமுங் காவதும  
     ஞரும் வேலியு முறைத்தனர் புலவர்.  
 2216 வேலை கடற்கரையுங் கடலுங் காலமும்  
     தொழிலு மெனவே சொல்லினர் புலவர்.  
 2217 வேலன் முருகனும் வெறியாட் டாளனும்.  
 2218 வேலா வலையம் கடலும் பூமியும்.  
 2219 வேள்வி வேள்விக் குண்டமும் யாகமும்  
     கொடையும் பூஷையுங் கூறினர் புலவர்.  
 2220 வேழங் கொறுக்கையுடை கரும்புங் தும்பியும்  
     முங்கிலு மொலியும் வேழப் பூச்சியும்.  
 2221 வேன்மன் மதனுஞ் சனுக்கி வேந்தனுங்  
     குமரலூ மெனவே கூறினர் புலவர்.  
 2222 வேளாளர் வள்ளலும் பொன்வா ணிபரும்  
     வேளா னருமென விளம்பினர் புலவர்.  
 2223 வேளாண்மை வணங்கலு முபகா ரங்கனும்  
     மெய்ம்மையு மெனவே விளம்பினர் புலவர்.

வை

- 2224 வைகல்புலர் காலையு மிறங்த காலமும்  
     தங்கலு மெனவே சாற்றினர் புலவர்.  
 2225 வைகறை விடியலும் யாமழு மாகும்.  
 2226 வைப்பை கூர்மையும் வைக்கோலும் புல்லும்.  
 2227 வையங் தேருஞ் சிவிகையும் புவியும்  
     வண்டிலு மூர்த்தியு முரோகண்டியு மாகும்.

வேளா

- 2228 வேளாவல் பிடித்தல் வேளாவல் பறவையாம்.

**போதிகை நிகண்டு முற்றிற்று.**

சுவாதகள் பாதுகாப்பு மயியம் ஓரியநூல்  
தமிழ்த் தாய் 67 - வெளியீடு

கல்லூடை நகர் சாமிநாத கவிராயர் யெற்றிய

# பொதிகை நிகண்டு



Pub No : 870

ISBN : 978-93-85165-25-2

பொதிகை நிகண்டு

**200.00**